


தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள்
2004





தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 2004

பதிப்பாசிரியர்
தி. ஸ்ரீ. ஸ்ரீதர், இ.ஆ.ப.
சிறப்பு ஆணையர்

தொகுப்பாசிரியர்கள்
கி. ஸ்ரீதரன் - ஆ. பத்மாவதி - அர. வசந்தகல்யாணி

வெளியீடு
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
தரமணி, சென்னை - 600 113

முதற்பதிப்பு 2004
வெளியீடு எண் : 155

அச்சிட்ட தாள் - மேப்லித்தோ தாள்
தாள் அளவு - டபுள் டெம்மி-1x16



மொத்த புத்தகம் - 500 படிக்க
மொத்த பக்கங்கள் - 288

417.4

© தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

விலை : ரூ. 132.00

அச்சிட்டோர்
தமிழ்நாடு அரசு
தொல்லியல் துறை
தரமணி, சென்னை-600 113

பதீப்புரை

இந்தியாவிலுள்ள கல்வெட்டுகளில் அறுபது விழுக்காடு தமிழகத்தில் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் படியெடுத்துப் படித்துத் தொகுத்து வரலாற்றுக்குத் தேவையான அடிப்படைத்தரவுகளாக ஆய்வுலகிற்கு அளித்து வரும் சிறந்த பணியினைத் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆற்றி வருகிறது. இதுவரை 20 தொகுதிகளில் 2300 கல்வெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கல்வெட்டுகளைக் கண்டறிந்து பாதுகாக்கும் பணியில் இன்னும் வேகம் கொண்டு செயல்பட வேண்டும். அப்போதுதான் காலத்தாலும் மனிதனாலும் கல்வெட்டுகளுக்கு ஏற்படும் சிதைவுகளைத் தடுத்து அவற்றை முறையாகப் பதிவு செய்து எதிர்காலச் சந்ததியினருக்கு அளித்திட இயலும் என்ற எண்ணத்தில் 2004-ஆம் ஆண்டு முதல் கல்வெட்டு முனைப்புத் திட்டம் என்று ஆரம்பிக்கப்பட்டுத் துறை அலுவலர்கள் அனைவரும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பணியினைச் செய்து வருகின்றனர். அதன்படி மாதந்தோறும் 500 கல்வெட்டுகளுக்குக் குறையாமல் படியெடுக்கப்பட்டு அவற்றை உடனுக்குடன் படிக்கும் பணியும் செய்யப்படுகிறது. (பிரிக்கப்படாத) தஞ்சாவூர், தருமபுரி, மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது.

துறை படியெடுத்த கல்வெட்டுகளை உடனுக்குடன் புத்தகமாக வெளியிடும் பணி தொடர்ந்து நடைபெற்றாலும் நிர்வாகக் காரணங்களால் வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் நிலை இருந்து வந்தது. தற்போது அவற்றை அச்சிடும் பணி விரைவுபடுத்தப் பட்டுள்ளது. இடையீடின்றித் தொடர்ந்து அவற்றை வெளியிடும் வகையில் பணியில் முன்னேற்றம் ஏற்பட வகை செய்யப்பட்டுள்ளது.


துறையில் முன்னர் வெளியிட்ட கல்வெட்டுத் தொகுதிகள், குடந்தை வட்டக் கல்வெட்டுகள், நன்னிலம் வட்டக் கல்வெட்டுகள், தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள் என்பன போன்ற தலைப்புகளில் ஒரு குறிப்பிட்ட வட்ட அல்லது ஊர்க் கல்வெட்டுகளாக வெளியிடப்பட்டன. தற்போது அவ்வமைப்பைச் சற்று மாற்றி தமிழ்நாட்டிலுள்ள பல மாவட்டங்களில் படியெடுத்த கல்வெட்டுகளை, ஊர், கோயில் வாரியாகத் தொகுத்து, அதில் அச்சிடப்படும் ஆண்டும் குறிக்கப்பட்டு வெளியிடுவதென முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதலாவதாக வெளிவரும் இந்தக் கல்வெட்டுத் தொகுதியினை தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 2004 என்ற பெயரில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இத்தொகுதியில் திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், மாவட்டங்களிலுள்ள 18 ஊர்க் கல்வெட்டுகள் தொகுத்து வெளியிடப்படுகின்றன.

இப்பணி தொடர்பாகத் திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஊராய்வு செய்து கல்வெட்டுகளைப் படியெடுத்துள்ள கல்வெட்டாய்வாளர்கள் திரு பொ. இராசேந்திரன், முனைவர் ஆ. பத்மாவதி, திருமதி அர. வசந்தகல்யாணி, திரு கோ. முத்துசாமி ஆகியோரைப் பாராட்டுகிறேன். இக்கல்வெட்டுகளைப் பதிப்புச் செய்வதற்கு உதவிய கல்வெட்டாய்வாளர்கள் முனைவர் சு. இராசகோபால், திரு. எஸ். இராமச்சந்திரன் ஆகியோரையும் பாராட்டுகிறேன். சோழமாதேவிக் கல்வெட்டு களை முதன்முறையாகக் கண்டறிந்து துறைக்குத் தகவல் தந்த பதிவுஅலுவலர் திரு. கி. ஸ்ரீதர்ன் அவர்கள் பாராட்டுக்குரியவர். குறித்த காலத்திற்குள் இந்நூலை அச்சிட்ட அச்சுப் பிரிவினரும், நூலில் இடம்பெறும் நிழற்படங்களை எடுத்த நிழற்படப் பிரிவினரும் பாராட்டுக்குரியவர்கள்.

அறிஞர் பெருமக்களும் ஆய்வு மாணாக்கரும் தமது அடிப்படை ஆய்வினுக்கு இந்நூலைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.



23/12/104

(தி. ஸ்ரீ. ஸ்ரீதர்)

சிறப்பு ஆணையர்

முன் னு ரை

திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம் மாவட்டக் கல்வெட்டுகள் இந்நூலில் இடம் பெறுகின்றன. பல புதிய செய்திகளையும், வரலாற்றுச் சிறப்பையும் இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

சோழமாதேவி என்ற ஊரிலுள்ள திருக்கயிலாசமுடையார் கோயிற் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு வெளியுலகின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இவ்வூரிலுள்ள கல்வெட்டுகள், சோழர் கால அரசியல், தத்துவ, சமய, கலை வரலாற்றிலும், சமூக வரலாற்றிலும், மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சோழமாதேவி சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் இந்த ஊர் முதலாம் இராஜராஜசோழன் காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சோழமாதேவி என்ற பெயரில் இராஜராஜசோழனின் அரசி ஒருவர் இருந்ததைத் தஞ்சைப் பெரிய கோயிற் கல்வெட்டொன்று தெரிவிக்கிறது. இத்தேவி பெரிய கோயிலில் பல செப்புத் திருமேனிகளைச் செய்து வைத்திருக்கின்றார். அவர் பெயரில் ஏற்படுத்தப் பட்டதுதான் இவ்வூர்.

இங்குள்ள பதினைந்து கல்வெட்டுகளில் இரு கல்வெட்டுகளைத் தவிர பிற அனைத்தும் சபா விவஸ்தை (விவாதம் செய்து முடிவெடுத்தல்) செய்த செய்தியைக் குறிப்பிடுகின்றன. அவ்வூரில் பேரம்பலம், பிரம்மஸ்தானம் என்று கூறப்பட்ட மண்டபம் இராஜராஜன் பெயரில் அமைக்கப்பட்டிருந்தது, அங்குதான் சபை கூடி ஊர் நிர்வாகம், கோயில் நிர்வாகம் பற்றிப் பேசி முடிவெடுத்தது. அவ்வூரிலுள்ள பெருமாள் கோயிலிலும் சில சமயம் சபை கூடியிருக்கிறது.

இவ்வூர்ச் சிவன் கோயில் ஸ்ரீகைலாசமுடையார் கோயிலென்றும், பெருமாள் கோயில்கள் நடுவில் ஸ்ரீகோயிலென்றும், திருமாதிருஞ்சோலை ஆழ்வார் கோயிலென்றும், அழைக்கப்பட்டன.

ஊருக்கு நடுவில் இராஜராஜன் பெயரில் பிரம்மஸ்தானம் அல்லது பேரம்பலம் இருந்தது போல, ஊருக்கு வடக்கில் இராஜராஜன் தண்ணீர்ப்பந்தல் இருந்தது. ஸ்ரீகைலாசமுடையார் கோயிலின் மேலைத் திருச்சுற்றாலைக்குத் தென் மேற்கில் வைத்யர், உவச்சர், காவிதி ஆகியோருக்குக் குடியிருப்புகள் இருந்தன. மதிள், திருச்சுற்று ஆகியவற்றைச் சுற்றிலும் திரு நந்தவனம் அமைக்கப்பட்டிருந்தது.

இவ்வூர்க் கோயில்களில் இசை முழக்கத்துடன் வழிபாடு நிகழ்த்தப்பட்டது. உவச்சர் களுக்கு உவச்சுபுறமாக நிலமளித்து, அவர்கள் கோயில் வழிபாட்டின் போது பஞ்ச மகாசப்தம் எனக் கூறப்பட்ட ஐந்து வித இசைக் கருவிகளின் மூலம் இசையெழுப்ப ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது, இவ்வூர்க் கோயில்களில் மொத்தம் 20 உவச்சர்கள் இசை முழக்க நியமிக்கப் பட்டிருந்தனர். இவர்களுக்கு நிலமளித்ததுடன், வீட்டுமனையும் கொடுக்கப்பட்டுப் பேருவச்சன் என்ற பட்டமும் அளிக்கப்பட்டிருந்தது.

அடுத்து மெய்க்காட்டு என்றோர் அரிய நிகழ்ச்சி இவ்வூரிலும் நடைபெற்றிருக்கின்றது. மெய்க்காட்டி பிரஸஸ்தியைப் பூஜிப்பானுக்குப் பொன் வழங்கப்பட்டிருக்கின்றது. கும்பகோணம் அருகில் திருவிசலூர்க் கல்வெட்டில் வேதமந்திரங்கள் கற்ற பிராமணர் ஐந்துபேர் ஐப்பசித்திங்கள் உத்திராடத்து நாளன்று மெய்க்காட்ட வேண்டுமென்றும், அவ்வாறு மெய்க்காட்டினார் ஐவர்க்கும் தினந்தோறும் குறுணி நெல் வீதம் கொடுக்கப்பட்டதாக ஒரு கல்வெட்டும், மெய்க்காட்டி ஒக்க பகுத்துண்பதாகப் பொன் தானமளிக்கப்பட்டிருந்ததாக மற்றொரு கல்வெட்டும் கூறுவதைக் காணலாம்.

இவ்வூர் சிறந்ததொரு தத்துவ மையமாகவும் செயல்பட்டிருக்கின்றது. இதுவரையிலும் அறியப்பட்டாத் அத்வைத உரை நூலொன்றின் பெயரும் அதன் ஆசிரியரின் பெயரும் இவ்வூர்க் கல்வெட்டால் அறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேத உபநிஷதங்கள் விரிவாக உள்ளதால் அதனைச்சுருக்கி பிரம்மசூத்ரம் என்ற பெயரில் நூல் எழுதியவர் கௌடபாதர். இவரது மாணவர் கோவிந்தபாதர். அவருடைய மாணவர்தான் ஆதிசங்கரர். பிரம்மசூத்ரம் மிகவும் சுருக்கமாக இருப்பதால் பொருள் புரிந்து கொள்வதில் உள்ள சிக்கலைத் தவிர்ப்பதற்காக, இவர் எழுதிய உரைதான் பிரம்மசூத்ர பாஷ்யம். இந்த உரைக்கும் விளக்கம் தேவைப்பட்டதால் பலரால் உரை எழுதப்பட்டது. அவர்களுள் ஒருவர் சிதானந்த பிடாரர் என்பதை இவ்வூர்க் கல்வெட்டொன்றால் அறிய முடிகிறது. ஆதிசங்கரர் எழுதிய பிரம்மசூத்ர பாஷ்யத்திற்கு இவர் எழுதிய உரையின் பெயர் பிரதீபகம் ஆகிற வார்த்திகம் என்று அறிய முடிகிறது. இந்த நூலின் பொருள்தான் இவ்வூரில் விளக்கிக் கூறப்பட்டது (வக்கணிக்கப் பட்டது). சங்கரர் எழுதிய பிரம்மசூத்ர பாஷ்யம் இக்கல்வெட்டில் பகவத் பாதீயம் சாரீரக பாஷ்யம் என்று கூறப்பட்டுள்ளது. (பின் அட்டை (ம) படம் 1, தொ, எண் 9/1990)

இதில் பகவத் என்பது ஆதிசங்கரரையும், பாதீயம் (பாஷ்யம்) என்பது அவர் எழுதிய உரை என்பதையும் குறிக்கும். அந்த பகவத்பாதீயம் என்ற உரை சாரீரக பாஷ்யம் என்றும் அழைக்கப்பட்டது என்றும் அறியப்படுகிறது. சாரீரக பாஷ்யம் என்பதில் சாரீரக என்பது வேத உபநிஷதங்களைக் குறிக்கும் என்கிறார் டாக்டர் இரா. நாகசாமி. விளக்கமளித்தல் என்பதற்கு வக்கணிக்கல் என்ற சொல் கல்வெட்டுகளில் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காண முடிகிறது.

இவ்வூர்ப் பெருமாள் கோயில்களில் வைகானஸ ஆகமத்தின்படி வழிபாடுகள் நிகழ்த்தப் பட்டன. அவ்வூர்ச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோர் தாங்கள் கூடிப் பேசி எடுத்த ஆணையை (ஸ்ரீமுகம்), அவ்வூர் வைகானஸர்களிடம் சென்று தருகின்ற போது வணங்கிக் கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. அத்வைதமும், வைகானஸமும் எவ்வாறு ஒரே ஊரில் கை கோத்திருந்தது என்பதற்கு இவ்வூர்க்கல்வெட்டு மிகச்சிறந்த சான்றாகும்.

கும்பகோணம் வட்டம் திருவிசலூரில் வேதம் வக்கணிக்கப் பட்டது. திருவொற்றியூரில் சுந்தரரின் ஸ்ரீபுராணம் வக்கணிக்கப்பட்டது. கருகுமலைச் சமணப் பள்ளியில் சித்தாந்தம் வக்கணிக்கப்பட்டது. அதுபோன்று இங்கும் மேற்கூறிய விளக்கவுரை தவிரப் பிற வேத நூல் களுக்கும் விளக்கமளிக்கப்பட்டன என்பதை இவ்வூரிலுள்ள மற்றொரு கல்வெட்டு கூறுகிறது.

இவ்வூராட்சியை நிர்வகித்து வந்த சதுர்வேதிமங்கலத்துச் சபையினர், ஊராட்சியைப் பல வாரியங்களாகப் பிரித்துச் சிறப்பாக நிர்வாகம் செய்தனர். ஆற்றுவாரியம், ஊர்வாரியம்

போன்ற வாரியங்களில் பணி புரிந்தோர், ஓராண்டு காலமே பணிபுரிய வேண்டும் என்றும், அவர்கள் எதிர் வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அந்த வாரியங்களில் பணிபுரியப் பெறார் என்றும் கிராம நிர்வாகச் சட்டம் இயற்றப்பட்டிருந்தது. அவ்விரு வாரியங்கள் போல மேலும் பல வாரியங்கள் இருந்திருத்தல் வேண்டும். அக்கல்வெட்டு துண்டுக் கல்வெட்டாக உள்ளதால் முழுத் தகவல்களும் நமக்குக் கிடைக்கவில்லை. இந்த நிர்வாக முறை புகழ் பெற்ற உத்தரமேரூர் நிர்வாக முறையைப் போன்றதுதான். இவ்வூரில் அமைந்திருந்த உய்யக்கொண்டான் ஆற்றுவாரியம் என்பது உத்தரமேரூர் ஏரி வாரியம் போல் செயல்பட்டிருத்தல் வேண்டும். உத்தரமேரூர் ஏரி வாரியம் ஆறு உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. ஏரி, குளம், ஊருணி முதலிய நீர் நிலைகளைப் பாதுகாத்தல், நீர்ப்பாசனத்தை ஒழுங்கு படுத்துதல், போன்றவை ஏரி வாரியத்தின் கடமையாக இருந்தது. அதுபோலத்தான் இவ்வூர் உய்யக்கொண்டான் ஆற்று வாரியமும் செயல்பட்டிருக்க வேண்டும்.

முதலாம் பராந்தக சோழன் காலத்தில் (கி.பி. 921-ல்) உத்தரமேரூரில் வாரிய உறுப்பினர்கள் குடவோலை முறைப்படிதான் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற அரசனது ஆணையைக் கொண்டு வந்த அரசு அதிகாரியின் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. (இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை 1899 முன்னுரை பக்கம்-27, பிற்காலச் சோழர் வரலாறு, பக்கம் 495 மற்றும் 511)

சோழமாதேவி என்ற இவ்வூரில் நடைபெற்ற தேர்தலின் போதும் அரசு அதிகாரி முன்னிலை வகித்தார். பராந்தக சோழனின் அதிகாரி தேர்தல் நடத்தும் முறை பற்றிய ஆணையைக் கொண்டு வரவில்லை. மாறாக, சதுர்வேதி மங்கலத்து மகாசபையார், தங்களது கிராம சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானத்தையே முதலாம் இராஜராஜசோழனின் அதிகாரி கொண்டு வந்தார். அதுமட்டுமல்ல, அச்சபையால் முன்னதாக நடைமுறைப்படுத்தப்பட்ட தீர்மானம் அழிய, இத்தீர்மானம் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற அரசு ஆணையுடன் வந்தார். இவ்வூர்க் கல்வெட்டுகள் தவிர இக்கோயிற் சிற்பங்களும் மிகவும் எழிலானவை. கலைநேர்த்தி மிக்கவை. (படம் 2)

காருகுடி என்ற ஊரிலுள்ள கல்வெட்டொன்று, அந்த ஊருக்குப் பிறந்த நாளின் நட்சத்திரத்தைக் கூறுகிறது. (படம் 6)

குண்டூர் ஏரிக்கரையில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் இராஜகேசரிவர்மன் முதலாம் ஆதித்தசோழன் காலத்தைச் சேர்ந்தவை. அவ்வூரில் குமிழியைச் செய்தவன் மாறன் குவாவன் என்பதை இரு கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இப்பெயர் செந்தலைக் கல்வெட்டில் உள்ள முத்தரையர்களின் பெயர்களுள் ஒன்றாகும். (படம் 3)

கீழ்க்குறிச்சியிலுள்ள பௌத்தப் பள்ளிக் கல்வெட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வீரதாவளத்திலுள்ள பௌத்தப்பள்ளிக்குச் செந்தாமரைக்கண்ண நல்லூர் என்ற ஊரைப் பள்ளிச்சந்த மாக்கக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் பௌத்தம் மீண்டும் தலைதூக்கியிருந்தது என்பதற்குச் சிறந்த சான்றாகும். (படம் 4)

வடசேரி நடுகல் மிகவும் வித்தியாசமானது. ஒரு வீரன் தனது ஊரைச் சேர்ந்த ஆநிரைகளை மாற்றான் வந்து கவர்ந்து சென்றபோது அதைக் காப்பாற்றுவதற்காக அந்நிரைகளின் பின்பு ஓடி இறந்த இடம் என்று கூறுகிறது. ஆகையால் அக்கல் நடப்பட்டுள்ள இடமே அவ்வீரன் இறந்த இடம் என்று தெரிய வருகிறது. அவ்வீரன் பெயர் கொற்றம்பூதி. அவன் பெயரே அவன் கொடும்பாளூர் வேளிர் குலத்தைச் சேர்ந்தவன் என்பதைத் தெரிவிக்கிறது.

சோழமாதேவிக்கு அடுத்ததாகப், புகழ் பெற்ற திருவேள்விக்குடிக்கல்வெட்டுகள் முக்கியத்துவம், வாய்ந்தவை. சோழ மன்னர்களான, கோவிராஜகேசரிவர்மன், கோப்பரகேசரிவர்மன், கோப்பரகேசரி உத்தமசோழன், முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன், இரண்டாம் இராஜேந்திரன். முதலாம் குலோத்துங்கன், விக்ரமசோழன், இரண்டாம் இராஜராஜன் ஆகியோர் காலக்கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன.

காவிரியாற்றின் வடகரையில் உள்ள இரண்டு பிரமதேயங்களைப் பற்றித்தான் இவ்வூர்க் கல்வெட்டுகள் பேசுகின்றன. வடகரை நல்லாற்றுர் நாட்டில், பிரமதேயம் விடேல்விடுகு சதுர்வேதி மங்கலம் என்ற பெயரிலும், அதே வடகரை குறுக்கை நாட்டில், பிரமதேயம் விடேல் விடுகு தேவிச் சதுர்வேதி மங்கலம் என்ற பெயரிலும் இரண்டு ஊர்கள் இருந்தன.

விடேல் விடுகு என்பது பல்லவமன்னன் மூன்றாம் நந்திவர்மனின் பெயராகும். அவன் பெயரிலும், அவனது அரசியின் பெயரிலும் அமைந்த இரு சதுர்வேதிமங்கலங்கள் தாம் இவை விடேல் விடுகு என்பது மூன்றாம் நந்திவர்மனின் பெயர் என்பதைப் பல கல்வெட்டுகளும் நந்தி கலம்பகமும் கூறுகின்றன.

மேற்கூறிய இரு சதுர்வேதி மங்கலங்களில் குறுக்கை நாட்டு பிரமதேயம் விடேல் விடுகு தேவிச் சதுர்வேதி மங்கலத்தில்தான் திருவேள்விக்குடி உடையார் கோயில் இருந்தது.

திருவேள்விக்குடி உடையார் கோயிலில் இராஜகேசரிவர்மனின் 3, 4, 15, 16-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளும், பரகேசரிவர்மனின் 12, 14-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு களும் உத்தமசோழனின் கல்வெட்டுகளும் முற்காலக் கல்வெட்டுகள், கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மன்னன் பெயரில்லாத பல்வேறு கல்வெட்டுகளும் உள்ளன. இவற்றில் பல இக்கோயிலின் கட்டடப்பகுதிகள், கற்கள் ஆகியவற்றைக் கொண்டையளித்தது பற்றியும் துவாரபாலகர்கள் தட்சிணா மூர்த்தி ஆகிய சிலைகளை அமைத்தது பற்றியும் கூறுகின்றன.

மேற்கூறிய கல்வெட்டுகளில் பொதுவாக கோவிராஜகேசரி என்ற மன்னனை முதலாம் ஆதித்தசோழன் என்றும் கோப்பரகேசரி என்ற மன்னனை முதலாம் பராந்தக சோழன் என்றும் கருதுவர்,

கோப்பரகேசரியின் சிதைந்த ஒரு கல்வெட்டில்தான் இத்திருக்கற்றனியின் நாலில் ஒரு பகுதியை [நாலோபாதி வளஞ்சியரும், நானாதேசி திசையாயிரத்தைஞ்சூற்றுவுரும், இவர்கள் மக்களும் எடுப்பித்தனர் என்றும், அந்தக் கட்டுமானப்பணியை நிறைவேற்றியவர்கள் 'திருவேள்விக்குடி நம்பியாகிய திருவையாறு யோகியாரும் அவர் மகன் ஸ்ரீகரணத் திருக்கற்றனிப் பித்தரும்' ஆவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோப்பரகேசரியின் 4, 6, 12, 14-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இவ்வூர்க் கோயிலில் உள்ளன என்று பார்த்தோம். கோப்பரகேசரி என்ற முதலாம் பராந்தக சோழன் அவனது 3-ஆவது ஆட்சியாண்டிற்கு முன்னதாகவே மதிரை கொண்ட பரகேசரி என்ற விருதுப் பெயரைப் பெற்றிருக்கிறான். ஆனால் அதற்குப் பின்னர் கிடைக்கும் இவ்வூர்க் கல்வெட்டுகளில் ஒன்றில் கூட

அவ்விருது பெயரைக் காண முடியவில்லை. எனவே இக்கோயிலில் உள்ள கோப்பரகேசரிவர்மன் கல்வெட்டுகள், முதலாம் பராந்தகசோழன் காலத்தைச் சார்ந்தவை அல்ல. அவனுக்குப்பின்

ஆட்சி செய்த பரகேசரிவர்மன் அரிஞ்சய சோழன் ஆவான். அவன் மொத்தம் ஆறு ஆண்டுகளே ஆட்சி செய்துள்ளான். ஆகையால் அவனது கல்வெட்டுகளும்மல்ல. அடுத்த பரகேசரி உத்தமசோழன். இவனுக்கு அடுத்த பரகேசரி முதலாம் இராஜேந்திர சோழன். இவன் கால எழுத்தமைதி வேறுபட்டது. ஆனால் இக்கல்வெட்டுகளின் எழுத்தமைதி, முதலாம் இராஜராஜன் காலத்திற்கு முந்தியவை எனவே இக்கோயிலில் உள்ள கோப்பரகேசரி கல்வெட்டுகள் உத்தம சோழனுடையவை என்று கருதலாம்.

உத்தமசோழர்னின் 4-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் இளையவாள் பெற்ற கைக் கோளர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். அது போன்ற கைக்கோளர்கள் மன்னன் பெயர் கூறப்படாத கல்வெட்டிலும் கூறப்பட்டிருக்கின்றனர் என்பதால் இக்கல்வெட்டும் உத்தமசோழன் கல்வெட்டாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

ஷீஷ்ளிஸ் யாண்டு ஆறாவது - எனத்தொடங்கும் கல்வெட்டில் உத்தமசோழனின் தாயார் செம்பியன்மாதேவி இக்கோயிலுக்குக் கொண்டயளித்துள்ள செய்தி கூறப்பட்டுள்ளது. ஆனால் பரகேசரி என்றோ, உத்தமசோழன் பெயரோ குறிப்பிடப்படவில்லை என்றாலும் இக்கல்வெட்டு உத்தமசோழன் கல்வெட்டுதான் என்பதில் ஐயமில்லை. இதன் மூலம் கோப்பரகேசரி என்றோ உத்தமசோழன் என்றோ கூறப்படாமலும் இம்மன்னன் காலக் கல்வெட்டுகள் இவ்வூர்க் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. (படம் 8)

மன்னர் பெயர் கூறப்படாத மேலும் இரு கல்வெட்டுகளில் கண்டராதித்த சோழர் தெரிந்த கைக்கோளர்கள் இக்கோயில் கட்டுவதற்குக் கல் வழங்கிய செய்தியைத் தெரிவிக்கின்றன.

உத்தமசோழன் தன் தந்தையான கண்டராதித்த சோழன் பெயரில் கைக்கோளப்படை அமைத்திருந்தான் எனலாம்.

திருவேள்விக்குடி உடையார் கோயிலைக் கட்டிய செய்தியைக் கூறும் கல்வெட்டும் கோப்பரகேசரியின் கல்வெட்டேயாகும். (க.எண். 27) இக்கோயிலைக் கட்டிய நபர் மன்னர் பெயர் கூறப்படாத மேலும் இருகல்வெட்டுகளில் கட்டடக்கலைப் பகுதிகளை அளித்தது பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆகவே அக்கல்வெட்டுகளும் கோப்பரகேசரியின் கல்வெட்டுகளே என்பதில் ஐயமில்லை.

கல்வெட்டுகளின் எழுத்தமைதியும் உத்தமசோழன் காலத்ததுதான்; முதலாம் இராஜராஜசோழன் ஆட்சிக்கு முந்திய காலத்தை சார்ந்ததுதான். திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியம் 'இக்கல்வெட்டுகள் முதலாம் பராந்தகன் காலத்தைச் சார்ந்ததாகக் கொள்ள முடியாது என்றும் உத்தமசோழன் காலத்தவையாக இருக்கலாம்' என்றும் கூறியுள்ளார்.

ஆக இப்போதுள்ள கோயிற் கட்டடப்பகுதி உத்தமசோழன் காலத்தைச் சார்ந்ததாகும் எனக் கொள்ளலாம்.

உத்தமசோழன் காலத்திற்கு முன் அங்கு கோயில் இருந்ததா? என்ற கேள்வியும் எழும். இதற்குப் பதில் கோவிராஜகேசரிவர்மனின் கல்வெட்டுகளிலேயே உள்ளன. இங்குள்ள இராஜகேசரியின் கல்வெட்டுகள் 15, 16 ஆம் ஆட்சியாண்டுகளைச் சார்ந்தவை முதலாம் இராஜராஜன் எழுத்தமைதி காலத்திற்கு முந்தியவை.

அக்கல்வெட்டுகளுள் ஒன்றில் [எண். 35] 'அழிவு சொலக் கற்றளிக்கு இட்ட காசு என்று குறிப்பிடப்படுகின்றது. இதனைத் திருக்கற்றளியின் திருப்பணிச் செல்வுகளுக்குக் கொடுக்கப்பட்ட தானம் எனலாம்.

துவாரபாலகர் அருகிலுள்ள பெயர் கூறப்படாத ஒரு கல்வெட்டு மகாகாளன் என்ற துவாரபாலகரைச் செய்வித்த செய்தியைக் கூறுகிறது. செய்வித்தவன், கரிகால கன்ன மூவேந்த வேளாந்' [க. எண். 47] என்பான். இதே பெயருடைய நபர் கோவிராஜகேசரியின் கல்வெட்டொன்றில் [எண். 52] விளக்கெரிக்க ஆடுகள் தானமளித்துள்ளான்.

முதலாம் ஆதித்த சோழனுக்குக் கரிகாலன் என்ற பெயர் இருந்திருக்கிறது. அதனால்தான் சுந்தரசோழனுடைய மகன் ஆதித்த கரிகாலன் என்ற பெயரைக் கொண்டிருந்தான். இந்த கோவிராஜகேசரிவர்மன் ஏன் சுந்தரசோழனாக இருத்தல் கூடாது என்றும் எண்ணலாம். சுந்தர சோழன் அவனது 5-ஆம் ஆட்சியாண்டு முதல் 17-ம் ஆட்சியாண்டு வரை உள்ள கல்வெட்டுகளில் 'மதிரை கொண்ட இராஜகேசரி' என்ற விருதுப்பெயர் காணப்படும், ஆனால் இவ்வூர்க் கல்வெட்டுகளில் அவ்விருதுப்பெயர் இல்லை.

'அழிவு சொலக் கற்றளிக்கு இட்ட காசு' எனக் கூறப்படும் கோவிராஜகேசரி கல்வெட்டில் ஆட்சியாண்டு கூறப்பட்டுள்ள பகுதி சிதைந்து விட்டது. ஆதலால் அக்கல்வெட்டை ஏன் சுந்தர சோழன் கல்வெட்டாகக் கொள்ளக்கூடாது எனக் கேட்கலாம். இக்கல்வெட்டையும் மகாகாளனை எடுத்ததாகக் கூறப்பட்ட கரிகாலக்கன்ன மூவேந்த வேளான் கல்வெட்டுகளையும் இவன் காலத்த தாகக் கொண்டுவிட்டால், 15, 16-ஆம் ஆட்சியாண்டு கோவிராஜகேசரி கல்வெட்டுகளில் 'மதிரை கொண்ட' என்ற விருதுப் பெயர் இல்லாதால் அவற்றை வேறோர் இராஜகேசரி கல்வெட்டுகள் என்று கொள்ள வாய்ப்பில்லை.

சுந்தரசோழனுக்கு முன்னர் இரு இராஜகேசரிகள். ஒருவன் கண்டராதித்தன். அவன் ஏழு ஆண்டுகளே ஆட்சி புரிந்தான் [கி.பி. 950-957] அவனுக்கு முன்னர் உள்ள இராஜகேசரி முதலாம் ஆதித்தன். கி.பி. 871 முதல் 907 வரை 36 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவன். பின்னர் கட்டப்பட்ட கோயிலில் முன்னர் வாழ்ந்தவன் கல்வெட்டு இருக்குமேயாயின் அது பழங்கல் படியாகவே இருக்கும். ஆனால் இங்கு அப்படி இல்லை.

இக்கோயிலின் கட்டட அமைப்பு முதலாம் ஆதித்தசோழன் காலப் பாணியிலும் உள்ளது. எனவே பழைய கற்றளி, உத்தமசோழன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது எனலாம்.

திரு. எஸ். ஆர். பாலசுப்ரமணியம் அவர்கள், இக்கல்வெட்டுகளை முதலாம் ஆதித்த காலத்தையோ அல்லது சுந்தர சோழன் காலத்தையோ சார்ந்ததாக இருக்கலாமென்கிறார். [Early Chola Art]

இவ்வூர்க் கோயில் கட்டிய செய்தியைக் கூறும் கோப்பரகேசரி கல்வெட்டில் [எண் 27],

'திருவேழ்விக்குடி கூடிப் பிரியக்கடவ வளஞ்சியரும்

நானாதேசி திசையாயிரத்தைஞ் ஞாற்றுவரும்

என்று கூறியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வெளிநாடு செல்ல இவ்வூரிலிருந்து பிரியவும், மீண்டும் ஊரோடு கூடவும் உரிமையுடையவர்கள் என்பதால் இரட்டைக் குடியரிமைப் பெற்றிருந்தனர் என்ற செய்தி தெரியவருகிறது.

முதலாம் இராஜராஜன் காலத்தைச் சேர்ந்த ஐந்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் அனைத்தும் அவனது மகன் முதலாம் இராஜேந்திரசோழனின் மெய்க்கீர்த்தியைத் தொடர்ந்து, அவனது 6-ஆம் ஆட்சியாண்டில் - இராஜேந்திரசிம்ம வளநாட்டுக் குறுக்கை நாட்டு பிரம்மதேயம் கடலங்குடிபால் திருவெருதுபாடி மகாதேவர் இறையிலி நிலங்கள் கல்லில் வெட்டியது- என்று கூறி மேற்கூறிய 5 கல்வெட்டுகளும் வெட்டப்பட்டுள்ளன. எனவே அதுவரை இராஜராஜன் காலத்தில் செய்யப்பட்ட தாணங்கள் குறித்த ஆவணங்கள் கல்லில் வெட்டப்படாமல் இருந்திருக்கின்றன எனத் தெரிகிறது.

முதலாம் இராஜேந்திரன் காலத்தில் இராஜேந்திரசிம்ம வளநாடு என்ற புதிய நிர்வாகப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதன் கீழ் குறுக்கைநாடு செயல்பட்டிருக்கிறது. ஊரின் பெயரும் கங்கைகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலம் என்று மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் இராஜேந்திரன் காலத்தில் இராஜாதிராஜ வளநாட்டுக் குறுக்கை நாட்டு பிரம்மதேயம் கடலங்குடியான திருஎருதுபாடி மகாதேவர் என்றும் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் விருதராஜ பயங்கர வளநாட்டுக் கங்கைகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்துத் திருவேழிக்குடி மகாதேவர் என்றும், விக்கிரமசோழன் காலத்தில் நல்லாற்றுார் நாடு பிரம்மதேயம் பூலோக மாணிக்கச் சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்பட்டதைக் காணமுடிகிறது.

திருவாவடுதுறைக் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தவர் அழகவிடங்கள் உய்ய வந்தானான ஞானசிவர் என்பவர், இவர் இவ்வூரில் நிலம் விலைக்கு வாங்கி ஸ்ரீகோயிலும் திருமுற்றமும் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்திருக்கிறார். இவர் எடுத்த கோயிலின் பெயர் திருக்கேதாரம். மன்னனின் குலத்துக்கும் உடல்நலனுக்கும் பூஜை செய்பவர் இவர் என்பதையும் கல்வெட்டொன்று கூறுகிறது.

திருவேளிக்கூடி மகாதேவர் கோயிலில் அமைக்கப்பட்ட பல திருவுருவங்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் உள்ள ஆடவல்லான் செப்புத்திருமேனி (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) உலகப்புக் வழங்கு வாய்ந்தது (அட்டைப்படம்)

ஆத்தூர்க் கோயிலில் இரண்டாம் இராஜராஜன், இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகிய சோழர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு பிரம்மதேயம் ஸ்ரீராஜநாராயணச் சதுர்வேதி மங்கலம் என்ற இந்த ஊரின் பெயரும் வளநாட்டின் பெயரும் முதலாம் குலோத்துங்கனின் பெயர்கள் என்று தெரிகிறது. ஆனால் முதலாம் குலோத்துங்கனின் ஒரு கல்வெட்டுக்கூட காணப்படவில்லை. இறைவனின் பெயரும் கோயிலின் பெயரும் 'திருவிடைத் திட்டையுடையார் கோயில்' என்று வழங்கப்பட்டதைக் காணமுடிகிறது. க.எண். 10ல் மட்டும் குறுக்கை நாட்டு ஆற்றாரான ராஜநாராயண சதுர்வேதிமங்கலம் என்று இவ்வூர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இக்கோயிலுக்குத் திருநாமத்துக்காணியாகவும், தேவதானமாகவும் கொடுக்கப்பட்ட நிலங்கள். இச்சதுர்வேதி மங்கலத்தினின்றும் வேறுபிறிந்து இராஜராஜன் மத்தளங்குடி என்று அழைக்கப்பட்டிருந்ததைப் பெரும்பான்மையான கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இங்குள்ள கல்வெட்டுகளின்படி இந்த ஊரின் பெயர், இரண்டாம் இராஜராஜன் காலம் முதல் இராஜராஜன் மத்தளங்குடி என்று அழைக்கப்பட்டது எனலாம்.

கல்வெட்டு எண் 10, 13 ஆகியவை மன்னனின் நேரடி ஆணையைக் குறிப்பதால், கோனேரின்மை கொண்டான் எனத் தொடங்குகின்றன. அக்கல்வெட்டுகளிலும் இராஜராஜன் மத்தளங்குடி என்ற பெயரே காணப்படுகிறது.

இவ்வூர்ப்பிடாகை காணூரில் அபிமுக்தீஸ்வரர் கோயில் இருந்ததையும், சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழ தேவராகிய முதலாம் குலோத்துங்க சோழனின் 16-ஆவது ஆண்டு நிகழ்ச்சியையும் க. எண். 10 குறிப்பிடுகிறது, இவ்வூர் நிலங்களிலிருந்து வரும் வருமானங்கள் செவ்வாரம், மேல்வாரம் என்று பிரித்து நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. இந்த வாரங்களின்படி நெல்லை வாரியப் பெருமக்களின் இலட்சினையின்படி அளக்க வேண்டும் என்று க. எண். 1 தெரிவிப்பது சுவையான செய்தி.

கல்வெட்டுகளில் அடிமைகள் பற்றிய அரிய கல்வெட்டொன்று உள்ளது. மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்தில், தன் காலத்திலும் தன் தந்தை மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும் அவருக்கு முன்னர் ஆட்சிபுரிந்த இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திலும் விலைக்கு வாங்கிய அடிமைகள், மற்றும் தானமாகப் பெற்ற அடிமைகள் என நூறு பேரின் பெயர்களும் அவர்களின் உறவுமுறைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இக்காலத்தில் குடும்பம் குடும்பமாகத் தங்களை அடிமைகளாக விற்றுக்கொண்டது ஏன் என்பது சமூக இயல் ஆய்வாளர்களைச் சிந்திக்க வைக்கும் கருத்தாகும்.

இவ்வூரிலுள்ள குறிப்பிடத்தக்க பிற கல்வெட்டுகள் விஜயநகர மன்னர்களின் காலத்தைச் சார்ந்தவை. வலங்கை 98-ம் இடங்கை 98-ம் தங்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்ட விதம் பற்றி க.எண். 15 கூறுகிறது.

மன்னர் கிருஷ்ணதேவராயர் விஜய யாத்திரையாக. விஜயநகரத்திலிருந்து தெற்கே வருகையில் சோழ மண்டலத்திலுள்ள சிவ, விஷ்ணு ஸ்தானங்களுக்குக் கொடையளித்தது பற்றி க, எண்:16 கூறுகிறது.

மேல்பாதி என்ற ஊரில் சில கல்வெட்டுகளே காணப்பட்டாலும் அவை வரலாற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற தலைசிறந்த கடமையை நமக்குத் தெரிவிப்பதாகவும் உள்ளன. கி.பி.12-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் கோயில் திருப்பணி செய்யப்பட்டபோது அழிந்துபோன கற்களை நீக்கிவிட்டுப் புதிய கற்களைச் சேர்த்துக்கட்டினர். இதனைப் பின்வரும் சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில் இக்கல் அழிவு என்று குறிப்பிட்டதோடு கற்களை அடுக்கும்போது கல்வெட்டின் தொடர்ச்சி அற்றுப்போய்விடக்கூடாது என்று ஒவ்வொரு கல்லிற்கும் தமிழில் எண்கள் இடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது (படம் - 11)

இம்முன்னுரையில் கூறப்பட்டவை தவிர இன்னும் ஏராளமான வரலாற்றுச் செய்திகள் இத்தொகுதியிலுள்ள கல்வெட்டுகளில் பொதிந்து கிடக்கின்றன. ஆய்வாளர்கள் படித்தறிந்து பயன்பெறுவார்களாக.

உள்ளடக்கம்

பதிப்புரை

முன்னுரை

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

1. சோழமாதேவி	1
2. காருகுடி	33
3. துவாக்குடி	43
4. திருச்சிராப்பள்ளி	44
5. கீழ்க்குறிச்சி	48
6. குண்டூர்	49
7. நாவலூர் குட்டப்பட்டு	54
8. வடசேரி	55
9. காளியாம்பட்டி	57
9. பழூர்	59
10. ஆழூர்	61
11. இனாம் குளத்தூர்	...	62
12. நாகை நல்லூர்	63
13. தேவிமங்கலம் அக்கரைப்பட்டி	...	64

நாகப்பட்டினம் மாவட்டம்

1. திருவேள்விக்குடி	65
2. ஆத்தூர்	154
3. மேலப்பாதி	...	193
4. நல்லாடை	...	198
5. கொறுக்கை	...	202

SUMMARY

Thiruchirappalli District

Cholamadevi

Pages 1 to 32 Sl. Nos 1/1990 to 15/1990

Summaries of fifteen inscriptions of Kailāsamudaiyār Temple at Chōlamādēvi of Thiruchirāppalli Taluk and District are given. All the records are in Tamil language and script, few are written with some Grantha words. [see the text] King's name, Regnal year and Historical year are only given below.

1/1990 Rājendra chola I - 3rd regnal year - 1015 A.D.

Mentions a gift of 10 cey of cultivable land for celebrating the seven days annual festival during the month of Cittirai in the temple of Kailāsamudaiyār at Chōlamādēvi-catur-vēdimāṅalam, a brahmadeya in Pāndi Kulāsani Valanādu on the Southern bank [of the river Kaveri]. The Sabha of the village agreed to pay 15 kalanju of gold towards the annual lease cost of above said land. The assembly decision was taken in the temple complex.

2/1990 Rājarāja chōla I - 8th regnal year - 993 A.D.

Records the formation of a flower garden by Ēran Kūttan a arbitrator of Chōlamādēvi Chaturvēdimāṅalam to the deity of Kailāsamudaiyār temple, for making garlands with varieties of flowers. The system of irregation and channels are also mentioned in detail.

3/1990 Rājarāja chōla I - 15th regnal year - 1000 A.D.

Records an order issued by the Sabha members of chōlamādēvicaturvēdi māṅalam, a brahmadeya village in Southern bank (of river Kāveri) after having discussion at the Brahmasthānā named Rājarājan, constructed in the centre of the village, to the Vaishnavite group of men called Vaikanasas who had being done the worship in the temple of Sri VīrachōlaViṅṅagar Alwar with the allotment of 24 shares as Archanābhōga. The order contains, the Vaikānasas have to pay 1/4kalanju of gold for each and every share in one crop, the total amount of gold was 12 kalañju per year. And for the 12 kalanju of gold 120 kalam of paddy was collected [as interest]. The rice for food offerings daily in the three times used from the total amount of paddy to the deities of Alwar, Sridevi and Bhudevi in the temple of Sri Virachōla viṅṅagara Ālwār. If they have failed to do, they must be punished by the governing body of the village administration.

4/1990 Rajaraja chola I - 26th regnal year - 1011 A.D.

Registers the gift of land as Uvachchapuram to the musicians who mute music instruments, to make the five kind of music called Panchamahā sabdha in the temple of Naḍuvil Srikōyil, a Vishnu temple in the name of Sri Virachola Viṇṇagar and the Sri Kayilāsa muḍaiyar, a Siva temple in this village, by Sabha members of the Brahmadeya village Chōlamādevi chaturvādi mangalām, in Pāndy Kulāsani Valanādu of Southern Bank [of the river Kaveri]. The decision has been made by the Sabha members, after having deliberation at the watershed called Rājarajan in the north of the Village. According to it lands were given in the South and northern hamlets of this village. It is said that the music performance should have taken place in both the temples by the musicians with the instruments like Karadigai, Maththalam, Sanku and Kālam.

5/1990 Rajaraja Chola I - 13th regnal year - 998 A.D

Records a gift of tax free land to the four musicians of this village to mute [drums] in the temple of Sri Kailāsamuḍaiyār, in the Brahmadeya Village, known as Chōlamādevi chaturvādimangalam, belongs to the Pandi Kulasani Valanadu, on the southern Bank [of the river Kaveri] by the Sabha members of the same village. The instrumental music should be performed by the musicians in the temple without fail. If they failed to do their duty, they should have to offer oil of such specified quantity to the temple on that day.

6/1990 Rajaraja Cholā I - 8th regnal year - 933 A.D.

It is stated that Parāntakan Āditta pidari, a Queen of Virachōla Ilangōvaraiyar [a chief of Kodumbalur] donated gold to the Sabha members of chōlamahādevi chaturvādi-mangalam, a brahmadeya village, on the southern Bank, for the performances of showing Valour [மெய்க்காட்டுதல்], in front of the deity of Sri Kayilāsamuḍaiyār, during the worship of prasasthi, at the days of Avitṭa nakshatra in every month.

The total interest of the gold was calculated and one kalanju of gold should be given to the person who performed this meykkattu during the pooja and rest of the gold should go to the chaturvādi bhāṭṭās of this village.

It is mentioned that if the performance of meykkattu does not occur, the gold should not be given for it to that person.

7/1990 Rajaraja Chola I - 13th regnal year - 998 A.D.

Registers the gift of seven shares to the persons [Sri koyiludaiyar] those who are performing the duty of worship in this temple, by the temple Sthānapathys [Temple authorities]. The decision has been taken by the Mahasabha members of the Cholamadevi chaturvedimangalam after having the discussions with them at the big ambalam called Rajarajan. According to that decision the person

who received the gift should do the worship to the goddess Umabhattarki of Sri Kailasam with the food offerings of rice, a side dish [Kari] ghee, curd and arrecanuts. The tax called irai, which was levied for that seven shares is said to be paid by Sabha members of that village.

8/1990 Rajendra chola I - 2nd regnal year - 1014 A.D.

Records a gift for burning a Sandhi lamp to the deity Paramesvara in the temple of Sri Kailasam by certain . . . Sattan Nilakanda It is unable to find out what kind of donation was made since the portion of record is highly damaged. Those who were performing puja in the temple called Sri Koyiludaiyar, took the responsibility to burn this Sandhi lamp in this temple of Sri Chōlamādevi caturvedimangalam, a brahmadeya village in Pāndi Kulāsani valanādu of Southern bank [of the river Kaveri].

9/1990 Vira Rajendra Chola - Regnal year lost - 1063-70 A.D.

The first two lines are the eulogy of the king in sanskrit language and it follows with usual Tamil prasasthi which Commenes with, "Veerame thunaiyaaga".

A particular philosophical work was carried out and expounded in the village by its assembly. That work [Since it is unknown] was called Prathīpikam alias Vārthikam written by certain Chidānanda Bhatārar. That Prathīpikam is mentioned a commentary work on Sārīraka Bhāshyam, which is also a pātheyam [Bhashyam] written by the Bhagavath i.e: the great Ādi Śankara.

This record reveals a land grant by the assembly of Chōlamādevi Chaturvēdi mangalam, a brahmadēya village in Pāndikulāsani Valanādu, on the southern bank, after the assembly met and had deliberation for the scholarly person who had been expounding the work of Chidanandha Bhatārar at the courtyard of the Thirumādhiruñjōlai Ālwār temple of this same village.

10/1990 Rajendra chola I - Regnal year Lost - 1012-1044 A.D.

This record belongs to the period of the Chola king Rajendra chola I and begins with his eulogy 'Thirumanni Valara' etc. This record seems damaged in some portions. Registers the decision taken by the Sabha of Chōlamādevi chaturvēdi mangalam, regarding the additional lands to be given to the teachers who were explaining such subjects and of the expenses for the oil to burn the lamp. It is stated that the taxes of the lands will be paid by the Sabha itself. All the Sabha members have signed at the end of the record.

11/1990 King's name and regnal year are lost - 10th century A.D.

The beginning and end of the record are lost. States that the musicians a group of fourteen persons have to mute [The instruments] during the pōja performances of three Sandhis [times], ardha yama puja and morning awakening of god, and also at the other occasions of Sankranthis [first day of the every month], Grahanas [both solar and Lunar eclipses] and sacred marriage days [of the deities]. If they fail to do so, the temple administration will have to collect paddy as fine and deposit it to the temple treasury. Since, the record is found without beginning and end, it is unable to know to which temple these arrangements belonged. Since the term, 'tirukkalyānaṅgal' [The sacred marriages] occurs we can infer it might be the Naduvil Srikoyil, i.e. Vishnu temple of the village.

12/1990 Rajendra Chola I - 20th regnal year - 1032 A.D.

Incomplete. The eulogy of the King alone is preserved. Rest of the record is lost.

13/1990 Rajendra chola I - 7th regnal year - 1019 A.D.

The inscription of Rajendra chōla I consists of three bits. Few portions only are restored and the major portions are missing. Mentions that the Mahasabha undertook some activities of Village administration at the instance of Siṟṟaiyur Uḍaiyān, who was a special officer for tax collection. The Brahmadeya Sabha of this village might have had many committees called variyams to look after the different subject of Administration. One among them was Āṟṟuvāriyam i.e. River committee which is referred to in this record. [See No: 14]

According to the 'Thiruvānai', i.e. the order of the King, the persons who have worked in the River - Committee for a one year term, they should not contest for a post in the same Committee for another five years. So the above mentioned special officer must have been present at the Sabha meetings as a royal representative who brought the order of the King.

14/1990 Rejendra Chola I - Regnal year lost - 11th century A.D.

Records the decision taken by the village assembly at the meeting about the restriction of the appointment of the Ūṟ-vāriyam [village committee] and Uyyakondan Āṟṟu-variyaṁ [River Committee], according to the royal order at the instance of certain Siṟṟaiyur Uḍaiyān, as special officer for tax collection. It is also told that the royal order was executed after the decision of the assembly is found annulled. The arbitrator of this village has signed at the end of this document. This record in two bits commences with 'Thiru Manni Valara' etc. the eulogy of the king.

15/1990 Rajaraja chola I - regnal year lost - 10th century A.D.

This damaged fragment inscription belongs to the Chola king Rajaraja I. It commences with his eulogy. Mentions an ornament named Pattam weighing six Kalanjus of gold.

Karukudi

Pages 33 to 42 Sl. Nos. 16/1990 to 20/1990

Summaries of five inscriptions of Thirukkayilasanathar temple at Karukudi, Musiri Taluk, are given. All the records are in Tamil Language and Script.

16/1990 Hoysala Vira Ramanathadeva - 11th regnal year - 1254-1295 A.D.

Registers the sale of village Uranthai alias Vira Chōlanallur to the temple accountant on behalf of Sri Kailāsamudaiyār temple in Thirukkārikudi alias Vikrama Chōlapuram, by certain Sri Rāmanchakravarti, the agent of Somaiya Dannāyaka [Danda nāyaka] a commander of the Hoysala King Virarāmanātha.

17/1990 Kings name lost - Sakā 1541 - 1619 A.D.

Gift of land to the temple in the name of temple accountant by certain Immadi Rāmachandra Nāyakkar.

18/1990 - 12th Century A.D.

States that this village came in to existence in the name of Thirukkārikudi on the day of asterism Rēvati.

19/1990 Vira pandya - 22nd regnal year - 1318 A.D.

Registers the gift of village of Uṟṟakkarai alias Aḷakiya Kutta nallur, to the temple of Kailāsamudaiyār at Thirkkārikudi alias Vikramachōlapuṟam, as taxfree dēvadāna, for daily offerings and the special offerings on the Cittirai festival days and renovation works. The village was given to the temple accountant on behalf of the temple.

20/1990 -

Kāsi - Bodināyaka set up the image of Bhairava and provided some gift for its worship.

Thuvakudi

Page : 43

This inscription is found on the Sluice of a tank at Thūvakudi, Thiruchirappalli Taluk. Language and Script are in Tamil.

21/1990 Kutōttunga chola dāva - I 3rd regnal year - 1073 A.D.

Seems to be the sale of land to certain Ulaga Vitanga Peraraiyan, by the members of the village sabha. The sold land might have been irrigated from the three sluices of this village.

Thiruchirappalli

Pages 44 to 47 Sl. Nos. 22/1990 to 25/1990.

Summaries of four inscriptions at various locations of Thiruchirappalli are given. All of them are in Tamil Language and Script.

22/1990 Found on a stone at vestry School.

Kulottuga Chola III - Regnal year not given - 12th century A.D.

It is stated that certain Nāraṇan alias Kārāi Karpagam, a chief of Velur Kurram, a sub division of Rājendrachōla Valanādu, was instrumental for the construction of this Mandapa.

23/1990 Found on a rock, north side of Rock fort.

Hoysala King Vīra Somāsvara - Regnal year not given - 13th century A.D.

States that a Guru [priest] named Guru Maruladevar has declared at the time of his entrance in to the underground chamber, he did not have any greed in to the landed and golden values, but only because of attaining Siddhi [Moksha] he involved in this job. So, he expressed his wish, the door of the underground chamber should not be opened by any body at any cause.

This record has been engraved at the bottom of a pair of footsteps.

24/1990 Found on a stone called Kalingu, at the confluence of the two rivers called

Uyyakondan and Koraiyaru.

King's name is not given - Saka year 1711-1789 A.D.

Damaged bit inscription. Both Saka [1711] and Kali [4848] Eras are referred. The rest of the portion except this are badly damaged.

25/1990 Found on the British period mile stones, kept in the Post Office.

On the front side, it is mentioned both in English and Tamil that there is 80 miles to Madurai, and on the back side, also in English and Tamil that there is two miles from Trichnopoly.

Kilkurichi

Page No: 48:

26/1990 This inscription is found on a separate stone planted at the land of this village Kilkurichi. Thiruchirappalli Taluk. Language and Script are in Tamil.

King's name is not given - 11th century A.D.

Mentions that a gift of tax free lands at Senthamaraikkannanallur, to a Buddhist temple situated in Viratāvalam.

Auspices symbols of Buddhist and trade guild are engraved in four layers.

1) umbrella in between whisks 2) Holy wheel (Dharma chakkaram) in between sword and bow and arrow 4) Holy pot in between lamps.

Guntur

Page Nos: 49 to 53; Sl. Nos: 27/1990 - 31/1990

27/1990 Chola King Rajakesarivarman - 19th regnal year - 9th century A.D.

Summaries of five inscriptions of this village is given. This record is found on a sluice at the bank of a tank in Guntur, Thiruchirappalli Taluk.

Mentions that this sluice was constructed by a architect called Māran Kuvāvan of Guṅṭūr village.

28/1990 Found on the pedestal of Iyyanār sculpture of this village.

King's name is not given - 9th century A.D.

Mentions that this image was gifted by Māran Kuvāvan of Peruṅṅundur village.

29/1990 Found on a stone slab lying on the bank of a tank.

King's name is not given - 12th century A.D.

Mentions a road namely panpa[raiy]ār Vaḷi was caused to made by Vēṭṭai Viccātirar.

Crescent and leaf shaped arrows are engraved below this inscription.

30/1990 Found on a stone slab at the land of Kalattu mādu.

King's name is not given - 16th century A.D

Mentions a gift of land Nayinar Nambi by one Soundrapathi Nayakkar as Bhaṭṭa Vṛitti. The figures of sun and moon engraved in a line drawing at the top of the stone.

31/1990 Found on a stone slab in front of the Vellala Ganda Iyyanār temple.

King's name is not given - 17th century A.D.

Mentions a gift of land as sarvamanya by group of people known as Āvanamār and others.

Navalur Kuttappattu

Page No: 54

Only one inscription copied from a pillar of a sluice in the tank of this village, Thiruchchirappalli Taluk.

32/1990 Records the word Pathrā Ālam, and the number 1166, which refers the higiri era written in Arabic script, equalent to the christian era 1746 A.D.

Pathri means full moon

Ālam means world

The word is engraved below the higiri era and a bas relief of full moon is embedded below the two.

A person named Pathrā Ālam might have done the services of setting the stones for the construction of this sluice.

Vadacheri

Page No. 55 Sl. No. 33/1990 to 34/1990

Summaries of two inscriptions of Vadacheri, Trichirapalli Taluk are given. Language and Script are in Tamil.

33/1990

This inscripiion is found on a hero stone under the tree on the road leads to Vadacheri. Name of the King is not given -10th century A.D.

Records that it is the place, where the hero Sri Korṅampūdi, who lost his life, when he ran behind the cattle to save them from the riots. The name of the hero indicates that he was belong to the line of Irukkuvel chief of Koḍumbālur.

34/1990 This record is found on a stone in the bank of the tank.

Kulōttunga chola I - 8th regnal year - 1178 A.D.

Records the gift of land, irrigated from a tank by Kanda Sattan Virachola pēraiyān.

The imprecatory portion is also seen in this record, that the sin of destroying a tank would be fall on those who abolish this charity. So this gift might have been made for the maintenance of the tank.

Kaliyampathy

Page No. 57 to 58 Sl. Nos. 35/1990 to 36/1990

Summaries of two inscriptions from kāliyampatti, Thuraiyūr Taluk are given.

This inscription is found on a stone in front of the Amman temple near Naththakkaḍu

35/1990 King's name is not given - 10th century AD.

It is a slab inscription. Contains nine lines, in which the first 6 lines are in Sanskrit with grantha script, and the last 3 lines are in Tamil language and script. The Sanskrit portion is a eulogy of the Merchantile community and the Tamil portion mentions that a corporate body of Ayyappolil Aññuṟruvar were the sons of the goddess Sri Batāraki, i.e. Kāli.

Above the record there are some symbols of that community. At the centre a pedlar's sack is seen and both sides of it are pinackle and lamp embeded. Then spear, shield, sickle, spring sickle are seen.

36/1990 This inscription is found in the same place

Rajaraja chola III - 22nd regnal year - 1238 A.D.

States that the village Kandārrur, situated in Mel Valluvappādinādu has become under the administrative body called Srikanattār, since from the date of 22nd regnal year of the King i.e. 1238 A.D. The accurate astronomical data of the day is also given. And the name of the village also has been changed as Srikanananallur.

Palur

Page No : 59

This inscription is found in a stone at the bank of a tank, belongs to the temple of Ērīsvaraswāmy of this village in Mannachanallur Taluk

The language and script are in Tamil.

37/1990 Name of the King is not given - 1742 A.D

Records the gift of the yielding from the coconut trees planted in the flower garden to the Eswaran temple by certain Ramakrishnan, son of Thangamuttā pillai

Amur

Page No : 61

Copied from a sluice of North bank of river Kaveri, at the high road of Amur, Musiri Taluk.

38/1990 Name of the King is not given - A.D. 1879

Refers the construction of a Sluice [on the northern bank of the river Kaveri?]

Inam Kulathur

Page No : 62

This inscription is found on a pillar, under the tree of Pillaiyar temple which is situated in the eastern side of this village, Thiruchi rappalli Taluk.

Language and script are in Tamil

39/1990 Name of the King is not given - 10th century A.D.

States that this stone called 'Thalainnaḷi' was planted by certain Nambi Kīḷaththiyar of Uḷathur Kurram.

Nagainallur

Page No: 63

This record is found in a slab stone under the tree at the bank of a Tank. Language and script are in Tamil.

40/1990 Name of the king is not given 10, 11th century AD.

It is an incomplete slab inscription. The corporate bodies of traders one are mentioned. i.e. Koḷḷavan ko muṇṇuḷḷuvar - means three hundred people of the king. [might be the body guard of the King] and another group of Imperunkulu which was higher than the former

At the bottom of this record there are 11 symbols engraved, such as horse goad, conch, sickle, spring knife spear, bow and arrow and pruning-knife.

Devimangalam Akkaraippalli :

Page No : 64

41/1990 Kulottunga chola III - 20th regnal year - 1198 A.D.

This inscription is found on a natural rock at the bank of a tank in this village, Lalgudi Taluk.

States that this tank was repaired by Kulottunga chola Vanavaraiyan, which had been unused for a long time. The work was carried out by certain Kodum pavanan Thyāgavinōda velan. The Bank was also called as Añjātha perumāi might be the name of Kulottunga chola Vanavaraiyar, It is to be noted that the later also had the title 'talaikonda'.

Nagappattinam District**Thiruvelvikkudi**

Page Nos : 65 to 153;

Sl. Nos : 1/1997 to 52/1997

Summaries of 52 inscriptions of Manavālesvarar temple at Thiruvelvikkudi, Mayiladuthurai Taluk. Language and Script of all the inscriptions are in Tamil. Grantha Script is also used in some of the inscriptions.

1/1987 Vikramachola - 4th regnal year - 1122 A.D.

Records the sale of land as tax free to the temple of Thiruvaduthurai by the assembly of Bhūlōkamānikka chaturvēdimangalam, which assembled at the temple of Tiruvelvikkudi. This land was sold for feeding the Apurvins, who used to come to the temple for worship and the Māhēsvarās in the temple of Tirukkēdāram, which was erected by Gñāna siva. The price [90 kasu] being inclusive of the amount to be remitted in lieu of the land tax.

It is said that this dharma has to be protected by the Gñānasivā, his successors and the Māhēsvarās. who come forward with the intension to do it.

2/1997 Vikramacōhīa - 4th regnal year - 1122 A.D.

Records the sale of land to the temple of Tiruvavaḍuturai in the name of Ādichandēsvara by the assembly of Bhūlōkamānikka chaturvēdimangalam, which assembled at the temple of Tiruvelvikkudi. This land was purchased for installing

a Sivalinga in the name of Tirukkēdara Isvaramuḍaiyār by Aḷagaviṭangan Uyyavanthān alias Gñānasivar of Pundi in Paravainadu of Rājarājavalanādu.

Also mentions that the assembly received 20 Kasu from Gñānasivar and made the land as taxfree and he was permitted to erect a temple, Courtyard, flower garden, Tirvmaḍaivilāgam and watertank etc. in this land.

And this taxfree land should be enjoyed by Gñānesivā, his successors and the Māheswarās who come forward to look after the temple in the future. The members of the assembly have signed at the end of this record.

3/1997 Name of the king and regnal year are last - 11th century AD:

Badly damaged. Registers the gift of tax free land as Thirunāmattukkāni for the expenditure of worshipping the images of Aiñṇūruvappillaiyār and Aluḍaiya pillaiyār alias Gñānā Sambandhar, which were installed in the temple of Tiruvelvikkudi. This record is in three fragments.

4/1997 Vikramachōla - 5th regnal year - 1123 AD.

Registers the sale of land as tax free by the assembly of Bhulōka-mānikka chaturvēdi maṅalam, to the temple of Tirukkēdāram, erected by Gñānasiva, who is also mentioned in the previous records for worship and for feeding, the Māhesvarās coming to the temple. This land was purchased for 61 Kasu, which is also being inclusive of land tax with price.

Gñānasiva, who established the temple of Tirukkēdāram is also mentioned, that "he is worshipping for the welfare of the health and (their) lineage, according to the order, delivered at Tiruvavāduturai". So we can infer, the order should have been issued by the king Vikramachola only.

'ARE' 149/1926 mentions that the donation was also made for reciting the Vēdas and Sāstrās in the temple. But that portion was not found, when this record being copied by the State Department of Archaeology on 1997.

5/1997 Vikramachola - 6th regnal year - 1124 AD.

Badly Damaged. Registers the sale of land to Gñānasiva [see. No: 1,2,3,4] by the assembly of Bhulōkamānikka chaturvēdi maṅalam. Special worship of Nandhi devan, feeding the Apurvins and Māhesvaras are also mentioned.

6/1997 Rājendra chōla I - 16th regnal year - 1028 AD.

Registers the sale of land as Sālābhōgā to the Adichandesvara of this temple to feed the worshippers and to grow red lilly flowers. [செங்கழுநீர்ப்பூ] for

providing garlands to the Mahādeva of Thiruvēlvikkudi, with the remission of tax by the assembly of Kadalangudi in Kurukkainadu, a subdivision of Rājendra singa valanadu on the northern bank. Some portions of this record are badly damaged.

7/1997 Rājendra Chōla II - 4th regnal year - 1054 A.D.

Registers the gift of 30 Kasu by certain Kuvāṇḍān Ādavallan Bhatta a member of Āluṅganam (Executive body of this village) for the food offerings to the image of Tiruvārur Nambiyar, which was also set up by him in this Temple. The Siva brāhmanas of Thiruvēlvikkudi in Gangaikondachōla chaturvēdimangalam, in Kurukkai nādu, a sub division of Rājādhirāja vala nādu, received the gifted amount as capital, to provide food offerings to that image, with the calculated amount of interest of it. It is also said, the offered food should be supplied daily to Devaradiyār girls in this temple.

8/1997 Rājendrachōla II - 27th regnal year - 1079 A.D.

Registers an agreement made by the same No. 7 in the 27th year to provide food offerings at the mid night service to the deity Kshetrapaladeva [Sculpture] from the interest on 60 kalam of paddy received by them from Govinda kramavittan of Kundur.

9/1997 Name of the King and regnal year are not given - 12, 13th century A.D.

States that this stone was the gift of Amarnīti Anniyur Nakkan who was the head man of Korukkaiyur.

10/1997 Chola King Rajakesarivarman - 15 regnal year - 10th century A.D.

Records a gift of 96 sheep for a perpetual lamp to the Alwar of Thiruvēlvikkudi by certain Nakkan - Thiruvēli and Nakkan Kuththan, on behalf of their father vēli Nakkan, a merchant of Thiruvēlvikkudi in Kurukkai nādu on the northern Bank.

11/1997 Chola King Kōpparakesarivarman (Uttamachola) - 12th regnal year - 982 A.D.

The assembly of Vidēlvīdugudevichchaturvēdi mangalam decided at the meeting in the Mandapa to remit the taxes on some lands which was purchased for bringing water from the Kaveri for the sacred both of the deity by Ayyan Mārasingan alias Virasekhara Muvendavelan of Gunamalappādi in Nallagūr nādu.

12/1997 Chola King Kopparakesarivarman - 14th regnal year - 984 A.D.

Records a gift of Silver plate weighing 30 Ilakkasu by the same Guraumalapadi udaiyan Iyyan Mara Singan alias Virasekara Muventha velan of Nallarrur nadu on the northern Bank, for doing the water offerings to the deity of this temple [See. No : 11]

13/1997 Rajendra Chola II - 7th regnal - 1059 A.D.

Damaged. Commences with the short introduction of the King beginning with the words இரட்டபாடி ஏழரை இலக்கமும். Records an agreement by the Sivabrahmanas of the temple to provide offerings to the Goddess, in return for the land received by them, free of taxes, at Bhuloka manikka Chaturvedimangalam, in the same nadu from Tiruvadi [Ira*]yeri, evidently the lady mentioned in No : 134/1926 above. [See ARE 137/1926]

14/1997 Chola King Kopparakesarivarman [Uttamachola] - 4th regnal year - 974 A.D.

Records the gift of silver - vessel weighing by the measurement called urkkal of 400 Kalanju to the Mahadeva of Tiruvelvikkudi by the same person called Ayyan Marasingan alias Virasekara muvenda velan of Gunamalapadi, who was mentioned in the above records. [Nos. 11 & 12]

15/1997 Chola King Rajakesarivarman - 3rd regnal year - 11th century A.D.

Refers the gift of land by the assembly of Murugavel mangalam a brahmadeya in Kurukkainadu on the northern bank [of the river Kaveri] for the maintenance of three musicians, i.e. two persons for sounding the Kalam and one for muting the gong during the worship of Sribali offerings to Mangala nakkar in the temple of Mahadeva.

The arbitrator of this village by name Nayadharan Nakkan alias Alangāra priyan, wrote this document under the order of the Mahāsabhā of this village.

16/1997 Chola King Rajakesarivarman - 4th regnal year - 11th century A.D.

Registers a gift of land made tax free by a person called Pāradāyan Venkadan, of Murugavel mangalam, a brahmadeya in Kurukkai nadu on the northern bank, for food offerings to the deity of Naduvil Srikoil in this village.

17/1997 Rajendra Chola I - 6th regnal year - 1218 A D

Begins with the eulogy of 'Thirmani Valara' etc., States that the details of the tax-free lands of Mahadeva in Thiru Erudupādi, which was the part of Kadalangudi a brahmadeya of Kurukkainadu in Rajendrasimha Valanadu, were engraved in this stone. As it is told in this record five inscription of Rajaraja Chola I. were engraved See inscriptions [ஊர்க்கல்வெட்டு எண். 18, 19, 20, 21 & 22 in this Volume.]

18/1997 Rajaraja Chola I - [20]th regnal year - [1005] A.D.

As it is mentioned in the previous record of Rajendra Chola I, five records of Rajaraja Chola I are engraved one by one.

The first is the [20th] regnal year record of him. States that the village assembly endowed seven ma of tax free land as Thirunandavanam [flower garden] to the temple of Thiru Erudupadi Mahadeva in Vidēlvidugu Chaturvedi mangalam, of Kurukkainadu in Rajendrasimha Valanadu.

19/1997

States that the donation of tax free lands as Sribalipuram to the temple of Thiru erudupadi, which is nearer to the Vidēlvidugu chaturvādi mangalam, by some persons belonging to the village Idaiyāru, in Kurukkainādu of Rājendra simhavalanādu.

20/1997 Rājendra chola I - 24th regnal year - 1009 A.D

Registers the gift of land with remission of tax to the Thiru Eruthupādi mahādeva temple, near Vidēlvidugu Chaturvādi mangalam by some persons.

21/1990 Rajaraja chola I - 24th regnal year - 1009 A.D.

Registers the gift of land with remission of tax as Sribalipuram to the village Ālanguḍi in Nallārūr nādu of Rājendra simhavalanādu. This land is said to be situated in the place, which was called Kīlūr-Mudappanthuru near Ālanguḍi.

22/1990 Rājārāja chola I - 27th regnal year - 1012 A.D.

Records the gift of land with remission of tax to the above mentioned temple (No. 21) for burning a perpetual lamp and flower garden by the members of the Kaddalore in Pērāvūr nadu of Uyyakondār valanādu.

23/1997 Kulottunga Chola I - 10th regnal year - 1081 A D.

Begins with the eulogy 'Pugalmādhū Viḷaṅga' etc. Registers an agreement made to Pidarān Ariyal a vellala lady of Sembiyan Kandiḡūr by four Sivabrāhmanās of

of the temple of Tiruvilakkudi Mahādeva at Gangaikondachōla chaturvēdimangalam in Kurukkainadu, a sub division of Virudarājabayankara Valanādu to burn a twilight lamp in front of the consort of the god Manavālanambi.

24/1997 Name of the King and regnal year are not given - 10th century A.D.

This inscription is engraved by the side of the Dhakshināmūrthi image in this temple. States that the image was erected by certain Kādaraich-chingam a servant of the Valanjiyar, a merchantile community in this village.

25/1997 Name of the King and regnal year are not given - 10th century A.D.

States that this stone was the gift of Mallananangai wife of Viranāranapallavaraiyar.

26/1997 Name of the King and regnal year are lost - 10th century A.D.

This fragment inscription reveals, that this temple was built by the stones, which were donated by the members of Kaikkōla Community.

27/1997 Chola King Kopparakesarivarman - regnal year lost - 10th century A.D.

States that a portion of the temple [நாலே பாதி / Nālō pādi] was constructed by the Two Merchantile groups called Valanjiyar and Nana desi Tisai Ayiraththa iññūruvar and their servants. It is interesting to note that the Valanjiyar, had the right to be the part of the village or seperate from it. [சுடிப் பிரியக் கடவ வளஞ்சியர்]

Thiruvaiyāru yōgiyār alias Tiruvelikkudi Nambi and his son Srikarana Thirukkaṛṛalippithhān of Tiruvelikkudi seem to have been the architects of this temple.

28/1997 King's name and regnal year are not given - 10th century A.D.

States that the structures for the construction of the temple Thādiṇṇai, Kalṇṇai and 14 stones were donated by a certain Thiruvaiyāru yōgi of Nallūr. [See No: 27 & 32]

29/1997 Name of the King and regnal year are lost - 10th century A.D.

States that the two individuals donated stones for the construction of this temple.

30/1997 Name of the King and regnal year are not given - 10th century A.D.

States that this stone was the gift of a certain Samidan Velān Sōlai.

Nagappattinam District, Mayiladuthurai Taluk

Athur

Page No. 154 to 192

Sl. No. 1/1983 to 17/1983

Summaries of seventeen inscriptions of Swarnapurisvara temple are given below.

1/1983 Kulottunga chola III - 14th regnal year - 1192 A.D.

It is a incomplete record. Seems to be an agreement made among the Sabha members and farmers regarding the share about the yield of the lands.

2/1983 Same king - 15th regnal year - 1193 A.D.

It is also an incomplete record. Mentions the name of a chief called Kālingarāyan also named as Thirunadampurinhān, who belonged to Arumōḷidava valanādu, a subdivision of Valivalakurram.

3/1983 Rajaraja chola II - 15th regnal year - 1161 A.D.

Begins with the introduction 'Pamaruvia Thirumādhum' etc. Registers an agreement made by the Sivabrahmanas, including Paradhāyan Nambiyār, who had the Kani right in this temple to burn Twi light lamp in the Tittaiudaiyar in lieu of the 16 kasu received by them, from Perungādan son of Vēnkadan a Vellala of Panaiyūr, residing at Uttarāngudi which was a hamlet of Rajanarayana caturvedi mangalam a brahmadeya in Virudharajabhayankara Valanadu in Northern bank.

4/1983 Rajadhiraja chola II - 12th regnal year - 1178 A.D.

Begins with the eulogy "Kadal Sulntha Pārmādharam" etc. Ends of every lines are built in. Records an agreement made by the Sivabrahmanas of this temple to burn a perpetual lamp daily in this temple in lieu of the interest on 80 kasu received by them from certain donar.

5/1983 Same King - 13th regnal year - 1179 A.D.

Begins with the same eulogy, and built in, at the same manner. Mentions a donasion made by a lady named Narayani, wife of a Madhyastha [arbitrator] of this village to the temple. This donation might have been for burning a lamp in this temple because the names of the Sivabrahmans are being mentioned.

6/1983 Damaged fragmentary, with 12, 13th century characters.

7/1983 Kulottunga chōla III - 28th regnal year - 1206 A.D.

Built in at the beginning. Registers the gift of land as dharmadana made by certain Nimbai Mahadeva bhattan to the temple of Thiruidai thittai Udaiayar at

Rājanārāyanachaturvedi mangalam, a brahmadēya in Kurukkai nadu. for food offerings to the deities Nayakar and Thōḷi Nāchchiyār.

8/1983 Kulottunga chola III - 23rd regnal year - 1201 A.D.

Records the gift of land as Thirunamattukkani to the temple of Thiruvīdaitti udaiyār in Sri Rāja Nārāyana Chaturvēdimangalam, a brahmadēya in Kurukkai nāḍu, a sub division of Virudharaja bhayan̄kara valanadu by certain Nimbai Madevabhattachan. [see the previous record] Lines are built in at the end.

9/1983 Same King - 32nd regnal year - 1210 A.D.

Registers the sale of land in Uttarankudi a hamlet of this brahmadēya Sri Rajanarayana chaturvedi mangalam to the temple, under the control of Adichandēsvaradēva Kanmis; Sri Kāryam and Srimahēswarās the supervisors of this temple.

10/1983 Kōnerinmaikondan [Kulottunga chola III] - 21st regnal year - 12th Century A.D,

It is a royal Record. Registers the gift of land to the temple of Thiruvīdaittittai udaiyār as devādāna iraiyīḷi [Tax-free] by the King. Mentions the revenue survey which was made in the 16th year of the reign of Kulottunga chola I, who abolished the tolls.

11/1983 Kulottunga chola III - Regnal year lost - 12, 13th century A.D.

Registers a sale of land to the temple of Thiruvīdaittittai udaiyār, by a woman Araiyan Chāmūḍi, wife of Kālingarāyan of Panaiyur and daughter of Kurugularāyar of Anānkur in Panaiyurnāḍu,

12/1983 [Kulottunga chola III] 12th century A.D.

Records the gift of land with remission of tax as Devādāna to the temple in the village of Rajarajan Mathalankudi and separated from Ar̄rur Rājanārāyana chaturvedimangalam. Also mentions a revenue survey, undertook in the reign of Kulottunga chola I, who abolished the tax of toll. This record also reveals regarding the tax called ulvari, which was collected earlier being abolished and reorganised it in such manner.

13/1983 Kōnerinmaikondan - 18th regnal year - 12th century A.D.

Registers the royal grant of two veli of land, for offerings to the deity Thiruvīdaittittai Udaiyār, which was transferred it from the devādāna of Avimutthiṣvaramudaiyār at Kīranur, a hamlet of Rājanārāyana chaturvedi mangalam in Kurukkaināḍu, a sub division of Virudharajabhayan̄kara valanadu. The royal

secretary Neriudaichōla Muvenda Velan and other revenue officers have signed at the end of the record.

14/1973 Kulottunga chola III - 21th regnal year - 1199 A.D.

Registers the sale of land by certain Nimbai Madeva bhattan to the temple of Thiruvilai thittai Udaiyar at Rajanarayana chaturvedi mangalam, as Thirunā-mattukkāni. In this document the sons of the Madeva bhattan are also signed.

15/1983 Kulottunga chola III - 30th regnal year 1208 A.D.

It is an incomple record. The astronomical datas are only available in it.

16/1983 Rajaraja chola II - 21st regnal year - 1167 A.D.

Registers a sale of land called Vennaikutta vilāgam in Jayasimhakula kalla nallur a hamlet of this village to the temple of Thiruvilaithittai Udaiyar in Sri Rajanarayana chaturvedi mangalam, a brahmādeya in Kurukkainadu of Virudha rajabhayankara valanadu, by the three sons and the wife of Pāradāyan Damōdirai bhattan Abhisittan of Rajarajachcheri, an another hamlet of this village,

17/1983 Rajaraja chola II - 22nd regnal year 1168 A.D.

Registers the gift of land with remission of tax for the welfare of the king and the village, and also to be conducted procession and sacred bath during the new moon days to the deity of Thiruvilaithittai Udaiyar of this village by Vanadhiraja, an officer of the king.

Melappathi

Pages No : 193 Sl. No: 1/1983

This record is found on a door jamb of the Garbhagriha of Navaneetha Isvara temple. Language and script are in Tamil.

1/1983 Rajadhiraja chola I - 26 th regnal year - 1044 A.D.

Begins with the eulogy of the king. Very badly damaged. Seems to mention the sale of land by the assembly of that village.

Pages No : 194 to 197 Sl. Nos. 2/1983 to 3/1983

Two records are found in the Jwarahara Isvara temple of this village. Language and script are in Tamil.

2/1983 [Tribhuvana] Vīradeva - 22nd regnal year - 12th century A.D.

Records the gift of paddy to the temple of Udaiyar Vimesura deva by certain Kumandili Irul Nikkinān bhattachan of Vīrarākkatha chaturvēdi mangalam.

This record contains four lines, the first line says 'Kallu Aḷivu', meaning the original stone has been replaced with a new one, as the original was damaged. The new stones are engraved with the numbers i.e. Kallu, 6,7,8,9,10 with the drawing about the shape of the stones. This method reveals the ancient preservation and renovation systems that were followed then.

3/1983 Kulōttunga chōla III - 6th regnal year - 1194 A.D.

Built in at the beginning. States that a royal order was previously sent to the temple authorities of Udaiyar Vimesuradeva regarding a tank situated in Arankarkudi, the order stated that the tank to be utilised for cultivating water lilies for the temple. But the king received a request from Kulottunga chola Keniyātharāyar, that it would affect of bailing water from the tank to the Dēvādāna lands. Then the king ordered that the lands would be irrigated with the water from the tank without affecting the growth of water lilies. The order was issued through an officer named Neriyaichōla muvenda velān.

Nalladai

Page No : 198 Sl. No : 1/1987

This record is found in the Agnisvara temple at this village.

1/1987 Rajaraja III - 4th regnal year - 1220 A.D.

It is an incomplete record. States about the gift of paddy collected through begging from many persons for offering food during the midday service to the deity Thiruvādhavur perumāḷ, evidently Mānikkavāsaka, the author of Thiruvāsagam, which was installed in the temple of Thiruvananthīsvaram udaiyār at Nalladai mangalam alias Kulottunga chōlapuram in Kurumbūr nādu by certain Chēramānthōḷār who also carried out the renovation work. This gifted paddy was received by the Sivabrahmanas of the temple who accepted to conduct the service to the deity.

Korukkai

Page Nos: 202 to 216 Sl. Nos. 1/1994 to 18/1994

Summeries of eighteen inscriptions of Vīrattānēsvarā temple at Korukkai are given. Language and script are in Tamil.

1/1994 Rajaraja chola III - 19th regnal year - 1235 A.D.

This record gives a list of slaves both male and female numbering more than a hundred with their relationship, obtained by purchase and free

gift by the temple of Thiruvīrattānēsvārā at Kuṟukkai during the reign of the previous kings Rājādhirāja chōla II and Kulōttuṅga chōla III, and in the reign of the present king Rājārāja III.

2/1994 Rajadhirāja chola II - 6th regnal year - 1152 A.D.

Registers the gift of land with remission of taxes after purchasing it from the assembly by Thiruñānā sambandhar, a devotee of this temple for 160 Kasu which had been collected by donations for the food offerings and garlands of Red lilly flowers to the temple of Thiruvīrattānamudaiyār at Kuṟukkai. The purchased land had been left uncultivated for a period of 50 years, and was brought under cultivation thereafter.

3/1994 Tribhuvana Vīradeva [Kulottunga chola III] - 22nd regnal year - 1210 A.D.

Records the gift of four hundred and twenty kasu to burn two lamps during the night worship in front of the deity of Thiruvīrattānamudaiyār temple at Kurukkai, by many persons. Two sivabrahmanas of this temple had accepted to burn this lamp by receiving the amount.

4/1994 Kulottunga chola III - 11th regnal year - 1189 A.D.

Registers the gift of land by certain Pāḷulān Periyān Thiruñānasambhandan of this temple, purchased from various persons for burning 20 Twilight lamps [Sandhi Vilakku] in the temple of Thiruvīrattānamudaiyār at Kurukkai.

5/1994 Kulottunga chola III - 26th regnal year - 1294 A.D.

Incomplete. Registers the sale of house site by certain Bhāradvaji Suriyadevan Naththan of Thirukkadavur, to the temple of Thiruvīrattānamudaiyār as Thirunāmattukkāni for the bailing of water from the well and also for taking water by digging a channal.

6/1994 Rajadhirajachola II - 13th regnal year - 1179 A.D.

Records the gift of money [120 kasu] by one of the temple servants called Araiyan Umaiyāḷvi, who also had the Kāni right in this village, for offerings to the temple of Thiruchchāmundīsvaramudaiyār, Atkondanāyakadevar and Nāchhiyār, installed by her in the temple at Panaiyur. The above said endowment was discontinued due to some reasons and the Sivabrahmanas of the temple received the amount and and revived the endowment.

7/1994 Kulottunga chola III - 2nd regnal year - 1180 A.D.

Records that the temple authorities renewed the grant to the Abimana bhusana of this temple. Refers the 19th regnal year of the Periyadevar Rajarajadevar evidently Rajaraja chola II. See ARE 229/1917 for details.

8/1994 Rajaraja chola III - Regnal year lost - 12th century A.D.

Registers the gift of two thousands of Kasu for burning a perpetual lamp inside the entrance of the temple of Thiruvirattana mudaiyar at Kurukkai by one Aramudaiyal alias Thiruvēnkattu nāngai, wife of Kaduvānkudaiyān, a vellālā, of this village. This amount was utilised to cultivate certain trees in the lands of Thirunāmattukkāni, after making some portions to fit for cultivation.

9/1994 Rajaraja chola III — — 13th century A.D.

Damaged fragment record.

10/1983 Rajaraja chola II - 14th regnal year - 1160 A.D.

In complete. Registers the gift of land for the special service called Vedavanapperumal Sandi, to conduct in the interval of the early morning and midday worship in the temple of Thiruvirattana mudaiyār, by a chief Araiyan Si Vedavanaperumal alias Kālingarōyar of Ambar Aruvanthai, in Uyyakondār Valanadu.

11/1994 Name of the King and regnal year are lost - 13th century A.D.

Built in at the beginning. Records the gift of lands and its measurements are given in detail to the temple of Thiruvirattānamudaiyār at Kurukkai.

12/1994 Vijayanagara King Virabhukkaraya - Saka 1367 - 1405 A.D.

Records the sale of the village called Kulōttunga chōlan Karuppūr to Thiruvambalamudaiyār Thondaimānār by certain Sellappillai alias Sembian Kōnār. The purchased land was donated to the temple as Thirunāmattukkāni for the renovation of the temple:

13/1994 Vijayanagara king - Viraprādhapadevar - 15th century A.D.

Registers the settlement between the Valangai and the Idangai 98 castes regarding the heavy and illegal rates of taxes payable by them to the temple. The meeting was held in full strength at the temple of Thiruvirattānamudaiya Thampirānār in Kurukkai. The agreeable amount of taxes were listed in each and every land.

14/1994 Vijayanagara King Krishnadevarāyā - 1487 A.D.

It is an incomplete record. Begins with the eulogy of the king. Records the conquest and victory over the southern direction by the king from his capital Vijayanagar. It mentions 'Vijaya Yāththirai' i.e. Journey of victory. See ARE 325/1917.

15/1994 Vikrama chola - regnal year lost - 12th century A.D.

Incomplete. Begins with the eulogy 'Pumālai miḍainthu' etc. Records an agreement [Ubhaya prāmānam] made by the Sivabrahmanās of the temple, to the temple authorities for under went the charity, endowed to the temple.

16/1994 Kulōttunga chola III - Regnal year lost - 12th century A.D.

Records the gift of money by Thiruvekambhamudaiyār of Vidaiyur of Paḷaiyanūrṇāḍu, in Manavir kōttam, a sub division of Jayamkoṇḍa chōlamāṇḍalam, for the purchase of land to the mutt called Thiruñānasambhandhan Guhai.

17/1994 Kulōttunga chōla III - Regnal year lost - 12th century A.D.

Baddly damaged, Mentions the gift of oil for burning lamps in this temple.

18/1994 18, 19th Century Palaeography.

Refers certain Kurungai Mamuni Rishi, who was doing the daily service to the temple.

க. நர. அ. தொல்லியல் துறை

தொடர் எண் : 1/1990

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	3
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1015
ஊர் :	சோழமாதேவி	இத்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	}
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	ஊர்க் கல்வெட்டு எண்	}
அரசு :	சோழர்		
மன்னன் :	முதலாம் இராஜேந்திரன்		

இடம் : திருக்கயிலாயமுடையார் கோயில் கருவறை வடசுவர்.

குறிப்புரை : தென்கரை பாண்டி குலாசனி வளநாட்டு பிரமதேயம் சோழமாதேவி சதுர்வேதி மங்கலத்துக் கோயில் இறைவன் கைலாசமுடையார்க்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத் திருவாதிரை நட்சத்திரத்தினைத் தீர்த்தநாளாகக் கொண்டு ஏழுநாள் திருவிழா நடத்தச் செய்த ஏற்பாட்டினை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. விழாச் செலவிற்காக 10 செய் அளவுடைய நிலத்தினைச் சபையார் அடைக்கு (குத்தகை) எடுத்துக் கொண்டு 15 கழஞ்சு பொன் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கான சபைத் தீர்மானம் கோயிலின் திருச்சுற்று மாளிகை (கல்லூரி)யில் கூடி நிறைவேற்றப் பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஷ்ஷிஸ்ரீ கோப்பரகேசரி வகூரான ஸ்ரீராஜே
2. ஞ சோழதேவர்க்கு யாண்டு ௩ ஆவது தென்
3. கரை பாண்டிகுலாசநி வளநாட்டு ஷ்ஷிஜே
4. யம் சோழமாதேவிச் சருப்பேதி மங்கல[த்]
5. து பெருங்குறி ஸஹையோம் இவாட்டை மீ
6. [ன] நாயற்று வெள்ளிக் கிழமை பெற்ற அவிட்டத்தி

7. நான்து பகல் ஸ்ரீகயிலாஸத்து தேவர் பேரால் தி.
8. ருச்சுற்றுக் கல்லூரியிலே தன்மி செய்விச்சு கூடி இரு
9. ந்து பணிச்ச எழுத்து ஸ்ரீகயிலாஸமுடைய பரமேசு(ர)
10. ரற்க்கு சூரூத்தவர் சித்திரைத் திருவாதிரைக்கு
11. முன் ஏழுநாள் திருவிழா போந்து திருவாதிரைத் தீர்த்
12. தமாடப் பெறுவாராக பணிச்ச நிவந்தம் செய்[து]
13. குடுத்த பரிசாவது ந[ம்*]மூர் தென்பிடாகை அடைக்கால்
14. ம் முறைத்தோன்றாள் நிலமும் பத்துச் செய்
15. உள்ப்பட விளைஞ்ச குடிபற்றாதே கிடந்த தளிக்[கு]
16. ளங்களும் நீக்கி நின்ற நிலமெலாம் நிலவசமா[க]
17. ஆட்டை விட்டம் பதின்ஐங்கழஞ்ச பொன் அடை
18. க்குவோமாக இத்தேவர் கர்மிகளே தண்டியும் அடு
19. த்தும் இப்பொன் கொண்டு சந்தூதித்தவற் ஏழு
20. நாளும் திருவிழா போந்து சித்திரைத் திருவாதிரைத்
21. தீர்த்தமாடப்பெறுவாராக பணிச்ச ஸலா நியோ
22. கங் குடுத்தோம் பெருங்குறி ஸலையோம் கண்
23. டியூர் பசுவதி மதிசூதனார் பணியால் இலூர்
24. ல்யூஷன்(ன்) திருவரங்கநாராயணன் திருவெண்[ணா]
25. [வல்]லான் ஶ்ரீஹ்ருஷ்யனேன் இவை எ[ன்*]னெழுத்து

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	8
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 993
ஊர் :	சோழமாதேவி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	மூன்பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 2
மன்னன் :	முதலாம் இராஜராஜன்	எண்	

இடம் : திருக்கயிலாயமுடையார் கோயில் கருவறை வடசுவர்.

குறிப்புரை : தென்கரை பிரம்மதேயம் சோழமாதேவி சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த மத்யஸ்தன் ஏறன் கூத்தன் என்பவன் திருநந்தவனம் அமைத்து அதைப் பராமரிக்க நிலங்கள் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. நந்தவனத்தில் மல்லிகை, இருவாட்சி, சிறுசெண்பகம் முதலிய பூவகைகள் பயிரிடப்பட்டு வளர்த்து இறைவனுக்குப் பூமாலை சூட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. சுப்பிரமணியவதி, திருநாராயண் வாய்க்கால், கண்ணாறு முதலிய நீர்ப்பாசன அமைப்புகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

கல்வெட்டு :

1. ஷஷ்டி ஸ்ரீ கோவிராஜராஜகேஸரி வதூர்க்கு யாண்டு அ ஆவது
2. தென்கரை ஷஷ்டதேயம் ஸ்ரீசோழமாதேவிச் சதுர்வேதி மங்கலத்து ஷஷ்டி
3. ஷஷ்டி ஏறன் கூத்தாடியான மஹாஜநபூயனேன் இவ்வூர் ஸ்ரீ கயிலாஸத்து
4. வாலேஸூரர்க்கு நான் சமைப்பித்த இடேவர் திருநந்தவாநமாவது இ ஸ்ரீ
5. கோயில் மேலைத் திருச்சுற்றாலைக்கு மேற்கும் வைஜ்யர் மனைக்கும் உவச்ச

6. ர் மனைக்கும் காவிதிகள் மனைக்கும் வடக்கும் திருவானைக்காவில் ஒற்றி

7. ஊரன் கூத்தப்பிராநார் மனைக்கு கிழக்கு ஸஹையார் பொதுமனைக் கோலால்

8. கால்கோல் நிலம் நீக்கி இதற்குக் கிழக்கும் மதிளுக்கு தெற்கும் ஆக இந்ந

9. டுவுபட்ட நிலமித்தனையும் உள்நிலமொழிவின்றி மல்லிகை

10. யும் இருவாச்சியும் சிறுசெண்பகமு மற்றும் பல் பூமரங்கள் எப்

11. பேர்ப்பட்ட பூமரமும் மரமும் வைத்து நீர்க்குறைவும் களைக்குறைவும் வேலி

12. க்குறைவும் மற்றுமெப்பேர்ப்பட்ட குறைவும் படாமேய் ஊராழி

13. ஊவல் இத்திருநடிவாரனஞ் சமைப்பாருக்கு நிவஹமாக நான் குடுத்த

14. நிலமாவது இலூர் வடபிடாகை ஸுவஹணுவதிக்கு கிழக்கு திருநா

15. ராயண வாய்க்காலுக்கு வடக்கு உ ஆங் கண்ணாற்று உ ஆஞ் சதிரத்துக் கிழக்க

16. டைய ஸ்ரீநாராயணச் சேரிச் சிறுபிரம்பில் நாராயணன் சூழித்யு பிடார ஸோ

17. யாஜியார் உள்ளிட்ட ஸஷகத்தார்க்குட்பட்ட ஸுவில் வடக்கடைந்த

18. பூ கீழ் உபவில் வடமேற்கடைய கடந்த நீக்கிநாந் லயுஹன்[ம]
19. ங்கலாதித்தநான ஆதித்தந் திருவரங்க நாராயணன்
20. விலை கொண்டு உடைய நிலம் கூடு கீழ் ப இவரை மர் அரைக் கா
21. ணிக்கீழ் ஒருமாச் செய்யும் இத்திரு நந்தவானத்துக்கு லுரா
22. லீகுவல் திருநந்தவானப் புறமாக நிவந்தன் செய்து குடுத்
23. தோம் இஸ்ரீகைலாஸத்து பரமேஸ்வரார்க்கு லயுஹன் ஏறன் கூ
24. த்தாடியான மகாஜநப் வியனேன் இது வநாஹேஸ்வர ரகை.

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	15
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1000
ஊர் :	சோழமாதேவி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	}
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	}
மன்னன் :	முதலாம் இராஜராஜன்		

இடம் : திருக்கயிலாயமுடையார் கோயில் கருவறை வடக்குச் சுவர் பிரம்மா கோட்டத்திற்கு இடப்புறம்.

குறிப்புரை : [காவிரியின்] தென்கரையில் அமைந்திருந்த பிரமதேய ஊராகிய ஸ்ரீசோழமாதேவிச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி சபையினர், அவ்வூரின் நடுவே இராஜராஜன் பெயரில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மஸ்தானமாகிய மண்டபத்தில், சபை கூடுவதாக பறையறைந்து அறிவித்துக் கூடினர். கூடிப்பேசி முடிவெடுத்து எழுதிய ஆணையை [ஸ்ரீமுகம்] அவ்வூர் வைகானஸர்களிடம் வணங்கி அளித்தனர். ஸ்ரீமுகத்திலுள்ள [ஆணை] செய்தியாவது: அவ்வூரிலுள்ள வீரசோழ விண்ணகர் ஆழ்வார் கோயிலில் தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்கின்ற வைகானஸர்களுக்கு அர்ச்சனா போகமாக 24 பங்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அந்த 24 பங்கிலும் ஒரு பங்கிற்கு ஒரு பூவிற்கு 1/4 பொன் வீதம் ஆண்டுக்கு 12 கழஞ்சு பொன் செலுத்த வேண்டும். அந்த 12 கழஞ்சு பொன்னுக்கு ஆண்டுக்கு 120 கல நெல் வட்டியாகக் கணக்கிடப்பட்டது. அந்நெல்லிலிருந்து தினமும் முக்குறுணி அறுநாழி நெல் கொண்டு, ஒரு பொழுதுக்கு இருநாழி அரிசியால் மூன்று பொழுதிலும் நடத்தப்படும் மூன்று சந்தியிலும் ஸ்ரீவீரசோழ விண்ணகர ஆழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தெய்வங்களுக்கு திருவமிர்து படைக்க வேண்டும் என்பதாகும். அவ்வாறு திருவமிர்து படைத்து அர்ச்சனைச் செய்வதிலிருந்து தவறினால் ஊர் வாரியப் பெருமக்கள் அவர்களிடம் தண்டம் வசூலிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தனர்.

கல்வெட்டு :

1. ஸ்வஸ்தீஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தன
2. க்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தனார் சா

3. லை கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்க பாடியும் நு
4. எம்ப பாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் தண்டா
5. ற் கொண்டு தன்னெழில் வளர் ஊழியுளெல்லா யாண்டும் தொழுத
6. கைய் விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் கோ ராஜரா
7. ஜ கேசரி வந்மற்கு யாண்டு மீடுஆவது தென்கரை ஸ்ரீஷ்டேயம் ஸ்ரீ சோழம
8. ஊதேவி சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி ஸலையோம் இவாட்டை மீ
9. னநாயிறு சனிகிழமை பெற்ற இரைவதி நான்று பகல் நம் நடுவில் ஸ்ரீ
10. ஷ்ரீமாதம் இராஜராஜநிலை யஜி செய்து கூடி இருந்து பணிப்பணியால் ப
11. ணித்து இவ்வூர் வைபவஸர்க்கு பணிந்து ஸ்ரீமூபங் குடுத்த பரிசாவது
12. இவ்வூர் இவ[ர்*]கள் தாங்கள் அஜி-க்ககடவ தேவ[ர்*]கள் ஸ்ரீ-த்து ஸ்ரீ-மா
13. வோமத்தால் வந்த பங்கு உயச இவ்விருபத்து நாலு பங்கும் உண்டு
14. தேவர் ஸ்ரீ-நை செய்து பங்கால் பூவிற் கால் பொன்னாக ஓராட்டை நா
15. [ருக்கு*] இடக்கடவ பொன் மீ உம் இப்பொன் பன்னிரு கழஞ்சு பொன்
16. னுஞ் செகுத்து இநடுவில் ஸ்ரீவீரசோழ விண்ணகர பெருமாநடிகள்
17. நம்பிராட்டியார் ஸ்ரீதேவிப் பிராட்டியார்க்கும் ஊமிதேவிப் பிராட்டி யார்க்கும்
18. சந்திராதித்தவற் திருவமிது செய்விக்க கடவரான பரிசாவது இவ[ர்*]கள் கடவ
19. பன்னிரு கழஞ்சு பொன்னாலும் [கழஞ்சின்வாய்பதி]ன் கலமாக இப் பன்னிரு
20. கழஞ்சு பொன்னாலும் வந்த நெல்லு ஆட்டு ஈஉயெ இந்நூற்றிரு பதின் க

21. ல நெல்லும் நிச்சந்தூணியாக முக்குறுணி அறுநாழி நெல்லு சார்த்தி பெ[ரூ*]
22. [திரு]நாழி அரிசியாலே பிராட்டிமார்க்கு திருவமிர்தும் நின்ற இரு நாழி நெல்
23. கொண்டு . . . மிர்தும் [இலையமிர்து*]மடைக்காயமிர்தும் கொண்டு
24. யுமமிர்து செய்விக்க கடவாராகவும் இப்பரிசு இம்முன்று ஸ
25. [ந்தியும்*திருவ]ம்மிர்து செய்வியாராகில் அவ்வவ் காலங்களில்
26. [நின்று] ஊர் வாரியப் பெருமக்களேய் டிணங் கொள்
27. ளவும் இப்படி செய்விக்க பெறுவாராகவும் இப்படி[க்*]க
28. ஸஹையோம் எப்பேர்ப்பட்டளவும் இறுக்ககட
29.

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	26
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1011
ஊர் :	சோழமாதேவி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ் - கிரந்தம்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 4
மன்னன் :	முதலாம் இராஜராஜன்	எண்	

இடம் : திருக்கயிலாயமுடையார் கோயிலின் சுருவறை வடக்குச் சுவர்.

குறிப்புரை : தென்கரை பாண்டிக் குலாசனி வளநாட்டு பிரமதேயம் சோழமாதேவி சதுர்வேதி மங்கலத்துச் சபையார், அவ்வூரின் வடக்கிலுள்ள இராஜராஜன் என்ற தண்ணீர்ப் பந்தலில் கூடிப் பேசினர். அவ்வூரின் நடுவில் ஸ்ரீகோயிலாகிய ஸ்ரீவீரசோழ விண்ணகர் என்ற பெருமாள் கோயிலுக்கும் ஸ்ரீகயிலாஸமுடையார்க் கோயில் என்ற சிவன் கோயிலுக்கும் பஞ்சமகாசப்தம் என்ற ஐந்து வகை இசைக் கருவிகளை மீட்டும் உவச்சர்கள் இருவர்க்கு உவச்சப்புறமாக நிலம் நிவந்தமளிப்பதென்று முடிவெடுத்தனர். அதன்படி அவ்வூரின் தென் பிடாகையில் ஒரு மாச்செய் நிலமும் அளித்தனர். இந்நிலங்களை அனுபவிக்கும் உவச்சர்கள் நடுவில் ஸ்ரீகோயிலுக்குக் கரடிகை ஒன்று, மத்தளம் இரண்டும், சங்கு இரண்டு, காளம் நான்கு ஆக ஒன்பது வாத்தியக் கருவிகள் கொண்டு பஞ்சமகா சப்தங்கள் எழுப்ப வேண்டுமென்றும் அதே போல ஸ்ரீகயிலாஸத்துக்கும் எழுப்ப வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் இறுதியில் சில வரிகள் சிதைந்துள்ளன.

கல்வெட்டு

1. ஷ்லஷிஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்
2. வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக் கொள
3. காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி வேங்கை
4. நாடும் கங்கபாடியும் நுளம்பபாடியுந் தடிகை
5. பாடியுங் குடமலை நாடுங் கொல்லமும் கலிங்

6. கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமும் இலட்டபாடி
7. ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றித் தண்டாற் கொ
8. ண்டு தன்னெழில் வளருழியுளெல்லா யாண்டுந் தொழு
9. தக விளங்கும் யாண்டே செழியரை தேசுகொள் ளீ
10. கொராஜராஜ ராஜகேசரி பகூரான ளீராஜராஜ டேவர்க்கு யா
11. ண்டு இருபத்தாறாவது தென்கரைப் பாண்டி குலாசநி
12. வளநாட்டு ஶுஹுஷெயம் ளீசோழஹாடேவிச் சது-3
13. வெழி மங்கலத்துப் பெருங்குறி ஸலையோம்
14. இவ்வாட்டை மீநனாயற்று நாயற்றுக் கிழமை பெற்ற
15. மகத்தி நானறு பகல் நம்முர் வடக்கில் தண்ணீர்ப் பந
16. ல் ளீராஜராஜநிலே ஶி செய்வித்துக் கூட்டக் குறைவ
17. றக் கூடி இருஶு பணிப்பணியால் பணித்து வுவுவெஶு
18. செய்து உவச்சன் இரண்டாயிரவன் மல்லநுக்குந் தி
19. ருவரங்க நாராயணன் அப்பிக்கு[ந்*] நிவனஞ் செய்து குடுத்
20. த பரிசாவது நம்முர் நடுவில் ளீகோயில் ளீவீரசோ
21. ழ விண்ணகர டேவர்க்கு வஶுமஹாஸஷுத்துக்கும் ளீகயி
22. லாஸ முடையார்க்கு வஶுமாஸஷுத்துக்கும் உவச்சப் புறமாக
23. உய்யக் கொண்டானுக்கு தெற்கு தென்பிடாகை புதுபட்
24. டி ஒரு மாச்செய்யால் உடன் பார்த்தெய் பூவில் குறுணி டெ
25. நல்லும் வடபிடாகை புதுப்பட்டி ஒரு மாச் செய்யால் உடன்
26. [*பாரத்தெய்] பூவில் ஏழுநாழி நெல்லும் அட்டுவோமாக
27. வும் இந்நெல்லுக் கொண்டு இ நடுவில் ளீகோயிலுக்கு
28. கரடிகை ஒன்றும் மத்தளம் இரண்டும் சங்கு இரண்டுப் காள
29. ம் நாலு ஆக ஒந்பதும், ளீகயிலாஸத்துக்கு காள நாலு
30.

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	13
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1000
ஊர் :	சோழமாதேவி	இந்தியக் கல்வெட்டு	}
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்-கிரந்தம்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	}
அரசன் :	முதலாம் இராஜராஜன்	எண்	

இடம் : திருக்கயிலாயமுடையார் கோயில் கருவறை மேற்குச்சுவர்.

குறிப்புரை : [காவேரியின்] தென்கரையில் உள்ள பாண்டி குலாசனி வளநாட்டைச் சேர்ந்த சோழமாதேவி சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார், அவ்வூர் நடுவில் அமைந்திருந்த பிரம்மஸ்தானம் இராஜராஜன் என்ற மண்டபத்தில் கூடியிருந்து இவ்வூரைச் சேர்ந்த மாதேவன் பாழி என்பவனுக்கும் மேலும் நான்கு சகோதரர்களுக்கும் இறையிலியாக வரி நீக்கி நிலமளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இவர்கள் இந்நிலத்தை அனுபவித்துக் கொண்டு ஸ்ரீகயிலாயமுடையார் கோயிலில் தினமும் நாலாள் கொண்டு [பறை] கொட்டவேண்டும். அவ்வாறு கொட்டத் தவறுவார்களேயானால் கொட்டாத நபர் அந்த நாளில் உழக்கெண்ணை கோயிலுக்குத் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன், வரி நீக்கம் செய்யப்பட்டு நிலம் அளிக்கப்பட்டிருந்தது.

கல்வெட்டு :

1. ஷ்ஷஹிஸ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கே உரிமை பூண்டமை மனக் கொளக் காந்தனார்
2. சாலை கலமறுத்தருளி வேங்கை நாடும் கெங்கப்பாடியுந் நுளம்ப பாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொ
3. ல்லமும் கலிங்கமும் யெண்டிசை புகழ்தர இரு நெதிய[மும் திண்டிறல் வென்றி தண்டாற் கொண்ட தன்னெழில் வளர் ஊழி[யு*]

4. ள்ளெல்லா யாண்டும் தொழுதகை விளங்கு[ம்*] யாண்டே செழியரைத் தேசு கொள் ஸ்ரீகோராஜராஜகேசரி பன்மரான ஸ்ரீராஜராஜர்க்கு
5. யாண்டு ிரு ஆவது தென்கரை பாண்டி குலாசனி வளநாட்டு ஹஹேயம் ஸ்ரீசோழமாதேவி சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி ஸ
6. ஹையோம் இவ்வாட்டை யனு நாயற்று செவ்வா[ய்*]க்கிழமை பெற்ற பரணி நானறு இரா நம் நடுவில் ஹஹஹானம் இராஜராஜனிலே
7. யஹி செய்து பெருங்குறி ஸஹையோம் கூடி இருந்து இவ்வூராஹிச்சன் பாழிக்கும் இவ்வூர் உவச்சன் இரண்டாயிரவன் கணத்தானான [சோ]
8. ஹமாதேவி பேருவச்சனுக்கும் இவன் தம்பி இரண்டாயிரவன் கடம்பனான கந்துருவ பேருவச்சனுக்கும் இவன் தம்பி இரண்டாயிரவன் [பல்லவ ராயனு]
9. க்கும் இவன் தம்பி இரண்டாயிரவன் திருவரங்க தேவனுக்கும் இவ்வனை வர்க்கும் பணிபணியால் பணித்து சந்திராதித்தவற் இறையிலியாக
10. இவ்வூர் ஸ்ரீகயிஹாஸத்து வரஹேயர்க்கு உவச்ச இவ்வனைவருமாய் நாலாள் கொட்ட கடவார்களாக இந்நாலாளுக்கும் ஸஹையோரும் சஹ்ராஹி[த்*]
11. தவல் இறை இறுக்க கடவோமாக இந்நாலாளுக்கும் உவச்ச காணி யாகச் செய்து குடுத்த நிலமாவன இவ்வூர் வடபிடாகை ஹஹஹஹண வதிக்கு [கிழக்கு]
12. நாராயண வாய்க்காலுக்கு வடக்கு முதற் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து மேக்கடைய அம்பலப்புறம் உள்ளிட்ட சுஹகத்து பட்ட[ந* வடக்]
13. கடைய இஹெவர் நில உயு ஒரு மாவரையும் பிராந்தகவதிக்கு கிழக்கு திருநாராயண வாய்க்காலுக்கு வடக்கு முதற் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து [*தெற்க]
14. டைந்த ஸுவில் மேக்கடைய ஸஹையோமுடைய பொது நிலம் வ மாவறுதிக்கே கிழக்கு இவ்வாய்க்காலுக்கேய் வட[*க்கு] இரண்டாங் கண்[ணா*]
15. ற்று ச ஆஞ் சதிரத்து கிழக்கடைஹ ஸுவில் தெற்கடைய ஸஹையோ முடைய பொது நிலம் முக்காணியும் இ க்கு இவ்வாக் [கா*]

16. லுக்கே வடக்கு இவ்விரண்டாங் கண்ணாற்று அஞ்சாஞ் சதிர மேக்கடைய முக்காணியில் தெற்கடைய ஸலையோ*முடைய] பொது நிலமு
17. [ம்] ஆக நிலம் இநான்மா[வ*]ரையிலு மாதெவன் பாழி இரண்டும் பணியால் கொண்டனுபவித்து இரண்டாள் கொட்ட கடவாராக நின்ற [*நாலுமா இர]
18. ண்டு மாக்காணி செய் அனுபவித்து இரண்டாள் கொட்ட கடவாராக இ [நா]லாள் நாலுங் கொட்டாது முட்டில் முட்டின ஆளால் உழக் கெண்ணை[க்கு]
19. முக்கு அட்ட கடவராகவும் இப்பரிசு பணித்து ஸிலாலேகை செய்து குடுத்தோம் பெருங்குறி ஸலையோம் திருநாராயண . . .
20. பிரம்பில் நாரசிங்க(க)ன் திருமாலிருஞ்சோலை பணியால் பன்மாஹேஸ வர ஈகை.

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	8
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 993
ஊர் :	சோழமாதேவி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	}
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்		
மன்னன் :	முதலாம் இராஜராஜன்	ஊர்க் கல்வெட்டு எண்	}

இடம் : திருக்கயிலாயமுடையார் கோயில் கருவறையின் மேற்குச் சுவர்

குறிப்புரை : முதலாம் இராஜராஜ சோழனின் எட்டாவது ஆட்சியாண்டில் வீரசோழ இளங்கோவரையர் தேவியார் பராந்தகன் ஆதித்தபிடாரி என்பவர் தென்கரை சோழமாதேவிச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாரிடம் தன்மதானமாகப் பொன் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. எவ்வளவு பொன் கொடுத்தார் என்று கூறப்பட்டுள்ள பகுதிகள் சிதைந்துவிட்டன. அப்பொன்னுக்கு வரும் வட்டி கொண்டு ஆண்டு தோறும் குறிப்பிட்ட மாதத்தில் வரும் அவிட்ட நட்சத்திரத்தன்று ஸ்ரீகயிலாயமுடையார் கோயிலின் முன் ஆறு மெய்க்காட்டுகளை மெய்க்காட்டி பிரசஸ்தியை [பெருமைகளை] பூஜிக்க வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்யும் ஒருவனுக்கு ஒரு கழஞ்சு போக மீதி பொன் இவ்வூர் சதுர்வேதி பட்டர்களைச் சேரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்ரீ கயிலாசமுடையார் கோயிலுக்கு மெய்க்காட்டு செய்யாது, அர்ச்சனை செய்தார்களேயாயின், அவ்வாண்டில் அவர்களுக்குச் சேர வேண்டிய வட்டியைப் பெறுதல் கூடாது என்ற நிபந்தனையுடன் இச்சதுர்வேதி பட்டர்களின் சபையாரிடம் மேற்கூறிய தன்மதானத்தைப் பராந்தகன் ஆதித்த பிடாரியார் கொடுத்ததாகக் கூறுகிறது இக்கல்வெட்டு.

கல்வெட்டு :

1. ஷஷ்டி கோவி ராஜராஜகேசரி பதூர்க்கு யாண்டு அ ஆவது உடையார் வீரசோழ இளங்

2. கோவரையர் ஷேனியார் பராணகன் ஆதித்த படாரியார் தென்கரை ஸ்ரீஹ்ரேஸம் ஸ்ரீ சோ
3. ழ ஶஹாஷேவி சதுர்வேதி மங்கலத்து சதுர்வேதிப்பட்டத்தான் ஸஹை யார்க்கு யஜ்ஜானமாக
4. ழுன்று [குறிய] ளையும் வழுவாத்து இவ்வூராடு கல்லா
5. ல் கழஞ்சரையும் குடுத்த பரிசாவது
6. கழஞ்சின் வாய்த்த றும் பலிசையிடுவதாக ஓராட்டைக்கு வரு
7. ம் பலிசைப் பொன் பதி[னா]றும் மஞ்சாடியு[ம்] நாலு மாவங் கொண்டு ஆ
8. ட்டாண்டு தோறும் [அ*]விட்டத்தினான்று இ ழிகயிலா யத்தே இ
9. த்தானத்து களோம் ழு கயிலாயமுடையார் முகப்பே யரு மெய்க்காட்டு
10. மெய்க்காட்டி ழுஸஶ்யைப் பூஜிப்பானுக்கு பூஜிக்க பொன் கழஞ்ச நீக்கி நின்றதொக்கக் கொள்ளக் கடவா
11. ராகவும் இப்பெரு மெய்காட்டு மெய்க்கா[து அருச்]சித்தார் அவ்வாட்டை பலிசை பெறாதாராகவும் இப்
12. பரிசு ஶத்ராஜித்தவற் செய்யக் கடவாராக [இச்சது*]வெஶகிலுட்டத்தான் ஸஹையார்க்கு இப்பொன் கு
13. ழுத்தேன் பராந்தகன் ஆதித்த படாரியேன் இயஜ்த்தினை ரக்ஷிப்பான் காலிந் பொடி யென்றலை மேலது.

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	13
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 998
ஊர் :	சோழமாதேவி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	}
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	}
அரசன் :	முதலாம் இராஜராஜன்		

இடம் : திருக்கயிலாயமுடையார் கோயில் கருவறை தெற்குச்சுவர்.

குறிப்புரை : முதலாம் இராஜராஜ சோழனின் 13-ம் ஆட்சியாண்டில் அவ்வூர் பேரம்பலமாகிய இராஜராஜன் என்ற பெயருடைய மண்டபத்தில் சோழமாதேவிச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார் கூடியிருந்து பேசி முடிவெடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. அதாவது அவ்வூர் சிவன் கோயிலாகிய ஸ்ரீகயிலாயத்து இறைவி உமாபட்டாரகிக்கு ஒரு சந்தி திருவமுது படைப்பதற்கு நித்தம் நானாழி[அரிசி]யும் கறி ஒன்றும், நெய் ஒரு பிடியும், தயிர் உரியும், அடைக்காய் இரண்டும் ஆகிய திருவமுது படைத்து வழிபாடு செய்வதற்கு அக்கோயில் ஸ்தானபதிகள் நிவந்தம் அளித்தனர். அந்நிவந்தமாவது, மேற்கூறியவாறு அமுதுபடைத்து ஸ்ரீகோயிலுடையார்கள் என்ற அர்ச்சகர்களுக்கு ஏழு பங்குகளைக் கொடுத்தனர், அப்பங்குகள் கொண்டு இக்கோயில் இறைவி உமாபட்டாரகிக்கு அமுது படைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த பங்குகளுக்கு வசூலிக்கப்படும் இறையை [என்ற வரியை] அவ்வூர் மகாசபையாரே செலுத்தி விடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பங்குகள் கொண்டு உமாபட்டாரகிக்கு தினமும் திருவமுது செய்யவேண்டும் என்ற நிபந்தனையை இக்கோயில் கல்லில் வெட்டுவதற்கு இவ்வூர் மகாசபையினர் ஏற்பாடு செய்தனர்.

கல்வெட்டு :

1. ஷ்லிபீ காந்தளூர் சாலை கலம்
2. நுத்து கோராஜராஜ கேஸரி பதூற்கு யாண்டு

3. ஸ௩ ஆவது தென்கரை ஸுஹுடேயம் ஸீ சோ
4. ஸ ஊடேஹி ஸதுர்வேதி மங்கலத்து பெரு
5. ங்குறி ஸஹையோம் இவ்வாட்டை சிங்க நாயறு
6. புதன் கிழமை பெற்ற ஆயிலெத்தினான்று பகல் ந[ம்]
7. பேரம்பலம் ராஜராஜன்னிலேய் யஜ் செய்வித்து பெரு
8. ங்குறி ஸஹையோம் கூடி இருஹு இவ்வூர் ஸீ கயிலாஸத்து
9. உஹட்டாரகிக்கு நிசத[ம்*] ஒரு ஸஹி திருஅமுது செய்ய நிசதம் நானாழி
ஆகவும் கறி அமுது போது ஒன்றும் நெய்ய
10. முது நிசதம் ஒரு பிடியும் தயிரமுது நிசதம் உரியும் அ
11. டைக்காய் அமுது போது இரண்டும் ஆக இப்பரிசு[ந]
12. சஹுரதித்தவற் இஸீகோயிலுடைய ஹானபதிகள் [உ*]
13. ஶா பட்டாரகியை இப்பரிசு திருவமுது செய்விக்க கடவராக [கொடு]
14. த்த நிவந்தமாவது இஸீகோயிலுடையார்கள் இத்தேவரை ஶஹிஶத்து
15. உண்ண உடைய பங்கு ஏழு இப்பங்கு ஏழும் சுட்டி[க்குடு]
16. த்த இறை எப்பேர்ப்பட்டதும் இஶஹாஸஹை யோமேய்
17. இறை இறுத்துக் குடுப்பதாகவும் இப்பங்கு ஏழினாலும்
18. வந்த இறை துவ்யத்துக்கு ஆக இப்பரிசு இவ்வமா பட்டார
19. கியை நித்தமும் திருவமுது செய்விக்கக் கடவார்களாகப் பணிப்
20. பணியால் பணித்து இவ்வூர் ஸீ ஶாயவச் சேரிபுன்களத்து [த்]
21. [ந] லக்கிரிவன் மாலரிகேசவன் பணியால் இப்பரிசு [சஹுர]
22. தித்தவற் செய்யக் கடவார்களாக சிலாலேகை செய்
23. தோ[ம்*] இப்பெருங்குறி ஸஹையோம்
24. படி இப்பரிசு இப்பங்கு ஏழும் இறை[ற]
25. இவ்வமா பட்டாரகியை நிசதம்
26. [வற்*] திருவமுது செய்விக்கக்[கடவோமாகவும் ஸஹையோம்]

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	3
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1015
ஊர் :	சோழமாதேவி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	}
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	}
மன்னன் :	முதலாம் இராஜேந்திரன்		
இடம் :	திருக்கயிலாயமுடையார் கோயில் கருவறை தெற்கு சுவர்		

குறிப்புரை : தென்கரை பாண்டி குலாசனி வளநாட்டு பிரமதேயம் ஸ்ரீ சோழமாதேவி சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீ கயிலாயத்து ப்ரமேஸ்வரவருக்கு சந்தி விளக்கு ஒன்று எரிப்பதற்கு சாத்தநீல கண்ட என்பவன் கொடையளித்துள்ளான். இக்கோயில் ஸ்ரீ கோயிலுடையார்கள், கொடையாளி அளிக்கப்பட்ட பொருளைப் பெற்றுக் கொண்டு அதன் வட்டி கொண்டு, சந்தி விளக்கெரிக்க ஒப்பு கொண்ட செய்தி காணப்படுகிறது. கொடையளித்தவர் பெயரில் சில பகுதியும் கொடையளித்துள்ள பொருள் பற்றிக் கூறும் பகுதியும் சிதைந்துள்ளன.

கல்வெட்டு :

1. ஷ்ஷிஸ்ரீ கோப்பரகேசரி பதூரான ஸ்ரீ ராஜேஜு சோ[ழ]
2. [தே]வர்க்கு யாண்டு ௩ ஆவது தெங்கரைப் பாண்டி கு
3. லாசநி வள்ளநாட்டு ஸ்ரீ சோழமாதேவிச
4. ருப்பேதி மங்கலத்து ஸ்ரீ திருவிர்மசேரி திருக்கண்
5. ச்சந் சாத்தநீல கண்ட ஸங்
6. இலூர் ஸ்ரீ கயிலாஸத்து ப்ரமேஸ்வர[ர்*]க்கு . .
7. எரி[ய] வைத்த ஸந்தி விளக்கு எரிக்க வை
8. சஜூதித்தவல் எரிப்போமானோம்
9. ஸ்ரீ கோயில் உடையோம் இவைய்
10.

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1063-70
ஊர் :	சோழமாதேவி	இந்தியக் கல்வெட்டு	}
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன்பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 9
மன்னன் :	வீரராஜேந்திர சோழன்	எண்	

இடம் : திருக்கயிலாயமுடையார் கோயில் அர்த்தமண்டபம் தெற்குச் சுவர்.

குறிப்புரை : 2-ம் வரி முதல் அனைத்து வரிகளிலும் சில பகுதிகள் சிதைந்துள்ளன. முதலிரு வரிகள் அம்மன்னனின் வீரத்தைக் கூறுகின்ற வடமொழிப் பகுதியுடனும், அடுத்து 'வீரமே துணையாக' என்று துவங்கும் மெய்க்கீர்த்தியுடனும் காணப்படுகிறது.

இவ்வூரில் ஒரு தத்துவ நூலிற்கு விளக்கமளிக்கும் கல்விப் பணி, சபையோ ரால் செய்யப்பட்டு வந்தது. அத்தத்துவ நூல் பிரதீபகம் என்ற வார்த்திகம் ஆகும். இந்நூலை எழுதியவர் சிதானந்த படாரர் என்பவர் ஆவார். இவர் பகவத் பாதீயம் என்று கூறப்படுகின்ற சாரீரக பாஷ்யத்திற்கு எழுதிய உரைதான் மேற் கூறப்பட்ட பிரதீபகம் ஆகிற வார்த்திகம் ஆகும். இந்த உரை நூலின் பொருளை விளக்கக் கூறி சொற்பொழிவு நிகழ்த்தும் [வக்கணிக்கும்] ஒருவருக்கு கல்விப் பணிக் கொடையாக [விருத்தி] நிலமளிக்கப்பட்ட செய்தியைத்தான் இக்கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

இவ்வாறு இவருக்கு நிலமளிப்பது என்று முடிவெடுத்த அவ்வூர் பெருங்குறி பெருமக்கள் [ஊர் நிர்வாக சபையினர்] அவ்வூர் திருமாதிருஞ்சோலை ஆழ்வார் கோயில் திருமுன்றில் [வளாகத்தில்] கூடிப்பேசி முடிவெடுத்து அதன்படி மேற் கூறியவாறு விளக்கச் சொற்பொழிவு நிகழ்த்தி வரும் கல்வியாளருக்குக் கொடையளித்தனர்.

[மேலும் விளக்கத்திற்கு முன்னுரையைக் காண்க]

கல்வெட்டு :

1. ராஜெண்சிரை வீரராஜேஸ்வரஹாரோஜ்யஸூலாவிந
ஆழித : ப்ராதுயகாஸ்து ஜோயம் ரக்ஷுதாலிகி

2. ஷ்ஷிஸ்ரீ வீரமே துணையாகவும் தியாகமே அணியாகவும் செங்கோலோ
3. ச்சி கருங்கலி கடிந்து கூடல் சங்கமத்து ஆகமல்லனை அஞ்சுவித்து விக்கலனையும் சிங்கணனை]
4. யும் உடைபுறங்கண்டு மற்றவன் மாதேவியரோடு வஸ்து வாஹனமும் கைக் கொண்டு இரண்
5. [டாம்] விசையிலும் குறித்த களத்து ஆஹவமல்லனை அஞ்சுவித்து வேங்கை [நாடு மீட்டுக்கொண்டு தனது]
6. [டன் பிறந்த முன்னவர்] விரதமுடித்து விஜையாஹிஷேகம் பண்ணி வீரஸிஹாசனத்து
7. [உலகமுழுதுடையா]ளோடும் வீற்றிருந்தருளிந கோராஜகேசரி பதூரான உடையார் ஸ்ரீவீரராஜே[ஹ்-சோழ தேவர்க்கு]
8. [தென்கரை] பாண்டி குலாசநி வளநாட்டு ஷ்ஷிஷேயம் ஸ்ரீ சோழஹா ஹேவிச் சருப்பேதி
9. [மங்கலத்து] பெருங்குறி ஸஹையோம் திருமாதிருஞ் சோலை ஆழ்வார் திருமுற்ற
10. [த்தே] [தன்]மி செய்து [கூட்ட]க் குறைவறக் கூடியிருந்து பணிப் பணியால்
11. ப்பணித்து ஹவத்வாஹீயம் ஹாஹீரக ஹாஹித்துக்கு விஹாதஹ ட்டாரர் ப
12. ண்ணிந ஹஹீவகம் ஆகிற வார்த்தீகம் வக்கணிப்பார்க்கு வுத்தி ஆக வி
13. ட்ட ஹ் ஆவது இவ்வூர் வடபிடாகை திருவரங்கவதிக்கு மேற்க்கு வீரசோ
14. ழப் பெருவாய்க்காலுக்கு வடக்கு ஹ ஆம் கண்ணாற்று ஹ ஆஞ்சதிர ஹ்
15. ப ஹ இங்கே ஹ ஆங் கண்ணாற்று ஹ ம் சதிரத்துக் கிழக்கடைந்த ஹ
16. வில் வடக்கடையீ ஹ ஹீக்கி ஹம் பஹ இங்கே ஹ ஆம் கண்ணாற்று ஹ ஆ
17. ஹ் சதிரத்து மேற்கடைந்த ஹ மாவில் தெற்கடைய ஹ ஹஹ
18. வி வதிக்கு மேற்கு வீரசோழப் பெருவ
19. சதிரத்துக் கிழக்கடைந்த ஹ ஹ
20. ஹ் கடைந்த ஹ ஹவும் இங்கே

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1012-1044
ஊர் :	சோழமாதேவி	இந்தியக் கல்வெட்டு } ஆண்டு அறிக்கை }	—
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு } எண் }	10
மன்னன் :	முதலாம் இராசேந்திரன்		

இடம் : திருக்கயிலாயமுடையார் கோயில் அர்த்த மண்டபம் கருவறை வடக்குப்பட்டி மற்றும் குமுதம்.

குறிப்புரை : முதலாம் இராஜேந்திரசோழனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டின் சில பகுதிகள் சிதைந்துள்ளன. பிரமதேயம் சோழமாதேவி சதுர்வேதி மங்கலத்து சபையார் அவ்வூர் பிரம்மஸ்தானம் இராஜராஜன் என்ற பேரம்பலத்தில் கூடியிருந்து பேசி முடிவெடுத்த தகவலைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு. இவ்வூரில் ஏதோ ஒரு நூலின் பொருளை எடுத்துரைத்து விளக்கமளிப்பவருக்கு [வக்கணிப்பவர்] பட்டவிருத்தியாக கொடுத்த நிலமும் விளக்கு எரிய எண்ணெய்க்காகக் கொடுத்த நிலமும் போதவில்லை என்ற காரணத்திற்காக மேலும் நிலமளிப்பது என்று முடிவெடுத்து நிலமளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. நூல் விளக்கமளிப்பவருக்கு பட்டவிருத்தியாக நிலமும் விளக்கு எரிய எண்ணெய்க்கு விளக்குப்புறமாக நிலமும் கூடுதலாக வழங்கப்பட்டது. இந்நிலத்திற்கு வசூலிக்கப்படும் வரியை சபையாரே அளிப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டது. இறுதியில் சபை உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

கல்வெட்டு

1. ஷ்ஷிஸீ திருமன்னிவளர இருநிலமடந்தையும் போ[ர்]* செயப்பாவையும் சீர்த்தநிற்செல்வியும் தனக்கே ழிவுள்ள
. ள்ளிச் சூழ்மதிட் கொள்ளிப்பாக்கையும் நண்ணற்கருமுரண் மண்ணைக் கடக்கமும் பொருகடல்லீழத் தரைசர் தம் முடியும் ஆங்கவர் தேவியரோங்கெழில் முடியும் முன்னவர் [பக்கல் தென்னவர்] வைத்த

சுந்தர முடியும் இந்திரநாரமும் தெண்டிரை ஈழமண்டலம் முழுவதும் எறிபடைக் கேரளர் முறைமையில் சூடும் குலதனமாகிய பலர் புகழ் முடியும் செங்கதிர் மாலையும் [செங்கதிர்] வேலைத் தொல்பெருங்காவல் பல்பழந் தீவும் செருவிற் சினவில் இருபத்தொருகால், அரைசுகளை கட்ட

2. பரசுராமன் மேல்வருஞ் சாந்திமற் றீவரண் கருதி இருத்தியு செம்பொந் திருத்தகு முடியும் பயங்கொடு பழி மிக [முயங்கியில் முது இட்டு ஒளிந்தி]³ சயசிங்கன் அளப்பரும் புகழொடும் பிடியில் இரட்டபாடி ஏழரை இலக்க மும் நவன்நெதிக் குலப்பெருமலைகளும் விக்ரம விரச்சக்கரக் கோட்ட மும் முதிர்பட வல்ல மதிரமண்டலமும் காமிட வளையு நாமணைக் கோளையும் வெஞ்சிலை வீரர் பஞ்சப் பள்ளியும் பாசடைப்] பழன குவையும் சிட்டரும், செறிமிளை, ஓட்ட விஷையமும் பூசுர செய்நற் கோசலை நாடும் [தன்ம] பாலனை வெம்
3. முனையழித்து வண்டுறை சோலைத் தண்டகுச்சியும் இரணசூரனை முரணுதற் தாக்கி திக் பட்டமையில் வாள்ளை வெஞ்சமர் விளாகத் தஞ்சவித்தருளி ஒண்டிறல் யானையும் பெண்டிர் பண்டாரமும் நித்தில நெடுங்கடல்] உத்திரலாடமும் வெறிமலர்த் தீர்த்த தெறிபுனர் கங்கையு மலைகடல் நடுவுள்ப் பலகலந் செலுத்தி சங்கிராம த்த வகைநகர் போர்த் தொழில் வாசல்லில் விச்சாதிர தோரணமும் மொய்த்தொளி புணம]ணிப் புதவமு
4. கலைத்தக்கோர் புகழ் தலைத் தக்கோலமும் திறல் நிலாமுரிதேசமும் தேனக்கவார் பொழில் மானக்க வாரமும்
5. பாண்டிகுலாசநி வுளநாட்டு [ஐஹேயம் ஸீசோழ மாதேவிச் சருப்பேதி மங்கலத்து [ஐ]ஹேயமே ராஜராஜன் பேரம்பலத்தே[ய்கூட்ட]க் குறைவறக் கூழியிருணு பணிப்பணி யால்ப் பணித்து ஸ்வாவயவலை செய்து கல்வெட்டக் கடவோ னை . ஸ வக்காணிப்பார்க்கு வைத்த ஊட்ட விருத்தி இரு[து] . வக்காணிப்பார்க்கு, ஸபை
6. கிழக்கு திருநாராயண, வாய்க்காலுக்கு வடக்கு டைய ஓவையில்¹ மேற்கடைநிலம் மாகாணி யரைக்

காணிக் கீழ் முக்காலும் இம்முன்று மாவால் வடக்கடைகளில் மேற்
க்டைய நிலம் த்து கீழ்க்கடைக ளு மாவில் வடக்கடைய நிலம்
[காணியும்] இங்கே

7. மேற்கடைந்த ளு மாவில் வடக்கடைய
கிழக்கடைக ளு வில் தெற்கடைய 22 நீக்கி இதனோடும் மடைகநிலம்
அரைமா முந்திரிகையும் சந்திர சேகரவதிக்கு கிழக்கு . . . 7 சதிரத்து
மேற்கடைக நிலம் மூன்று மாவும் கொத் வித்தனும் சிறு
பிரம்பில் நீலகண்டன் , ஸோமயாஜியாரும் க
. . . . சூ ண்கூ வித்தனும் கோவிந்தச்சேரி புளிகளத்து நாராயணன்
புர மனும்
8. அரையே மாகாணிக் கரைக்காணிக் கீழ் முக்காணியி
. . . . [விளக்]கெண்ணைப் புறமாக கொண்டு வைத்த நிலம்
இங்கேய் மூன்று இச்சதுரத்து கிழக்கடைக ளு வில் தெற்கடைக
மாக்காணி முந்திரிகையில் கிழக்கடைக நிலம் முக்காணி அரைக்
காணி முந்திரிகையும் விளக்கெண்ணைப் புறமாய் [ஆவ]தாகவும் ஆக
அனைத்து தடியாலும் வைத்த நிலம் அரையே மாக்காணி
முந்தி[ரிகை] , எரிக்க கொட்டக்கடவாராகவும் இப்பரிசு
ஸஹா வ்யவஹை செய்து ஊராதித்ததற் நிவணஞ்செய்து குடுத்தோம்
பெருங்குறிஸ
9. வக்காணிப்பார்க்கு வைத்த ஊட்ட விருத்தியோடு ,
இறையிறுத்து [வக்]காணிப்பார்க்கு அனுபவிக்கவும் விளக்கெண்
ணைக்கும் பற்றாமையில் இன் நிலத்துக்கு வண எப்பேர்ப்பட்டிதும்
ஊாஸஹையோமே இறுத்துக் குடுக்க கடவோமாகவும் இன் நிலங்கள்
. கொள்ளப் பெறதாராகவும் ள்
ளாரை மற்ற யாரை கொள்ளும் [சுட்டிறை] ஒ பாதி நெல்லு
. . . . [ஸஹை]யோம். கேசுவசேரி கொறு கொட்டி திருவரங்கூ
வித்தனும் திருநாரணச்சேரி எம்பெருபூ வத்தன் ஸிவ தேவ ஊட்டனும்
மாதவச்சேரி வேங்கை
10. ம் அன்நிலங்களிலே உர இச்செய்யே கொள்ளப் பெறர . . . , . . .
. . . நிலம் ஊட்ட விருத்தியாவதாகவும் விளக்கெண்ணைப் புறமாகவும்
[குடுத்தோம்] ஊாஸஹையோம் சந்திராதித்தவற் நிற்பதாகப் பணிப்
பணியால் பணித்து ஸஹாவ்யவஹை செய்தோம் பெருங்குறி ஸஹை
யோம் சாத்தமங்கலத்து பூவத்தனும் [நாரா]யணனும் பெருங்கா
[விதி] நாராயணன் தாமோதிரனும் க்க தேய்க் கிரம

வித்தனும் சிறுபிரம்பில் நீலகண்டன் . . . ஸோமயாஜி யாரும் . . .
. . . கௌக்ஷேவித்தனும் கோவித்ச்சேரி புளிகளத்தூர் நாராயணன்
புருஷோத்தமனும் விஷுச்சேரி ங்களுர் திருவேங்கடக்ஷே
வித்தனு[ம்]

11. ஸீகுமாரனும் திருமங்கலத்து சடையன் கண்ணனும்
திருவரங்க நாராயணனும் ஓமாம்புலியூர் ஸீதரன் ஸீக்ஷணும்
பொன்னம்புறத்து நடுவில் சேந்த பட்டனும் பணியால் லக்ஷ்மீன்
செர்ண மாடிகள் கணவதியான மூலபரிடைப் பெருங்காவிதி எழுத்து

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 10-ஆம் நூற்றாண்டு
ஊர் :	சோழமாதேவி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன்பதிப்பு :	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	ஊர்க் கல்வெட்டு எண்	} 11
அரசு :	சோழர்		
மன்னன் :	—		

இடம் : திருக்கயிலாயமுடையார் கோயில் கருவறை வடக்குப்பட்டி.

குறிப்புரை : இவ்வூர்க் கோயிலில் ஒரு நாளைக்கு முன்று சந்தியிலும் அர்த்த சாமத்திலும் திருப்பள்ளி எழுச்சியின்போதும், பதினான்கு ஆட்கள் கொட்ட வேண்டும் என்றும் அது போல சங்கிராந்திகளிலும் கிரஹணங்களின் போதும் திருக்கல்யாணங்கள் நடக்கின்ற போதும் இதே பதினான்கு ஆட்களும் தவறாது கொட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கொட்டுதல் என்பது பறை போன்ற வாத்தியக் கருவிகளை இசைத்தல் என்பதாகும். அவ்வாறு கொட்டத் தவறியவர்களிடம் இக் கோயிலில் அந்தந்த வருடங்களில் ஸ்ரீ கார்யம் செய்வார்களே தண்டமாகப் பெற்று கோயில் பண்டாரத்தில் சேர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் ஆரம்பமும் முடிவும் காணப்படவில்லையாதலால் முழு விவரங்களையும் அறிந்து கொள்ள முடியவில்லை. எந்த கோயிலுக்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ள முடியவில்லையாயினும் 'திருக்கல்யாணங்கள்' என்பது பற்றிய தகவலால் இக்கோயில் இவ்வூரிலுள்ள நடுவில் ஸ்ரீ கோயிலாகிய விஷ்ணு கோயிலாக இருத்தல் வேண்டும் எனக் கொள்ளலாம்.

கல்வெட்டு :

1. கடவோம் ஆக இப்பரிசேய் இவ்வாண்டு ஸ்ரீகோயிலுக்குமாக இப் பதினாலு ஆளும் முன்று ஸ்ரீயும் சுடூயாமமும் திருப்பள்ளிஎழுச்சியும்
2. கொட்டக் கடவாராகவும் ஸகூரணிகளும் முண்ணமும் மற்றும் திருக் கல்யாணங்கள் உள்ள போது இப்பதினாலாளும் முட்டாமே கொட்ட கடவாராகவும் இப்ப[தி]
3. னாலாளிலும் ஸணிகேறும் முட்டி ஆளாக ஆனால் அறுனாழி நெல்லு இதேவர்கே பண்டாரமாக அவ்வாண்டு ஸ்ரீகாயூ-3 செய்வாரே தண்
4.

த. நர. அ. தொல்லியல் துறை : தொடர் எண் : 12/1990

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	20
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1032
ஊர் :	சோழமாதேவி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	ஊர்க் கல்வெட்டு எண்	} 12
அரசு :	சோழர்		
மன்னன் :	முதலாம் இராஜேந்திரன்		

இடம் : திருக்கயிலாயமுடையார் கோயில் அர்த்தமண்டப, கருவறை வடக்கு குமுதம், ஜகதி

குறிப்புரை : முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திப்பகுதி மட்டுமே உள்ளது. பிறபகுதிகள் சிதைந்து விட்டன.

கல்வெட்டு :

1. ஸ்வஸ்திஸ்ரீ திருமன்னிவளர இருநிலமடந்தையும் போர்ச்செயப் பாவையும் வனவேலிப்படர்வன வாசியுஞ் சுள்ளி சூழ் மதிட்கொள்ளிப்பாக்கையு நண்ணற் கரு முரண் மண்ணைக் கடக்கமும் பொருகட ரீழத் தரையர்த முடியு மாங்கவர் தேவிய ரோங்கெழில் முடியுமுன்னவர் பக்கற்றென்னவர் வைத்த சுந்தர முடியு மிந்திரனாரமுந் தெண்டி யெறிபடைக்கேரளர் முறைமையிற் குடுங்குலதன பலர் புகழ்முடியும் ,
2. . . யுஞ்சங்கதிர் வேலைத் தொல்பெருங்காவற்பல பழகீவு திய செம்பொற்றிருத்தகு முடியும் பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட் டொளித்த சயசிங்கனளப்பரும் புகழொடு பீடிய விரட்டபாடி யேழரை யிலக்கமு நவநெதிக் குலப்பெருமலைகளும் விக்கிரமவீரர்ச்சக்கரக் கோட்டமு மதுரமண்டலமுங் காமிடைவளைநாம ணைக்கோ ஞ்சிலை வீரர் [பஞ்சப்]பள்ளியு

3. ம்பாசடைப் பழன மாசணி தேசமும் ஆதிவண பலசனத் தொடு நிறை குலதனக் குவையுங் கிட்டருஞ் செறிமிளை யொட்ட விஷையமும் பூசுரர் செர்நல்க்கோசலைநாடுந் தன்மபாலனை வெம் முனையழித்து வண்டுறைசோலைதண்டபுத்தியும் இரணூரனை முரணுறத் த்திதக்கணலாடமும் கோவிந்த சந்தன் மாவிழிந்தோட த[ங்காத] சாரல் வங்காள தேசமுந் தொடு கழ
4. சங்கு வொட்டின மயிபாலனை வெஞ்சம[ர்*] வளாகத்தஞ்சவித்தருளி பண்டாரமுந் . . . ங்கடலுத்திரலாடமும் வெறிமலர் தீர்த தெறி புனற் கங்கையும் அலைகடல்நடுவுட் பலகலஞ் செலுத்தி சங்கிராம விசையவுத்துங்கவர்மனாகிய கடாரத்தரைசனை வா . . . பொரு கடக்கும் பக்கரியொடு மகப்படுத்தி
5. மணக்கதவமு நிறைசீர் விசையமுந்துறை நீர் பண்ணையு மலையூருமாழ் கடலகழ்குழ் மாயிருழங்கமுங் கலங்கா வல்வினை யில[ங்]கா சோபமுங் கொப்புற நிறைபுனல்மாப்பாளமுங் காவலம் புரிசை மேவிலிபங்கமும் விளைபந்தூரிடை வளைப்பந்தூறுங் கலைத்தக் கோர் புகழ்
6. [கா]வற்கடுமுாட் கடாரமும் மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பர கேஸரி வஜ்ரான உடையார் ஸீராஜேசோழ தேவற்கு யாண்டு [உ]ம் ஆவது தென்கரைப் பாண்டி கு

II

7. . . ஊட்டனும் பணியால் வடிவவழை . . நிவநும் எழுதினேன் இவூர் உயுவூன் சிங்கன் அம்பலத்தாடியான இரண்டாயிரவனேன் இவை என்வன

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	7
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1019
ஊர் :	சோழமாதேவி	இந்தியக் கல்வெட்டு	}
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்		
அரசன் :	முதலாம் இராஜேந்திரசோழன்	ஊர்க் கல்வெட்டு	}
		எண்	

இடம் : திருக்கயிலாயமுடையார் கோயில் கருவறை மேற்குப்பட்டி


குறிப்புரை : முதலாம் இராஜேந்திரசோழனின் இக்கல்வெட்டு முன்று துண்டுகளாகக் காணப்படுகின்றது. இவ்வூர் மகாசபையினர் சபை நடவடிக்கை பற்றி சில முக்கிய முடிவுகள் எடுத்தனர். அப்போது தனித்தண்டல் தண்டின சிற்றையூர் உடையார் இருந்தார் எனக் கூறப்படுவதால், வரி வசூல் செய்கின்ற அவர் அரசப்பிரதி நிதியாகக் கலந்து கொண்டார். மகாசபை என்ற இந்த பிரமதேய ஊர்ச்சபை பல்வேறு வாரியங்களை அமைத்து ஊர்க் காரியங்களையும் நிர்வாகத்தையும் கவனித்து வந்தது. அவ்வாரியங்களில் ஒன்றாகிய ஆற்று வாரியம் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது.

ஆற்று வாரியம் என்ற இந்த பணியை ஓராண்டு காலம் செய்தவர்கள் எதிர் வரும் ஐந்து ஆண்டிற்கு அந்த வாரியத்தில் பணியாற்ற நியமிக்கப்படமாட்டார்கள் என்ற முடிவைத் திருவாணையின்படி எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. திருவாணை என்பது அரசனின் ஆணையாகும். வரிவசூல் செய்யும் அதிகாரியாகிய சிற்றையூர் உடையான் அரச ஆணையைக் கொண்டு வந்திருத்தல் வேண்டும். அதன்படியே அவனிருக்கும்போது அவன் முன்னிலையில் சபை மேற்கூறியவாறு முடிவெடுத்தது. முக்கியமான தகவலைக் கூறுகின்ற இக்கல்வெட்டு துண்டு துண்டாகச் சில பகுதிகள் கிடைத்தும் பல பகுதிகள் கிடைக்காமலும் உள்ளது.

கல்வெட்டு :

1. ஷுஷ்ரீ திரு மன்னி வளர இருநில மடந்தை[யும்]

2. சீர்த்தனிச் செல்வியும் தன்பெருந்தேவியராகி இன்புற நெடுதுயில் ஊழியுழியுள் இடைதுறை நாடுந் துடர்வன வேலிப் படர்வன.....
3. . . . த்த சுந்தரமுடியும் இந்திரனாரமும் தெண்டிரை ஈழ ம[ண்]டல முழுவதும் எறிபடைக் கேரளன் முறைமையில் சூடும் குலதனமாகிய பலர் புகழ் முடியும்
4. கருதி இருத்திய செம்பொற்றிருத்தகு முடியும் பயங்கொடு பழி மிக முயங்கியில் முதுகிட்டொளிச்ச ச(ர)யசிங்கன் அளப்
5. பாண்டி குலாசனி வளநாட்டு ஸ்ரீஹேயம் ஸ்ரீசோழ[ம]ஹா டேவிச் சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி ஸலையொம் இவ்வாட்டை துலாநா.....
6. நம்மூர் முன் யாண்டு எ ஆவது தனித்தண்டல் தண்டின சிற்றையூர் ஊடையான் இருஊ உலாஸலையோமே ஓராண்டு வாரியஞ் செய்.....
7. ன் ஆற்றுவாரியமும் ஓராண்டு செய்தார் எதிர் அய்யாட்டை நாள் வாரியஞ் செய்யப்பெறாரென்று திருவாணை கூறி பணிச்சு ஸமாவ்வலைஹு



மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 11-ஆம் நூற்றாண்டு
ஊர் :	சோழமாதேவி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ் - கிரந்தம்	ஊர்க் கல்வெட்டு எண்	} 14
அரசு :	சோழர்		
மன்னன் :	முதலாம் இராஜேந்திரசோழன்		

இடம் : -திருக்கயிலாமுடையார் கோயிலின் கருவறை மேற்கு குமுதம், வடக்கு மேற்குப்புற பட்டி.

குறிப்புரை : முதலாம் இராஜேந்திர சோழனின் 'திருமன்னி வளர்' எனத் தொடங்கும் கல்வெட்டுப் பகுதியுடன் கூடிய சிதைந்த துண்டுக் கல்வெட்டுகள், சோழமாதேவி சதுர்வேதி மங்கலத்தில் ஊர் வாரியம் மற்றும் உய்யக்கொண்டான் வாரியம் ஆகியவற்றை நியமிப்பதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் போன்றவற்றைக் கூறும் அரச ஆணையின்படி பிரமதேய சபை கூடிப்பேசி முடிவெடுத்தது, இவ்வாணையைக் கொண்டு வந்த 'தனித் தண்டல் தண்டின சிற்றையூருடையான்' எனக் கூறப்படும் வரி வசூல் செய்யும் தனி அதிகாரியின் முன்னிலையில் சபை கூடிப்பேசி முடிவெடுத்தது. முன்னதாகச் சபையால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நீக்கப்பட்டு அரசாணையில் கூறியுள்ளபடி முடிவெடுத்ததாகக் கூறுகின்றன இத்துண்டு கல்வெட்டுகள். இந்த ஆவணத்தின் இறுதியில் ஊர் மத்தியஸ்தன் கையெழுத்திட்டுள்ளான்.

கல்வெட்டு :

1. ஷஹீஸ் திருமன்னிவளர் இருநில மடந்தையும் போற் செயப்பாவை நெடுதுயில் ஊழி ஊழியுள் இடை
2. பொருகடல் ஈழத்தரைசர் தம் முடியும் ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் ரமும் இந்திரனாரமும் தென்கரை ஈழ மண்டல முழுவ
3. நதீவும் மாப்பொரு தண்டாற் கொண்டகொப்பரகேசரி பந்மரான ஸீராஜேஹ்சோழ தேவற் ஊஷெவி சதுர்வேதி மங்கலத்

4. காவணத்தே யஜி செய்வித்துக் கூட்டக் குறைவற கூடி இருக்க இவ்வூர்
தந்தித்தன்[டல்]தன்[டினசிற்றையூர்] உடையான் [இருணு]
ஊலையோம் வுவுவணை
5. அய்யாட்டை நாளைக்கு உள்ள ஊர்வாரியமும் உய்யக்கொண்டாந்
ஆற்று வாரியமும் வாரியம் கடக்கடவோமாகவும். . . . வந்தும்
வாரியம் புகு மாண்டைக்கு முந்அ
6. வாரியம் செய்ய பெறாரென்று இப்பரிசு பணித்து ஸலாவூவணை
செய்தோம்
7. [வண்ணம்] இப்பரிசு அருளச் செய்து வந்தபடியே முன் செய்த
ஸலாவூவணை அழியப் பணித்த திருவாணைக் கூற்றுவிட்டு முன் கீழ்நடை
[செய்]கிற வண்ணமே ஊர்வாரியமும் உ[ய்*]யக்கொண்டான் ஆற்று
வாரியமும் செய்யப்பெறுவார்கள[ா]
8. .. ஸலாவூவணை செய்தோம் பெருங்குறி ஸலையோம் தாமோதிரச்சேரி
திருவரங்கத்து சாத்தன் எஞ்ஞாற்ப்பனாரும் மதுஸுதனச்சேரி அன்பில்
நாராயணன் லெருன்னாரும் விணு(ண)ச் செரி சனனக்குறிகந்தை
9. [விட்டவூவணை] எழுதினேன் இவ்வூர் உயூதன் திருவரங்க நாராயணன்
திருவெண்ணாவல்லான ஸூஷுப் பிரியனேன் இவை என்னெழுத்து

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 10-ஆம் நூற்றாண்டு
ஊர் :	சோழமாதேவி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ், கிரந்தம்		
அரசு :	சோழர்		
மன்னன் :	முதலாம் இராஜராஜன்	ஊர்க் கல்வெட்டு எண்	} 15

இடம் : திருக்கயிலாயமுடையார் கோயில் கருவறை தெற்குப்பட்டிகை

குறிப்புரை : முதலாம் இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தியுடன் கூடிய சிதைந்த துண்டுக் கல்வெட்டு. ஆறு கழஞ்சு எடையுள்ள பட்டம் என்ற ஆபரணத்தைக் குறிப்பிடுகின்றது.

கல்வெட்டு :

1. ஷ்ஷிஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செவ்வியந் தனக்கே உரிமை
2. கொள் ஸீகோராஜராஜ கேஸரி பன்ஶரான இரா
3. ன்றும் பட்டம் ஒன்றினால் பொன் அறு கழஞ்

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	11
வட்டம் :	முசிறி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1254 - 1295
ஊர் :	காருகுடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 40/1913
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ் - கிரந்தம்	ஊர்க் கல்வெட்டு எண்	} 1
அரசு :	போசளர்		
அரசன் :	வீரராமனாத தேவர்		

இடம் : திருக்கயிலாசநாதர் கோயில் மகாமண்டபத்தின் மேற்கு, தெற்குப்புறச் சுவர்கள்

குறிப்புரை : வடகரை கரிகால சோழ வளநாட்டைச் சேர்ந்த திருக்காரிக்குடி என்ற விக்கிரம சோழபுரத்திலுள்ள ஸ்ரீகயிலாசமுடையார் கோயிலுக்கு, ஸ்ரீராமன் சக்கரவர்த்தி என்பவர் அக்கோயில் கணக்கரிடம், உறந்தையான வீரசந்தரநல்லூர் என்ற ஊரை விற்பனை செய்து கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. இவர் சோமய்ய தண்டனாயக்கரிடம் காரியஞ் செய்தவர். சோமய தண்டனாயக்கர் போசள மன்னன் வீரராமனாதனின் தளபதியாவார்.

கல்வெட்டு

1. ஷ்ஷிஸீ வ ஷ்வ-ஹெளம சக்கரவ[ர்*]த்திகள் ஹோசள
2. வீரராமனாத [தேவர்க்கு] யாண்டு ஷ்வது மீன நாயற்று வூ
3. [ர்வ வக்ஷத்து புதன் கிழமை]யும் பெற்ற அஸ்வதி நாள்
4. [கத்திக்கார சோமைய தெண்ணாய
5. [க்கர் காரி]யஞ் செய்வார்களில் சீராமன் [சக்கரவர்த்தியே]ன் ஊர்விலை ஷ்ஷ
6. இவ்வூர் நான்கெல்லைக்குட்பட்ட ஶ்ராவக[ளும்]
7. விற்று விலை ஶ்ரமாணம் பண்ணிக் குடுத்தே[தாம்]
8. ஆதிசண்டேஶ்ரதேவர் அருளால் தேவர் க[ன்மி]

9. களுக்கு சீராமன் சக்கரவத்தியேன் இந்த
10. தையான வீரசுந்தர நல்லூர்க்கு இக்காசு பதினாறாயி
11. ரமுமே விலையாவதாகவும் இதுவே பொருண்மாவ
12. றுதிப் பொருட்செலவோலை யாவதாகவும் இதுவல்ல
13. து வேறு பொருண்மாவறுதிப் பொருட் செலவோலை கா
14. ட்ட கடவதல்லவாகவும் இப்படி சம்மதிச்சு விலைக்க[க]
15. ற விற்றுப் பொருளறக் கைக்கொண்டு விற்று விலை லுமா
16. ணம் பண்ணிக் குடுத்தேன் தேவகன்மிகளுக்கு சீராமன் சக்கர
17. வத்தியேன் இந்த உறந்தையான வீரசுந்தர நல்லூர் இவர்க்கு
18. நாயந் விசுவங்களுக்கும் மற்றும் எப்பேர்ப்பட்டதுக்கும் உ
19. ரித்தாவதாகவும் இப்படி சம்மதித்து விற்று விலை லுமாணம் ப
20. ண்ணிக் குடுத்தேன் உடையார் [ஸ்ரீகயிலாலமுடைய நாய]
21. னார் கோயில் ஆதிசண்டேயூர தேவர் அருளால் தேவர் [கன்மி]
22. களுக்கு கத்திக்காறச் சோமைய தெண்ணாயக்கர் காரியஞ் செய்
23. வார்களில் சீராமன் சக்கரவத்தியேன் இது சீராமன் சக்கரவத்தி ஸயி
24. ளூதன்மைக்கு இவர் சொல்ல இப்பூரண யிசைவு தீட்டு. எழுதினேன்
25. கள்ளையுடையான் -செட்ட[ன்] நடுவனான மாணிக்கவாசகன் எழுத்து இவை.
26.
27. இப்படிக்க
28. கு இவை . . . மகன் ஒற்றி கொண்டான் தவப்பெருமானான நம்பு செய்
29. [வான்] எழுத்து இப்படி அறிவேன் சமைய சேனாதிபதி எழுத்து இப்படி அறிவேன் கரும்[பூர்]
30. கிழவன் கே[ர]ளந் அம்மைய நில்கன் அமரகோன் எழுத்து இப்படிக்கு இவை வயங்
31. யான (பொன்ன) பொன்னம்பல நம்பி எழுத்து இப்படி அறிவேன் கோவிந்த பட்ட[ன்] எழுத்து இப்]
32. படிக்கு இவை நாவலூருடையான் திருமுனைப்பாடி தேவன் எழுத்து இப்படி அறி[வேன்]

33. . . , குடையான் இப்படி அறிவேன் யாச்சுருடையான் எழுத்து இப்படிக்கு
34. சேனையுடையான் சேரகோன் எழுத்து இப்படிக்கு இவை சேருருடையான் (விளை) விளைத்ததா
35. [பதி] . . னேகன் விஷயச் சூவத்தி எழுத்து இப்படி அறிவேன் குளக்குடியுடையான் சேலூர் வேளானே
36. படி அறிவேன் பேருருடையான் தவதவனப் பெருமாளேன் இப்படி அறிவேன்
- 37: ம்பங்குடையானேன் இப்படிக்கு இவை நாடாமங்கலமுடையான் அம்
38. . . னன் ஸயிஜாதனமைக்கும் இப்படி அறிவுக்கும் புத்தூருடையான் திருவா
39. னைக்காவுடையான் பெருமாள் சமையர் எழு
40. த்து இப்படி அறிவேன் பூலாங்குடையான் நம்பு செய்வா]னேன் இப்படிக்கு இவை பேரு
41. ருடையான் ஆதிச்ச தேவன் எழுத்து இப்படி அறிவேன் தென்கரை நாட்டு வேளா[னேன்]
42. இப்படி அறிவேன் வரம்பனூருடையான் சாமுண்டி பிள்ளையான் எழுத்து இப்படி
43. க்கு இவை மங்கலவேளான் எழுத்து இப்படி அறிவேன் பேருருடையான் ம
44. ன்றுளாடுவான் எழுத்து இப்படி அறிவேன் தேவா . . . , கய நல்லூர் வைகா
45. யுருடையான் இளையான் வணிகைச் சூவத்தி எழுத்து [இப்படி] அறிவேன் ஊற்க
46. , . வேளான் எழுத்து வ

க. நா. அ. தொல்லியல்துறை

தொடர் எண் : 17 / 1990

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	சகம் 1541
வட்டம் :	முசிறி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1619
ஊர் :	காருகுடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	41/1913
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன் பதிப்பு :	—
அரசு :	—	ஊர்க் கல்வெட்டு எண்	2
மன்னன் :	—		

இடம் : திருக்கயிலாசநாதர் கோயில் மகாமண்டபம் தெற்கு சுவர்,

குறிப்புரை : இம்முடி ராமச்சந்திர நாயக்கர் என்பவர் திருக்காரிகுடி கயிலாசமுடையார் கோயிலைச் சேர்ந்த கணக்கன் பெயரில் நிலக்கொடை வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஷ்ஷிஸ்ரீ பாகாவூஉ சூருளசயிக இதன் மேற் செல்லா நின்ற சித்தார்த்தி வருஷம் பங்கு
2. னி மீ கூவ திருக்காரிகுடியாக கயிலாசமுடைய நயிநார்கோயில் ஆதிசண்
3. டேசுர தேவரருளால் கன்மி கோயிற்கணக்கற்கு இம்முடி ராமச்சந்திர நாயக்க ரோம்
4. . . . பத்தி நாராயண செட்டி தோப்பு கிணத்துக்குத் தெக்கு [வீர சேனிக்கு] வடக்கு விட்டப்படியாலே சகல ஆ
5. தாயமுமனுபவித்துக் கொள்ளவும்

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

ஆட்சி ஆண்டு : —

வட்டம் : முசிறி

வரலாற்று ஆண்டு : கி.பி. 12-ஆம்

ஊர் : காருகுடி

இந்தியக் கல்வெட்டு

மொழி : தமிழ்

ஆண்டு அறிக்கை

39/1913

எழுத்து : தமிழ், கிரந்தம்

முன் பதிப்பு : —

அரசு : —

ஊர்க் கல்வெட்டு

மன்னன் : —

எண்

3

நூற்றாண்டு

இடம் : திருக்கயிலாசநாதர் கோயில் மகாமண்டபத் தெற்குச்சுவர்.

குறிப்புரை : ரேவதி நட்சத்திர நாள் முதல் இவ்வூர் திருகாரிக்குடி என்ற பெயரில் அழைக்கப் பட்டது என்ற தகவலைக் இக்கல்வெட்டு கூறுகிறது.

கல்வெட்டு :

1. ஷலீபுரீ
2. திருக்காரி
3. குடி பிறந்த
4. நாள் ரேவதி

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

ஆட்சி ஆண்டு : 22

வட்டம் : முசிறி

வரலாற்று ஆண்டு : கி.பி. 1318

ஊர் : காருகுடி

இந்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை } A.R.E. 38/1913

மொழி : தமிழ்

முன் பதிப்பு : —

எழுத்து : தமிழ், கிரந்தம்

அரசு : பாண்டியன்

ஊர்க் கல்வெட்டு
எண் } 4

மன்னன் : வீரபாண்டியன்

இடம் : திருக்கயிலாசநாதர் கோயில் மகாமண்டபம் தெற்குச்சுவர்.

குறிப்புரை : வடகரை கரிகால சோழ வளநாட்டு திருக்காரிகுடியான விக்கிரம சோழபுரத்திலுள்ள திருக்கயிலாசமுடையார் கோயிலுக்கு தினமும் வழிபாடு செய்வதற்கும் சித்திரைத் திருவிழாவின்போது அமுதுபடி சாத்துபடி போன்ற செலவுகளுக்கும் திருமதிள் சுவர் உள்ளிட்ட பல திருப்பணிகள் செய்வதற்கும் தேவதான இறையிலியாக, ஊற்றக் கரையான அழகியசோழநல்லூர் என்ற ஊரைக் கரிகால சோழவளநாட்டு நாட்டார்கள் இக்கோயில் கணக்கரிடம் தானமாக வழங்கினர் என்பதைத் தெரிவிக்கின்றது இக்கல்வெட்டு.

கல்வெட்டு

1. ஷ்ஷிஸ்ரீ கோச்சடை பன்மரான திருஊவனஹ்ருவஹிகள் ஸ்ரீ வீரபாண்டிய தே[வ]
2. ற்கு யாண்டு உயஉ(தெ) இருபத்திரண்டாவது வஸஸூிக நாயற்று பௌவ-ஹ வஹுத்து வஹியு[ம்]
3. திங்கட்கிழமையும் பெற்ற உத்திராடத்து நாள் வடகரை கரிகால சோழவளநாட்டு நாட்ட
4. வரோம் இன்னாட்டுத் திருக்காரிகுடியான விக்ரஹசோழபுரத்து உடையார் ஸ்ரீகெயி[ர]

5. ஸமுடையநாயனார் கோயில் ஆதிசண்டேஸ்வரதேவர் கன்மி கோயிற்க்க கணக்க
6. ற்கு இன்னாட்டு ஊற்றக் கரையான அழகிய கூத்தநல்லூர் நான் கெல்லைக்கு ட்[பட்ட]
7. நன்செய் புன்செய் காடு மேடு களர்திடர் உட்பட்ட நிலத்து உள்ளூர் நாயனார் கோ[யில்]
8.
நாள் இறையிலிக்கு
9. இவ்வூர் திருமாணிக்க தேவநான சித்திரமேழித்தட்டான் குழுமி¹படுத்த இதுக்கு இவன் இறையிலி
10. . . . நீக்கி நீக்கியுள்ள நிலத்து புன்செய்யும் இவ்வூர் குளங்கள் முன்னாள் வெடுகடிந்த நாள் முதல்
11. இன்னாள் வரையும் உடைகுளப் பாழாய்க் கரையழிந்து கிடக்கயில் இக்குளங்கள் அடைத்து
12. கொண்டு இக்குளங்களாலுள்ள நன்செய்யும் மரவடை ஆயவற்கம் பஞ்சபீலி சந்து விக்கிரமப் பே
13. று தறிஇறை தட்டார்ப்பாட்டம் தட்டொலி செக்கிறை ஏர் வரி இந வரி இடைவரி குளவடை ஒழுக்கு
14. நீர்ப்பாட்டம் ஆனைச்சாலை குதிரைப்பந்தி காணிக்கை கா[ர்*]த்திகைப் பச்சை, நாட்டு விநியோகம் ம
15. ற்றும் உள்ளிட்ட அனைத்தாயங்களும் இன்னயனார் திருக்கோயிலிலே பெருமாள் குலசேகரதேவரும்
16. [மு]தலிகளும் உடன் கூட்டமும் விசையாலயதேவரும் வளைந்த இதுக்கும் பல கலகங்களுக்கும் நாடாகபுகு
17. [ந்]து பரிகாரப் படுகையாலே இன்னாயனாற்கு சித்திரைத் திரு நாளுக்கு அமுதுபடி சாத்துப்படிக்கு நித்த நிமந்தங்களுக்கு
18. இத்திருக்கோயில் திருமதிள் அழிவு சோரவும் பல திருப்பணிகளுக்கும் தேவ தாநமாக இந்த ஊற்றக்கரையான அ
19. [மு]கிய கூத்தநல்லூர் ஸவ-ஹிஷ்யமும் இறையிலியாகக் குடுத்து இவ்வூர் ஊராஜித்யவசு செல்லவும் கல்லிலும்

20. [செம்பிலும் வெட்டிக்கொண்டு இவ்வூர் நத்தத்திலும் நான்கெல்லையிலும் திருச்சுலராபநம் பண்ணிக்கொள்ளவும்
21. [இப்]படிக்கு இவ்வூர் முதலடங்க இறையிலியாகக் குடுத்தோம் உடையார் ஸீகையிலாஸமுடைய நாயனார் கோ
22. யில் ஆதிசண்டேஸூரடேவர் [கன்மி] கோயிற் கணக்கற்கு கரிகால சோழ வளநாட்டு நாட்டவரோம் இப்படிக்கு
23. இவை பத்தூருடையான் கண்ணுடையப் பெருமானான நம்பு செய்வான் எழுத்து இப்படிக்கு இவை புத்தூருடை
24. யான் திருச்சிராப்பள்ளி உடையாநான நம்பு செய்வான் எழுத்து இப்படிக்கு இவை பாச்சிலுடையான் திருப்ப
25. ஞ்ளீலி உடையான் எழுத்து இப்படிக்கு இவை பாலையூருடையான் திருச்சிராப்பள்ளி உடையாநான சமயசே
26. நாபதி எழுத்து இப்படிக்கு இவை நல்லூர் கிழவன் திருச்சிராப்பள்ளி உடையான் அரிந்தவன் விழுப்பரையன் எழுத்து
27. இப்படிக்கு இவை கரும்பனூர் கிழவன் சாத்தப்பிள்ளையான சோ[ழ*] கோன் எழுத்து இப்படிக்கு இவை ஆறணிநல்லூ
28. ருடையான் பெரியவன் எழுத்து இப்படிக்கு இவை நாவலூருடையான் கருமாணிக்க தேவன் எழுத்து
29. இப்படிக்கு இவை திருநாவலூருடையான் பெரிய முதலி திருவெழிச்சி யழகியான் எழு[த்து]
30. இப்படிக்கு இவை திருநாவலூருடையான் அருளாளன் கரிகால சோழ வேளான் எழுத்து
31. இவை ஆயக்குடையான் வள்[ள்]ப் பெருமாள் எழுத்து இப்படிக்கு இவை இடைச்சிறு வாயலு[டை]
32. [ய]சக்கரவத்தி எழுத்து இப்படிக்கு இவை பாலையூருடையான் தவப் பெருமாள் தென்னவராயன் [எழுத்து இப்ப]
33. டிக்கு இவை தெங்கங்குடையான் விக்கிரமாதித்தன் குலோத்துங்க சோழ வேளான் எழுத்து[இப்படிக்கு]
34. இவை பூலாங்குடையான் மு[ர்*]த்தியான சொக்கன் நம்பு செய்வான் எழுத்து இவை

35. பூலாங்குடையான் மாணிக்காண்ட[ா]ன் தென்கரை நாட்டு விழுப்பரையன் எழுத்து இப்படிக்கு இவை [அச்சு]
36. த வயலூருடையான் நம்பியாண்டான் எழுத்து இப்படிக்கு இவை அச்சுத வயலூருடையான் வயிரவன்.
37. எழுத்து இப்படிக்கு இவை பேருருடையான் கண்ணுடைப் பெருமாள் பதினெண்விஷய சகூவத்தி எழுத்து இ
38. வை பேருருடையான் அண்ணாமலையன் விக்ரமசோழ மேனாட்டரையன் எழுத்து இப்படிக்கு இவை பேருருடையான்....
39. ன் பெரிஞ்சதிரகுமரன் [எழுத்து] இப்படிக்கு இவை பேருருடையான் உலகுனாயன் அமரகோன் எழுத்து இப்படிக்கு இ[வை]...
40. டையான் பெரியனாயன் சே[ர]கோன் எழுத்து இப்படிக்கு இவை பேருருடையான் [எழுத்து இப்ப]
41. டிக்கு இவை வரம்பனூருடையான் சொறப்பிள்ளை எழுத்து இப்படிக்கு இவை வரம்பனூருடையான்.....
42. த்து இப்படிக்கு இவை சில்லையுடையான்² தேவர்கள் தம்பிரான் பட்டணசுவாமி எழுத்து இப்படிக்கு இவை
43. ..த்தன் சேரகோன் எழுத்து இப்படிக்கு இவை இன்னம்பூருடையான் புலியன் பொன்னம்பலக் கூத்தன் [எழுத்து]
44. பசும்பலூருடையான் இலக்கித்தான் மாணிக்கவாசகன் எழுத்து இப்படிக்கு இவை புளியங்குடை....
45. சக்கரவாணி எழுத்து இப்படிக்கு இவை.... குனித்தான் சமயமந்தி....
46.நாட்டுக் கணக்கு நில விலையாவணம் பண்ணி

1. குமிழி - என்று இருத்தல் வேண்டும்.

2. தில்லையுடையான் - என்று இருத்தல் வேண்டும்.

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

ஆட்சி ஆண்டு : —

வட்டம் : முசிறி

வரலாற்று ஆண்டு : —

ஊர் : காருகுடி

இந்தியக் கல்வெட்டு } 37 / 1913
ஆண்டு அறிக்கை }

மொழி : தமிழ்

முன் பதிப்பு : —

எழுத்து : தமிழ்

அரசு : —

ஊர்க் கல்வெட்டு } —
எண் }

மன்னன் : —

இடம் : திருக்கயிலாசநாதர் கோயில் மகாமண்டபத்தின் கிழக்குச் சுவர்.

குறிப்புரை : காசி போதிநாயகன் என்பவன் பைரவர் சிலையைப் பிரதிஷ்டை செய்து அதன் வழிபாட்டுக்கு நிவந்தம் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.¹

1. இக்கல்வெட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்படவில்லை. ஆதலால் இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை தரப்பட்டுள்ளது.

த. நா. அ. தொல்லியல்துறை

தொடர் எண் : 21 / 1990

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	3
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1073
ஊர் :	துவாக்குடி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன்பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 1
மன்னன் :	முதலாம் குலோத்துங்கன்	எண்	

இடம் : துவாக்குடி ஏரியில் காணப்படும் குமிழிக் கல்வெட்டு.

குறிப்புரை : பாண்டிகுலாசனி வளநாட்டு, மீசங்களி நாட்டுத் துழிகுடி என்ற ஊர்ச்சபையினர், அவ்வூர்ச் சபையினருள் ஒருவரான பாத சந்தேகை சாத்தன் உலக விடங்கப் பேரரையன் என்பவருக்கு மூன்று குமிழிகள் தொடர்பான இடங்களில் நிலவிற்பனை செய்து கொடுத்த தகவலை இக்கல்வெட்டு தெரிவிப்பதாக இருக்கலாம். இறுதிப் பகுதி சிதைந்துவிட்டது.

கல்வெட்டு :

1. ஷ்ஷீபுனீ குலோத்துங்க சோழ
2. தேவர்க்கு யாண்டு மூன்றாவது பாண்
3. டிகுலாசனி வளநாட்டு மீசங்களி நா
4. ட்டு[து]ழிகுடி ஊரோம் எங்களுர் பி
5. ... மக்க(ள்)ளில் பாதசந்தே
6. கை சாத்தந் ஆன உலகவி
7. டங்க பேரரையனுக்கு எங்களுர்
8. குமிழி மூ[ந்]றுக்கும் எங்கள் பக்கல்லி
9. ருங் கொள்ளி

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 12-ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருச்சிராப்பள்ளி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	மூன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 1
அரசு :	சோழர்	மன்னன் :	

இடம் : திருச்சி வெஸ்டிரி பள்ளி கிணற்றில் இருந்து கிடைத்தது.

குறிப்புரை : இராஜேந்திரசோழ வளநாட்டைச் சேர்ந்த வண்டாழை வேளூர்க் கூற்றத்து வேளூர்க் கிழவன் நாரநன் என்ற காறை கற்பகம் இந்தத் திருமண்டபத்தைக் கட்டுவித்தார் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஷஷிஸ்ரீ இத் திருமண் [டப]
2. ஞ் செய்வித்தாந் ரா[சே]
3. ந்திர சோழ வளநாட்டு வ[ண்]
4. [டா]ழை வேளூர் கூற்றத்து
5. [வே]ளூர் கிழவந் நாரந [நா]
6. ந காறை கற்பகம்

* தற்பொழுது இக்கல்வெட்டு திருச்சி அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது.

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 13-ஆம் தூற்றாண்டு
ஊர் :	திருச்சிராப்பள்ளி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்		
அரசு :	போசளர்		
அரசன் :	வீரசோமேசுவர தேவன்	ஊர்க் கல்வெட்டு எண்	} 2

இடம் : திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை மலைவீதி திருச்சுற்றில் வடக்குப்பக்கம் ஒரு பாறையில் உள்ளது.

குறிப்புரை : குருமருளதேவர் என்ற ஒரு முனிவர் சித்தி அடைய வேண்டும் என்பதற்காக ஒரு நிலவறையினுள் நுழைந்திருக்கிறார். அப்பொழுது தன் சீடர்களிடம் தான் மண் மீதோ அல்லது பொன் மீதோ ஆசைகொண்டு செல்லவில்லை. சித்தியடையவே செல்கிறேன். ஸ்ரீகுருநாதனோ அல்லது மாஹேஸ்வரரோ யாராக இருந்தாலும் என் சொல்லை மீறி எக்காரணத்தைக் கொண்டும் இதனைத் திறக்கக்கூடாது என்று கூறுவது போலக் கல்வெட்டு அமைந்துள்ளது. இப்பாறையில் இரு பாதங்களும் அதன் கீழே இக்கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. அருகில் ஒரு முனிவரின் சிற்பமும் காணப்படுகின்றது.

கல்வெட்டு :

1. ஷ்ஷிஸீ வீரசோமிசுர தேவனும் குறுநிலம் ந . .
2. மவங்கி சத்தாரோடே நடப்பார்களாகில் எந்சொற்படி உண்டாகி
3. . க . றருதாருண்டாகில் ஸ்ரீகுரு நாதனாகிலு ஸ்ரீமாகேசுவர
4. ராகிலும் எந்சொற்படி அந்றி தாங்கள் திறந்தார்களாகில் தங்களா
ணை ஸி
5. த்தரா . . ஆணை ஸ்ரீகுருமருள தேவர் ஸ்ரீபாதம் அல்லது அறியேந்
பிரதி
6. ழ்டை பண்ணினால் வல்லவெனந ஓணாது மண்ணுக்கு பொந்நுக்கு புக்க
7. தல்ல இவை இத்தித்துப் புக்கேனாகில் ஸ்ரீகுருனாதனுக்கும - கத்து
8. துவ்கும் துரோகி ஸித்தி னேண்டி . . ருழல் கழித்தால்
9. திறக்க

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	சாலிவாகன : 1711 கி.பி. 1789
ஊர் :	—	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	உள்க் கல்வெட்டு எண்	} 3
அரசு :	—		
மன்னன் :	—		

இடம் : உய்யகொண்டான் வாய்க்காலும் கோரையாரும் சேருமிடத்திலுள்ள கலிங்கில் -

குறிப்புரை : சாலிவாகன சகாப்தம் 1711 என்றும் கலியுகாதி வருவும் 4848 என்றும் கூறுகிறது. இவ்வாண்டு சக ஆண்டோடு ஒத்துவரவில்லை. இக்கல்வெட்டின் பிறகுதிகள் சிதைந்து விட்டன.

கல்வெட்டு :

1. ஷ்ஷஹீஸ்ரீ சாலி
2. வாகன .சகா
3. ப்தம் சூளாயக
4. கலியுகாதி ச[சூ]
5. அாசயசு நீயி
6. ன் மேல் செல்லா
7. நி[ன்ற]
8.

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 11 ஆம் நூற்றாண்டு
ஊர் :	கீழ்க்குறிச்சி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 1
அரசு :	—		
அரசன் :	—		

இடம் : ஊர் வயல் வரப்பில் நடப்பட்டுள்ள கல்.

குறிப்புரை : செவ்வகவடிவக் கல்லில் இக்கல்வெட்டு இரண்டு வரிகளில் தொடர்ந்து நான்கு பக்கமும் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் கீழ்ப்பகுதியில் நான்கு அடுக்கு களாகக் கோட்டுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன, 1. சாமரங்களுக்கிடையிலான வெண்கொற்றக்குடை 2. சம்மட்டி (அல்லது பசும்பை) கலப்பை ஆகியவற்றின் இடையே பூர்ண கலசம் 3. வில்-அம்பு, வாள் ஆகியவற்றினிடையே தர்மசக்கரம் 4. இரு குத்து விளக்குகளிடையே பூர்ண கும்பம்.

வீரதாவளத்தில் இருந்த பௌத்தப்பள்ளிக்குச் செந்தாமரைக்கண்ணநல்லூர் நிலங்கள் வரி நீக்கிக் கொடுக்கப்பட்ட செய்தி கல்வெட்டில் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஷ்லக்ஷிஸ்ரீ வீரதாவளத்தில் பௌத்தப் பள்ளிக்கு இந்த செந்தாமரைக் கண்ண நல்லூர் முதலட
2. ங்க இறையிலியான பள்ளிச்சந்தம்

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	19 - ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருச்சிராப்பள்ளி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} ---
மொழி :	தமிழ்(ம)ஆங்கிலம்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்(ம)ஆங்கிலம்	ஊர்க் கல்வெட்டு எண்	} 4
அரசு :	—		
மன்னன் :	—		

இடம் : திருச்சி தலைமை அஞ்சல் நிலைய அலுவலகம்

குறிப்புரை : மைல் கல்லின் முதல் பக்கத்தில் மதுரைக்கு 80 மைல் என்று ஆங்கிலத்திலும் மதுரைக்கு 80 னாழி வழி என்று தமிழிலும் காணப்படுகிறது. அதே போல இரண்டாம் பக்கத்தில், திருச்சினாபள்ளிக்கு 2 மைல் என்று ஆங்கிலத்திலும் திருச்சினாபள்ளிக்கு 2 னாழிவழி என்று தமிழிலும் காணப்படுகின்றது தமிழ்ப்பகுதியில் தமிழ் எண்களில் எழுதப்பட்டுள்ளது, மைல் - என்பது னாழிவழி, எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டு

முதல் பக்கம்

80

MILES

TO

MADURA

மதுரைக்கி

அய

னாழிவழி

இரண்டாவது பக்கம்

2

MILES

TO

TRICHINOPOLY

திருச்சினாப்பள்ளிக்கி

உ

னாழி வழி

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	19
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 890
ஊர் :	குண்டூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 1
அரசு :	சோழர்		
மன்னன் :	இராஜகேசரி (முதலாம் ஆதித்தன்)		

இடம் : ஏரிக்கரையில் உள்ள மடை

குறிப்புரை : சோழமன்னன் ஆதித்தன் ஆட்சிக் காலத்தில் குண்டூரைச் சேர்ந்த மாறன் குவாவன் என்ற பெயருடைய பெருந்தட்டான் கல்லால் குமிழி செய்தளித்ததைக் குறிக்கிறது.

கல்வெட்டு

1. ஸ்ரீ கோராஜகே
2. சரி பன்மற்கு யா
3. ண்டு ிகூ குண்டூர்
4. பெருன் தட்டான் மா
5. றங் குவாவன் செ[ய்*]
6. வித்த கற்குமு
7. ழி

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 9 ஆம் நூற்றாண்டு
ஊர் :	குண்டூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்		காலாண்டிதழ் : 31
அரசு :	—	ஊர்க் கல்வெட்டு எண்	} 2
மன்னன் :	—		

இடம் : களத்துமேட்டு வயல் வரப்பில் காணப்படும் ஐயனார் சிற்பத்தின் பீடத்தில் உள்ளது.

குறிப்புரை : எழுத்துகள் தெளிவாக இல்லை. பெருங்குண்டூரைச் சேர்ந்த . . குவாவன் இந்த ஐயனார் சிற்பத்தைச் செய்து கொடுத்ததைக் குறிக்கிறது.

கல்வெட்டு :

1. பெருங்குண்டூரைய்
2. யன் [மாறன்] . . குவாவ
3. ன் செய்வித்த . . .
4. . . . [மகா சாத்த]
5. ன்

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 12-ஆம் நூற்றாண்டு
ஊர் :	குண்டூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 3
அரசு :	—		
அரசன் :	—		

இடம் : ஏரிக்கரையில் கிடக்கும் கல்

குறிப்புரை : எட்டு வரிக் கல்வெட்டில் சில இடங்கள் சிதைந்துள்ளன. கல்வெட்டின் கீழ்ப் பகுதியில் பிறைவடிவ மற்றும் கூர் இலை வடிவ அம்புகள் கோட்டுருவமாக உள்ளன. வேட்டை விச்சாதிர் அமைத்த பன்பரையார் வழி என்ற வழியினைக் குறிப்பதாகத் தெரிகிறது.

கல்வெட்டு :

1. இப்பன்ப[ரை]
2. யார்வழி .
3. ா
4. ானாயிந
5. வேட்டை
6. விச்சாதி
7. ரர் தன்ம
8. ம் -

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 16-ஆம் நூற்றாண்டு
ஊர் :	குண்டூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	உளர்க் கல்வெட்டு எண்	} 4
அரசு :	—		
அரசன் :	—		

இடம் : களத்துமேட்டு வயலில் காணப்படும் கல்லில் உள்ளது.

குறிப்புரை : கல்வெட்டின் தொடக்கத்தில் சூரியன், சந்திரன், உருவங்கள் கோட்டுருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. சவுந்திரபதி நாயக்கர் கொடுத்த பட்டவிருத்தி நிலம் பற்றிக் குறிப்பிடுகிறது.

கல்வெட்டு

1. சித்தா ஶ்ரூ ஆடி பு
2. சவுந்தரபதி னாய
3. க்கர் னா[யி]னார் நம்பி
4. க்கு விட்ட பட்டவிருத்தி
5. யிதுக்கு அகுதம் ப
6. ண்ணி பேர் வழி
7. கெட்டார் கெங்கை
8. கரையில் காராம்
9. பசுவைக் கொ
10. ண்ணவன்

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 17-ஆம் நூற்றாண்டு
ஊர் :	குண்டூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 5
அரசு :	—		
மன்னன் :	—		

இடம் : வெள்ளாள கண்ட அய்யனார் கோயில் முன் மரத்தடியில் உள்ள பலகைக் கல்.

குறிப்புரை : சற்று முக்கோண வடிவக்கல்லில் கல்வெட்டு வரிகள் சரிந்து வெட்டப்பட்டுள்ளன சர்வமானியமாக ஒரு குழுவினரும் (கடைவீதி வணிகர்), பிறரும் நிலக்கொடை கொடுத்ததைக் குறிப்பதாகத் தெரிகிறது.

கல்வெட்டு :

1. ஸ்ரீ
2. சேறுந்
3. . . கோ
4. கருமாணி
5. குனத்துக்கு
6. [ஆ]வன மாரும்
7. அனைவரும் [சர்வ]
8. மானிபமாக த
9. ன்மம்

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	1746 A.D.
ஊர் :	நவலூர் குட்டப்பட்டு	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	}
மொழி :	—		
எழுத்து :	அரபி	முன் பதிப்பு :	கல்வெட்டு காலாண்டிதழ் - 59
அரசு :	—	ஊர்க் கல்வெட்டு எண்	}
மன்னன் :	—		

இடம் : இவ்வூர் ஏரியின் குமிழிக்காக அமைக்கப்பட்ட தூண்.

குறிப்புரை : குமிழிக்காக அமைக்கப்பட்ட இருதூண்களில் ஒன்றில் 'பத்ரே ஆலம்' என அரபி எழுத்தில் கல்வெட்டுள்ளது. கல்வெட்டில் ஹிஜிரி ஆண்டு 1166 என்பது அரபி எண்களிலேயே காட்டப்பட்டுள்ளது. இதற்கு நேரான கி.பி. ஆண்டு 1746 ஆகும்.

பத்ரி என்ற சொல்லுக்கு முழுமதி என்பது பொருள். ஆலம் என்ற சொல்லுக்கு உலகம் என்ற பொருளாகும், இச்சொற்கள் ஹிஜீரா ஆண்டுக்குக் கீழ் வெட்டப்பட்டுள்ளன. இவற்றின் கீழ்ப்பகுதியில் முழு நிலா ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. 'பத்ரே ஆலம்' என்ற பெரியவர் இந்நற்பணியினைச் செய்துள்ளார் என்பது இக்கல்வெட்டினால் அறியப்படுகிறது.

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
 வட்டம் : திருச்சிராப்பள்ளி
 ஊர் : வடசேரி
 மொழி : தமிழ்
 எழுத்து : தமிழ்
 அரசு : —
 மன்னன் : —

ஆட்சி ஆண்டு : —
 வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம் நூற்றாண்டு
 இந்தியக் கல்வெட்டு }
 ஆண்டு அறிக்கை } —
 முன்பதிப்பு : —
 ஊர்க் கல்வெட்டு }
 எண் } 1

இடம் : வடசேரி செல்லும் சாலையில் மரத்தடியில் காணப்படும் நடுகல்

குறிப்புரை : ஆநிரைகளை மீட்கும் [கரந்தைப் போரில்] மாண்ட கொற்றம் பூதியைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இருக்குவேளிர் மரபைச் சேர்ந்த இவ்வீரன் இறந்த இடத்திலேயே கல் நடப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது சிறப்புக்குரியதாகும்.

கல்வெட்டு :

1. ஸ்ரீ
2. கொற்ற
3. ம்பூதி
4. நிரை
5. பின்
6. போடி
7. ய் பட்
8. ட இடம்

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	8
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1178
ஊர் :	வடசேரி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 2
மன்னன் :	முதலாம் குலோத்துங்கன்	எண்	

இடம் : ஏரிக்கரையில் காணப்படும் கல்வெட்டு

குறிப்புரை : முதியக்குடான் கண்ட சாத்தன் வீரசோழப் பேரையன் என்பவன் குளம் ஒன்றை ஏற்படுத்தி அதனைப் பராமரிப்பதற்காக நெல்லும் தானமளித்திருத்தல் வேண்டும். இந்த தர்மத்திற்குத் தீங்கு நினைப்பவர்கள் குளம் அழித்த பாவத்தில் போவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஷஷ்டிஸ்ரீ கோவி
2. ராசகேசரி பன்மகி
3. யாண்டு அ வது
4. மேன்காகுள நெல்லு
5. கலத்து [வா] நாழியும் குள
6. செயும் முதியக்குடான் க
7. ண்ட சாத்தன் வீரசோழப் பே
8. ரையன் வச்ச தந்மம் இது இற
9. க்குவான் குளம் அழிச்சான் பா
10. வம் கொள்வான்

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	துறையூர்	வரலாற்று ஆண்டு :	கி.பி. 10 ஆம் நூற்றாண்டு
ஊர் :	காளியாம்பட்டி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	சமஸ்கிருதம், தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	ஊர்க் கல்வெட்டு எண்	} 1
அரசு :	—		
மன்னன் :	—		

இடம் : நத்தக் காட்டுக்கருகிலுள்ள அம்மன் கோயிலின் முன்புறம்

குறிப்புரை : மேல்மையப் பகுதியில் பசும்பைக்கட்டும் அதன் இருபுறமும் சாமரமும் விளக்கும் உள்ளன. பசும்பைக் கட்டுக்குக் கீழ் திரிகுலமும் அதன் வலதுபுறம் வாள் கேடயம் விளக்கு ஆகியவையும், இடதுபுறம் அரிவாள் தகட்டுச்சுருள் ஆகியவையும் உள்ளன. இவற்றின் கீழ் தமிழ் மற்றும் கிரந்த எழுத்துகள் கலந்த கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு அய்யப்பொழில் ஐந்நூற்றுவர் வணிகக்குழு பற்றிக் கூறும் மெய்கீர்த்திப் பகுதியாகும்- தமிழ்ப் பகுதியில் அய்யப்பொழில் ஐந்நூற்றுவர் என்ற குழுவினர் ஸ்ரீபஷ்டாரகியாகிய காளியின் மக்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஷ்ஷிஸ்ரீ ஸமஸ்தி புவ
2. நாச்ரய பஞ்சத தசவி
3. ரஸாத நம் லக்ஷமிலி
4. ங்கித வக்ஷ ஸ்தல புவந
5. பராக் ராஜித வாஸுதே
7. வ: ஸ்ரீ பஷ்டாரகி மக்க
8. ளாகிய அய்யப்பொழி
9. ல் அ[ஞ்] நூற்றுவர்

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

ஆட்சி ஆண்டு : 22

வட்டம் : துறையூர்

வரலாற்று ஆண்டு : கி.பி. 1238

ஊர் : காளியாம்பட்டி

இந்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை } —

மொழி : தமிழ்

எழுத்து : தமிழ்

முன் பதிப்பு : —

அரசு : சோழர்

ஊர்க் கல்வெட்டு
எண் } 2

மன்னன் : மூன்றாம் இராஜராஜன்

இடம் : இவ்வூர் நத்தக்காட்டிற்கருகிலுள்ள அம்மன் கோயிலின் வடகிழக்கு மூலையில் உள்ள கல்.

குறிப்புரை : மேல் வள்ளுவப்பாடி நாட்டைச் சேர்ந்த ஊர் கண்டாற்றூர். இவ்வூர் மூன்றாம் இராஜராஜ சோழனின் 22-ம் ஆட்சியாண்டு முதல் [மேஷ நாயறு, பூர்வட்சம், பிரதிமை, சனிக் கிழமை ஆகியவற்றுடன் கூடிய நாள்] ஸ்ரீகரணத்தார் என்பவர்களது நிர்வாகத்தின் கீழ் வந்தது. ஆதலால் அந்நாள் முதல் அவ்வூரின் பெயரும் ஸ்ரீகரணநல்லூர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பதைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.

கல்வெட்டு :

- | | |
|-----------------------|-------------------|
| 1. ஷ்ஷிஸ்ரீ | 15. மேல் வள் |
| 2. திருபுவன் | 16. ளுவப் பா |
| 3. சக்கரவத் | 17. டி னாட்டு க |
| 4. திகள் ஸ்ரீ இரா | 18. ண்டாற்று |
| 5. சராசதேவற் | 19. ர் இற்றை நா |
| 6. கு யாண்டு | 20. ள் முதல் ஸ்ரீ |
| 7. உஉவது | 21. கரணத் |
| 8. மேஷ நாய | 22. தார் ர |
| 9. ற்று பூர்வ ப | 23. கை இ |
| 10. க்ஷத்து | 24. ற்றை நா |
| 11. ப்ரதிமை | 25. ள் முதல் |
| 12. யும் சனி | 26. இவ்வூர் |
| 13. க் கிழ | 27. ஸ்ரீ கரண |
| 14. மையும் பெற்ற நாள் | 28. நல்லூர். |

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

ஆட்சி ஆண்டு : —

வட்டம் : மண்ணச்ச நல்லூர்

வரலாற்று ஆண்டு : கி.பி. 1742

ஊர் : பழர்

இந்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை } —

மொழி : தமிழ்

எழுத்து : தமிழ்

முன் பதிப்பு : —

அரசு : —

அரசன் : —

ஊர்க் கல்வெட்டு
எண் } 1

இடம் : ஏரீஸ்வரசாமி கோயில் குளக்கரையில் உள்ள கல்வெட்டு.

குறிப்புரை : கோயிலுக்கு நந்தவனம் உண்டு பண்ணி, அதில் தென்னம்பிள்ளைகளை வளர்த்து அவற்றின் பலனைக் கோயிலுக்குத் தங்கமுத்தா பிள்ளை குமாரன் ராமகிருஷ்ணன் அளித்த செய்தி கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. துன்மிதி ஹு ப
2. ங்கினி மீ லு உ
3. திரு
4. சீற்மை கூத்தாரம்
5. லூர் ஆசிகான் சிமையுதார
6. வர்கள் குத்தகையில் தங்
7. கமுத்தாபிள்ளை குமாரன் ராமகிரு
8. ஷ்டிணன் மாதா நந்[த]வான

9. ம் பல தற்ம உன்று பன்னி
10. னது னானாளி திட்டம் செயித
11. துக்கு அரி ஒண்ணு பிச்சை தே
12. பற் வளிக்கி கால் மரக்கால்
13. கூலியில் செயித்தினானா
14. ளி பள்ளன் களத்தில் கால்
15. மரக்கால் யிந்த படிக்கி தற்ம[ம்*]
16. யிந்த தென்னம் பிள்ளை பல
17. ன் ஈசுரன் கோவிலி[க்]கு த
18. ற்ம நந்தவான பலனில் யா
19. தாமொருவர் ஆசிச்ச[ா]லும்
20. யிந்ந தற்ம[ம்*] நடந்து வரு
21. குறதை விகாதம் பண்ணின
22. பேர் கெங்கை கரையில்
23. காறாம் பசுவை கொண்ண
24. பாவத்திலே போவானாக
25. வும்

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	முசிறி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1879
ஊர் :	ஆழார்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 1
அரசு :	—		
மன்னன் :	—		

இடம் : ஆழார் கிராமத்தில் திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள மதகு.

குறிப்புரை : மதகு கட்டப்பட்டமை பற்றிய செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.

கல்வெட்டு :

1. ...லீ வாகன சகாத்தக
2. ...கலி பித்தக...
3. ...ஆனி மாதம் சல திங்கள் கி...
4. ...திகை அ[௫] உத்திராட நட்ெ...
5. ...[சி]வருயெதிர் நாம் யெடு...
6. . . . [னா] கிறசை வாகறணம் அரு...
7. . . . சத்திரி மேல்ல இ...
8. ...[ம்] யிந்த சுப தினத்தில் சிை...
9. ...கணத்தில் சாத்தி வேளை...
10. வாயித்தலை கட்டின...*

* கீழிருந்து 2:20 மீட்டர் உயரத்தில் காவிரியாற்றில் இம்மதகு கட்டப்பட்டுள்ளது.

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	திருச்சிராப்பள்ளி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 10-ஆம் நூற்றாண்டு
ஊர் :	இளம் குளந்தூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 1
அரசு :	—		
மன்னன் :	—		

இடம் : ஊரின் கிழக்கே உள்ள பிள்ளையார்க்கோயில் மரத்தடியி நிறுத்தி வைக்கப் பட்டுள்ள தூண்.

குறிப்புரை : உறத்தூர்க் கூற்றத்தைச் சேர்ந்த நம்பிகிழத்தியார் என்பவர் தலைநாழியில் இக்கல்லை நாட்டினார் என்ற செய்தி தெரியவருகிறது. தலைநாழி என்பது கிணறு அல்லது நீர்நிலை தொடர்பான சொல் வழக்காகத் தெரிகிறது.

கல்வெட்டு :

- | | |
|--------------|-------------|
| 1. ஷ்ஷிஸ்ரீ | 8. தியார் |
| 2. உறத்தூர் | 9. தலை |
| 3. கூற்றத்து | 10. நாழி |
| 4. கொ... | 11. ய் நாட் |
| 5. டு.... | 12. டி[ய] க |
| 6. நம்பி | 13. ல் |
| 7. கிழத் | |

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	முசிறி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 10,11-ஆம் நூற்றாண்டு
ஊர் :	நாகை நல்லூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 1
அரசு :	—		
அரசன் :	—		

இடம் : ஏரிக்கரையில் உள்ள ஒரு மரத்தினடியில் உள்ள பலகைக்கல்.

குறிப்புரை : வணிகக் குழுக்களின் பெயர்கள் கூறப்பட்டிருக்கின்றன. கொற்றவன் கோ முன்னூற்றுவர், அவர்களுக்கு மூத்த நிலையிலுள்ள மக்களின் அமைப்பான ஐம்பெருங்குழு ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.

இக்கல்வெட்டின் கீழ்ப்பகுதியில் குதிரை, அங்குசம், சங்கு, அரிவாள், சுருள் கத்தி, வாள், வில், அம்பு, வேல், கொடுவாள், தண்டம் போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.

கல்வெட்டு :

1. ஷ்ஷிஸ்ரீ
2. கொற்றவன் கோ
3. முந்நூற்றுவர்
4. [க்கும்]மூத்தாரோம்
5. மக்கள்ளோம் ஐம்
6. பெரும் குழுவுக்கும் செங்
7. ன்க்கு அவ
8.

மாவட்டம் :	திருச்சிராப்பள்ளி	ஆட்சி ஆண்டு :	20
வட்டம் :	லால்குடி	வரலாற்று ஆண்டு :	கி.பி.1198.
ஊர் :	தேவிமங்கலம் அக்கரைப்பட்டி.	இந்தியக் கல்வெட்டு	}
மொழி :	—	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	}
மன்னன் :	மூன்றாம் குலோத்துங்கன்	எண்	

இடம் : ஏரிக்கரையில் இயற்கையாய் அமைந்த பாறையில் காணப்படும் கல்வெட்டு.

குறிப்புரை : இவ்வூர் ஏரியின் கரை உடைந்து கிடந்தமையால் இவ்வுடைப்பைத் தலைகொண்ட குலோத்துங்க சோழ வாணவதரையன் என்பவன் சரிசெய்ய ஏற்பாடு செய்தான், ஏரிக்கரையைச் சரிசெய்யும் பணியைச் செய்து முடித்தவர் கொடும்பனவன் தியாகவினோத வேளான் என்பவனாவான். சரிசெய்யப்பட்ட ஏரிக்கரைக்கு அஞ்சாத பெருமாள் என்று பெயரிடப்பட்டது. இப்பெயர் குலோத்துங்கசோழ வாணவதரையன் பெயராக இருக்கலாம். மேலும் இவன் ' தலைகொண்ட ' என்ற அடைமொழியைத் தன் பெயருக்கு முன்னால் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டு :

1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்[த்*]தி
2. கள் ஸ்ரீகுலோத்துங்க சோழ
3. தேவற்கு யாண்டு இருபதாவ
4. து தலைகொண்ட குலோத்துங்
5. க சோழவாணவதரையன் ப
6. ணியால் இக்குளம் உடைந்து இற
7. ங்கிக் கிடந்தமையில் இவ்வு
8. டைப்பு அடைத்தான் கொடு
9. ம் பனவன் தியாகவினோத வேளா
10. ன் இக்கரைக்குப் பேர் அஞ்சாத
11. பெருமாள்

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	4
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1122
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு } ஆண்டு அறிக்கை }	145/1926
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு } எண் }	1
மன்னன் :	விக்கிரம சோழன்		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் நடராஜர் சன்னதி வடக்குச் சுவர்.

குறிப்புரை : பூலோக மாணிக்க சதுர்வேதிமங்கலத்துச் சபையார் திருவேள்விக்குடிக் கோயிலில் கூடியிருந்து, திருவாவடுதுறைக் கோயிலுக்கு இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்தனர். கல்வெட்டு எண்: 2ல் கூறப்பட்ட ஞானசிவர் என்பவர் எடுத்த திருக்கேதாரம் என்னும் கோயிலில் கும்பிட வருகின்ற அபூர்விகள் மற்றும் மாஹேஸ்வரர்கள் ஆகியோருக்கு உணவளிப்பதற்காக இந்நிலம் வாங்கப்பட்டது. இந்நிலத்திற்கான விலையும், இந்நிலத்தின் மேல் விதிக்கப்பட்டிருக்கிற வரிகளை நீக்கித் தருவதற்காகவும் சேர்த்து 90 காசுகள் கொடுத்து நிலம் வாங்கப்பட்டது. இந்நிலத்திற்கான வரிகளுக்கும் சேர்த்து காசு பெற்றுக் கொண்ட பூலோக மாணிக்கச் சதுர்வேதிமங்கலத்துச் சபையாரே செலுத்தினர். இந்நிலத்தை ஞான சிவரும் அவர் வற்கத்தாரும், முன்னின்ற மாகேஸ்வரர்களாகிய சிவனடியார்களும், இத்தர்மத்தைப் பராமரிக்கும் பொறுப்பை அனுபவித்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஷ்ஷிழீ சீபுவந சக்கரவத்திகள் ஸ்ரீவிக்கிரமசோழ தேவற்கு யாண்டு ௪
2. ஆவது மகர நாயற்று சுவரவக்ஷத்து ஷ்ஷியும் நாயற்றுக் கிழமையு
3. ம் பெற்ற அத்தத்து நாள் விருதராஜ ஷ்யங்கர வளநாட்டு நல்லாற்றார்
4. நாட்டு ஷ்ஷிழேயம் பூலோக மாணிக்கச் சருப்பேதி மங்கலத்து மஹா ல

5. ஹையோம் திருவேள்விக்குடி உடையார் கோயிலிலே கூட்டங் குறை வறக் கூடியிரு
6. ந்து திருவாவடுதுறையுடையார்க்கு உலபுரான சூழிஹுஹுரஹேவர் [க்குஹை]
7. யிலி ஹுமாணம் பண்ணிக் குடுத்த பரிசாவது திருவாவடுதுறையில் திருவாய் மொழிந்தருளித் திருமேனிக்கு ஹீரு
8. க்குலத்துக்கும் நன்றாக ஹுஹேவரை வஹு[ஹி]த் திருக்கும் தவஸியர் ராஜராஜ வளநாட்டுப் பரவை ந
9. [ா]ட்டுப்(பரவை நாட்டு) பூண்டியுடையாந் அழகவிடங்க உய்யவந் தானான ஹானஸிவர் ஹுஹுரிலே திருக்கேஹார மெ,
10. ,
11. ளக்கும் ஹக்கோயிலில் கும்பிடவஹு அஹுஹி-ஹுஹேஹுரர்க்குண்ண [ஹுழதளக] விஹுவிரி[தகளுக்கும்]....
12. முக்கும் நிமஹங்களுக்கும் ஹத்தேவர்க்கு விற்றிறையிலி ஹெய்து குடுத்த [தார் ஹத்தே]வர்க்காக ஹுஹு ஹானஸிவர்
13. கையால் நாங்கள் விற்ற விலைப் பொருளுக்கும் ஹறையிலி(பெறப் பட்ட) பொருளுக்கு மணவாளன்..
14. ஹநப்படியே கொண்ட காசு கூஹு ஹக்காசு [தொண்ணுறுங் கைக்] கொண்டு நாங்கள் விற்று ஹறையி
15. ஹி ஹெய்து குடுத்த[ஹி]லையாவது ராஜராஜ வதிக்குக் கிழக்கு ஹதேவர் ..ஹறையிலிக்குக் கிழக்குப் பூ
16. ஹோக மாணிக்க வாய்க்காஹுக்கு தெற்கு ஹிரண்டாங் கண்ணாற்று மூன்றாஹ்சதிர பாண பெருவழி
17. க்கு
18. ஹு பெருநான்[கெல்]லையுள் திருஉலகளந்தருளின பன்னீரடிக் கோலால் பலதடியால் விளைநிலமுங் கொல்[லையும்]உ
19. ட்பட நிலம்..தலை, ஹன்றே முக்காலே ஹிரண்டு மாக்காணியிலு மேநோக்கிய மரமுங் ஹீனோக்கிய

20. கிணறு[ம்*]மனையு[ம்*] மனைப்படப்பையு[ம்*] மற்று மின்னிலங்களாலே தன எப்பேற்பட்ட உரிமைகளும் விற்று இறை
21. யிலி செய்து குடுத்து நாங்கள் கொண்ட [நிலத்தில்] இக்காசு தொண்ணூறுங் கொண்டு இந்நிலத்
22. துக்கு ஊராஜித்யவற் நாங்களே யெச்சோறு[ங்] திருவாயிலில் போந்த¹ குடிமை எப்பேற்பட்ட குடிமை[ம்] வ[ற்க*]ங்க்
23. ளும் இறுக்கவு[ம்] செய்யவும் இன்னிலம் இத்தேவர்க்காக இராந ஸிவருமிவர் வற்றத்தாரு முன்னின்ற ஊமேஸூ
24. ரருஞ் சூராஜித்யவரை இறையிலியே 'கடவோமாக'² ஊநுஊனிப்பார்களாக ஸேதித்து ஆஜிவனெஸூர டேவர்க்கு இவ்வி
25.கொண்டு பண்ணி
26. பண்ணிக்குடுத்தோம் இம்மஊஸையோ[. ஷத]யுள்[ளி*]ருந்து பணித்தார் [இராயூர்]
27. தொண்டயப்பட்டரும் இராயூர் சீராமப்பட்டரும் இராயூர் நாராயண பட்டரும் குண்டுர்த் திட்டை அக்குமாரப்பட்டரும்
28. ..சீராமஊட்டரும் வற்றலூர்ச் சக்க[ர*]பாணி பட்டரும் கிடாம்பில் புருஷோத்தமப்பட்டரும் அரணைப்புரத்து..
29. [ட்டரும்]...ரும் பணிக்கப் பணிகேட்டு விலையிறையிலி ஆமாணம் எழுதிநேன் இவ்வூர் மத்[ய*]ஷந் கண்ணிறங்க..
30. ஐய்யாறன் சங்கரநாராயண நெழுத்தும் இப்படிக்கு இரையூ[ர்] தொண்டய பட்டநெழுத்தும் இப்படிக்கு
31. [சீ]ராமப[ட்ட] ரெழுத்தும் இப்படிக்கு இராயூர் நாராயண பட்ட ரெழுத்தும் இப்படிக்கு வற்றலூர் ஜனநா[த]
32. பட்டரெழுத்தும் இப்படிக்கு கிடாம்பில் புருஷோத்தம பட்டரெழுத்தும் இப்படிக்கு குண்டுர்த் திட்டை நாராயண பட்ட
33.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	4
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1122
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 144/1926
மொழி :	தமிழ்	முன்பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	உளர்க் கல்வெட்டு எண்	} 2
அரசு :	சோழர்		
மன்னன் :	விக்கிரம சோழன்		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் நடராஜர் சன்னிதி பின்புறம் மகாமண்டப வடக்குச் சுவர்.

குறிப்புரை : பூலோக மாணிக்கச் சதுர்வேதி மங்கலத்துச் சப்பயார் திருவேள்விக்குடி உடையார் கோயிலில் கூடியிருந்து திருவாவடுதுறைக் கோயில் ஆதிசண்டேஸ்வரர்க்கு இறையிலியாக நிலம் விற்றுக் கொடுத்தனர். திருவாவடுதுறைக் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருக்கும் தபஸ்வியாகிய இராஜராஜ வளநாட்டுப் பரவை நாட்டு அழகவிடங்கள் உய்ய வந்தானான ஞானசிவர் என்பவர், இவ்வூரில் திருக் கேதாரம் என்ற பெயரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து கோயில் எடுப்பதற்காக இந்நிலம் வாங்கப்பட்டது, இந்நிலத்திற்காக ஞானசிவரிடமிருந்து 20 காசுகள் பெற்றுக்கொண்டு இறையிலி செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலத்தில் ஸ்ரீகோயிலும் திருமுற்றமும் திருந்தவனமும் திருமடைவளாகமும் திருக்குளமும் உள்ளிட்டு வேண்டுவன செய்து கொள்ளலாம் என்பதும் அந்நிலத்திற்கு எல்லைகளும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளன. இந்த நிலத்தை ஞானசிவரும், அவர் வர்க்கத்தாரும் முன்னிற்ற மாஹேஸ்வரருமே இறையிலியாக அனுபவிக்கப் பெறுவார்கள் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. மஹாசபை உறுப்பினர்கள் இறுதியில் கையெழுத்திட்டுள்ளனர்.

கல்வெட்டு :

1. ஷ்ரீ ஷ்ரீ பூமாதா புணர புஷிமாதா வளர நாமாதா விளங்க ஜயமாதா விரும்பத் தன்னிருப் பதம
2. லர் மன்னவர் சூட மந்[நி*]ய உரிமையில் மணிமுடி சூடி செங்கோல் சென்று திசை தோறும் வளர்ப்

3. ப வெங்கலி நீக்கி மெய்யறந் தழைப்ப கலிங்க மிறியக் கடர்மலை நடாத்தி
4. வலங் கோளாழி வரை யாழி நடாத்தி விரிசுடரளவு மொரு குடை நிழற்றி வீரலிஹாஸநத்து
5. கோக்கிழாநடிகளோடும் வீற்றிருந்தருளிய கோராஜகேஸரி¹ வந்தராந சக்கரவத்திகள் விசூஉதே
6. ஶாஶ தேவர்க்கு யாண்டு ச ஆவது மகர நாயற்று ஶபரா பக்ஷத்து ஶ
7. ஶியும் நாயற்றுக்கிழமையும் பெற்ற அத்தத்திநாள் விருதராஜ பயங்
8. கர வளநாட்டு நல்லாற்றூர் நாட்டு ஶுஶுதேயம் பூலோக மாணிக்க சருப்*]பேதிம
9. ந்கலத்து ஶஹாஸலெயோம் இந்நாட்டு திருவேள்விக்குடி உடையார் கோயில்லெடுத்துக் க
10. ஶ்டியிலே கூட்டங் குறைவ[றக் கூடியிருந்து திருவாவடுதுறை யுடையார் மூலஶசூரா
11. கிய சூலிஶணேஶுரதேவர்[க்*]கு நாங்கள் விற்றுத்[தத] விறையிலி ஶுரணை பண்ணிக் குடுத்த பரி
- 12: சாவது திருவாவ(வ)டுதுறையில் திருவாய்மொழி[ஶரு]ள திருமேனிக்கு ஶிருக்குலத்துக்கு நன்றாக இவரை பூஜித்தி
13. ருக்குஶபலியர் ராஜராஜ வளநாட்டு[பரவை]நாட்டு [பூ]ண்டி உடையானழகவிடங்க உய்யவந்தா
14. ஶான ஶாநஸிவ
15. ரிவ்லூரிலே தி
16. [ருக் கேதாரமென்]
17. ஶுந் திருநாமத்
18. தால் ஶரீவலி
19. ம ஶுஶிஶை ப
20. ஶ்ணக்கடவ

21. ராகக் கொள்கிற
22. நில[ம்*] நாங்கள் வி
23. ற்று இறை இ
24. றுக்கத் தா[கத]
25. டைக்கும் தர
26. விறையிலி ப
27. ண்ணிக்குடுத்து ம
28. ணவாள நம்பி ஸ
29. னியிலே இ
30. டேவர்க்காக இ
31. [ஞ்ஞான]சிவர்கையால் நாங்கள் கொண்ட காசு² உம் இக்காசிபுதுங்
கொண்டு ற்று
32. த்தர விறையிலி : பண்ணிக்குடு[த்*]த நிலம் ஒன்றரையே யிரண்டு
மாக்காணி இரண்டு மாவிநால் [பஹ]தரம் நில
33. மரைக்காணி முணிகைக் கீழே மும்மாவுக்கும் கீழ்பாற்கெல்லை ராஜராஜ
வதிக்குக் கிழக்கும் பூலோக ம
34. ணிக்க வாய்க்காலுக்கு தெற்க்கும் இரண்டாத்தர[ரு] ஈ கண்ணாற்று
இரண்டாஞ் சதிரத்து இ . . . வரி
35. [இ]றையிலி நிலத்துக்கு மேற்க்கும் தென்பாற்கெல்லை கற்பக மாணிக்க
வாய்க்காலுக்கு க்கும் மே[ல்]
36. பாற்கெல்லை ராஜராஜவதிக்கு மேற்குங் கிழக்கும் இரண்டாங்
கண்ணாற்று இரண்டாஞ்சதிரித்
37. து³க்கு கிழக்குமாக [இவ்வி]சைத்த பெருநான் கெல்லையுள் நடுவுப்பட்ட
கொல்லை மி[கு]திக்குறைவுள்
38. ளடங்கத் திருவுலகளந்தருளின பன்னீரடிக் கோலாலே நிலம்
ஒன்றரையே யிரண்டு [மா]க்காணிக் கீழிர

39. ண்டு மாவிலு[ம் மே] நோக்கிய மரமுங் கீணோக்கிய கிணறும் மனையும் மனைப்படைப்பையு[ம்] மடுப்பு இன்
40. னிலத்தால் வண வுரிமைகளும் விற்று விலைப்பொருளுக்கும் தரத் தடைக்கும் கொண்ட இறைப்பொருளுக்கு
41. மிஞ்ஞாநஸிவர் கையால் நாங்கள் கொண்ட காசு உம இக்காசிருபதுங் கொண்டு விற்றுத்தர[இ]றையிலியாக ஸ்ரீகோயிலுணீரு
42. முற்ற[ந்*] திருநண்வான திருமடை விளாகமுணீருக்குளமு முள்ளிட்டு வேண்டுவந செய்து கொள்ளக் கடவராக
43. இதேவர்க்கு விற்று தரமின்றி இறையிலியை வ ஜாதி . . . நுலவிக்கக் கடவராகவுமி நில பொத்
44. மொபூகிலுங் கணக்கிலு தரமிலியாகப் போக்கிட்டு இன்னிலத்தால் வண பெரு[வரி] வாசல் வரி[மற்றும் வா]யலி
45. ல் போண குடிமையுள் எப்பேற்பட்டனவும் நாங்களே ஊராஜித்யவத் இறுக்கவுஞ் செய்யவுங் கடவோமா
46. கவும் தேவர்க்காக ஊராஜித்யவத் இறையிலியே இஞ்ஞாநஸிவருமிவர் வறகத்தாரு முன்னின்ற மாஹேஸூருமே இ
47. றையிலியே யநுலவிக்கப் பெறுவார்கள் இப்பரிசு கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக் கொள்ளப் பெறுவா
48. ர்களாகவு மிப்பரிசு ஷஜிதித்து இந்நிலம் இடேவர்க்கு விற்றுத்தர விறையிலி.செய்து இஹமாணம்
49. பண்ணிக்குடுத்தோம் இவனேய் பஹடேவர்க்கு இமஹால[சை*]ஹ சொல்[லை] ஷஹையுளிருணு பணித்தார் இராயூர் தொண்
50. [ட]ய பட்டரும் இராயூர் நாராயண பட்டரும் இராயூர் சீராம பட்டரும் குண்டீர்த் திட்டை அக்குமார பட்டரும் உறுப்புட்
51. டூர் வெண்ணைய பட்டருங் கடாம்பில் புருஷோத்தம பட்டரும் வற்றலூர் சக்கரபாணிபட்டரும் பணி

52. க்கப் பணி கேட்டு இத்[திரு]விறையிலி ஓமாணம் எழுதினேன் இவ்வூர் மலைவிதந் கண்ணமங்கல
53. முடையான் அய்யாறன் சங்கர நாராயணனெழுத்தும் இப்படிக்கு இராயூர் தொண்டயப்பட்டரெழுத்தும் இப்படிக்கு ராயூர் மிராம
54. ரெழுத்தும் இப்படிக்கு மிராயூர் நாராயணப்பட்ட(ன)ர் எழுத்தும் இப்படிக்கு வற்றலூர் ஜனநயப்பட்ட ரெழுத்
55. தும் இப்படி
56. க்கு கிடாம்பில்
57. வுரூஷோத்த
58. [ம பட்டர் எழுத்து]
59. ம் குண்டூர்த் திட்டை
60. ட நாராயண பட்ட
61. ரெழுத்தும் இ
62. ப்படிக்கு இராயூ
63. ர் வாமந பட்டரெ
64. முத்தும் இப்ப
65. டிக்கு உறுப்
66. புட்டூர் வெண்
67. [ணய பட்டரெழு]
68. த்தும் உள்ளிட்
69. டார் பலரெழு
70. த்தும் இப்படி
71. அறிவார் புறவா
72. ர் பலர்ரெழுத்து
73. ம் பந்மாயே
74. ஸூர இரக்கைடி.

-
1. பரகேசரி - என்பதற்குப் பதிலாக ராஜகேசரி என தவறுதலாக கல்லில் எழுதப்பட்டிருக்கிறது. பரகேசரி என்று கொள்ளவும்.
 2. 'காசு' என்று படிக்கவும்.
 3. சதிரத்துக்கும் என்று படிக்கவும்.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 11-ம் நூற்றாண்டு
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 3
அரசு :	சோழர்		
மன்னன் :	—		

இடம் : மணவாளேசுவரர் கோயில் மகாமண்டப வடக்குச் சுவர்

குறிப்புரை : இச்சிதைந்த துண்டு கல்வெட்டுகள் மூன்றும் ஒரே கல்வெட்டின் பகுதிகள் ஆகும் ஐஞ்ஞாற்றுவப் பிள்ளையார் மற்றும் ஆளுடைப் பிள்ளையாராகிய திருஞானசம்பந்தர் ஆகியோருக்குச் சிலைகள் எடுக்கப்பட்ட செய்தியும், அச்சிலைகளின் வழிபாட்டுச் செலவுகளுக்குத் திருநாமத்துக் காணியாக இறையிலி நிலங்கள் கொடையளிக்கப் பட்ட செய்தியும் கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு

I

1. ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ
2. நல்லாற்றுார் நாட்டு அகரம் . . . வீரச்சதுப்பேதி மங்கலத்து . . .
3. த்து வேழ்விக்குடி
4. ஐஞ்ஞாற்றுவப் பிள்ளையார் கோயிலில் எழுந்தருள
5. திரு அமுதுக்கும் நம்மூர் பிடாகை மே . சவிக்
6. க்கு வடக்குக் கருணாகர வாய்க்காலுக்கு தெற்க்கு
7. . . . இறையிலி நத்தத்து மேற்க்கும் ஊர் [சர்]த்து வாங்கிய நத்[தத்துக்*]கு

II

1. ,
2.
3.
4. நம்மூர் பாடிகாவல் காணியுடைய குலவன் சூற்றி
5.பிள்ளை இன்னாயனார் கோயிலில் எழுந்தருளிவித்த
6. பேரில் விலை கொண்டு இந்த ஆளுடைப் பிள்ளையாருக்குத் திருநாமத்துக் காணியாக
7. விட்ட நிலம் நான் செவிடரையே யரைக் காணியும் தாங்களிவற்கு ஊர்க் கீழிறையிலியாக கு
8. ழுத்தோம் இன்னிலங்குழி நானூற்று பந்நிரண்[ட*]ரையும் நாலாவது கார் முதல் இ[வரு]க்கு
9. நிலம் நாற்பத்தேழே சின்னத்திலே விழிக்காட்டு கொண்டு பேர் வழியே கூட்டிக் கடமை குடிமை கொள்ளக் க
10. டவதாகவும் இப்படி சந்திராதித்தவரை இறையிலியாக அனுபவிக்கக் கடவதாகவும் சொன்னோம் இப்படி
11. செய்க பணியால் ஊற்கணக்கு வெ[வ்]ள்ள மங்கல முடையான்
.

III

- [1. முதல் 7 வரிகள் மிகவும் சிதைந்து விட்டன.]
- | | |
|---------------------|------------------------|
| 8. டையான் . . | 16. ன் படனும் |
| 9. யாண . . | 17. னாயக பட்ட |
| 10. தேவப்ப | 18. து இட்டு |
| 11. கோயில் . . | 19. த்திலே இப் |
| 12. சொன்ன ம . . | 20. ஜஞூற்று . . |
| 13. யாலும் | 21. இன்னாயனா |
| 14. | 22. |
| 15. த்து ழு | |

மாவட்டம் :	தஞ்சாவூர்	ஆட்சி ஆண்டு :	5
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1123
ஊர் :	இளாம் குளந்தூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 146/1926
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 4
மன்னன் :	விக்கிரம சோழன்		

இடம் : மணவாளேசுவரர் கோயில் நடராஜர் சன்னதி பின்புறம் வடக்குச் சுவர்.

குறிப்புரை : கல்வெட்டு எண் : 2, மற்றும் 3-ல் கூறப்பட்ட அதே ஞானசிவர் எடுப்பித்த திருக்கேதாரம் என்ற கோயிலில் பிரதிஷ்டை பண்ணின இறைவனுக்குத் திருவமுது உள்ளிட்ட நிமந்தங்கள் படைப்பதற்கும், அக்கோயிலில் கும்பிட வந்த மாஹேஸ்வரர் களுக்கு வேண்டிய செலவுகள் தொடர்பாகவும் அதே பூலோக மாணிக்கச் சபையார் நிலம் விற்றுக் கொடுத்தனர். இந்நிலமும் முன்னர் கூறியபடி இறையிலியாக வழங்கப்பட்டதால் விலைப் பொருளும் இறைப் பொருளும் சேர்த்து 61 காசுகள் கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது.

மேற்கூறிய 3 கல்வெட்டுகளும் ஞானசிவரால் எடுக்கப்பட்ட திருக்கேதாரம் என்னும் கோயில் தொடர்பாக உள்ளது. மேலும் இந்த ஞானசிவர் பற்றிக் கல்வெட்டு குறிப்பிடும்போது, "திருவாவடுதுறையில் திருவாய்மொழிந்தருளி திருமேனிக்கும் திருக்குலத்துக்கும் நன்றாக பூஜித்திருக்கும் ஞானசிவர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது முக்கியமானது. திருவாய்மொழிந்தருளி - என்பது மன்னனின் ஆணையையே குறிப்பிடல் வேண்டுமாதலால், அரசனது நன்மைக்காகவும் அரசனது குலமாகிய சோழ குலத்தின் நன்மைக்காகவும் ஞானசிவர் திருவாவடுதுறையில் பூஜித்து வந்தார் என்பது தெளிவுள்ளது.

மேற்கூறிய நிலம் அக்கோயிலில் வேதங்களும் சாஸ்திரங்களும் ஓதுவது உள்ளிட்டவை தொடர்பாகவும் வாங்கப்பட்டது என்பதை, இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை எண் 149/1926 கூறுகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை படியெடுத்த போது இப்பகுதிகள் கிடைக்கவில்லை.

கல்வெட்டு :

1. ஷ்ஷிஸீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸீ விசுமசோழ தேவ
2. ற்கு யாண்டு ௫ ஆவது கந்னி நாயற்று பூவ்வறு¹ பக்ஷத்து டபுலியும் புதன்கி
3. முமையும் பெற்ற திருவோணத்து நாள் விருதராஜ லயங்கர வளநாட்டு நல்லா
4. ற்றூர் நாட்டு பூலோக மாணிக்க சருப்பேதி மங்கலத்து மஹாஸாலை யோம் திரு
5. வேழவிக்குடியுடையார் கோயிலிலெ[ா]டுத்துக் கட்டியிலே கூட்டக் குறை வறக் கூடியிருந்து [திருவாவடுது]
6. றை உடையார்க்கு மூலஹத்யூராகிய ஆதிஸண்ணுபுராதேவற்கு நாங்கள் விலையிறையிலி பூஉ
7. றணம் பண்ணிக்குடுத்த பரிசாவது . திருவாவடுதுறையில் திருவாய் மொழித்தருளி திருே
8. மநிக்கு நன்றாக பூஜித்திருக்குவவ்யூர் ராஜராஜ வளநாட்டு பரவை நாட்டு பூண்டியுடையா [ன மு க வி]
9. டங்கள் உய்யக்கொண்டாரான [ரூநசிவர்] இவ்வூரிலே திருக்கேதார மென்னுணிருநாமத்தால் [சிவலி]
10. [ங்]கபூதிஷை பண்ணின தேவற்கு திருவமு[துக]ளுள்ளிட்ட நிமந்தங் களுக்கும் கும்பிடவந்த மாஹே[ஷூ]
11. ற்க[ளுக்கு]
12. ..ய..தேவற்காக இவர் கையில் திருவேழவிக்குடி மணவாளநம்பி ஷந்நிதியிலே நாங்க
13. ள்[விலையிட்ட] பொருளுக்கும் இறையிலி செய்த இறைப் பொருளுக்கு மாக கொண்ட காச கூக
14. இ[க்காச அறு]பத்தொன்றுக்கும் நாங்கள் விற்று இறையிலி செய்து குடுத்த நிலமாவாது ராஜ
15. ரா[ஜவ]திக்கு கிழக்கும் பூலோக மாணிக்க வாய்[க்*]காலுக்கு தெற்கும் சொன்னவாறறிவார் தேவதான[ம்*]மாறி

16. ன நிலத்துக்கு மேக்கும் கற்பக(ம்)[மா]ணிக்க வாய்க்காலுக்கு வடக்கு
மாக கிடன கொல்லை யுட்பட
17. மேற்படி திறப்பான நிலத்துக்குக் கிழக்கும் முற்ச்சொல்லப்பட்ட
நான் கெல்
18.
.....
19. மூன்றா[ங்க]ண்ணாற்று இரண்டாஞ்சதிரத்து வடமேற்கடையக்
கிடன நிலத்துக்கு கீழ்பாற்க் கெல்
20. லை இரா[யூர்]க் கொண்டைய பட்டன் நிலத்துக்கு மேற்கும் தென்பாற்
கொல்லை [த]ண்ணீர்ப் பன
21. ல்பற்றுக்கு வடக்கும் மேற்பாற்கெல்லை கண்டியூர்ப் பெருவழிக்கு
கிழக்கு [வ]டபாற்கெ
22. லலை கண்ணாற்றுக்கு தெற்குமாக நிலம் நாலு மாவரையுமாகப் பல
சதிரத்து[ப்பொ]த்தகப்படி
23. தடி மூன்[றி]னால் திருவுலகளந்தருளின கோலால் குழி ஆயிரத்திரு
நூற்றினால் மிகுதிக் குறைவு உள்ள
24. டங்க [நிலம்]அரையே இரண்டு[மா]வும் விற்று விலை இறைஇலி
செ[ய்*]து குடுத்து இத்தேவற்க்கா..
25.
.....
26. பட்டன் சனாதித்தவர் நாங்களே இறுக்கவும் கடவோமாகவு முற்
சொல்லப்பட்ட நிம[ந்]தங்
27. களுக்கு சன்னாதித்தவற் இறை(இ)யிலி [இருந]சிவரும் வற்க்கத்
தாரும் முன்னின்ற மக்..ளும்
28. அநுஹிக்க கடவார் க[ளாக*]வும் இப்படி கல்லிலும் செம்பிலும் வெட்டிக்
கொள்ளப் பெற கடவார்களாக
29. வும் இப்பரிசு விலை இறையிலிப் ஶ(ஶ)மாணம் பண்ணிக் குடுத்தோம்
இமஹாலஹையோ
30. ம் ஶஹையு[ள்*]ளிருந்து பணித்தார் இராயூர்[சீ]ராம பட்டரும் நாராய(ண்)
ண பட்டரும் [அருளாள]பட்ட

31. ரும் குண்டுர்த் தி்ட்டை அக்குமார பட்டரு[ம்*] அரணைப்புறத்து
தொண்டைய பட்டரும் உறல்லூ[ர்]....
32. வற்றலூர் சின்
33. னையப் பட்ட[ர்*] எழு
34. த்தும் கிடாம்
- 35 [முதல் 37 வரை சிதைந்துவிட்டன.]
38. பட்ட[ர்*] எழுத்து
39. ம் ஆக உள்[ளி]
40. ட்டார் பலரெ[ழு]
41. த்தும் இதுப
42. ன் மாஹே [ஸ்]
43. [ர ரகை]

* 1. பூறுவ - என்றிருத்தல் வேண்டும்.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	6
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1124
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 5
அரசன் :	விக்கிரம சோழன்	எண்	

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் நடராஜர் சந்நிதி பின்புறம் அர்த்தமண்டப வடப்புறச்சுவர்

குறிப்புரை : இக்கல்வெட்டும் பூலோக மாணிக்க சதுர்வேதி மங்கலத்துச் சபையோரால் ஞான சிவருக்கு நிலம் விற்றுக் கொடுக்கப்பட்ட செய்தியையே கூறுகிறது. நந்தி தேவர் களை பூஜித்தல் பற்றிக் கூறப்பட்டிருப்பது சிறப்பு மிக்கது. அபூர்விகள். மாஹேஸ் வரர்கள் ஆகியோருக்கு உணவளிப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது, முழுசெய்தி யையும் தெரிந்து கொள்ள முடியாதவாறு கல்வெட்டு சிதைந்துள்ளது.

கல்வெட்டு

1. ஷ்ஷிஷீ விக்கிரம சோழ தேவற்கு யாண்டு [ஆ]றாவது விருத ராஜ
2. [ஹயங்கர வளநாட்டு] நல்லாற்றூர் நாட்டு பூலோ[க மாணிக்க]ச்சுருப் பேதி ம
3. [ங்கலத்து மஹா]ஸையோம் திருவேழ்விக்குடி[உடையார்க்] கோயிலில் கூ
4. ட்டங் குறைவறக் கூடியிருந்து குஹ நாயற்று சுஹரவக்ஷத்து துயோத
5. ஸியும்
6. [நாங்கள் விற்ற] இறையிலி பிரமா

7. [ணம் பண்ணிக் குடுத்த பரிசாவது திருவாவடுதுறையில்] திருவாய் மொழிந்தருள திருமே
8. [னிக்கு நன்றாக இவரை பூஜித்திருக்கும்]தபஹூர் ராஜராஜ வளநாட்டுப் பரவை
9. [நாட்டுப் பூண்டி உடையான் அழக விடங்க] உய்ய வந்தானான ஞான சிவர்
10. க்கும் நந்தி தேவர்களை வகுஜித்திருக்கும்
11. னக்கும் ஐம்பத்தில் நந்திவகுஜை கார்யவன் சுபகுஜி ஊஹேயூரர் [க்குண்ண] ஊரா
12. ழித்திவற் செல்கைக்கு இத்தேவர் திருநாமத்தால் இறையிலி செய்கை[க்கு] இஞானசிவர் தம் முன்[னி]
13. வும் பலரிடையிலும் [தண்டிக்] கொண்டும் தேவர்களுக்கு நிலங்

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	16
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1028
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 140/1926
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 6
மன்னன் :	முதலாம் இராஜேந்திரன்		

இடப் : மணவாளேஸ்வரர் கோயில் நடராஜர் சன்னிதியின் வடக்கு ஐகதி,

குறிப்புரை : கல்வெட்டின் சில பகுதிகள் சிதைந்துள்ளன. வடகரை இராஜேந்திரசிங்கவள நாட்டுக் குறுக்கை நாட்டுப் பிரமதேயம் கடலங்குடி மகாசபையார் திருவேள்விக் குடிக்கோயிலில் ஆதிசண்டேஸ்வரர்க்கு சாலா போகமாக இறையிலி நிலம் விற்றுக் கொடுக்கப்பட்டது. இந்நிலம் திருவேள்விக்குடி இறைவன் கோயிலில் உணவுச் சாலையை ஏற்படுத்தி உணவளிப்பதற்காகவும், ஓடையில் செங்கழுநீர் பயிர் செய்து இறைவனுக்குத் திருப்பள்ளித் தாமம் சார்த்தவும் வாங்கி வழங்கப் பட்டது,

கல்வெட்டு :

1. ஷ்ஷிஸீ திருமன்நி வளர
. . . முறைமையிற் சூடுங் குலதநமாகிய பலர் புகழ் முடியும் செங்கதிர்
மாலையும் சங்கதிர் வேலை தொல் பெருங்காவல் பல் பழந்தீவும்
செருவில் [சினவி இருபத்தொருகா]லரைசு களை கட்ட பரசுராமன்
மேவருஞ் சாந் த்தகு முடியும் பயங்கொடு பழி
மிக முயங்கியில் முதுகிட்டொளித்த சயசிங்களப் பரும் புகழொடு
பிடியிலிரட்டபாடி ஏழரை இல[க்]கமும் நவநிதிக் குலப்பெருமலைகளும்
விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும் முதிர்வடவில்லை மதுர மண்டலமுங்
காமிடை [வளை] நாமனைய் கோணை

2. யும் வெஞ்சிலை வீரர் பஞ்ச பள்ளி
 காளதேசமுந் தொடுகழல் சங்கு வொட்டல் மயிபாலனை
 வெஞ்சமர் விளாகத்தஞ்சவித்தருளி ஒண்டிறல் யானையும் பெண்டிர்
 தில நெடுங்கடலுத்திரலாடமும் வெறிமலர் வட
 நடுவுட் பல கலஞ் செலுத்தி சங்கிராம விஜையோத்துங்க பன்மராகிய
 கிடாரத்தரையனை வாகயம் பொருகடல் கும்பக் கரியொடுமி[க]ப்
 படுத்துரிமையிற் பிறக்கிய பெருநெதிப் பிறக்க மும்மார்த்தவநக
 நகர் போர்த் தொழில் வாசலில் விஜாதிர தோரணமும் மொய்த்
 தொளிர் புனைமணிப் புதவமு[ம்] ,

3. ண்டு ிசு ஆவது வடகரை இராஜேஜு சிங்க வளநாட்டுக்குறுக்கை நாட்டு
 ஶ்ரஹேயங் கடலங்குடி ூ(ர)ஹாஸையோம் இவ்வூர் திருவேழ்விக்குடி
 சண்டேஶூர ஶேவற்கு நாங்கள் சாலா போகமாக விற்றுக் குடுத்தி
 றுக் குடுத்த நிலத்துக்கு கீழ்பார்க்கெல்லை ஶையோம்
 ஓடை நிலத்தில் கிழக்கடைய அரைக்காலுக்கு மேற்கும் தென்பாற்
 கெல்லை பாகனூர் ஶீகுமாரசு[ம] வித்த[ந்*] நிலத்துக்கு வடக்கு மேல்
 ப[ாற்]கெல்லை பாகனூர் அச்சட்டி சூவித்தனும் தம்பிமாரும்
 நிலத்துக்கு பாகனூர் நடுவில் ஶீவாஸு தேவசூமவித்த[ந்*] நிலத்துக்கும்
 கற்பக மாணி

4. க்க காலுக்கு கிழக்கும் வ ஶேவற்கு விலைக்கற விற்றுக்
 குடுத்தோம் மக்கடலங்குடி ூ(ர)ஹ[ா*]ஸையோம் இத்தேவற்குச்
 சாலா போகமாக இந்நிலம் சஜூஆதித்தவற் [இறையிலி செய்து
 குடுத்து இறை காவலுக்கு நாங்களித் தேவரிடை[கைக்] கொண்டு
 இந்நிலத்துக்கு இறையும் எச்சோறும் வாசலிற் போந்த குடிமையும்
 மற்றும் ஊரிடு வரிப்பாடும் செந்நீர் வெட்டி மு[ட்]டையாளும் இன்
 நிலம் உழுவாரை இன் நிலத்தால் வந்த வெள்ளான் இறையு[ம்*]
 மற்றும் எப்பேற்பட்டதும் காட்டாதே நாங்களே இறுப்பத[ாக] இன்
 நிலம் இத்தேவற்கு சாலா போகமாக வஜூஅதித்தவற் இறையிலி
 செய்து [குடுத்தோம்]

5. நெல்லு இருநாழியும் விறகுக்கு நெல்லுக் குறுணி இரு
 நாழிய் மிளகுப் பொடி உள்ளிட்ட கறி நாலுக்கு மிளகு ஒரு பிடிக்கு
 நெல்லுக் குறுணி இருநாழியும் [பாக்கு இருபதுக்கும் வெற்றி]லை
 என்பதுக்கும் நெல்லு நா நாழியும் இச்சாலைக்கு வேண்டு[ம][க்க]லம்
 இடுவார்க்கு ஒரு நாளைக்கு நெல்லு[ழக்கும்] நாளொன்றினுக்கு ௩

கலநே நா ந[ாழியு] இப்படி சாலை ஊட்டுவிக்கவும் இந்நெல்லுக்கு மேல் இந்நிலம் ஏற அடை சென்[றால்] ஏறின நெல்லும் இவ்வோடை [யில்] செங்கழுநீர் இட்டு இத்திருவேழ்விக்குடி உறாஊவர்க்கு திருப் பள்ளித்தாமஞ் சார்த்துவிக்க [மற்றதில்] போகத்தாலும் இப்பரிசு கலம் வளர்த்து ஊட்டுவிப்பதாக

6. வும் இப்பரிசு இச்சாலை ஸுலைக் கண்காணி இட்டுக் குறைவறு
7. ப்பித்து ஊட்டுவிக்க கடவோமானோம் இஊனேயூர ஊவற்கு
8. கடலங்குடி உ(ர)ஊஸுலையோம் இப்பரிசு பணியால் இவ்வூர்க் கரணத்தா
9. ன் கடிக்கை உஊஷன் ஒற்றியூர் பவழக்குறி[யா*] நெழுத்து இத்தஊம் வதா
10. ஹேயூ[ரர்*] ஸகைடி

க. நர. அ. தொல்லியல்துறை தொடர் எண் : 7 / 1997

மாவட்டம் : நாகப்பட்டினம் ஆட்சி ஆண்டு : 4
வட்டம் : மயிலாடுதுறை வரலாற்று ஆண்டு : கி.பி. 1054
ஊர் : திருவேள்விக்குடி இந்தியக் கல்வெட்டு 108/1926
மொழி : தமிழ் ஆண்டு அறிக்கை }
எழுத்து : தமிழ், கிரந்தம் முன் பதிப்பு : —
அரசு : சோழர் ஊர்க் கல்வெட்டு } 7
மன்னன் : இரண்டாம் இராஜேந்திரன் எண்

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடக்குச் சுவர்

குறிப்புரை : இராஜாதி ராஜ வளநாட்டுக் குறுக்கை நாட்டு, கங்கைகொண்ட சோழச் சருப்பேதி மங்கலத்துத் திருவேள்விக்குடியிலுள்ள ஆளுங்கணத்து உறுப்பினராகிய கூவாண்டான் ஆடவலான் பட்டன் என்பவன் அவ்வூர்க் கோயிலில் திருவாரூர் நம்பியின் சிலையைச் செய்து வைத்து, அச்சிலைக்குத் திருவமுது படைப்பதற்காக 30 காசுகள் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. அக்கோயில் சிவபிராமணர் சிலர் இந்த 30 காசுகளையும் பெற்றுக் கொண்டு, அதன் வட்டி கொண்டு திருவமுது படைக்கவும், இச்சிலைக்குப் படைக்கப்படுகின்ற திருவமுதினை அக்கோயில் தேவரடியார்க்கு நித்தம் வழங்கவும் ஒப்புக் கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஷ்ஷீஸ்ரீ இரட்டபாடி ஏழரை இலக்கமுங் கொண்டு
2. கொல்லாபுரத்து ஜயஸ்தம்ப நாட்டி பேராற்றங்கரைக்கொ
3. [ப்பத]ராமமல்லனை யஞ்சுவித்தவன் யானையுங் குதிரை
4. யும் பெண்டிர் பண்டாரமுங் கைக்கொண்டு விஜைய[ா]வி
5. ஷேகம் பண்ணி வீரலிஹாசனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகே

6. ஸரி பதூரான உடையார் ஸாஜேஜுடேவர்க்கு யாண்டு நாலாவது ரா
7. ஜாயிராஜ வளநாட்டு குறுக்கை நாட்டு க[ங்*]கைகொ[ண்*]ட சோழச்
8. [சதுர்]வேதி மங்கலத்து திருவேழ்விக்குடி ஸிவஸூ[ர*]ஹ்
9. ணன் [ஆதித்தன்] சாத்தநான பஞ்சவன் மாடேவி பட்டனுமி
10. வற்றம்பி தில்[லை*] நாயகநுமிவ[ற்றம்பி].....
11. பி மஞ்சநும் மாடலன் சேர சோழ பாண்டியநு[ம்*] மாடலன்
12. ணன் திருவேழ்விக்குடி[*]யான் கர்ணபட்டநு[ம்*] மாடல[ன்] நூற்
றெண்மன்
13. பிச்சநும் ஆத்திரையன் அரங்கன் சீர் உடையானுமில் வனைவோமில்
வூராளுங்கணத்
14. தாருள் கூவாண்டான் ஆடவல[ர*]ந் ஊட்டநிக் கோயிலில் எழுந்தருளு
வித்த திருஆரு[ர்*] நம்பியா
15. ற்கு ஸூத்ரதித்தவற் நித்த நிவணம் செய்யக் கடவோமாக கல்வெட்டு
வித்து குடுத்த பரிசாவது இவ[ர]
16. டவல்லாந் ஊட்டந் பக்கல் நாங்கள் கொண்ட[*] காசு முப்பதுக்குங்
காசு ற்க்கு பலிசை நெல்லு ஆட்
17. று கலமாக வஹ் பலிசை.....
.....
18. க்கு ஐஞ்ஞாழியும் தயிரமுதுக்கும் பாக்கு இரண்டும் வெற்றிலை[க்கு]
19. ஞ் கறியமுதிரண்டு முப்பும்.....க்குக் கூலியும் விறகுக்குமாக
20. கப்ப . ஊ முந்நாழியுமாக ஁ கு[றுணி]யுங் கொண்டு முன்நிந்றோடும்
அமு
21. து சந்திராதித்தவற் நியதமும் செய்வித்து இட்டபரி[சு*]கல
22. முறை செய்வோமே சந்தூதித்தவற் னித்தமும் தேவ
23. ரடியாற்கு இடக்கடவோமாக கல் வெட்டுவித்து
24. [குடுத்தோம்] இவ்வனைவோம் மின்நமிவ்வனைவோம்.*

* 'இன்னம் இவ்வனைவோமேய்' என்றிருத்தல் வேண்டும்.

* மின்நமிவ்வனைவோமேய் ஸூரஜேந்திரசோழ . . . என்று வருவதால் 7-ஆம் எண்ணில் குறிக்கப்பட்டுள்ள சபையாரே 8-ஆம் எண்ணில் குறிக்கப்பட்ட அர்த்தயாம் அமுதுக்கு நிவந்தம் கொடுத்துள்ளதை அறிகிறோம். எனவே இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக் கையில் குறிப்பிட்டுள்ளது போல் ஒரே கல்வெட்டாகவும் இதனைக் கொள்ளலாம்.

த. நா. அ. தொல்லியல்துறை

தொடர் எண் : 8 / 1997

மாவட்டம் : நாகப்பட்டினம்

ஆட்சி ஆண்டு : 27

வட்டம் : மயிலாடுதுறை

வரலாற்று ஆண்டு : கி.பி. 1079

ஊர் : திருவேள்விக்குடி

இந்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை } 108/1926

மொழி : தமிழ்

எழுத்து : தமிழ்

முன்பதிப்பு : —

அரசு : சோழர்

மன்னன் : இரண்டாம் இராஜேந்திரன்

ஊர்க் கல்வெட்டு
எண் } 8

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடபுறச்சுவர்.

குறிப்புரை : இக்கோயிலில் உள்ள சேத்ரபால தேவர்க்கு தினமும் அர்த்தயாமத்தில் அமுது படைத்து வழிபாடு செய்வதற்கு குண்டூர் கோவிந்த கிரமவித்தன் என்பவன் முதலீடாக வைத்த 60 கலம் நெல்லுக்குப் பலிசையாக [வட்டி] வரும் நெல் கொண்டு சேத்ரபால தேவர்க்குத் திருவமுது படைக்கப்படல் வேண்டும் என்றும் இக்கோயில் தேவரடியார்களுக்கு அமுது அளிக்கப்படவேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. தேவரடியார்களுக்கு அளிக்கப்பட்ட உணவு 'நம்பிமைத் திருவமுது' என்று கூறப்பட்டதும் தேவரடியார்கள் மாஹேஸ்வரர்கள் என அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மன்னளின் 27-வது ஆட்சியாண்டில் தென் திருமுற்றத்தில் எழுந்தருளியிருந்து கல்வெட்டிக் கொடுக்கப்பட்டது.

கல்வெட்டு :

1. ஷ்ஷிஸ்ரீ ராஜேந்திர தேவற்கு யாண்டு ௨௦௭ ஆவது தெந் திருமுற்ற
2. த்து எழுந்தருளி இருக்க ஸி௨ சேதுபால தேவற்கு நி
3. த்தமும் அத்தையாமமுது¹ செய்விக்க [க*]டவோமாக குண்டூர் கோவிந்த கிரமவித்தன் ப
4. க்கந் கொண்ட^௨ அறுபதின் கலம் வைசகக்கு கலத்துவாய் அட்டு தூணி
நா நா

5. ழி ௩ பஸிஸையால் வந்த ௩ இருபத்து இரு கலனையும் கொண்டு முந்நின்றோமே
6. [இ]ரு நாழி அரிசியும் கறியமுதும் அடய்க்காய் அமுதும் கொண்டு சந்நராதித்தவற் அ
7. த்தை சாமயமுது² [செய்விக்கக் கடவோமாக கல்வெட்டுவித்துக் குடுத்தோமிவனை வோ]
8. ம் இவர்கள் சொல்ல இக்கல்வெட்டுக்கள் எழுதினேன் மாடலன் திரு வேழ்வி
9. குடி விக்கிரமசோழ(சோழ)நேன் இவை என்நெழுத்து இப்பரிசு ஊராழித்த
10. வல் டேவரடியாராய் வந்த ஸ்ரீஹேஸூரர்க்கு நம்பிமைத் திருவமுது செய்விக்க ஸ்ரீமாஹேஸூரர்க்கு லுலா
11. ழிக்க கடவோமாகவும் இந்த ஸ்ரீ கோயில் முறைசெய்வாரேய் இந்நிவணஞ் செய்வார்]களாக இப்பரிசு கல்வெ
12. ட்டுவித்துக் குடுத்தோம் [முந்]சொல்லப்பட்ட சிவஸூஹ்ணரோம் இவை ப[ஞ்சவன் மா]தேவி ஊட்டன் எழு
13. த்து இப்பரிசு இக்காசும் இன்நெல்லும் கொ[ண்டு] நிவந்தம் செய்ய கடவோ
14. [ம் முன்] சொல்லப்பட்ட ஸிவ(டு)ஸூ[ஹ்ணரோம் இவை] [சேர]சோழ பாண்டியன் எழுத்து

* 1' 2 — 'அர்த்தயாம அமுது' என்று வாசித்தல் வேண்டும்.

த. நா. அ. தொல்லியல் துறை

தொடர் எண் : 9 / 1997

மாவட்டம் : நாகப்பட்டினம்

வட்டம் : மயிலாடுதுறை

ஊர் : திருளேள்விக்குடி

மொழி : தமிழ்

எழுத்து : தமிழ்

அரசு : சோழர்

மன்னன் : —

ஆட்சி ஆண்டு :

வரலாற்று ஆண்டு : கி.பி. 12,13-ஆம் நூற்றாண்டு

இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } 109/1926

முன் பதிப்பு : —

ஊர்க் கல்வெட்டு எண் } 9

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடக்குச்சுவர்

குறிப்புரை : அமர்நீதி அன்னியூர் நக்கன் என்ற "கொ[று*]க்கையைச் சேர்ந்த நிலக்கிழார் அர்த்த மண்டபத்திலுள்ள ஒரு கல்லைக் கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஷஷ்மீ கொ[று*]க்கையூர் கிழா
2. ன் அமர் நீதி அன்னியூர்
3. நக்கன் வச்ச கல்

த. நர. அ. தொல்லியல்துறை

தொடர் எண் : 10/1997

மாவட்டம் : நாகப்பட்டினம்

ஆட்சி ஆண்டு : 15

வட்டம் : மயிலாடுதுறை

வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம்

ஊர் : திருவேள்விக்குடி

நூற்றாண்டு

மொழி : தமிழ்

இத்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை

111/1926

எழுத்து : தமிழ்

முன் பதிப்பு :

S.I.I. Vol. XIII

No: 258

அரசு : சோழர்

ஊர்க் கல்வெட்டு
எண்

10

மன்னன் : இராஜகேசரிவர்மன்

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறை வடக்குச்சுவர்.

குறிப்புரை : திருவேள்விக்குடியைச் சேர்ந்த வியாபாரி வெளிநக்கன் என்பவரின் இருமகன்களான நக்கன் திருவெளியும், நக்கன் கூத்தனும் இக்கோயிலில் நொந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்கு 96 ஆடுகள் கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இவ்விளக்கு இவர்களின் தந்தையான வியாபாரி வெளிநக்கனுக்காக வைத்தது.

கல்வெட்டு :

1. ஷஷிஸ் கோவி ராஜகேஸரி வ
2. ழு[ர்*]க்கி யாண்டு யி ஆவது வட
3. கரைக் குறுக்கை நாட்டு திருவேள்வி
4. க்குடி வியாபாரி வெளி நக்கனுக்கா[க]
5. இவன் ம[க்]கள் நக்கன் திருவெளியும்
6. நக்கன் கூத்தனும் இவ[ர்*]கள் திருவே
7. ள்விக்குடி ஆள்வார்க்கு நொந்தா விள
8. க்கு ஒன்றும்* தொண்ணூற்றாறு(ம்)
9. ஆடு
10. ம் இவை வ
11. ழாமேஸு
12. ர ரகை

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	12
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 982
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 112/1926
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	S.I.I vol. XIX No.312
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 11
அரசன் :	கோப்பரகேசரிவர்மன் [உத்தம சோழன்]		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர்.

குறிப்புரை : குணமலப்பாடியைச் சேர்ந்த அய்யன் மார சிங்கனான வீரசேகர மூவேந்த வேளான் என்பவன் இருவரிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கி இக்கோயிலுக்கு வேண்டிய பதினைந்து கலநீரைக் காவேரி ஆற்றிலிருந்து கொணர்ந்து திருமஞ்சன நீராகப் பயன்படுத்துவதற்காகக் கொடையளித்த செய்தியும் அந்நிலத்திற்கு வடகரை குறுக்கை நாட்டுப் பிரமதேயம் விடேல் விடுகு தேவிச் சதுர்வேதி மங்கலத்து சபையோர் [பெருங்குறி பெருமக்கள்] அவ்வூர் மண்டபத்தில் கூடியிருந்து வரி நீக்கம் [இறையிலி] செய்து கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஷ்ரீ ஷ்ரீ கோப்பர கேசரி [வஜர்க்கி] யாண்டு]௨] ஆவது வடகரை கு
2. றுக்கை னாட்டு ஷ்ரீமதேயம் விடேல் விடுகு தேவிச் சதுவெ-ஜி மங்கல
3. த்துப் பெருங்குறிப் பெருமக்களோம் இவ்வாண்டு கும்ஊ நாயிற்று
4. திங்கட் கிழமை பெற்ற திருவோணத்து தான்று இ
5. வூர் மண்டபத்தேய் பெருங்குறி இருந்து நல்லாற்று
6. ர் நாய[ன்] குணமலப்பாடிக் குணமலப்பாடியுடையா

7. ன் அய்யன் மார சிங்கனான வீரசேகர மூடு
8. வந்த [வே]ளான் பொன் குடுத்து விலை கொண்டுடைய நிலம் இவ்
9. ஆர் . . . மேலைப் பருத்திவாய்க்காலின் மீய் சிறகில் இவன் குவண்டு¹
10. மொ[தம]ச் சதுவெ³ழி பக்கல் விலை கொண்டு[டு^{*}]டய நிலம் இரண்டு மா இது திருவே
11. [ழ்விக்குடி] ஹா தேவர்க்கு ஹா³ழி³வல் திருநொந்தா விளக்கு ஒன்றும் இவனே பரவே³
12. ர வாய்க்காலின் மீய் சிறகிற் பாகனார் திருவரங்க சூ³வித்தன் [பக்கல்] விலை கொண்டுடைய நிலம் மாகாணியும் இ
13. தேவர்க்கு திருமந்தனம் [நீர்குடம்] பதினைஞ்சு^{*} கலம் காவேரி யினின்று[ம்] இந்நீரட்டக் கடவதாக குடுத்த நில
14. ம் மாகாணி[யே] மூன்று மாக்காணியாலும் வந்த இறைக்கு மெப் பேற்பட்ட த[னைத்து]க்கும் ஹா³ழி³த்தவற் இறையிலியா
15. க இவன் [பக்]கல் [விலை] கொண்டு இறையிழிச்சி இறையிலி செய்து குடுத்தோம் ஹமையோம் இது பன்
16. ஹா³ழி³[ஹா] ரகை³

* புள்ளி வைக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள எழுத்துகள் சிமெண்ட் பூச்சால் மறைந்து விட்டது.

1. குண்டுர் என்றிருத்தல் வெண்டும்.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	14
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 984
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு	} 113/1926
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன் பதிப்பு :	S.I.I. vol. XIX No : 354
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 12
அரசன் :	கோப்பரகேசரி	எண்	

[உத்தமசோழன்]

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர்.

குறிப்புரை : கல்வெட்டு எண் 11-ல் கூறப்பட்ட அதே குணமலபாடியுடையான் அய்யன் மார சிங்கனான வீரசேகர மூவேந்த வேளான் என்பவன். இக்கோயில் இறைவனுக்குத் தண்ணீரமுது படைப்பதற்காக வெள்ளித் தட்டம் ஒன்று கொடையளித்த செய்தியும் அத்தட்டத்தின் நிறை 30 ஈழக்காசு என்றும் கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஷ்ஷிஸ்ரீ கோப்பரகேசரி வகூர்க்கு யாண்டு யச ஆவது வட
2. கரை நல்லாற்றுர்நாட்டு குணமலப்பாடியுடையான் ஐய்யன் மார சிங்
[க]னாந வீரசேகர மூவேந்த வே
3. ளான் இத்தேவர்க்கு சனூஜித்தவற் தண்ணீரமுது செய்ய வைத்த
வெள்ளித் தட்டம் ி இது ஈழக்
4. காசின் நிறை. இது வகூராஹேஸ்வர ரகை*

* இவ்வரி சிமெண்ட் பூச்சால் மறைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதியிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	7
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1059
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 137/1926
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்,	ஊர்க் கல்வெட்டு எண்	} 13
அரசு :	சோழர்		
மன்னன் :	இரண்டாம் இராஜேந்திரன்		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர்.

குறிப்புரை : இரண்டாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதி மட்டுமே உள்ளது. கல்வெட்டுச் செய்திகளைக் கூறும் பகுதிகள் காணப்படவில்லை.

கல்வெட்டு :

1. ஷ்ஷிழீ இரட்டபாடி ஏழரை இலக்கமும் கொண்டு [கொ]
2. ல்லாபுரத்து ஐயலுல நாட்டிப் பேராற்றங்கரைக் [கொ]
3. ப்பத்து ஆமல மல்லனை ஐஞ்சவித்தருளி ஆனையு
4. ந்குதிரையும் பெண்டிர் பண்டார஁ங் கைக்கொண்டு வீரலி[0]
5. மாலனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி ப஁ரா[ன]
6. உடையார் ஸீ ராஜேஜேவர்க்கு யாண்டு எ ஆவது
7. ராஜாயிராஜ வளநாட்டு குறுக்கை நாட்டு (க் குறுக்கை நாட்
8. டு) லிவ஁ரா஁ணன் மாடலன் ஆதித்தன் சாத்தனும் இக்குடித்.
9.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	4
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 974
ஊர் :	திருளேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 144/1926
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	ஊர்க் கல்வெட்டு எண்	} 14
அரசு :	சோழர்		
மன்னன் :	கோப்பரகேசரி பந்மர் [உத்தம சோழன்]		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறை வடக்குச்சுவர்.

குறிப்புரை : கல்வெட்டு எண்: 11, 12-ல் கூறப்பட்ட குணமலப்பாடி உடையான் அய்யன்மார சிங்கநான வீரசேகர மூவேந்த வேளான் என்பவன் திருவேள்விக்குடி மகாதேவருக்கு திருவமுது செய்வதற்காக ஊர்க்கல் என்னும் நிறையால் 400 கழஞ்சு வெள்ளி கொண்டுசெய்யப்பட்ட வெள்ளித்தளிகை ஒன்று கொடையளிக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. [ஹ்ஷிபு] கோப்பர கே]ஸரிவதற்கு யாண்டு ச ஆவது
2. வடகரை நல்லாற்றார் நாட்டு குணம
3. லப்பாடி உடையான் அய்யன்மா
4. [ர]சிங்க நான வீரசேகர மூவேந்த வேளா
- 5: நேன் திருவேழ்விக்குடி மஹாடேவர்க்கு
6. சூாஜிதூவர் திரு[வ*]முது செய்ய வைத்த
7. வெள்ளித்தளிகை 7 நிறை ஊர்க்கல்லால்
8. நானூற்றுக் கழைஞ்சு இது ஸீகரணத்தார் ர
9. கை

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	3
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 11-ம் நூற்றாண்டு
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 116/1926
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	ஊர்க் கல்வெட்டு எண்	} 15
அரசு :	சோழர்		
மன்னன் :	இராஜகேசரிவர்மன்		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறை வடக்குச்சுவர்,

குறிப்புரை : திருவேள்விக்குடி மகாதேவர் மங்கல நக்கர் வழிபாட்டின்போது ஸ்ரீபலி கொட்டவும் காளமுதவும் தேவைப்படுகின்ற இரண்டு ஆட்களுக்கும் சேகண்டிகை கொட்டுவதற்குத் தேவைப்படுகின்ற ஓராளுக்கும் ஆக மூன்று பேருக்குத் தேவையான நிவந்தத்திற்கு குறுக்கைநாட்டு முருகவேள்மங்கலத்துப் சபையார் நிலமளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. அந்நிலம் கொண்டு அவர்களுக்குப் புடவை முதலுக்கும் சோறு அளிப்பதற்கும் தேவையான செலவுகள் செய்யப்பட்டன. இராஜகேசரிவர்மன் என்று கூறப்படும் இம்மன்னன் முதலாம் குலோத்துங்க சோழனாக இருத்தல் வேண்டும்.

கல்வெட்டு :

1. ஷ்ஷிஸ்ரீ கோவிராஜகேஸரி வஹூ[ர்*]க்கு யாண்டு ௩ ஆவது வட
2. [கரை இராஜேந்திர சிங்க வளநாட்டு குறுக்கை நாட்டு பிரமதேயம் முருகவேள் மங்]
3. கலத்து ஸ[ை*]ஹயோம் இ[வ்*]ஹர் ஷ்ஷாடேவர் மங்கலநக்கர்க்கு
4. ஸ்ரீபலி கொட்டி காளமுத இரண்டாளுக்கும் சேகண்டிகை
5. க கொட்ட ஓராளுக்கும் நிவந்த[ம்*] செய்து குடுத்த நிலமாவது ஊரின்

6. கீழூர் கரையேழுமா வென்று பேர் கூவப(ட்)டும் நிலமாவ
7. [துக்கெல்லைய் கீழ்பாற்கெல்லை இவு[வ*]ச்சர் நிலம் செங்குட்டி
8. க்கு மேற்க்கும் தென்பாற்க்கெல்லை டேவர் அர்ச்ச[நாபோக நிலத்து]க்கு வடக்கும்
9. [மே]மல் பாற்கெல்லை வடக்கு னோக்கிப் போந வாய்க்காலுக்குக் கிழக்கும் வடபாற்
10. கெல்லை பழங்காடியார் வாய்க்காலுக்கு தெற்(க்)கும் இ[ன்னான்கெ]ல் லையிலும் மக
11. பட்ட நிலமும் இவ்வூர் தெ[ன் மங்கலவீதித் தெருவுக்கு] மேற்(க்)கும் இல்ல மனையும்
12. [இவ்வூர் பார]தாயந் சங்கரநாராயணனும் இவந் தம்பி சங்
13. கரன் வேங்கடவனும் இவ[ர்*] [கள் கழித்து இவ[ர்*]களுக்கு ஸந்[ததியும் இன்றி செ]
14. று காணியாய் ஸஹை னோக்க[ரை]இவில்ல[ம]னைக்கும் கோட்டத்துக் கும் எல்லை கிழ
15. கலையமணியங் கூடத்தார் மனைக்கும் கவிணிய காளி தாமோதிரனும் காளி வேங்கடவன் பா]
16. ரதாயந் கண்டந் காடனும் கோட்டத்துக்கும் மேற்க்கும் தென்பாற் கெல்லை கவிசியநக்க
17. றும் தம்பிமாரும் பாரதாயந் காளி நக்கனும் தம்பிமாரும் நிலத்துக்கு வடக்கும் மேல்பாற் [ெகல்லை ம]
18. ஷூஷன் அலங்கார பிரியனும் தம்பிமா[ரும்] கோட்டத்துக்கும் இல்லத் துக்கும் கிழக்கும் வட[பாற் கெ]
19. [ல்லை தெரு]வுக்கு தெற்(க்)கும் இவிசைத்தப் [பெருநான்கெல்லையி] லும் அகப்ப[ட்*]ட நிலத்துக் கிழக்கடைய இல்
20. [உவச்சர்க்கு] உள்பட மேற்க்கும்

21. ம் ஒருமர்வரைக்காணி நிலமும் இலுர் பாரசிவந்ர்திருத்தி திருவிச்
..... டாததாக இ
22. ம் மூன்றாளுக்கு சோற்றுக்கும் புடவைய் முதலுக்கும் சந்திராதித்தவல்
மூன்றாளுக்கும் பணி செய்து உண்ணவும் பெ
23. றுவர்களாக நிவந்தம் செய்து குடுத்தோ[ம்] முருகு]வேள் மங்கலத்து
லையேயாம் லைபணிக்க
24. வெழுதிநேந் இலுர் லுஷன் நயரந் நக்[கனாத] அலங்கார ஶ்யனேன்
இச்செயும்[ம]துக்குப் பாயும் சன்
25. டேஸூர வாய்க்காலும் இறையிலி பந்[லாமே]ஸூர ரகை.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	4
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 11-ஆம் தூற்றாண்டு
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 117/1926
மொழி :	தமிழ்	முன்பதிப்பு :	
எழுத்து :	தமிழ், கிரந்தம்		
அரசு :	சோழர்	பேரரசர் கல்வெட்டு எண்	} 16
மன்னன் :	இராஜகேசரிவர்மன்		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறை வடக்குச்சுவர்.

குறிப்புரை : திருவேள்விக்குடியிலுள்ள நடுவில் ஸ்ரீகோயில் என்ற கோயிலிலுள்ள இறைவனுக்குத் திருவமுது படைத்து வழிபாடு செய்வதற்கு பிரமதேயம் முருகவேள் மங்கலத்து பாரதாயன் வேங்கடவன் சந்திராதித்தன் என்பவன் இறையிலியாக நிலம் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. இம்மன்னன் முதலாம் குலோத்துங்க சோழனாக இருத்தல் வேண்டும்.

கல்வெட்டு :

1. ஷ்ஷீஸ்ரீ கோவிராஜகேஸரி பத்கு யாண்டு
2. ஶ ஆவது வடகரை குறுக்கை நாட்டு ஶ்ஷுடேயம் முருகவேள் மங்கல [த்து] பாரதாயந் [வேங்கட]வந் சந்திராதித்த
3. நேன் இலூர் நடுவில் ஸ்ரீகோயிலில் டேவர்க்குத் திரு[வமு]துக்கு நிவந்தம் செய்து அட்டிக் குடுத்த நில
4. நிலம் மேலைப்புதூர் கிணற்று மேற்கடைய தெ[ள்வ]டக்காக ஊராரிடு கோல்க் கொ[ணர்]ந்து குடுக்கக் கிணற்
5. க்கும் உரித்தாக சந்திரா[தித்த*]வல் திருவமிர்துக்கு செய்து [குடுத்த] நிலம் காற் செய்[க்*]கு எல்லை கீழ்பாற்கெல்லை [பாரதாயந் வேங்கடவன்]

6. சந்திராதித்த[ன்*] நில[த்*]துக்கு மேற்கும் தென்[பாற்கெல்லை]
[நக்கன்]தெற்றிக்கு நீ பொதுவின்
7. [மேல் பாற்கெல்லை நக்கந் தெற்றி புழவாற்றுக்கே விழுந்த
வாய்க்காலுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை ஸஹைப்]
8. பொதுவாந அப்பந் குழிக்கு தெற்கும் இ[வ்*]வின[சந்த]நாலெ[ல்*]லை
யிலுமகப்பட்ட நிலங்காற் செய்*]யாலும் இடேவர்க்கு நிசதி
குறுணி[*]னாழி [அ]
9. ரிசி திருவமிர்துக்காக நிவந்தம் செய்துக்குடுத்தேன் நடுவில் ஸ்ரீகோயில்
டேவர்க்கு பாரதாயன் வேங்கடவந் சந்திராதி
10. த்தநேன் இலிலம் இறை தவிர்ந்து இறை[இழி]ச்சிக் குடுத்தோ[ம்*]
முருகு வேள் மங்கலத்து ஸஹையோம் பணியால் e
11. ஆஷன் நயரந் நக்கன்னாந அலங்கார] ஆயநேந் இவையெந்
நெழுத்து வயிண ரகை

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	6
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1218
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு	} 120/1926
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	மூன்பதிப்பு :	—
அரசு :	சோழர்		
மன்னன் :	முதலாம் இராஜேந்திரன்	ஊர்க் கல்வெட்டு	} 17
		எண்	

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் அர்த்தமண்டபம் வடக்கு மேற்கு குமுதம்.

குறிப்புரை : பிரமதேயம் கடலங்குடியின் ஒரு பகுதியாகிய திருவெருது பாடி மகாதேவர் கோயிலுக்குச் சொந்தமான இறையிலி நிலங்களைப் பற்றிய தகவல்கள் முதலாம் இராஜேந்திர சோழனின் ஆறாம் ஆட்சியாண்டில் இக்கல்லில் வெட்டப்பட்டுள்ளது என்றும் இக்கடலங்குடி என்ற ஊர், ராஜேந்திரசிம்ம வளநாட்டு குறுக்கை நாட்டைச் சேர்ந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளபடி இக்கல்வெட்டைத் தொடர்ந்து முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் அவனது 10-ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டும், 24-ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகளும் 27-ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுகள் எண் : 18, 19, 20, 21, 22 ஆகிய ஊர்க்கல்வெட்டு எண்களில் தரப்பட்டுள்ளன.

கல்வெட்டு :

1. ஷ்ஷீஸ்ரீ திருமன்னி வளர இரு நில மடந்தையும் போற்செயப் பாவையுந் சீர்த்தனிச் செல்வியுந் தன்பெருந் தேவியராகியற்றி இன்புற நெடுந்துயலூழியுள் இடை துறை* மண்ணைக் கடக்கமும் பொருகடல் ஈழத்தரையர் தமு[டியும்] ஆங்கவர் தேவியர் ஒங்கெழில் முடியும்* முன்னவர் பக்கல் தென்ன வந் வைய்த்த சுரூர முடியும் இணீர[னா]ரமும் தென்கடல் ஈழம் முழுதும் எறிபடைச் சேரலன் முறைமை[யில்] சூடுங் குல தனமாகிய பலர் புகழ் முடியுஞ் செங்கதிர்மாலையுஞ் செங்கெதிர் வேலைத் தொல்பெருங்காவல்ப் பலபழந்தீவு[ம்]* மாப்பெருந் தண்டாற் கொண்ட* . . . வர்க்கு யாண்டு 7 ஆவது ராஜேஜ்ஜலிஹ வளநாட்டுக் குறுக்கை நாட்டு ஷ்ஷுடேயங் கடலங்குடி[ப்பால்]திருவெருது பாடி(ம) மஹாஜேவர் இறையிலி நிலங்கள் [கல்]லில் வெட்டியது.

* குறியிட்ட இடங்களில் உள்ள கற்களும் எழுத்துக்களும் காணப்படவில்லை.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	[20]
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. [1005]
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 120/1926
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	ஊர்க் கல்வெட்டு எண்	} 18
அரசு :	சோழர்	முதலாம் இராஜராஜன்	

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடக்கு மேற்குப்புற குழுதம்.

குறிப்புரை : கல்வெட்டு எண் 17 ஆகிய முதலாம் ராஜேந்திர சோழனின் 6-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக் கூறியபடி, திருளருதுபாடி மகாதேவர் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி நிலங்களைப் பற்றியக் கல்வெட்டுகள் தொடர்ந்து பொறிக்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுகள் அனைத்தும் முதலாம் இராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தவை. தந்தை காலத்துக் கல்வெட்டுகளை தனயன் தொகுத்து மீண்டும் கல்லிலே பொறித்து வைத்துள்ளான். அவற்றுள் முதல் கல்வெட்டு இக்கல்வெட்டாகும், இக்கல்வெட்டு முதலாம் இராஜராஜ சோழனின் [20]ம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது இக்கல்வெட்டில் திருளருதுபாடி மகாதேவர் கோயிலுக்கு திருந்தாவனமாக ஏழு மா நிலம் இறையிலியாகக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. இந்நிலத்தை ஊரர்கள் கொடுத்து அந்நிலத்திற்கு வசூலிக்கப்படும் வரிகளைத் தாங்களே இறுத்து விடுவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

கல்வெட்டு :

1. திருமகள் போலப் பெருநிலச் செல்வியுடைய [னக்கேயு]ரிமை [பூண்டமை மனக்கொளக் காந்தனார்ச் சாலை கலமறுத்தருளி வேங்கி நாடுங் கங்கபாடியு னுளம்ப பாடியுந் தடிகை பாடியுந் குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை] புகழ்தர [ஈழ மண்ட]ந் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டத் தன்னெழில் வளருழியுள் ளெ[ல்*]லா யாண்டுந் தொழுதகை விளங்கு யாண்டே செழியரைத்

தேசுகொள் ஸ்ரீகோவிராஜராஜகேஸரி பந்மராகிய ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு [உல]ஆவது வடகரை ராஜேந்திர ஸ்ரீஹ் வளநாட்டு குறுக்கை நாட்டுக்கடலங்குடி உதையந் குடையான் அணி சிவன் ன் குடி ஊரோம் இந்நாட்டு பிரமதேயம் விடேல் விடுகுதேவிச் சதுர்வேதி மங்கலத்துத் திருவெருதுபாடி மகாதேவர்க்குத் திருனந்த வானமாக எங்களில் இசைந்து ஊர் வியவஸ்தை செய்து ரர்க்குத் திருப்பள்ளித் தாமத்துக்கு இறையிலியாகச் செ[ய்து] குடுத்த நிலன் ௨௨ இந்நிலன் எழு மாவும் திருநந்தவானமாகத் திருத்திக் கொள்ளப் பெறுவதாக இறையிலியாக குடுத்த நிலன் எழுமாவுக்கும் கீழ்பார்க் கெல்லை திருமணஞ்சேரி மகாதேவர் திருனந்தவானத்தின் மேலைப்பெருவழிக்கு மேற்கும் தென்பார்க்கெல்லை இத்திருவெதிர் கொள்பாடி உடையார் குளமான தவசிகுளம் இத்தேவர் நிலமா]*

2. விஸ்டம் பராபரணன் வாய்க்காலுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை இவ்விஸ்டம் பராபரணனுக்குத் தெற்கும் இவ்விசைத்த பெருநான்கெல்லை யுள்ளும் அகப்பட்ட நிலன் உண்ணில் மொழிவின்றி மிகுதிக் குறைமை உள்ளடங்க இந்நிலன் எழுமாவும் [இறை]யிலியாகத் திருப்பள்ளித் தாமத்துக்கு திருனந்தவானம் இறையிலி சந்ரஜித்தவற் செய்து [குடு]த் தோம் இவ் வருள்ளிட்ட ஊரோம் இந்நிலஞ் சுட்டி வஊ இறையும் எச்சோறும் வாசலில் போந்த குடிமையும் செந்நீர்ப் பொது வினை செய்யாததாகவும் அன்னீரயடைச்சுப் பாச்சப் பெறுவதா [கவும்] இந்நிலனோ பாதி வஊ தெல்லாம் ஊரோமே இறுத்து இஹே-39 அழியாமல்] காத்துக் குடுக்க கடவே[ராம]ாக[வும்] இவ்வூர்க் காணியுடையோமென்றும்] . . . செயாள்[ெ]ளன்றும் இறை இறுத்து வருவோமென்றும் இவ்வூர் பாவரெனும் ஒருவர் இந்நிலத்தால் வந்த இறை] குடுக்க கடவோமாகவும் இஹே ய[ந்ஊ] அழிய விரோயஞ் சொன்னாரையே பஜாமேஸூர ரோ[வந-2] முள்ளிட்ட தாங்கள் வேண்டு களத்தில் தாங்கள் வேண்டுகோவுக்கு தாங்கள் வேண்டுவது மன்றப் பெறுவதாகவும் மன்றில்*] இறுப்பிச்சு இந்நிலம் இறையிலியாக இத்தேவர்க்கு திருநந்தவானம்.

* கட்டிடப்பகுதிக்குள் இதன் தொடர்ச்சி மறைந்துள்ளது,

த. நர. அ. தொல்லியல்துறை

தொடர் எண் : 19 / 1997

மாவட்டம் : நாகப்பட்டினம்

ஆட்சி ஆண்டு : 24

வட்டம் : மயிலாடுதுறை

வரலாற்று ஆண்டு : கி.பி. 1009

ஊர் : திருவேள்விக்குடி

இந்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை } 120/1926

மொழி : தமிழ்

முன் பதிப்பு : —

எழுத்து : தமிழ், கிரந்தம்

அரசு : சோழர்

ஊர்க் கல்வெட்டு
எண் } 19

மன்னன் : முதலாம் இராஜராஜன்

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடக்கு, மேற்கு, தெற்குப்புற குமுதம் மற்றும் கருவறையின் தென்புறக் குமுதம்.

குறிப்புரை : விடேல் விடுகு தேவி சதுப்பேதி மங்கலத்துப் பால் எருது பாடி சண்டேஸ்வர தேவரிடம் ராஜேந்தர் சிம்ம வளநாட்டு குறுக்கை நாட்டு இடையாற்று ஊரார் சிலர் நான்கு மா முக்காணி நிலத்தை ஸ்ரீபலி புறமாக இறையிலி செய்து கொடுத்தனர். இந்நிலத்தில் வருலிக்கப்படும் வரிகள் சிலவற்றையும் தாங்களே இறுப்பதாக உறுதியளித்த செய்தி காணப்படுகிறது.

கல்வெட்டு :

1. ஸ்ரீராஜராஜ தேவர்க்குயாண்டு] உயச ஆவது ராஜேந்தர் வளநாட்டுக் குறுக்கை நாட்டு இடையாற்று வெள்ளாளன் வெண்காடன் சாத்தனும் நஹிமன்றனும் குப்பை கூத்தனும் , அரங்கனடிக[ளும்] தேவடிகளும் மணஞ்சேரி அழகனும் மணஞ்சேரி கெ . . ம சோலை கேசனும் இவ்வனைவரும் உள்ளிட்ட ஊரோம் இன்நாட்டு ஸ்ரீஹேயம் விடேல்விடுகு தேவிச் சதுவே-ஃழி மங்கலத்துப் பால் திரு[எருது] பாடி ஸ்ரீஹேயர தேவர்க்கு நாங்கள் ஸ்ரீஹேயத்தவற் இறையிலியாகக் கு[டுத்த] நிலமாவது இவ்விடையாற்று மணம் [புல]மென்று பேர் கூவப் பட்ட நிலத்துக்கும் போரோசன வாய்க்காலோடு கை 7ஃ இந்நிலம் நான்கு மாக்காணிக்குங் கீழ்பாற்கெல்லை இம்மணம் ன்றன் அனுபவி *

2. ஓவுட்படுந் நிலத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை உள்சிறுவாய்க் காலுக்குக் கிழக்கு வ[ட*]பாற்கெல்லை போரோசன் வாய்க்காலுக்குத் தெற்கும் இவ்விசைத்த பெருநான்கெல்லையுளும் மகப்பட்ட நி[ல*]ம் உலகளாபடி நான்கு மாமுக்காணி[இநிலம்] நான்குமா முக்காணியு மிகுதிக்குறைமை உள்ளடங்க உன்னிலமொழிவின்றி நான்கு மா முக்காணியும் திரு எருது பாடி உடையார்க்கு ஸ்ரீபலிப்புறமாக இறையிலியாக சூரூழித்தவற் செயிது குடுத்தோம்] இவ்வூர் வெள்ளாளந் வெண்காடந் சாத்தனும் நணீமன்றனும் குப்பை கூத்தனும் [காரி] கோயிலும் உள்ளிட்ட ஊரோம் இத்தி[ல*]ம் சுட்டி [வந்த] இறையும் எச்சோறும் ஊர் கழஞ்சு உள்ப்பட [ஊர்படு] வரிப்பாடு எப்பேர்ப் பட்டதும் இந்நி[ல*]ம் சுட்டி வன்தெல்[லாம்] இறுத்துக்குடுக்கக் கடவோமாக[வும்] இப்படி இதற்றிறம்பிற் ஸனேஹரதேவர் கழிகள் உள்ளிட்ட பநூமேஸூ ந் வேண்டு களத்தில் தாங்கள் வேண்டு[ம்*] கோவுக்குத் தாங்கள் வேண்டுவது நெற்பொன் அரிசி மன்றப்பெறுவ தாகவும் மன்னியும் இந்நிலம் ஸ்ரீபலிப்புறமாக இறையிலியாகக் கொள்ளப் பெறுவதாகவும் இந்நிலம் நான்கு மா முக்காணியுமிகுதிக்குறைமை உள்ளடங்க இறையிலியாகச் சூரூழித்தவற் செய்து குடுத்தோம் இத்திரு எருதுபாடி(ம்) ம[கா தேவ]ர்க்கு இவ்விடையாற்று வெள்ளாளன் வெண்காடன் சாத்தனும் நணீமன்றனும் காரி கோயிலும் குப்பை[க்கூத்தனும்] [அ]ரங்கனடிகளும்.

* கட்டிடப்பகுதிக்குள் மறைந்துள்ளது.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	24
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1009
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு } ஆண்டு அறிக்கை }	120/1926
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு } எண் - }	20
மன்னன் :	முதலாம் இராஜராஜன்		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடக்கு மேற்கு தெற்குப்புற குமுதம் மற்றும் கருவறையின் தென்புற குமுதம்.
குறிப்புரை : விடேல்விடுகு தேவிச் சருப்பேதி மங்கலத்தின் அருகிலுள்ள திருஎருதுபாடி மகா தேவர் கோயிலுக்கு ஊரார் சிலர் ஏழுமா நிலத்தை இறையிலியாக வழங்கினர். அந்நிலத்திலிருந்து வசூலிக்கப்படும் வரிகளையும் தாங்களே செலுத்துவதாகவும் உறுதியளித்தனர்.

கல்வெட்டு :

1. [புற]ராஜராஜதேவர்க்கு யாண்டு உயச ஆவது ராஜேந்திரவல்லப வளநாட்டு¹..... குடையும் தியன் வெண் காடனும் காடன் வெண்காட[ன்நு]க்கந் குற்றியும் நாகன் க.....தியும் சாத்தன் சோலையும் கூடத்தான் பெருமானும் கூடத்தான் அம்பலத்தாடியும் ... ன் சென்னியும் காறாயில் கேசுவனும் வெண்காடன் மண.....காவன் திருக்குடந்[தையும்] கிளாஞ்சடி வீராணனும் சேனனக்கனும் வெண்காடன் சாமி அனை வருள்ளிட்ட ஊரோம் இந்நாட்டு ஸ்ரீஹ்ருஷ்யம் கடலங்குடி விடேல்விடுகுதேவிச் சதுவேஷி மங்கலத்துப்பால் திருஎருதுபாடி சண்டேஹர தேவர்க்கு நாங்கள் சதுஷிசுவற் குடுத்த நிலன் எரு இந்நிலம் எ[ழு]மாவுக்குங் கீழ்பாற் கெல்லை இவ்வூர் உ கண்றி வாய்க் காலுக்கு நரிமுட்டமான குடும்புக்குப் படும் அரைக்காலுக்கும் மேற்கும் தென்பாற்கெல்லை நரிமுட்டமான குடும்புக்குப் படும் இவ்வரைக் காலுக்கும் ஓடை அறுமாவுக்குப் படும் குடும் கொல்லைக்கு வடக்கு².....

2. பாற்கொல்லை இந்நாட்டுக் சாத்தமங்கலத்துக்குத் தெற்கும் இவ் விசைந்த பெருனான் கெல்லையுள்ளும் அகப்பட்ட நிலம் எஃபு இந்நிலம்*]ம் எழுமாவும் மிகுதிக்(குதிக்) குறைமை உள்ளடங்க உன்னிலம் ஒழிவின்றி இந்நிலம்*] சூரூழி[த்*]தவற் இறைஇலி செய்து குடுத்தோம் இத்திருஎருதுபாடிச் சண்டேயூரதேவர்க்கு இவ்வனைவரும் உள்ளிட்ட ஊரோம் இந்நிலஞ் சுட்டி வன இறையும் எச்சோறும் ஊர்க்கழ[ஞ்சும்] உட்ப்பட எப்பேர்ப்பட்ட (உள்பட) வரிப்பாடும் காத்தூட்டக்கடவோ மாகவும் இப்பரிசு இந்நிலம்*]ஞ் சூரூழிதவற் இறைஇலி செய்து குடுத்தோம் இத்திரு எருது பாடிச் சண்டேயூர [தேவர்க்கு] இவ்வனை வரும் உள்ளிட்ட ஊரோம் [இதற்]றிறம்பில் தலாதன முதலாக இத் தேவர் கர்மமிகளும் மற்றும் பஜாஹேயூர[ர் தாங்கள் வே]ண்டு களத்தில் தாங்கள் வேண்டு[ம்*] கோவுக்கு [தாங்கள்] வேண்டு[ம்*] நெற்பொன் அரிசி மன்றி இறுப்பிச்சு

.....அனுபவி[க்*]கப் பெறுவார்களாகவும் இப்பரிசு இ[ந்*]நிலம் எழுமாவும் மிகுதிக் குறைமை உள்ளடங்க உண்ணில மொழிவின்றி சூரூழிதவன் இறையிலியாகச் [செய்]து குடுத்தோம் இத்திரு எருதுபாடி ம[ஹா தேவ]ர்க்குப் பாண்டுர் கிழவ[ன் கு]ணதீரன்வேளானும் வாஹு தேவந் சணீராச்சனும் மங்கலவன் திருமாலும் அரங்க[*]ன் குமாரஸூரியும் அரங்கன் கூத்த[ன் உள்ளிட்ட அனைவரும்.²

* இக்கல்வெட்டின் முதல் பகுதியும் இறுதி வரியும் கிடைக்கவில்லை.

1, 2. இவ்விடங்கள் கட்டடப் பகுதிக்ஞள் மறைந்துள்ளது.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	24
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1009
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 120/1926
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ், கிரந்தம்		
அரசு :	சோழர்		
மன்னன் :	முதலாம் இராஜராஜன்	ஊர்க் கல்வெட்டு எண்	} 21

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடக்கு, மேற்கு, தெற்குப்புறக் குழுதம் மற்றும் கருவறையின் தென்புறக் குழுதம்.

குறிப்புரை : இராஜேந்திரசிம்ம வளநாட்டு நல்லாற்றுார் நாட்டு ஆலங்குடியைச் சேர்ந்த சிலர் திரு எருதுபாடி உடையார்க்கு ஸ்ரீபலிப்புறமாக ஆறு மா நிலத்தை இறையிலியாக வழங்கினர். இந்நிலம் இந்த ஆலங்குடிக்கு அருகிலுள்ள கீழூரில் மூடப்பந்துறு என்றழைக்கப்படும் நிலத்தில் அமைந்திருந்தது. இந்நிலத்திற்கு எல்லைகள் கூறும் போது முருகவேள் மங்கலத்திற்குத் தென்பக்கத்தில் இருந்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்நிலத்தில் வசூலிக்கப்பட்டு வந்த சில வரிகளையும் தாங்கள் இறுத்து விடுவதாகவும் இறையிலியாக நிலம் வழங்கியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்கள் இறுதியில் கையெழுத்தும் இட்டுள்ளனர்.

கல்வெட்டு

1. உடையார் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு உம்ச ஆவது ராஜேந்திரசிம்ம வளநாட்டு நல்லாற்றுார் நாட்டு ஆலங்குடி காணியுடைய முள்ளிக்குடையான் சேந்தன் [நக்க]னும் சேந்தன் அம்பலவனும் இக்குடி அணி சீலன் சீகுருகனும் உள்ளிட்ட 1..... இறையிலியாக நாங்கள் குடுத்த நிலமாவது இவ்வா[லங்]குடிக் கீழூர் மூடப்பந்துறு எ[ன்று]பேர் கூவப்படு நிலத்தில் வடக்கில் ஒன்றே இரண்டுமாவில் கிழக்கடைய நிலம் கூடு இந்நிலன் அறுமாவுக்குங் கீழ்பாற்கெல்லை மூலங்குடிக் கண்ணாற்று

வடமேற்கும் தென்பாற்[கெல்]லை இவ்வாலங்குடி நிலத்துக்கு வடக்கும்
 மேல்பாற்கெல்லை இவ்வூர் நிலத்துக்கேய் கிழக்கும் வடபாற்கெல்லை
 குறுக்கை நாட்டு ஸ்ரீஹேயம் முருகுவேள் மங்கலத்து நிலத்துக்குத்
 தெற்கும் இவ்விசைத்த பெருநான்கெல்லையுள்ளும் அகப்பட்ட நிலம்
 அறுமா இந்நிலமறுமாவும் உலகளை...ளாத நிலமும் இத்திரு எருது
 பாடி உடையார் ஸ்ரீ பலிப்புறமாக இறைஇலி சூரஜிதவற் செய்து
 குடுத்தோம் இவ்வனைவரும் உள்ளிட்ட ஊ[ரோம்] இந்நிலஞ்சுட்டி
 வஹ இறையும் எச்சோறும் ஊர்க்கழஞ்சு உள்பட நிலஞ்சுட்டி வந்த
 ஊ[ரிடுவரிப்பா]டும் எப்பேர்ப்பட்டது[ம்] இஸ்ரேயுரேவர் கர்மமிகளும்
 மற்றும் பஜாமேஸூரரும் [தன்மா]தன முதலாகத் தாங்கள் வேண்டு
 களத்துத் தாங்கள் வேண்டு கோவுக்குத் தாங்கள் வேண்டு
 நெற்பொன்னரிசி மன்றப் பெறுவார்களாகவும் மன்றி ².....
 நல்லாற்றூர் நாட்டு[க்கட]லங்குடிக் காணி உடைய முள்ளி குடையான்
 சேனன் பட்டாலகனும் சேனந் அம்பலவனும் இக்குடி அணிசீலன்
 சீகுருகனும் உள்ளிட்ட ஊரோம் இவர்கள் வேண்ட இவ்வா[வ*]ணம்
 எழுதினேன் இந்நாட்டு குறுக்கை நாட்டு [இடை]யாற்று வைகாலநந்
 வாலிஷ [ந் கேசவநாந குணராமனேன்] இவையென்னெழுத்து இப்படி
 ஒட்டிஇட்டுக்குடுத்தேன் சேனன் அம்பலக் கூத்தனேன் இவை
 என்னெழுத்து இப்படி ஒட்டிஇட்டுக்குடுத்தேன் பட்டாலகன் [சத்தியேன்
 இவை யென்னெழுத்து இப்படி ஒட்டி இட்டு [குடுத்தேன்] முள்ளிக்
 குடையான் பட்டாலகன் சேனனேன் [இப்படி ஒட்டி இட்டுக் குடுத்தேன்
 பட்டாலகன் உதையங்குடையான் அணிசித] யனேன்

1, 2 — கல்வெட்டுப் பகுதிகள் கட்டடத்துள் மறைந்துள்ளன.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	27
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1012
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 120/1926
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	ஊர்க் கல்வெட்டு எண்	} 22
அரசு :	சோழர்		
அரசன் :	மூதலாம் இராஜராஜன்		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் அர்த்தமண்டபம் வடக்கு மேற்குப்புறக் குமுதம்.

குறிப்புரை : உய்யக்கொண்டார் வளநாட்டுப் பேராலுர் நாட்டுக் கூடலூர் ஊரார் விடேல் விடுகு தேவிச் சதுர்வேதிமங்கலத்து திருஎருதுபாடி மகாதேவர்க்கு வேண்டும் திருநந்தா வனத்துக்கும் இரண்டு நொந்தா விளக்குகள் எரிப்பதற்கு திருவிளக்குப்புறமாகவும் நிலம் இறையிலி செய்து கொடுத்துள்ளனர், ஊரார் விவஸ்தை செய்து [விவாதித்து] இம்முடிவு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தை ஊர் மத்தியஸ்தன் எழுதியுள்ளான். கல்வெட்டின் இடையே இரு இடங்களில் புதிதாக எழுந்த கட்டடப்பகுதி மறைத்து விட்டது.

கல்வெட்டு :

I

1. உடையார் ஸீராஜராஜதேவர்க்கே யாண்டு உய்ய ஆவது உய்யக் கொண்டார் வளநாட்டுப் பேராலுர் நாட்டுக் கூடலூர் கூடலூர்க் கிழவன் தேவந் பரசுராமனும் கவுணியந்சோமனும் மாறன்செட்டியும் குட்டேறனடிகளும் கறுப்பூர் அரையனும் ஆச்சன் சூற்றியும் கலியன் பொன்னம்பலமும் அமுதன் திருப்பாடியும் உள்ளிட்ட ஊரோம் வட கரை ராஜேஸ்வரிஹ வளநாட்டு குறுக்கை நாட்டுப் ஸ்ரஹுதேயம் விடேல் விடுகு தேவிச் சதுவேஜி மங்கலத்து திருவெருதுபாடி மஹா தேவர்க்கு திருனஹ்வனமாக நாங்கள் எங்களில் இசைஹ ஊர்

வ்யவஹை செய்து [குடுத்த பரி]சுக்குத் திருப்ப . . . ளத் தர்மத்துக்கு இறையிலியாகச் செய்து குடுத்த நிலன் எஃபு இன்னிலன் எழுமாவும் திருனந்தவானமாகத் திருத்திக் கொள்ளப் பெறுவதாக இறையிலியாக குடுத்த நிலன் எழுமாவுக்கும் கீழ்பார்க்கெல்லை திருமணஞ்சேரி ஊடாடேவர் திருனந்தவானத்தின் மேலைப் பெருவழிக்கு மேற்கும் தென் பார்க்கெல்லை இத்திருவெதிர்கொள்பாடி உடையார் குளமான தவசி குளத்துக்கு இத்தேவர் நிலத்¹

II

2. வண்ணம் திருவிளக்குப்புறமாக ச[டூ]ஜித்தவற் இரண்டு திருநொந்தா விளக்கு எரிக்கக் கடவராக ச[டூ]ஜி[த்*]தவற் செய்து குடுத்தோம் கூடலூர் ஊரோம் இதற்றி[ற*]ம்பில் சண்பூரடேவ[ர்க]ம்மிகளும் மற்றும் பநாமேயூரருணாதன முதலாகத் தாங்கள் [வேண்டு கள]த்தில் தாங்கள் [வேண்]டு கோவுக்கு தாங்கள் வேண்டிச்சு நெற்பொன் அரிசி மன்றியும் இறு . . . இத்தேவர்க்கே இந்நிலம் எஃபு மாவுஞ் ச[டூ]ஜி தவற் இறையிலியாக அனுபவிக்கக் கடவார்களாகச் செய்து குடுத்தோம் கூடலூர் கிழவன் தேவன் பரசராமனும் கவுணியன் சோமனும் மாறன் செட்டியும் கருப்பூர் அரையனும் குட்டேறன் ஆரூரடிகளும் கலியன் பொன்னம்பலமும் ஆச்சன் சூற்றியும் அமுதந் திருப்பாப்பள்ளடியும் இவ்வனைவோம் உள்ளிட்ட ஊரோம் இ[வர்கள் சொ]ல்ல எழுதிநேன் இவ்வூர் உய்யுஷ்ந் மிசுணி சொன்னவாறறிவானேன் இவையென்னெழுத்து இப்படி இட்டுக்குடுத்தேன் நி²
3. தன் சாத்தன் நக்கனேன் இவையென்னெழுத்து இப்படி அறிவேன் இவ்வூர்ப் பாரசிவன் சடையன் திரு . . . காதவனான படநப்பேரரையனேன் இ[ப்*]படி சொட்டிச் செய்து குடுத்தேன் கூடலூர் கிழவன் வனவய குந்தன்] தேவநேன் இவையென்னெழுத்து*] இப்படி அறிவேன் இவ்வூர் ஷ[ா*]ஷுணந் பாரதாயன் [ஐந்]நூற்றுவனேன்.

1. 2 கட்டடப்பகுதிக்குள் மறைந்துள்ளது.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	10
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1081
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு	} 118/1926
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 23
மன்னன் :	முதலாம் குலோத்துங்கன்	எண்	

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடபுற ஐகதி.

குறிப்புரை : விருதராஜ பயங்கர வளநாட்டு குறுக்கைநாட்டு கங்கைகொண்ட சோழச் சருப்பேதி மங்கலத்தைச் சேர்ந்த திருவேள்விக்குடி இறைவனாகிய மணவாளம்பியின் தேவியாகிய நம்பிராட்டியார் முன்னிலையில் இரவு நேரத்தில் சந்தி விளக்கு ஒன்று எரிப்பதற்கு செம்பியன் கண்டியூரைச் சேர்ந்த வெள்ளாட்டி அரியாள் என்ற பெண் நிவந்தமளித்திருக்கிறாள். அதைப் பெற்றுக் கொண்டு சந்திவிளக்கு எரிப்பதாகக் கோயிலைச் சேர்ந்த சிவபிராமணர்கள் நால்வர் அப்பெண்ணிடம் பிரமாணம் செய்து கொடுத்த செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

கல்வெட்டு

1. ஷ்ஷீஸ்ரீ புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர் மகள் புணர உரிமையிற் சிறந்த மணிமுடிசூடி மீநவர் நிலைகெட வில்லவர் குலைதர விக்கலர் சிங்கணர் மேல் கடல்பாயதிக்கனைத்தும் தந் சக்கரநடாத்தி வீரசிங்காசனந்து புவன முழுதுடை யாளோடும் வீற்றிருந்தருளிய கோவி ராஜகேசரி பந்மராந உ
2. டையார் ஸ்ரீகொலோத்துங்க சோழ டேவற்கு யாண்டு பத்தாவது விருதராஜ பயங்கர வளநாட்டு குறுக்கை நாட்டு கங்கைகொண்ட சோழச் சருப்பேதி மங்கலத்து திருவேழ்விக்குடி மகாதேவர் கோயில் சிவப்பிராமணந் மாடலன் சோதி சோழ பாண்டியந் ஆந திருச்சிற்றம்பல பட்டனும் இக்குடி சாத்தந் பெம்..... சுந்தரப்பட்டனும்

3. சாத்தந் சீதேவப்பட்டநும் கௌசிகந் பட்டந் விக்கிரம சோழந் ஆந பொற்கோயில் பட்டநும் இவ்வனைவோம் செம்பியந் கண்டியூர் இருக்கு [ம்*] வெள்ளாட்டி பிடாரந் அரியாளுக்கு நாங்கள் நிமந்தஞ் செய்ய பிரமாண[ஞ்] செய்து குடுத்த பரிசாவது மணவாள நம்பி நம்பிராட்டி யாற்க்கு யிரவை சந்தி விளக்கு ஒன்று கு..... சாஸ்வ
4. ஶிகமாக எரி[க்க*] கடவோமா[க*] கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளப் பெறுவா[ர்*]கள் ஆகவும் ஸனி விளக்கெரிக்கூ[க*]டவோம் ஆநோம் முச்சொல்லப்பட்ட இவ்வனைவோம் ஸம்மதித்து சோதி சேர பாண்டியந் ஆந திருச்சிற்றம்பலபட்டநேன் இவை எந்நெழுத்து இக் குடி சாத்த நயபர நாயக பட்டனேன் எழுத்து.....ப்பாந்
5.[சு]ஹர பட்டநேன் எழுத்து இக்குடி கௌசிகந்பட்டந் வி[க்]கிரம சோழந் ஆந பொற்கோயில் பட்டநேன் எழுத்து பந்ரஹேஸூர[ர*]கை

+ + +¹

1. இக்கல்வெட்டின் கீழே + என்ற குறியீடு இடைவெளியுடன் கூடியதாக மூன்று இடங் களில் வரிசையாகக் குறிக்கப்பட்டுள்ளது. இது கோயிலுக்குரிய அளவுகோலாக இருக்க வேண்டும்.

மாவட்டம் : நாகப்பட்டினம்

ஆட்சி ஆண்டு : —

வட்டம் : மயிலாடுதுறை

வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ம்

ஊர் : திருவேள்விக்குடி

இந்தியக் கல்வெட்டு

129/1926

மொழி : தமிழ்

ஆண்டு அறிக்கை

எழுத்து : தமிழ்

முன் பதிப்பு : —

அரசு : சோழர்

ஊர்க் கல்வெட்டு

24

மன்னன் : —

எண்

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறையின் தென்புறம் தெக்கிணா மூர்த்தி சிற்பத்தின் அருகில் உள்ளது.

குறிப்புரை : வளஞ்சியர் என்ற சமூகப் பிரிவினைச் சேர்ந்த காதரைச் சிங்கம் என்பவன் இத்தேவரைச் செய்வித்தான் எனக் கூறப்பட்டிருக்கிறது. இக்கல்வெட்டு தட்சிணா மூர்த்தி சிற்பத்தின் அருகில் உள்ளதால் அவன் செய்த தேவர் தட்சிணாமூர்த்தியே என்று கூறலாம்.

கல்வெட்டு :

1. இத்தேவ
2. ரைச் செய்
3. வித்தான்
4. வளஞ்சி
5. யர் பணி
6. செய் மக
7. ன், காத ரை]
8. சிங்க(ம)ம்

த. நர. அ. தொல்லியல்துறை

தொடர் எண் : 25 / 1997

மாவட்டம் : நாகப்பட்டினம்

ஆட்சி ஆண்டு : —

வட்டம் : மயிலாடுதுறை

வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம்

ஊர் : திருவேள்விக்குடி

இந்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை

நூற்றாண்டு
122/1926

மொழி : தமிழ்

முன் பதிப்பு : —

எழுத்து : தமிழ்

அரசு : —

ஊர்க் கல்வெட்டு
எண்

25

மன்னன் : —

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறையின் மேற்குச்சுவர்.

குறிப்புரை : கோயிற் திருப்பணிக்கென வீரநாரணப் பல்லவரையர் பெண்டாட்டி கரைமல்ல
நாணங்கை ஆறு கற்கள் இட்டதை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.

கல்வெட்டு :

1. வீர நாரணப் பல்ல
2. வரையர் பெண்டாட்டி க
3. ரை மல்ல நாணங்கை இட்ட
4. கல் கூ.

த. நா. அ. தொல்லியல் துறை

தொடர் எண் : 26/1997

மாவட்டம் : நாகப்பட்டினம்
வட்டம் : மயிலாடுதுறை
ஊர் : திருவேள்விக்குடி
மொழி : தமிழ்
எழுத்து : தமிழ்
அரசு : —
மன்னன் : —

ஆட்சி ஆண்டு : —
வரலாற்று ஆண்டு : கி.பி. 50-ஆம் நூற்றாண்டு
இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } —
முன் பதிப்பு : —
ஊர்க் கல்வெட்டு எண் } 26

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறை தெற்குச்சுவர்.

குறிப்புரை : இக்கோயிலின் திருப்பணிக்குப் பொது மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் உதவியுள்ளனர். அவ்வகையில் கைக்கோளர் சிலரும் கற்கள் இட்டுப் பணி செய்துள்ளனர் என்பது இத்துணடுக் கல்வெட்டால் அறியப்படுகிறது.

கல்வெட்டு :

1. ...கைக்கோளரில் செவா
2. டன் பிரமகுட்டன் இட்டகல் இரண்டு
3. கைக் கோளரில் ஆச்ச....

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 10 ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 131/1926
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 27
அரசு :	சோழர்	அரசன் :	

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறை தெற்குச்சுவர்.

குறிப்புரை : திருவேள்விக்குடியிலுள்ள இக்கோயிலின் ஒரு பகுதியை வளஞ்சியரும், நானாதேசி திசையாயிரத்து ஐஞ்சூற்றுவரும் அவர் மக்களும் எடுப்பித்துள்ளனர். இந்த வளஞ்சியர் என்பவர் அவ்வப்போது திருவேள்விக்குடி என்ற ஊரோடு கூடியும் பிரிந்தும் செல்வர் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவேள்விக்குடி நம்பியாகிய திருவையாறு போகியார் என்பவரும் அவர் மகனாகிய திருவேள்விக்குடியில் ஸ்ரீ கரணமாக இருக்கும் திருக்கற்றளிப் பித்தர் என்பவரும் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் சார்பில் மேற்கூறிய வணிகர்கள் கோயில் எடுத்திருக்க வேண்டும்.

கல்வெட்டு :

1. ஷ்ஷீஸ்ரீ ஸ்ரீகோப்பர கேசரி பன்ஶ்குட்டு திருவேழ்விக்குடி உடையார்க்கு¹
2. திருக்கற்றளி எடுக்கின்ற திருக்கற்றளியில் நாலோபாதி தி[ருக்க]ற்றளி எடுப்பித்தார் திருவேழ்
3. விக்குடி கூடிப்பிரியக் கடவ வளஞ்சியரும் நானா[தே]சியித்திகை யாயிரத்தைஞ்சூ

4. ற்றுவரும் இத்திசையாயிரத்தைஞ்ஞாற்றுவர் மக்கள்[ளு]ம் ஆய் எடுப்பித் தார் திருவேழ்வி
5. க்குடி நம்பியாகிய திருவையாறு யோகியாரும் இவர்மகன் திருவேழ்விக்குடி ஸ்ரீகரணத்திருக்கற்ற
6. ளிப் பித்தரும்²

1, 2. முதல் வரியும் இறுதிவரியும் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதியின்படி தரப் பட்டுள்ளது. தற்போது அவ்வரிகள் சிதைந்துவிட்டன.

த. நா. அ. தொல்லியல்துறை

தொடர் எண் : 28 / 1997

மாவட்டம் : நாகப்பட்டினம்

ஆட்சி ஆண்டு : —

வட்டம் : மயிலாடுதுறை

வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம்

நூற்றாண்டு

ஊர் : திருவேள்விக்குடி

இந்தியக் கல்வெட்டு

ஆண்டு அறிக்கை

127/1926

மொழி : தமிழ்

எழுத்து : தமிழ்

முன்பதிப்பு : —

அரசு : —

ஊர்க் கல்வெட்டு

28

மன்னன் : —

எண்

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறையின் தென்புறச்சுவர்

குறிப்புரை : கோயிற் கட்டடக் கலையின் கலைச் சொற்கள் இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளன. கட்டடப் பகுதியாகிய தாடிப்படை, கால்படை மற்றும் 14 கற்கள் ஆகியவற்றைக் கோயில் கட்டுவதற்காக நல்லூரைச் சேர்ந்த திருவையாறு யோகி என்பவர் கொடையளித்துள்ள செய்தியைக் கூறுகிறது இக்கல்வெட்டு. (க.எண் 27 - 32- காண்க)

கல்வெட்டு :

1. திருக்கோயில் வாங்கக் கால்படை மட்டஞ்
2. [செய்]வி(ய்)த்துத் தாடிப்படையும் பதினாலுக்
3. [கா]லுச் செய்வித்தான் நல்லூர்த் திருவையா
4. [று] யோகி இவ்வெழுத்துப் பன்றாஹேஸ்வரரும் வள
5. [ஞ்சி]யரும் ஈசை

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 10 - ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	ஊர்க் கல்வெட்டு எண்	} 29
அரசு :	—		
மன்னன் :	—		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறை தெற்குச்சுவர்.

குறிப்புரை : சூலபாணி வேளூர் கிழவன் என்பவனும் மணையிற்கோன் அரும்பாக்கமுடையான் என்பவனும் இக்கோயிற் பணிக்குத் தேவையான கல் மற்றும் சில கட்டடப் பகுதிகளைக் கொடையளித்துள்ள செய்தி காணப்படுகிறது.

கல்வெட்டு

1. ஷ்ஷிஸ்ரீ
2. யான் சூலபாணி வேளூர் கிழவன் வை[ச்சக]
3. ல்லு இரண்டு ஷ்ஷிஸ்ரீ உ மணையிற்கோன்..
4. து அரும்பாக்கமுடையான் சிங்கனாதுகன்...

மாவட்டம் : நாகப்பட்டினம்

ஆட்சி ஆண்டு : —

வட்டம் : மயிலாடுதுறை

வரலாற்று ஆண்டு : கி.பி. 10 - ஆம் நூற்றாண்டு

ஊர் : திருவேள்விக்குடி

இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } 126/1926

மொழி : தமிழ்

முன் பதிப்பு : —

எழுத்து : தமிழ்

அரசு : —

மன்னன் : —

ஊர்க் கல்வெட்டு எண் } 30

இடம் : மணவாளேஸ்வரர் கருவறை தெற்குச் சுவர்

குறிப்புரை : இக்கோயிற் பணிக்குத் தேவையான ஒரு கல்லை சமிதன் வேளான் சோலை என்பவன் செய்தளித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

கல்வெட்டு

1. ஷஹீஸ் இக்கல்லு
2. வப்பித்தான் சமி
3. தன் வேளான் சோலை

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	6
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 976
ஊர் :	திருவேளிக்காடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 128/1926
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 31
அரசன் :	உத்தமசோழன்		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறை தெற்குச்சுவர்.

குறிப்புரை : இக்கல்வெட்டு உத்தம சோழன் காலத்தைச் சேர்ந்ததாக இருத்தல் வேண்டும். பராந்தகன் மாதேவடிகள் என்றழைக்கப்பட்ட உத்தம சோழனின் தாயார் செம்பியன் மாதேவியார் 142 கழஞ்சு எடையுள்ள வெள்ளிக் கலசம் ஒன்றைக் கொடையளித்த தகவலை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.

கல்வெட்டு :

1. ஷஷிஸ்ரீ யாண்டு ஆறாவது திருவே
2. ழ்விக்குடி ஆழ்வார்க்கு உடைய பிராட்
3. டியார் பிராந்தகன் மாதேவடிகளாரா
4. ன செம்பியன் ஊறாடேவியார் குடு[த்]
5. த வெள்ளிக் கலசம் ஒன்று இது நி
6. றை னூற்று நாற்பத்து இரு கழைஞ்
7. சு இது பந்தாஹேஹூர ரகைஷ.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 10 - ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 139/1926
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	ஊர்க் கல்வெட்டு எண்	} 32
அரசு :	சோழர்	மன்னன் :	

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.

குறிப்புரை : நல்லூர் நாட்டுத் திருநல்லூரைச் சேர்ந்த காச்சுவன் காடன் செட்டி என்ற திருவையாறு யோகி என்பவன் திருவேள்விக்குடியில் திருக்கோயில் கட்டடப் பணியின் போது வாழகத்தாடிப் படையளவுஞ் செய்து, தாடிப்படையும் கல்லால் செய்திருக்கிறான், இவனே கஞ்சாறு நகரத்திலுள்ள நகரீஸ்வரம் என்ற கோயிலையும் எடுப்பித்துள்ளான் என்ற செய்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஷீஷீஸ் நல்லூர் நாட்டுத் திருந
2. ல்லூர்க் காச்சுவன் காடன் செட்டி யா
3. [ன] திருவையாறு யோகி திருவேழ்
4. விக்குடித் திருக்கோயில் வாழகத்தா
5. டிப் படையளவுஞ் செ[ய்*]வித்து தாடி
6. படையுமிவன் கல்லு வைப்பித்த
7. ான் கஞ்சாறு நகரத்து நகரீஸ்ர
8. ம் எடுப்பித்தான் [இவன் வுதாஹே
9. ஸ்ர ரகைடி]

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 10 - ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 33
அரசு :	—		
மன்னன் :	—		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறை தெற்கு ஐகதி.

குறிப்புரை : இறைவன் இறைவியர்க்குத் திருவமுது படைப்பதற்காக நாரணச் செட்டி என்பவன் முக்குறுணி நெல் கொடையளித்துள்ளான். இத்தன்மத்தைக் கணப்பெருமக்களும் பன்மாஹேஸ்வரரும் காப்பாற்றித் தொடர்ந்து நடைமுறைப் படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு

I

1. [பெரு]மாளுக்கும் ஡ேவியார்க்கும் திருவமுதுக்கும் கறியமுது இரண்டுக்கும்
2. [ஆரா]திப்பானுக்கு நானாழியும் ஆக நெல் முக்குறுணியும் வைத்தேன்
3. நாரணச் செட்டியேந் இத்தந்மம் கணப்பெருமக்களும் பன்மாஹே
4. [ஶரரும் இ]த்தந்மம் ஶரகூடி[த்]தாந் ஶரீபாதமெந்றலை மேலன.

II

1. . . . ஐந்திரன் என்றவர் அலிவே
2. . . . ராஜாயிராஜ வளநாட்டுக் குறுக்

3. . . . தித்தன் சாத்தனும் இக்குடி
4. . . . னும் உள்ளிட்ட சிவப் பிராமணரோம் இந்நாட்டு நல்லாற்றார்
நாட்டு வேதி உடை

III

1. ற்கு யாண்டு முப்பத்தாறாவது
2. சிவஸூரணன் மாடிலநா

மாவட்டம் : நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	4
வட்டம் : மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 974
ஊர் : திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு	} 125/1926 ¹
மொழி : தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து : தமிழ்	முன்பதிப்பு :	—
அரசு : சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 34
மன்னன் : உத்தம சோழன்	எண்	

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் தெற்கு அர்த்தமண்டபச் சுவர்.

குறிப்புரை : திருவேள்விக்குடி இறைவனுக்கு இளைய வாள் பெற்ற கைக்கோளர்களில் பனையன் கோதண்டம் என்பவன் இரண்டு காளங்கள் கொண்டயளித்துள்ள செய்தியும் அதன் நிறையும் கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஷ்ஷீஸ்ரீ கோப்பரகேசரி பந்மர்க்கு யாண்டு
2. உத்தமசோழர்க்கு ச ஆவது திருவேழ்
3. விக்குடி உடையார்க்கு இளைய வாள்
4. பெற்ற கைக்கோளர்ரில் பனையன்
5. கோதண்டன் ச[ந்]தூதி[த்*]தவல் இட்ட காள
6. ம் இரண்டும் நிறை கூயச அழிவு...
7. கடவார் ஶாநம் ஆராய்வா :

1. இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையில் இரண்டு காளம் என்பதை இரண்டு காசுகள் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 10-ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 133/1926
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 35
அரசு :	சோழர்		
மன்னன் :	இராசகேசரி பன்மர்		

இடம் ; மணவாளேஸ்வரர் கோயில் அர்த்தமண்டபத் தெற்கு ஐக்கி.

குறிப்புரை : அம்பர் நாட்டு அம்பர் என்ற ஊரிலுள்ள திருவனிச்சகத்தாள் சேரியைச் சேர்ந்த வியாபாரி ஒருவன் திருவேள்விக்குடி இறைவனுக்கு ஒரு காசு கொடை அளித்தது பற்றிக் கூறப்பட்டுள்ளது, எதற்காக அக்காசு கொடையளிக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கும் பகுதி சிதைந்துள்ளது. இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையில் காளமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஷ்ஷீஸ்ரீ கோவிராசகேசரி பந்மற்கு.....அம்பர் நாட்டு அம்பர்
2. த்திருவனிச்சகத்தாள்சேரி வியாபாரி.....[அ]ங்கந் கண்ணனுக்கா
3. க வடகரை குறுக்கை நாட்டு விடேல்விடுகு [தேவிச் சதுர்வேதிம]ங்கலத்து திருவேழ்வி
4. க்குடி ஊடேவர்க்கு இட்ட செய்கண் அழிவு சொ[ல்]லக் கற்றளி
5. க்கு இட்டகாசு ஒன்று இதன்பொலி[கொண்டு]..... சொல்வானான
6.சந்திராதித்தவல் இதிந் பொலி.....

த. நர. அ. தொல்லீயல்துறை

தொடர் எண் : 36 / 1997

மாவட்டம் : நாகப்பட்டினம்

வட்டம் : மயிலாடுதுறை

ஊர் : திருவேள்விக்குடி

மொழி : தமிழ்

எழுத்து : தமிழ்

அரசு : சோழர்

மன்னன் : —

ஆட்சி ஆண்டு : —

வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ஆம்

நூற்றாண்டு

இந்தியக் கல்வெட்டு

ஆண்டு அறிக்கை

முன் பதிப்பு : —

ஊர்க் கல்வெட்டு

எண்

36

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் அர்த்தமண்டபத் தெற்கு ஐகதி.

குறிப்புரை : ராயெரி என்பவன் இரட்டைத் தலம் இட்டது பற்றி இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது, [க. எண். 37 பார்க்கவும்]

கல்வெட்டு :

1. திருவேள்விக்குடி இர
2. ட்டைத் தல(ம்)மிட்டான்
3. ராயெரி

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	16
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 10-ம்
ஊர் :	திருவேள்விக்குடி	இத்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 134/1926
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 37
அரசு :	சோழர்	மன்னன் :	

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் அர்த்தமண்டபத் தெற்கு ஐக்கி

குறிப்புரை : இவ்விரு துண்டு கல்வெட்டுகளும் ஒரே கல்வெட்டின் பகுதிகளாகும். அரசியின் பணிப் பெண்ணாகிய உமாபட்டாரகி என்ற திருவடி இராயெரி என்ற பெண்ணிடம் 16 கழஞ்சு பொன்னைப் பெற்றுக் கொண்டு நிலம் ஒற்றி வைத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் பிற்பகுதி கட்டடத்திற்குள் மறைந்து விட்டது.

கல்வெட்டு

1. ஷ்ஷிஸ்ரீ கோவிராஜகேசரி வதூக்கு யாண்டு டசு ஆவது திருவேள்விக்குடி டேவர்க்கும் என் மகளார் உமா பட்டால
2. கி உடைய பிராட்டியார் பெண்டாட்டி திருவடி இராயெரியேன் மாடலன் நி[த்திய நாராய]ண பட்டன்னும் காடன் நின்றியும் காடன் திரு
3. [வி]யும் இளையான் காடன்னும் இளையான் ஆதித்த பிடாரன்னும் பரஹே[ர*]ன்[மான] பெருமான்னும் திருமணஞ்சேரி ஸ்ரீகுமாரன்னும்
4. [இ]வரம் திருவடி இராயெரி கையால் இவ்வனைவோம் கொண்ட பொன் பதின்னறு கழஞ்சு ஊர்க்கல் செம்மை கொண்டு ஒற்றிவைச்ச நி ,

5. பரமேஸ்வர வா[ய்*]க்கால்லின் மீகரை அரைக்காணியு[நீங்கின] பாதியான்
மாகாணி செய்யும் திருவடி ராயெரிக்கு குடுத்தோம் இக்குடி சந் . . .
6. [சங்கர நாரணனும் திருவடி] கடவிய
பொன் நாற்கழ

II

1. . . . கறி அமு[து]
2. இரண்டு அடைக்க[ராய]
3. முதும் இத்தடி[ல]
4. செய்தேன் திருவடி [இரா]
5. யெரியேன் இது
6. [பதாரஹேஸ்வர ரகைடி]

மாவட்டம் : நாகப்பட்டினம்

ஆட்சி ஆண்டு : 7

வட்டம் : மயிலாடுதுறை

வரலாற்று ஆண்டு : கி.பி. 10 - ஆம் நூற்றாண்டு

ஊர் : திருவேள்விக் குடி

இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } 135/1926

மொழி : தமிழ்

முன் பதிப்பு : S.I.I. vol XIX No. 191

எழுத்து : தமிழ், கிரந்தம்

அரசு : சோழர்

மன்னன் : கோப்பரகேசரி பன்மர் உத்தம சோழன்

ஊர்க் கல்வெட்டு எண் } 38

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் அர்த்தமண்டபத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : வடகரை நல்லாற்றுார் நாட்டுப் பிரமதேயம் விடேல் விடுகு சதுர்வேதிமங்கலத்துச் சபையார் புரவுவரித் திணைக்களத்து அதிகாரிகளுக்கு நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு வரிகள் இடையிடையே மிகவும் சிதைந்துள்ளன

கல்வெட்டு :

1. ஷ்ஷிழீ கோப்பரகேசரி பதூக்கு யாண்டு-எ வது வடகரை [நல்லாற்றுார் நாட்டுப்]
2. ஷ்ஷிழீயம் விடேல் விடுகு சதுவே-ஶி மங்கலத்து ஸையோம் விற்றுக்குடு
3. த்த நில[வி]லையாவணம் புரவுவரித் திணைக்களத்தார்க்கு விற்றுக் குடுத்த நிலமாவ
4. து பூவற்பூ கீழூர் குறியார்குடிமங்கலத்து ஆ[ற்*]றங்கரை நெடுங் கொல்லையி
5. ல் முன்பு [ஶீரசேகர]வேந்த வேளார்க்கு விற்றுக்குடுத்த நிலம் நீக்கி இத்தோடு

6. மேற்கு இருகோல் அகலத்தால் தெற்கு நோக்கி ஆற்றுக்
:
7. பாக நீக்கி இதற்கு கிழக்கு கொல்லையும் சேரியும் விற்றுக் கு[டு*]த்
தோம் ஒரு காலாவதும் இரு காலாவதும்
8. இச்சுட்டப்பட்ட ஊரின் கீழர்குறியார் குடிமங்கலத்து ஆற்றங்கரை
நெடுங்கொல்லையின்] முன் வீர[ச]
9. கர முவேந்த வேளார்க்கு விற்ற நிலம் நீக்கி இதனோடும் அடைய
கிழக்கடைய நில[த்து*]க்கு மேற்கு இருகோ
10. ல் அகலத்தால் ஆற்றுக்கே உதவ நீக்கி இதனுக்கு கிழக்கு கொல்லை
யு[ம்] சேரியும் விற்று
11. க்குடுத்தோம் விற்றுக்குடுத்த நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை
யடி எல்லைக்கு மேற்கு
12. தென்பாற்கெல்லை கிழக்கு கண்டியூரார் பிணங்கொண்டேரிக்கு கிழக்கும்
மேற்கு இருகோல் அகலம் பெ
13. ருவழியருவி வழிக்கு மேற்கு நோக்கி போந்த பெருவழிக்கு வடக்கு
மேல் பாற்கெல்லை பெருமக் குள வழி
14. யாக வைத்த இருகோல் நீளத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை
கடலங்குடியார் வாய்[க்*]கால் கல்ப
15. க மாணிக்க வாய்[க்கால் மண்பாட்டுக்கு தெற்கும் இவ்விசை[த்]த
பெரு நான் கெல்லையிலும் அகப்பட்ட நி
16. லம் கொல்லையும் சேரியும் விற்று விலையாவணம் செய்[*]து குடுத்
தோம் குடுத்து இன் நிலமும் சே
17. ரியும் விற்று[க்]குடுத்து கொள்வதான எம்மில் இசைந்த விலைப்
பொருளில் இச்சேரி மேல் முன்[னா]
18. ள் உள்ள கல[ம்] முப்பது காசும் இவ[ர்*]களே காசு குடுத்து சேனங்
கொள்ள கடவார்களாக நீக்கி நின்றது
19. எப்பேர்ப் ப[ட்ட]தும் ஆவணக் களத்தேய்கச் செலவு அறக் கொண்டு
இதுவே விலை யா

20. வணமும்¹இதுவே பொரிள்மாவறுதி¹ப் பொருள்ச் செல வோலையும் ஆவ தாகவுமிப்
21. லை விலையாவணமாவிதாகவும் இதுவல்லது வேறு [பொருள்மா]வறுதிப் பொருள்ச்செல வோ
22. லை[க் காட்டக் கடவர்கள் அல்லாததாகவும் [இப்படி]. னையும் இறைப்பொன்னும்
23. கா.. அரிசி[யு*]ம் நெல்லும் . . . பட்டது தாகவும் அந்தராய தியும் இ
24. றை[நா]ங்க[ளே] . . ஷையோ ம் இவ[ர்*]கள் இறை யிலி உண்ண
25. பெறுவார்[களாக]வும்¹இப்பரிசு விற்று இறை[யிலி] செய்து குடுத்தோம் புரவு வரித்திணைக் க
26. ளத்தார்க்கு மேற்சொல்லப்பட்ட விடேல் விடுகு உதுவெழி மங்கலத்து ஷையோம் பணியா
27. ல் ஶ்யஷ்யயநேன் புரவு வரி திணைக்களத்தோம் இக்கொல்லை சனி
28. ராதித்தவற் கிழார்கள் . . .
29.
30.
31.
32. வுவரி திணைக்கள
33. ஶு[ர் ரகை]||

1. பொருள் மாவறுதி — எனப் படிக்கவும்.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	மயிலாதிதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 11 ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 130/1926
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	ஊர்க் கல்வெட்டு எண்	} 39
அரசு :	—		
அரசன் :	—		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் அர்த்தமண்டபத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : திருவேள்விக்குடியில் உள்ள வியாபாரிகள் இவ்வூர்க் கோயில் இறைவனுக்கு நிலம் திருத்திக் கொடுத்த செய்தியும், அத்திகோசத்தார் பேரால் திருக்கற்றளி முதலாக நெல் கொடையளித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் இறுதிப் பகுதி கிடைக்கவில்லை. இருதுண்டுகளாகக் காணப்படுகின்றன.

கல்வெட்டு :

I

1. திருவேழ்விக்குடி ஊட்
2. டாரகர்க்கு வீரசோழப்பெ
3. ருந்தெருவில் வ்யாபாரி கு
4. ணசீலந் வெங்கடவ
5. நேன் கல்லுவித்து
6. குடுத்த நிலம் ஒருமா
7.

8. கய்யில் அ
9. த்தி கலையம்[கு]
10. ஠ுத்து ஸிரிதிருவே[ழ்வி]
11. க்குடிப் பட்டாரகர்கு
12. திருக்கற்றளி முதலாக [வ்யாபா]
13. ரிகளால் அத்திகோச
14. த்தார் பேரால் மு[க்க]
15. லனே காணி [இக்கோ]

II

1.
2. . . . வாய்க்காலுக்கு
3. . . . பன்மற்கி யாண்டு
4. வது முக்கரை அய்
5. . . . யதன் தோட்டத்தே
6. , . . . வத்தி கோச வி
7. சய[வி]யார பெருந்
8. . . . குறைவறக் கூடி
9. திருவேழ்விக்க[குடி]
10. . . . ங்கள் எடுப்பி
11.
12.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 12 - ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 40
அரசு :	சோழர்		
மன்னன் :	இரண்டாம் இராஜராஜன்		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் அர்த்தமண்டபத் தெற்குச் சுவர்.

குறிப்புரை : மிகவும் சிதைந்த கல்வெட்டு. இக்கோயிலுக்குச் செய்யப்பட்ட ஏதோ ஒரு தானத்தைக் குறிக்கிறது. கரிகால சோழ , , . என்ற பெயரும் காணப்படுகிறது.

கல்வெட்டு :

1. கோப்பரகேசரி வடூரான ராஜராஜ தேவர்க்கு
2. டி உடையார்க்கு
3. பாத்திரண்டினான் கரிகால சோழ
4. சனாதித்தவல்
5. க்கு றி ஸு சுறி விடும் ஆசந்நவல் இது பந்மா
6. ஹேஸ்வர ரகை||

த. நர. அ. தொல்லியல் துறை

தொடர் எண் : 41/1997 .

மாவட்டம் : நாகப்பட்டினம்

ஆட்சி ஆண்டு : 2

வட்டம் : மயிலாடுதுறை

வரலாற்று ஆண்டு : கி.பி. 969

ஊர் : திருவேள்விக்குடி

இந்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை } 136/1926

மொழி : தமிழ்

முன் பதிப்பு : S.I.I. Vol. XIII
No: 27

எழுத்து : தமிழ்

அரசு : சோழர்

ஊர்க் கல்வெட்டு
எண் } 41

மன்னன் : கோப்பரகேசரிபர்மன்
உத்தம சோழன்

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் அர்த்தமண்டபத் தெற்குச்சுவர்

குறிப்புரை : திருவேள்விக்குடி உடையார் கோயிலில் விடேல்விடுகுதேவிச் சருப்பேதி மங்கலத்துப் பெருங்குறி சபையார் கூடியிருந்து, அக்கோயில் ஆதிசண்டேஸ்வரர் பெயரில் பத்து மாச் செய் நிலம் விலைக்கு வாங்கினார். இந்நிலத்துக்கு இறையிலி செய்து கொடுப்பதற்காகக் கரிகால சோழர் தெரிந்த கைக்கோளரில் ஒருவன் கொடுத்த ஐம்பது காசுகளைப் பெற்றுக் கொண்டு சபையார் வரி நீக்கிக் கொடுத்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீகரண திருக்கற்றளிப்பிச்சன் என்பவர் ஒரு நிலத்தைத் திருத்தி அதற்கு ஸ்ரீகரணப் பெருவளாகம் என்று பெயரிட்டுத் திருவிழாப்புறமாக அளித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஷ்ரீஷ்ரீ கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு இரண்டாவது வட
2. கரைக் குறுக்கை நாட்டு ஸ்ரீஷ்ரீயம் விடேல்விடுகு தேவிச் சதுவே-3தி மங்
3. கலத்து பெருங்குறி பெருமக்களோம் இவ்வாட்டை லேஷ நாயற்று நாயற்றுக்கிழமையும்]
4. பெற்ற திருவோண[த்து நா]ன்று திருவேழ்விக்குடி ஸ்ரீகோயிலிலே பெருங்குறி கூடி இருந்து பணித்த.....

5. முத்து திருவேழ்விக்குடி] ஊழைஊரப் பெருமாள் திருநாமந்தால் விலை கொண்ட[நிலம்].....
6. [கரு]மாணிக்க வாய்க்காலின் தெந் பக்கத்து கவன்....கோவிந்த.... நாரண
7. [த்தன்]பக்கல் விலை கொண்ட நிலம் ஆறு மாக்காணியும் இதின் மேலைப்பக்கத்து இதினோடும் அடைய
8. பனூருடையான் கோன் வேம்படிகள் பக்கல் விலை கொண்டுடைய நிலம்[*] அரைக்காலும் சதிநடனன்
9. த்து [கூ]வன்னூர் நாரண சூமவித்தந் பக்கல் விலை கொண்டுடைய நிலமாகாணியும் ஊழைஊரப்
10. பெருமாள் திருநாமத்தால் விலை கொண்டுடைய நிலம் பத்துமாச் செய்க்கும் கீழ்பாற்கெ
11. ல்லை[ஊ]ஷ்டர்கள் குளத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்லை பெருவழிக்கு வடக்கும் மேல்
12. காணிக்கு கிழக்கும் வடபாற்கெல்லை
13. க[ரு*]மாணிக்க [வாய்க்காலு]க்கு தெற்கும் ஆக இவ்விசைத்த பெரு நான்கெல்லையிலும் அகப்ப
14. த்துச்செய்யா[லும்]தர[த்]தால் வந்த நிலம் அறுமாக்காணி அரைக்காணி நிலமும் பெருவழிக்கு
15. இராசூர்த் தாமோ[தர]பட்டந் பக்கல் ஊழைஊரப் பெருமாள் விலை கொண்ட நிலத்து[க்கு]
16. பாற்கெல்லை ஹைப்பொதுவுக்கு மேற்கும் தென்பாற்கெல்லை காவிரி மங்கலத்தார்
17. க்கு வடக்கு மேல்பாற்[கெ]ல்லை திருமஞ்சணக் குறையான நிலத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை
18. ழிக்கு தெற்கும் இவ்விசைந்த பெருநான்கெல்லையிலும் நடுவுபட்ட நிலம் தரத்தால் வ

19. ம் இச்சுட்டப்பட்ட[நிலம்]இறையிலியாக்குவிதினுக்கு கரிகால சோழத் தெரிஞ்சு [கைக்கோளர்]
20. ன் அரையன் பக்கல்[ஈழ]க் காசு ஐம்பது ஐம்பது காசு கொண்டு இன்னிலம் சந்திராதி.....
21. யிலி செய்து குடுத்தோம் விடேல்விடுகு தேவிச் சதுர்வேதி மங்கலத்து ஸையோ.....
22. பெருங்குறி இருந்து பணிக்க எழுதினேன் இவ்வூர்க் கிடக்கை ஐயுஷன் இராமன் இ.....
23. [தே]தவ ஸுஹ்யநேன் எம்பெருமானடியாரடியேன் திருவேள்விக்குடி ஸீகரணத்[திருக்கற்றளி]
24. ப்பிச்சநேன் நான் கல்லுவிச்சுஹீகரணப்[பெ]ரு வளாகத்து நெல் மேல் வாரம் திருச்சுற்றும்.....
25. யும் [மோபுரமும்] ... நிசதி நாலாளுக்கு முக்குறுணி நெல்லு....ளுக்கு அட்டவும் மாதையார்க்குசெய்யில்போகம்.....
26. ருவிழாப்புறம் போந்த அரிசி குறுணியும் குறுவறுசெய்யக் கடவர்களாக செய்த
27. இஹம் ஸீகரணப்பன்மாமேஹூர ரகை||

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	8
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு ;	கி.பி. 1060
ஊர் ;	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 143/1926
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 42
அரசன் :	இரண்டாம் இராஜராஜன்		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் அர்த்தமண்டபத் தெற்குச்சுவர்.

குறிப்புரை : கல்வெட்டின் முற்பகுதி மட்டுமே காணப்படுகிறது. விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கைநாட்டுத் திருவேழ்விக்குடி ஆழ்வார் நம்பி கோயில் சிவப்பிராமணர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் கடலங்குடியான கங்கைகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்துக் கோயிலுக்கு அளிக்கப்பட்ட ஒரு கொடையோடு தொடர்புடையவர்கள், யாரால் என்ன கொடை வழங்கப்பட்டது என்ற தகவலைத் தெரிவிக்கின்ற கல்வெட்டின் பிற்பகுதி காணப்படவில்லை.

கல்வெட்டு

1. . . புவறச் சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜாதிராஜே
2. வற்கு யாண்டு எட்டாவது விருதராய பயங்கரவ]
3. னநாட்டுக் குறுக்கை நாட்டுத் திருவேழ்விக்குடி]
4. மணவாள நம்பி கோயில் சிவப்பிராமணந் மா[டில]
5. ந் சிவதேவ பட்டநும் மாடிலன் இராஇரா பட்டநும்
6. பொற்கோயில் பட்டநும் குலோத்த[துங்]
7. க சோழ பட்டநும் இவ்வனைவோம் இந்நாட்டுக்கட]
8. லங் குடியாந கங்கை கொண்ட சோழ . . .
9.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	[1] 4
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 10-ம் நூற்றாண்டு
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 147/1926
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன் பதிப்பு :	S.I.I vol. XIX No. 355
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 43
அரசன் :	கோப்பரகேசரி வர்மர்		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி தெற்குச் சுவர்.

குறிப்புரை : இக்கோயிலில் உள்ள விக்னேஸ்வரதேவர்க்கு நொந்தாவிளக்கு ஒன்று எரிப்பதற்கு, திருவேள்விக்குடியைச் சேர்ந்த ஸ்ரீகரண பிச்சன் என்பவன், 24½ கழஞ்சு பொன் பெற்றுக் கொண்டு பலதேவன் இளங்கை சோனை என்ற பெண்ணுக்கு நிலம் விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் பிற்பகுதி கிடைக்கவில்லை. [க.எண். 27 காண்க]

கல்வெட்டு :

1. ஸ்ரீஹ்ரி கோப்பரகேசரி பஹற்கு யாண்டு
2. [ம]ச ஆவது வடகரைக் குறுக்கை நாட்டு ஸ்ரீஹ்ரி
3. டேயம் விடேல் விடுகு தேவிச் சதுவே-ஹ்ரிம
4. ங்கலத்து திருவேழ்விக்குடி உடையார்க்கு பி
5. றாந்தூர் எச்சம்பியாரிடைக் கொண்ட அரைக்கா[சா]
6. ல் திருவேள்விக்குடி ஸ்ரீகரணத் திருக்கற்றளிப்
7. [பி]ச்சனேன் பலதேவநிளிங்கைசோனைக்கு
8. இவ்வரைக் க[ர]ற்செ[ய்*]யும் இறையிலியாக குடுத்

9. [து] இருபத்துநாற் கழைஞ்சரையே ஒரு மஞ்சாடி[பொ]
10. [ன்]னும் கொண்டு இவளுக்கு ஆக விழைஹுர [தே]
11. [ற்]கு ஊராஜித்யவற் நொஹா விளக்கொன்றெரிப்பிக்க
12. [க]டவேனாய் விற்றுக்குடுத்தேன் பலதேவநிளிங்
13. [கைசோனைக்கு] இப்பொன் கொண்டு பெ*

* கல்வெட்டு மூற்றுப்பெறவில்லை.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 10-ம் நூற்றாண்டு
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	—
எழுத்து :	தமிழ், கிரந்தம்	ஊர்க் கல்வெட்டு எண்	} 44
அரசு :	—		
மன்னன் :	—		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதியின் தெற்குச் சுவர்.

குறிப்புரை : சிதைந்த துண்டுக் கல்வெட்டு. திருவேள்விக்குடிக் கோயிலுக்குச் சந்திவிளக்கு எரிப்பதற்கும், அடைக்காயமுது, வெற்றிலை, கறியமுது உள்ளிட்ட திருவமுது படைப்பதற்கும் இருபது காசுகள் கொண்டயளிக்கப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வெட்டு

1.
2. . . . கடையான் வைத்த ஸனி விளக்கு ஒந்
3. . . . விளத்தூர் கண்டித்த வி ,
4. . . . மை வீரன் புகழி இப்பொன்
5.
6. வும் கறியமுது ஒன்றும் அடைக்காயமுது பாக்கு இர
7. ண்டும் வெற்றிலை எட்டும் ஊராதித்தவல் செய்ய
8. கடவோமாக கொண்ட காசு இருபதும் கொண்டு
9.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 12 - ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	ஊர்க் கல்வெட்டு எண்	} 45
அரசு :	—		
மன்னன் :	—		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் அம்மன் சன்னதி மேற்குச் சுவர்.

குறிப்புரை : கல்வெட்டின் தொடக்கமும் முடிவும் காணப்படவில்லை. இக்கோயில் இறைவனுக்குத் திருநந்தவனம் அமைக்கும் பொருட்டும் திருநாமத்துக் காணியாகவும் பலரிடம் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. விற்றுக் கொடுத்தோர் பலரும் இராஜராஜ தேவரின் 21, 25-வது ஆட்சியாண்டுகளில் எவ்வளவு நிலம் எவ்வளவு விலைக்கு விற்றனர் என்ற தகவலுடன் கையெழுத்திட்டுள்ளனர். கல்வெட்டு இடையிடையே சிதைந்துள்ளது.

கல்வெட்டு :

1.
2. ...உடையார் திருநந்தவனமாளுக்கு.....உடையார்
3. ற்கும் ஆக விசைத்தப்பெரு நான்கெல்.....
4. அரணைப்புறத்து நா[ராய]ண பட்டன்.....
5. ண்ட நிலம் அரைமா வரைக்காணி.....
6. ன் பக்கலுங் கொண்ட நிலம் மாகாணி குரவா.....
7.உள்ளிட்டார் பக்க[ல்].....

8.
9. வேள்விக்குடி நல்லூரி[ல் பர]மேஶூர வாய்க்காலுக்கு கிழக்கு இரண்டாஞ் சிறகில் மனைத் திரு நல்லூர்ப்பட என்னோபாதி நிலன் மூன்றுமா முக்காணி அரைக்காணி திருக்கை . . . ச்சரியும் வரகுமர . . . கு முட்டமுடை அம்பலன் எழுத்து
10. ராஜராஜ தேவர்க்கு [உ]டு கருப்புடையான் உதையன்னித்த கல்லியான னேன் னான் உ. இரண்டாஞ் சிறகில்லென்னோபாதி நிலம் மூன்றுமா க்கொண்ட பத்துமாறி திருப்பும் கைக்கொண்டேன் கருப்புடையா
11. ன்னித்த கல்லியானேன் ராஜராஜ தேவற்கு உடு சிறுதலூர்ருடையானித்த கல்லியானன் விற்ற திருவெண்காட்டு வயக்கல் கண்ழியுருடையான் விடங்கள் இ[ங்]குளான் கைக் கொண்ட ப[தக்]கு மாலையில்ப்
12. பொற்பு இருபத்து இரண்டினால் பொன் பத்து மாறி பதின் கழைஞ்சும் கைக்கொண்டேன் சிறுதலூருடையானேன் எழுத்து ஶீராஜராஜ தேவர்க்கு உடு யென்னுட[ன் பி]றந்தாள் சாத்தய நாச்சியேன் விற்ற நிலம் நான்மா அ
13. ரைக்கு னான் கைக் கொண்ட பத்துமாறி பதக்கமும் பூவும் ஆக உடு நாலினால் பொன் எழுகழைஞ்சும் கைக்கொண்டமைக்கு சாத்த[த]மங்கல முடையான் திருஏகம்ப யனேன் எழுத்து ராஜ ராஜ தேவர்க்குயாண்டு . . . [பர]மேஶூர வாய்க்காலுக்கு கிழக்குப் பட்ட
14. தடி ஒன்றினால் நிலம் இருமா அரையும் தடி ஒன்றியினால் நிலரா காலும் ஆக நிலம் எழுமா அரையும் நான் விற்று நான்கை[க்]கொண்ட திருபாடகம் பொன் எழு கழைஞ்ச முப்பதும் [கைக்] கொண்டமைக்கு உடு கூடலூர் கிழவன் உய்யக்கொண்
15. டானேன் நான் விற்ற தடி ஒன்(ற்)றினால் தலைக்கால் கண்டத்து தடி ஒன்றினால் நிலம் நாலு மாவும் விற்று நான் கைக்கொண்ட ப[த்]து மாறி சிரிச்சக்கர [மாக குடுக்க]. [கூட]லூர் கிழவன் உய்யக்கொண்ட[டா]

16. னே[ன்*]னான் விற்றுக் குடுத்த பரமேஸ்வர வாய்க்காலுக்கு கிழக்குப்பட்ட
தடி ஒன்றினால் நிலம் ஆறுமாவும் னான் விற்றுக் குடுத்து னான்
கைக்கொண்ட பத்துமாறி[ப்]பொன் ஐங்கழைஞ்சரை
. [பத்து] மாறி பதின் ஐங்கழை . . . யான் மொண்ணை
மாமரு[த]ன் னித்த கல்[*]லியா[ண]
17. ன்னேன் விற்ற நிலம் விக்கிரம சோழப் பேராற்றுக்கு கீழ்கரைப்பட்ட
குலோத்துங்க சோழ வாய்க்காலுக்கு வடக்குப்பட்ட [உடையான்]னேன்
. ப்பட்ட ரு வேலியும்
.
.
18. ராஜராஜ தேவற்கு குருடையான் இரண்டாஞ் சிறகில் [உதையனித்த] கல்லியானேன் விற்றுக் குடுத்த நிலம் ஒருமாவக்கும் விற்று
. உயரு
.
19. சாத்த மங்கலமுடையான் திருவேகம்பமுடையான் ஆள்வானவன்
விழுப்பரையனேன் திருநாமத்துக் காணியாக விற்ற குறிக்கு எங்
. ரை நிலம் ஒரு மாவரையும் விற்றுக்கு மருதன்னித்த
கலியாணன் எழுத்து உ
20. இராஜராஜ தேவர்க்கு உயிச விக்கிரம சோழப் பேராற்றுக்கு மேல்
கரைப்பட்ட பேரம்பலம் பொன் மேஞ்ச பெ[ரு]மாள் மங்கலத்து . . .
டாரை உடைய உறையூர்ருடையான் நித்தியின் வானவன் விழுப்
பரையனேன் எழுத்து[உ]
21. லையும் மேல்பார்க் கெல்லையு[ம்*] வடக்கு அனபாய சோழச் சதுப்பேதி
மங்கலத்துக்கு வடக்கும் கிழக்கு வடபாற்கெல்லை இன்நா[ய]நார்
திருநாமத்துக் காணிக்கு தெற்க்கும் இப்பேராற்றுக்கும் பரமேஸ்வர
வா[ய்*]க்காலுக்கு
22. க் கொண்டேன் உறையூருடையான் னித்தமாடுவானேன் எழுத்து உ
இராஜராஜ தேவற்கு யாண்டு உயரு வது உறையூர்ருடையான் பிள்ளை
ஆழ்வான் னித்தமாடுவானேன் உடையார்[பத்து]மாறி திருக்காலச்சரித்
துண்ட முன்றிநால்
23. க்குடையான் திருவிடைமருதுடையான் திருநாமத்துக் காணியாக விற்ற
நிலத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை பரமேஸ்வர வாய்க்காலுக்கு
மேற்க்கும் வடபாற்க்கெல்லை சிற்றம்[பலமு]டையான் சிவத

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 10-ஆம் நூற்றாண்டு
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 148/1926
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 46
அரசு :	சோழர்		
மன்னன் :	—		

இடம் : மண்வாளேஸ்வரர் கோயில் தெற்கு துவாரபாலகர் அருகில்.

குறிப்புரை : கண்டராதிச்ச தெரிஞ்ச கைக்கோளப் பிரிவினைச் சேர்ந்த மூன்று பேர் மூன்று கற்களைக் கொண்டயளித்துள்ள செய்தி கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. கண்டரா[தி*]ச்ச தெரிஞ்ச கைக்கோ
2. ளரில் சேவகங் கண்டன் கோ[க்க]
3. ண்டனும் ஒற்றிக் கண்டார் [வ தே]
4. ணனும் கஞ்சாறன் அண்
5. ணாவனும் இட்ட கல் ன

த. நா. அ. தெரல்லியல்துறை

தொடர் எண் : 47 / 1997

மாவட்டம் : நாகப்பட்டினம்

ஆட்சி ஆண்டு : —

வட்டம் : மயிலாடுதுறை

வரலாற்று ஆண்டு : கி.பி. 10 ஆம் நூற்றாண்டு

ஊர் : திருவேள்விக்குடி

இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } 149/1926

மொழி : தமிழ்

முன் பதிப்பு : —

எழுத்து : தமிழ்

அரசு : சோழர்

ஊர்க் கல்வெட்டு எண் } 47

அரசன் : —

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் வடபுற துவாரபாலகர் அருகில்

சூழிப்புரை : தென்கரை நாட்டு ஆனிய முடையான் காரிவெப்பனாகிய கரிகால கன்ன மூத்த வேளான் என்பவன் மஹாகாளன் என்ற துவாரபாலகரைச் செய்து இக்கோயிலுக்கு அளித்தான் என்பது தெரிய வருகிறது.

கல்வெட்டு :

1. ஹாகாளனை செய்வித்தான் தென்கரை நா
2. ட்டு ஆனியமுடையான் காரிவெப்பனா
3. கிய கரிகால கன்ன மூத்த வேளாந்

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 10-ம் நூற்றாண்டு
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 48
அரசு :	சோழர்		
அரசன் :	—		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் வடபுற துவாரபாலகர் அருகில்

குறிப்புரை : கண்டராதிச்ச தெரிஞ்சு கைக்கோளர்களில் ஒருவனான மாறன் சளுக்கி என்பவன் 4 கற்களைக் கொடையளித்துள்ள செய்தி கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. [கண்டராதிச்ச தெரிஞ்சு]கைக் கோ
2. ளரில் மாறன் சளுக்கி இட்ட க
3. ல்லு ச

த. நர. அ. தொல்லியல்துறை

தொடர் எண் : 49 / 1997

மாவட்டம் : நாகப்பட்டினம்

வட்டம் : மயிலாடுதுறை

ஊர் : திருவேள்விக்குடி

மொழி : தமிழ்

எழுத்து : தமிழ்

அரசு : சோழர்

மன்னன் : —

ஆட்சி ஆண்டு : —

வரலாற்று ஆண்டு : கி.பி. 10-ம்

இந்தியக் கல்வெட்டு

ஆண்டு அறிக்கை

முன்பதிப்பு : —

ஊர்க் கல்வெட்டு

எண்

—

—

150/1926

49

நூற்றாண்டு

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் வடபுற துவாரபாலகர் அருகில்

குறிப்புரை : திணைக்களத் தரவு சாத்து என்ற வருவாய்த்துறையில் ஆவணம் எழுதுகின்ற பெரிய கிழவன் பட்டதேவன் என்பவன் வாசல் நிலையைச் செய்தளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. திணைக்களத்
2. தரவு சாத்து எழு
3. துகின்ற பெரிய
4. கிழவன் பட்ட தே
5. வன் செய்வி
6. த்த வாசல் நி
7. லை

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	4
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 10-ம் நூற்றாண்டு
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	}
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	}
அரசு :	சோழர்		
மன்னன் :	கோப்பரகேசரிபந்மர்		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.

குறிப்புரை : ஆர்க்காட்டுக் கிழான் கொற்றன் கூத்தநான செம்பியன் ஆர்க்காட்டு வேளான் என்பவன் திருவேள்விக்குடி உடையார், கோயிலுக்கு நொந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்கு 36 ஆடுகள் கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. கோப்பரகேஸரி பஹற்கு யா
2. ண்டு ச வது ஆர்காட்டுக் கூற்ற[*]த்
3. து ஆற்காட்டு கிழான் கொற்றன்
4. கூத்தநான செம்பியன் ஆ
5. ர்க்காட்டு வே[ளா]நேன் திருவே
6. ழ்விக்குடி உடையார்க்கு சடூஜித்ய
7. வற் வைத்த திருநொனா விள
8. க்கு க ஆடு டுக இது ஸீ க
9. ரணத்தார் ஸகை¹||

1. இக்கல்வெட்டு தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி XIX [எண் 108] லிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	6
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 977
ஊர் :	திருவேள்விக்குடி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 121/1926
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	S.I.I. Vol. XIX No : 170
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 51
மன்னன் :	கோப்பர கேசரிபந்மர் உத்தமசோழன்		

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறை தென்புறச் சுவர்

குறிப்புரை : வடகரை நல்லாற்றுார் நாட்டுப் பிரமதேயம் விடேல் விடுகுச் சதுர்வேதி மங்கலத்து மஹா சபையார், சங்கவன் மன்றநாந நாநாதேசி எடுத்தபாத மூத்தசெட்டி என்பவனுக்கு நிலம் விற்றுக் கொடுத்தனர். அவன் அதே கரையைச் சேர்ந்த குறுக்கை நாட்டுத் திருவேள்விக்குடி உடையார் கோயிலிலுள்ள கூத்தப் பெருமாளுக்கு [நடராஜர்] ஒரு நொந்தா விளக்கு எரிப்பதற்கு நிவந்தமளித்துள்ளான். இந்த நிவந்தம் திசையாயிரத்தைஞூற்றுவர் பொறுப்பில் அளிக்கப்பட்டிருந்தது. இந்தக் கல்வெட்டு ஆவணத்தின் எழுத்துகளை மத்தியத் தொல்லியல் துறை பிந்திய தாகத் தோன்றுகிறது எனக் கூறியுள்ளனர்.

கல்வெட்டு :

1. ஸ்ரீஹிஸ்ரீ கோபரகேஸரி பதற்கு யாண்டு ஆறாவது வடகரை நல்லாற்றுார் நாட்டு ஸ்ரீஹிதேயம் விடேல் விடுகு சது
2. வே-ஃசிமங்கலத்து ஸஹையோம் விற்று நிலவிலையாவணம் செய்து குடுத்தோம் இக்கரை குறுக்கை நாட்டு ஸ்ரீஹி
3. தேயம் விடேல் விடுகு தேவிச் சதுவே-ஃதிமங்கலத்து திருவேள்விக்குடிக் கூத்த பெருமாளுக்கு திருநொந்தாவிளக்கி
4. னுக்குஆக விற்றுக்குடுத்த நிலம் வசு இவ்வெடல் விடுகு சதுவே-ஃதி மங்க[க*]லத்து ஊரின் கீழ்பூர் குறியாக்குடி மங்கல

5. த்து எல்லை வாய்க்கரை அறுமாச் செய்யும் விற்றுக் குடுத்ததற்கு கீழ்பாற் கெல்லை வரம்பு[க்கு]மற்கும் தென்பாற் கெல்லை இக் கொள்கின்
6. ற கூத்தப்பெருமாள் நிலத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை உள் சிறுவாய்க்காலுக்கு [கிழ]க்கும் வடபாற்கெல்லை குரவசேரியார்
7. கள் நிலத்துக்கு பாய்ந்த உள்சிறு வாய்க்காலுக்கும் குரவசேரியார்கள் நிலத்துக்கு தெற்கு மிவ்விசைத்த இந்நான் கெல்லையிலு
8. மகப்பட்ட நிலம் உண்ணிலம் ஒழிவின்றி [மிகுதிக்] குறைமை உ[ள்] ளடங்க இவ்....ஒரு காலாவதும் இரு காலாவது[ம்*]
9. முக்காலாவதும் விற்று விலையாவணம் செய்து குடுத்த இந்நிலத்துக்கு எ[ம்*]மில் யிசைஞ்ச.....
10. பொருள் மற்றும் ஆவணக் களத்தே....ண்டு இதுவே
11.ணமும் இதுவே பொரு....வோலையாவ..
12. தாகவும் வேறு பொருள்மாவறுதி[பொருள்].....[அ]ல்லாதாராகவு
13. ம் இப்பரிசு விலையற விற்று பொருளறக் கொண்டு.....ணஞ் செய்து
14. சனூபலிக்யவற் இறையிலி செய்து குடுத்தோம் கூத்த பெருமா ட்ட..வலெயோ
15. ம் குறி இருந்து பணிக்க எழுதிநேன் ஃயூஷன் அஞ்[னூற்று]வநேன் இந்நில
16. ம்கொண்டு குடுத்தேன் சங்கயன் மன்றநா.....நாநா தேசிய எடுத்த பாத
17. மூத்தசெட்டியேன் இவநே திருவேழ்விக்குடி உடையாருக்கு சந்திராதி தவற் வைத்த
18. ஆட்டு விளக்கு க இஃ-ம் திசையாயிரத்தஞ்நூற்றுவர் பேர் இவ[ர்]* கள் ஈகை
19. இங்கே கூத்தப்பெருமாளுக்கு இட்ட நிலைவிள..[வெள்]*

* இக்கல்வெட்டு தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி XIX [எண்.170]ல் இருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

மாவட்டம் : நாகப்பட்டினம்

ஆட்சி ஆண்டு : —

வட்டம் : மயிலாடுதுறை

வரலாற்று ஆண்டு : கி.பி. 10 - ஆம்

நூற்றாண்டு

ஊர் : திருவேளிக்குடி

இந்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை

132/1926

மொழி : தமிழ்

எழுத்து : தமிழ், கிரந்தம்

முன் பதிப்பு :

S.I.I. vol XIII

No. 345

அரசு : சோழர்

மன்னன் : இராஜகேசரி வர்மன்

ஊர்க் கல்வெட்டு
எண்

52

இடம் : மணவாளேஸ்வரர் கோயில் கருவறையின் தென்புறச் சுவர்.

குறிப்புரை : இக்கல்வெட்டின் முதல் மூன்று வரிகளின் இறுதியில் சிதைந்துள்ளது. இக்கோயிலுக்கு நொந்தா விளக்கு ஒன்று எரிப்பதற்கு 96 ஆடுகள் கொடையளிக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

கல்வெட்டு :

1. கோவிராச கேசரி வஹுக்கு யாண்டு.....
2. டி உடையார்க்கு கடு[வங்]குடையா[னு].....
3. மாத்திரண்டி . ான கரிகாலக் [கன்ன மூவே]ந்த
4. வேளான் ஸஹு[*]தித்தவல் வைத்த [நொ]ந்தா விள
5. க்கு க ஒன்றினுக்கு ஆடு [கூடுக] இவை பந்மா
6. மேஸூர ரகை||

* இக்கல்வெட்டினைத் தொல்லியல்துறை படியெடுக்கவில்லை. தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதியிலிருந்து எடுத்தெழுப்பப்பட்டுள்ளது.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	14 ஆவது
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1192
ஊர் :	ஆத்தூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} ARE 129/1927
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 1
அரசன் :	மூன்றாம் குலோத்துங்கன்		

இடம் : ஸ்வர்ணபுரிஸ்வரர் கோயில் மகாமண்டபக் கிழக்கு ஐகதி

குறிப்புரை : கல்வெட்டு முழுமை பெறவில்லை. இடையிடையே சிதைந்தும் உள்ளது. மகா சபையார்க்கும் உழுகுகளுக்கும் விளைபொருள் மற்றும் சில நிலங்களிலிருந்து வரும் வருவாய்ப் பங்கீடுகள், உரிமைகள் பற்றியும் ஏற்பட்ட உடன்பாட்டை இக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

கல்வெட்டு :

1. ஷ்ஷீஸ் திரிபுவநச் சக்கரவத்திகள் மதுரையும் கருவூரும் கொண்டருளிந ஸ்ரீகரிகால சோழேவற்கு யாண்டு பதிநால[ாவது] விருதராஜ பயங்கா வளநாட்டுக் குறுக்கை நாட்டுப்ப....
2. ணக் கடவர்களாகவும்..க்கோலும் பயறும் செவ்வார முண்ணக் கடவர் களாகவும் கொல்லைத் தறையில் இறைநட்ட நிலத்துக்கு செவ்வார முண்ணக் கடவர்களாகவும்
3. லகத்[தரச் சொல்லாதே[தய்] மேல் வாரத்தால் வந்த நெல்லுக்கு நாங்க[கே] ளய் காசுவாங்கி இடக்கடவோமாகவும் கடமைச் சிலவு பேறும் நெய்யும் பஞ்சம் உள்ளிட்ட சிலதே

4. மட[ப]த்திலே அளந்து கொண்டு குறைவிற்ப்பு எடுக்குமிடத்திலே..
கொண்ட வாரியப் பெருமகந் லெச்சினைப் படியே இடக்கடவர்களாகவும்
இவ்வரிசியும் பயறும் எடுக்கும் ப
5.பிறித்த நிலத்துக்கு கார்.....கவும் ஏற்றம[ாக]வும்
மண்டுக்கா நட்ட நிலமும் மறுநட்ட நிலமும் ஒருநட்ட நிலமும் முன்றத்
தொன்று வராமுன்
6. ..ல்மேல் பார்த்தேய் குடுக்க கடவோமாகவும் மாவிறை முற்பு எழுதிந
நியோகப் [ப]டியே ஏற்றைக்கும் தவிரக் கடவோமாக பெருமாள்
கடமைக்கு காச இடுமிடத்து தங்களை காச வா....
7. ..ளவு கொண்ட வாரியப் பெருமகந் இ...சினைப்படியே ...இடக்
கடவர்களாகவும் [இப்ப]யறு அளக்குமிடத்து பேர்க் காலத்திலே
நாங்களேய் கைய் கொண்டு எண்ணாழியும் வழுவா ஊர்க்காலாலே அ

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	15
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1193
ஊர் :	ஆத்தூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 130/1927
மொழி ;	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 2
அரசு :	சோழர்	அரசன் :	

இடம் : ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயில் மகாமண்டப வடக்குப்புறக் குழுதம்

குறிப்புரை : கல்வெட்டின் ஆரம்பப்பகுதி மட்டுமே உள்ளது. திருநடம்புரிந்தானான காலிங்கராயர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவன் அருமொழிதேவ வளநாட்டு வலிவலக் கூற்றத்தைச் சார்ந்தவன் என்பதும் அறியப்படுகிறது.

1. திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரையும் [பா]ண்டியர் முடித்தலையுங் கெ[ரண்]டு அரு[ளிய] ஸ்ரீகுலோத்துங்க] சோழ தேவற்கு யாண்டு ிடு வது இஷை நா[யற்]*று பூவ-ஃபகூத்து ஃசமியும் பு[த]*ன் கிழமையும் பெற்ற அ[த்த]த்தினான் அருமொழிதேவ வளநாட்டு வலிவல கூற்றத்து வ..ழலத்தை நாதன் திருநடம் புரின்[த]ரானான காலிங்கராயற்கு

மாவட்டம் : நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	15
வட்டம் : மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 161
ஊர் : ஆத்தூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 131/1927
மொழி : தமிழ்		
எழுத்து : தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு : சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 3
மன்னன் : இரண்டாம் இராஜராஜன்		

இடம் : ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயில் மகாமண்டப வடக்கு ஐகதி

குறிப்புரை : இரண்டாம் இராஜராஜனுடைய 'பூமருவிய திருமாதும்' என்ற மெய்க்கீர்த்திப் பகுதியுடன் தொடங்குகிறது. வடகரை விருதராஜபயங்கர வளநாட்டு பிரம்மதேயம் இராஜநாராயண சதுர்வேதிமங்கலத்துப் பிடாகை உத்தரங்குடியிலிருக்கும் வெள்ளான் பனையூருடையான் வெண்காடன் மகன் பெருங்காடன் திருவுடைத் திட்டையுடையார் கோயிலில் சந்தி விளக்கெரிப்பதற்குப் பாரதாயன் நம்பியார் உள்ளிட்ட கோயிற்காணியுடைய பிராமணர் வசம் 16 காசு கொடுத்து அவர்களும் விளக்கெரித்தனர் என்ற செய்தி இக்கல்வெட்டால் அறியப்படுகிறது.

கல்வெட்டு :

1. ஷ்ஷீஸ்ரீ பூ[மருவி]ய திருமாதும் புவிமாதும் ஜயமாதும் நாமருவிய கலை மாதும் புகழ்மாதும் நயந்து புல்க அருமறை விதி நெறியனைத்துந் தழைப்ப வருமுறையுரிமையில் மணிமுடி சூடித் திங்கள் வெண்குடை திசை[க்களிற்றெட்டுந்] தங்கு தனிக் கூடந் தாநென [விள]ங்கக் கருங்கலி கருங்கலிப்பட்டியைச் செங்கோ[ல் துறப்ப]ப் பொரு[ங்க]திராழி புவிவளத்துடந்வர வில்லவர் [இரட்]டர் மீனவர் சிங்களர் பல்லவர் நுத
2. லியர் பாற்திவர் பாணிய எண்ணருங் கற்பில் மண்ணகம் புண[ர்]ந்து செம்பொந் வீர[ஸி]ஹாஸனத்து புவனமுழுதுடை[யா]ளாடும் வீற்றி ருந்தருளிய கோப்பரகேசரி பற்மரான திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு பதி[னைஞ்சா]வது சித்திரை மாஸம்

முத . . [வ]ட கரை விருதராஜ பயங்கர. வளநாட்டு ஸ்ரீஹேயம்
ராஜநாராயண சதுவேழி மங்கலத்துப் பிடாகை உத்தரங்குடியிலிரு

3. க்கும் வெள்ளான் பனையூ[ரு]*டையாந் வெண்காடு தேவந் மகந்
பெருங்காட[ன்] இவ்வூரிலுடையார் திருவுடைத்திட்டையார் கோயிலில்
காணியுடைய ஸ்ரீஹேயந் பாரதாயந் நம்பியாருந் [ஆ]ளுடையார்
ராஜராஜ பட்டனு மிவந் தம்பி அவினா[சியுடையானும்] ஆத்யந்
வை[சு]வண[ன்] வினாயக பட்டனும் மௌதமந் இருணிக்கிய பெரிய
தேவ பட்டனும் ஆத்யந் திருவாண்டாந் மகந் தில்லை மூவாயி
[ரப]ட்டனும் காஸ்யுபந் ஆளி அரைசு திருநாவுக்
4. கரைசு பட்டனும் இவ்வனைவோம் எங்களிலிசைந்த ஸந்தி விளக்குக்கு
உயைத் தீட்டு குடுத்த பரிசாவது இச்சித்திரை மாஸம் முதல்
வசுஷித்தவற் திருவுடைத்திட்டையுடையார் கோயிலி*லே எரிக்க
கடவோமாக இசைந்து இப்பனையுடையார் [பெருங்காடன்] பக்கல்
நாங்கள் [கைக்]கொண்ட காசு பதினாறு இக்காசு பதினாறு
யாகக் கைக்கொண்டு இத்தால் வந்ந பொலிசைக்குச் சிலவாக [ஸந்தி]
விளமொந்நுக்கு¹ முழாக்கெண்ணையாக வந்
5. த எண்ணைக்குச் சிலவாக இக்கோயிலிலே ஸ்ரீவிளக்கொன்றும்
வசுஷித்தவற் எரிக்கக்க[ட]வோமாகவும் எரிக்குமிடத்து நாங்களும்
எங்கள் வற்கத்தாரும் எங்கள் பக்கல் [காசு] கொண்டாரும் அவர்கள்
வற்கத்தாரும் இப்படி இசைந்து ஸந்தி [விளக் கெ]ரந்நுமெரிக்க
கட[வோமாக] இசைந்து உயைத்தீட்டு குடுத்தோம் ராஜராஜ
பட்டநு[ள்]*ளிட்ட இவ்வனைவோம் இத்[தீட்]டெழுதினேந் கணக்கந்
ஓவாத கூத்த
6. ந் மகந் திருச்சிற்றம்பலமுடையானேந் இவை யெ[ந்]நெழுத்து
இப்படிக்கு இவை [ரா]ஜராஜ பட்டநேந் இவையெந்நெழுத்து இப்படி
இவை விநாயக பட்ட[நேந்] இவை யெந்நெழுத்து அவிநாசி
பட்டநேந் இவை யெந்நெழுத்து . . . இவை ஆ
. , , ஸ்ரீஹேயானமைக்கு மிப்படிக்கும்
தில்லை மூவாயிரப்பட்டநேந் இவையெந்நெழுத்து இப்படி அறிவேந்
7. ஶ்ரீஹேயமுத்திப் பட்டநேந்

1. ஸந்தி விளக்கொன்றுக்கு - என்று கொள்ளவும்

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	12
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1178
ஊர் :	ஆத்தூர்	இந்தியக் கல்வெட்டு	} 132/1927
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன்பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 4
மன்னன் :	இரண்டாம் இராஜாதிராஜன்	எண்	

இடம் : ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயில் மகாமண்ட வடக்கு ஐகதி.

குறிப்புரை : இரண்டாம் இராஜாதிராஜனுடைய மெய்க்கீர்த்தியுடன் கல்வெட்டு தொடங்குகிறது. ஒவ்வொரு வரியின் இறுதிப்பகுதியும் கட்டடத்துள் மறைந்துள்ளது. இக்கோயிலில் திருநூந்தாவிளக்கெரிக்க ஒருவர் வைத்த 80 காசின் பொலிசை கொண்டு கோயிற் சிவப்பிராமணர் நித்தம் உழக்கெண்ணெயால் விளக்கெரித்த செய்தி இக்கல்வெட்டால் பெறப்படுகிறது.

கல்வெட்டு :

1. ஷ்ஷிஸீ கடல் சூழ்ந்த பார்மாதரும் பூமாதருங் கலைமாதரும் அடல் சூழ்ந்த போர் மாதருஞ் [சீர்]மாதருமமர்ந்து வாழ நாற்கடல் புவி
2. சிங்களரும் முதலாய மந்நவர்கள் திறை சுமந்து வந்தீண்டி சேவிப்ப ஊழி ஒரு செங்கோல் எழு பாரும் இந்த . . . ச்செம்பொந் வீரஸிஹா
3. ஜ ஡ேவற்கு யாண்டு ஡ெ ஆவது கும்ஹ நாயற்றுப் பூவ-3 வகூத்து சூயோஸியும் வியாழக்கிழமையும் பெற்ற பூசத்து நாள் ராஜநாராயணச் சதுப்

4. யந் ஆளுடையரான ராஜராஜ பட்டநும் அவிநாசி பட்டநும் ஆத்தி [ரைய]ந் வயிசூவ[ண]விநாயக பட்டநும் மௌதமந் இரு[ள்] நீக்கி ஆண்ட[ார்] சிவதேவபட்ட[நும்]
5. சோழபட்டநும் இவனைவோம் எங்களில் இசைந்து திருநுந்தா விளக்கு எரிக்க உபய இசைவு தீட்டுக் குடுத்த பரிசாவது இற்றை நாளால் சந்திராதித்தவரை இக்கே[ா]
6. இக்காசு எண்பது[ம்] நாங்கள் நாளோகரி இட்டுக்கொண்டு முதல் இவர் தி . . நிற்க பொலிசைக்[குச்] சிலவாக நித்தம் உழக்கெண்ணை . . . திருநுந்தா விளக்குக்கு அட்
7. ம் இ உபையத்தி[ட்]டு எழுதிநேந் இத்தேவரைப் பூஜிக்கும் ஆத்திரை [யந்] ஸீநந்திகேஸூரநேந் இவை எந்நெழுத்து இப்படிக்கு இவை ராஜராஜபட்டந் . : தி
8. ருநாவுக்கரசுபட்டன் ஸயிசூயானமைக்கு இவை திருக்கடலூர் திரு வெண்காடு பட்டநெழுத்து இருணீக்கிய தேவ பட்டந் ஸயிசூ[யான மை]க்கு இவை ராஜராஜபட்டநு[ம்]

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	13
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1179
ஊர் :	ஆத்தூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 133/1927
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ்	மூன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 5
அரசன் :	இரண்டாம் இராஜாதிராஜன்		

இடம் : ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயில் மகாமண்டப வடபுறச்சுவர்.

குறிப்புரை : இரண்டாம் இராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தியோடு இக்கல்வெட்டு தொடங்குகிறது. கல்வெட்டு வரிகள் இறுதியில் கட்டடத்துள் மறைந்தும், முடிவு பெறாமலும் உள்ளன. விருதராஜபயங்கரவளநாட்டு . . . மங்கலத்து மத்தியஸ்தன் ஆக்களுருடையான் என்பானுடைய அகமுடையான் அளித்த தானத்தைக் குறிக்கிறது.

கல்வெட்டு :

1. ஷ்ஷீஷீ கடல் சூழ்ந்த [பார் மாதரும்] பூமாதரும் கலை மாதரும் அடல் சூழ்ந்த போர் மாதரும் சீர் மாதரும் அமர்ந்து வாழ நாற்கடல் சூழ் புவி யேழும் பாற்கடல் போல புக
2. டி புனைந்தருளி அறுசமயமும் ஐம்பூதமும் நெறியில் நின்று பாரிப்ப தெந்நவரும் சேரலரும் சிங்களரும் முதலாயவர்கள் திறை சொரிந்து வந்தீண்டி சேவிப்ப
3. நிதிருப்ப செம்பொந் வீரஸிஷீஸாஸநத்து உலகுடை முக்கோற் கிழாநடி களோடும் வீற்றிருந்தருளின [கோவிராஜகேசரி] பன்மரான திரிபுவநச் சக்கரவத்திகள் மருதை

4. ஷேவற்க்கு யாண்டு பதிந்முன்றாவது மகர நாயற்று அபர பக்ஷத்து ஁ஸுமியும் வியாழக்கிழமையும் பெற்ற விசாகத்து நாள் விருதராஜ பயங்கர வளநாட்டு குறுக்கை
5. மங்கலத்து ம(த்)தூ(ய)த்தந் ஆக்களு[ரு]*டையாந் திருப்படிக்கரை யுடையாந் குந்ததரநாந ராஜ . . முதுகண்ணாக உடைய . இவநக முடையாள் நாராயணி
6. ட்டை உடையார் கோயிலில் சிவப்பிராமணக் காணியுடையார் தாயந் நம்பியா[ராந . . . டையாநான ராஜராஜ பட்ட[ரும் இவந்][த]ம்பி அவினாசி பட்டனும்
7. . . இருணீக்கியான சூரிய ஷேவபட்டநும் காஸ்யபந் ஆளி அரசு திருநாவுக்கரசு பட்டநும் . . . யாந் திருப்படிக்கரை உ[டையான்] பட்ட . . .

த. நர. அ. தொல்லியல்துறை

தொடர் எண் : 6 / 1983

மாவட்டம் : நாகப்பட்டினம்

வட்டம் : மயிலாடுதுறை

ஊர் : ஆத்தூர்

மொழி : தமிழ்

எழுத்து : தமிழ்

அரசு : —

மன்னன் : —

ஆட்சி ஆண்டு : —

வரலாற்று ஆண்டு : கி.பி. 12-, 13-ஆம்
நூற்றாண்டு

இந்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை } —

முன் பதிப்பு : —

ஊர்க் கல்வெட்டு
எண் } 6

இடம் : ஸ்வர்ணபுரிஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடபுறச்சுவரில் உள்ள தூண்.

குறிப்புரை : மிகவும் சிதைந்துள்ள கல்வெட்டு

கல்வெட்டு :

1. . . . ட்டுஷஹே
2.
3. டய நாயனா[ர்]*தி
4. நல்லூரில்
5. னால் எங்கள்
6. லச
7. இரண்டா
8. கயில் நே
9. ாக்கானிக

10. . . . ம் ஆகையில்
11. போகநம் இ
12. . . . முன் வாய்க்கா . . .
13. . . . விலை கொண் . .
14. . . . ரையும் தொ
15. . . . திருவின் மனை
16. . [கி]றுக்கன் ம . . .

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	28
வட்டம் :	மயிலாடுதுறை	வசலாற்று ஆண்டு :	கி.பி. 1206
ஊர் :	ஆத்தூர்	இந்தியக் கல்வெட்டு } ஆண்டு அறிக்கை }	122/1927
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு } எண் }	7
மன்னன் :	முன்றாம் குலோத்துங்கன்		

இடம் : ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயில் கருவறை வடபாற் குமுதம்.

குறிப்புரை : குறுக்கைநாட்டு பிரம்மதேயம் ஸ்ரீஇராஜநாராயணச் சதுர்வேதிமங்கலத்து உடையார் திருவிடைத்திட்டையுடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவகன்மிகளுக்கு நிம்பை மாதேவ பட்டன் வழிபாடு, திருவமுதுக்காக நிலம் அளித்ததைக் குறிக்கும். பிரமாண இசைவுத் தீட்டாக இக்கல்வெட்டு உள்ளது.

கல்வெட்டு :

1. மதுரையும் கருவூரும் ஈழமுங் கொண்டு பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளிய ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவற்கு யா[ண்]*டு உலா ஆவது கன்னி நாயற்று வலுவ வகூத்து ஶ்ரீஶ்யும் திங்கள் கிழமை யும்
2. ங்கரவளநாட்டுக் குறுக்கை நாட்டு ஸ்ரீஶ்யேயம் ஸ்ரீஇராஜநாராயணச் சருப்பேதிமங்கலத்து உடையார் திருவிடைத் திட்டையுடையார் கோயில் ஆதி சண்டேஸ்வர தேவ கன்மிகளுக்கு இவ்வூர் நிம்பை மாதே . . .
3. சைவு தீட்டுக் குடுத்த பரிசாவது இவ்வூர் பிடாகை தேதாங்குடிக் கட்டளையில் மதுராந்தக வதிக்கு மேற்கு றாசேந்திர சோழ வாய்க் காலுக்கு வடக்குக் கண்ணாற்று நாலாஞ்சதிரத்து தென் மேற்கடைய நான் கவிணி

4. பக்கலும் ஆளப்பிறந்தானும் இராமநும் உள்ளிட்டார் பக்கல் விளை நிலமும் கொல்லையுமாக விலை கொண்டு உடையேனாய் என்னுதா யிருந்த நிலம் இரு மாவரையில் வடமேற்கடைய கொல் . . .
5. இன்னாயனாற்கு தன்மதானமாக குடுத்த[ரு] ஁஁ இந்தநிலம் காணி அரைக்காணி நீக்கி இதன் தெற்கடைஞ்ச நிலத்து தென் வேலிக்கும் கீழை வேலிக்கும் உழ்பட அளந்தால் குறைவுண்
6. இந்நாயனார் கோயிலில் நாயகர் நாச்சியார் தோளி நாச்சியார்குத் திருவமுதுபடிக்குடலாக நான் இற்றை நாள் னான் நீர்வாத்துக் குடுத்தமையில் இ . . .
7. . . மற்றும் எற்பேற்பட்ட உரிமைகளும் அகப்பட [தன்ம] தானமாக சீபாத[த்*]திலே நீர்வாற்றுக் குடுத்தமையில் இந்நிலத்துக்கு இவர்கள் வேண்டின போதே பிரமாணம் பண்ணிக் குடுக்க .
8. தன்மதானப் பிரமாண இசைவு தீட்டு இப்பிரமாணம் ஆ[வதாக]வும் இப்படி இசைஞ்ச இத்தன்மதான பிரமாண இசைவு தீட்டுக் குடுத்தேன் இந்நிலத்தில் நின்ற தூரவில் னான் முன் புகுந்த உரிமை . . .
9. ஆதிசண்டே஁ர தேவகன்மிகளுக்கு [நிம்[பை[மாதேவ பட்டனேன் இவர் சொல்ல இவ்விசைவு தீட்டு [எழுதினேன்] திருச்சிற்றம்பல முடையான் பட்டனேன் இவை என் [எழுத்து இப்]படிக்கு இவை நிம்பை மா . .

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	23
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1201
ஊர் ;	ஆத்தூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 123/1927
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 8
அரசன் :	முன்றாம் குலோத்துங்கன்		

இடம் : ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயிற் கருவறை வடபுறக் குழுதம்.

குறிப்புரை : விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு பிரம்மதேயம் ஸ்ரீ நாராயணச் சதுர்வேதி மங்கலமுடையார் திருவிடைத்திட்டையுடையார் கோயிலுக்கு நிம்பை மாதேவப்பட்டன் திருநாமத்துக் காணியாக நிலம் அளித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

கல்வெட்டு

1. ஷ்ஷீஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையும் ஈழமும் கருவூரும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளின ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவ[ற்]*க்கு யாண்டு உடைய ஆவது இஷபநாயற்று வலுவை வகூத்து சூசி . . .
2. நாள் விருதராஜபயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு ஷ்ஷீஷேயம் ஸ்ரீநாசநாராயணச் சதுப்பேதி மங்கல[முடையார்]திருவிடைத் திட்டை உடையார் கோயில் ஆதிசண்டோஹார தேவகன்மிகளுக் . . .
3. ..பட்டனேன் தன்மதானப் பிரமாணஃ இசைவு தீட்டுக் குடுத்த பரிசாவது இவ்வூர் பிடாகை உத்தரங்குடியிலிருந்து ரா[ஜே]ந்திர வதிக்கு மேற்கு றாசேந்திர சோழ வாய்க்காலுக்கு வடக்கு முதற்கண்ணாற்று இவ்

4. ..ஊயில் நத்தத்து வடக்கடைய ஊய நீக்கி இதிள் தெற்கு தேவரடியான் நாற்பத் தெண்ணாயிர நங்கை பக்கலும் ஆளப் பிறந்தானும் இவன் தம்பி இராமனான [புக] . . . லி வேந்தனும் இவன் தம்பி
5. . . . கொண்டையேனாய் எனுதாயிருக்கும் டைய ஊய இந் நிலம் காணி அரைக்காணியும் இற்றை நாள் இற்றை நாளால் இன்னாயனார்குத் திருநாமத்துக் காணியாக நான்
6. . . . க்கின மரமும் கீனோக்கின கிணறும் இதன் தென்பற்றில் நின்ற துரவில் இந்நிலத்துக்கு இறைக்க வேண்டும் உரிமையும் ஏத்தநிலை சிதாழியு நீர் போக வழி உரிமையும் புகவும் போதவும் உரிமை
7. நிலத்துக்கு இவர்கள் வேண்டின போதேப் பிரம[ர]*ணம் பண்ணிக் குடுக்க கடவேனாகவும் குடுக்குமளவும் இதுவே பிர[*]மாணமாவுதாகவும் இப்படி சம்மதித்து இத்தன்மதானப் பிர
8. டேயூர தேவகன்மிகளுக்கு நிம்பை மாதேவப் பட்டனேன் இவர் பணிக்க இத்தன்மதானப் பிரமாண இசைவு தீட்டு எழுதினேந் இவ்வூர் மத்த யத்தன் வாகூருடையான் ஓவாத கூத்தனான திருச்சிற்றம்பல்ப் பிரியன் . . .
9. க்காணியும் தன்மதானமாகக் குடுத்தேன் நிம்பை மாதேவ பட்டனேன் எழுத்து இப்படிக்கு இவை நிம்பை மாதேவ

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	32
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1210
ஊர் :	ஆத்தூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 121/1927
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 9
அரசு :	சோழர்	அரசன் :	

இடம் : ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயில் கருவறை வடபுறக் குழுதம்.

குறிப்புரை : கல்வெட்டின் இடையே சில பகுதிகள் கட்டடத்துள் மறைந்துள்ளன. ஸ்ரீஇராஜ நாராயண சதுர்வேதிமங்கலத்து இராஜராஜச்சேரி ஆத்ரயன் ஆராவமுது கூத்த பிரான் பட்டனும் அவன் தாயும் திருவிடைத்திட்டையுடையார் கோயில் ஆதி சண்டேஸ்வர தேவகன்மிகள், ஸ்ரீகார்யம் செய்வார்கள், ஸ்ரீமாமேஸ்வரக் கண்காணி செய்வார்கள் ஆகியோர் வசம் நிலத்தை விற்றுக் கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஷ்ஷிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ம[து]*ரையும் ஈழமுங் கருவூரும் பாண்டியனை முடித்தலையுங் கொண்டருளி வீராஷிஷேக[மும் விஜயா பிஷேகமும் செய்த]ருளிய ஸ்ரீதிரிபுவந
2. வீரதேவற்கு யாண்டு ௩௮௨ ஆவது கன்னி நாயற்று வலுவ-4 வகூத்து வகூஷியும் வெள்ளிக் கிழமையும் பெற்ற சோதி நாள் விருதராய பயங்கர வள[நாட்டு குறுக்கை நாட்டு பிரம்ம தேய]ம் ஸ்ரீராஜநாராயண
3. ச் சதுப்பேதி மங்கலத்து ராஜராஜச்சேரி சூதயந் ஆராவமுது காயங் கடுஞ்சிலையான் கூத்தப்பிரான் பட்டனும் என்னையே முதுகண்ணாக உடைய எங்கள் மாதா ஆ வ்விருவோம் நிலவி

4. லைப்பிரமாண் இசைவு தீட்டு உடையார் திருவிடைத்திட்டை உடையார் கோயில் ஆதிசண்டேஹர தேவகன்மிகளுக்கு*ம் சீகாரியஞ் செய்வார்களுக்கும் ஸீமாஹேஹரக் கண்காணி செய்வார்களுக்கும் நாங்கள் விற்றுக்குடுத்த
5. நிலமாவது இவ்வூர் பிடாகை உத்தரங்[௫]*டிக் கட்டளையில் மதுராந்தக வதிக்கு மேற்கு றாசேந்திர சோழ வாய்க்காலுக்கு வடக்கு முதற் கண்ணாற்று+ஞ் சதிரம் ஓடி . . . வடமேற்கு எங்கள் பிதாக்கள் நிம்பை
6. பள்ளிகொண்டான் பட்டன் பக்கலும் முஞ்சிற்படி பெரிய நம்பி பட்டன் உள்ளிட்டார் பக்கலும் விலை கொண்டுடையராய் அவர்கள் எங்களுதாய் பாகித்து வருகிற கொல்லை
7. இந்நிலம் காணியும் விற்றுக் குடுத்து கொள்வதான எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு உத இக்காசு இரண்டாயிரமும் ஆவணக் களியேல்காட்டேற்றி கைச்செலவறக் கொண்டு விற்று விலைப்
8. பிரமாண இசைவு தீட்டுக் குடுத்தோம் இவ்வாதிசண்டேஹர தேவ கன்மிகளுக்கு ஆத்யன் ஆராவது கூத்தம்பிரான் பட்டனும் என்னை முது கண்ணாக உடைய என் மாதர் . . அ . . .
9. ரய இந்நிலத்து மேனோக்கிய மரமும் கீனோக்கிய கிணறும் எற்பேற்பட்ட உரிமைகளும் அகப்பட்ட விலைக்குற விற்று பொருளறக் கொண்டு
10. இந்நிலத்துக்கு இதுவே விலையாவுதாகவும் இதுவே பொ[ரு]*ள் மாவறுதிப் பொருள் செலவோலை ஆவுதாகவும் இதுவல்லது வேறு பொருள் மாவறுதிப் பொ[ரு]*ள்
11. . . . வேண்டிந் போதே பிரமாண்ம் பண்ணிக் குடுக்கக் கடவேனாக வும் குடுக்கக் மாட்டத்திலென்கில் இதுவே பிரமாண்மாவதாகவும் இப்
12. . . குடுத்தோம் இவ்வாதிசண்டேஹர தேவகன்மிகளுக்கு ஆத்யந் ஆராவமுதுக் கூத்தபிரான் பட்டனும் என்னைவே முதுகண்ணாக உடைய என் மாதர் ஆன் இ
13. . . . வ்விலைப் பிரமாண் இசைவு தீட்டு எழுதினேன் பொற்புறத்து சீரம் பட்டன் மகன் ஸீகூஷண் பட்டனேன் இவ்வெய்ன் எழுத்து இப்படி சம்மதித்து இவ்வா[ன]

14. : கொண்டமைக்கு ஆதி[ய]நாந ஆராவமுது கையங்கடுஞ்சிலை
யனான கூத்தபிரான் பட்டன் ஸஃஜையாநை[ம]
15. ங்க பட்டன் ஸஃஜையானமைக்கு இவை கவுணியன்
உய்யாண்டான் பட்டன் மகன் ஸ்ரீகஜ ஊந் எழுத்து இது.
16. இவை திரு . . சீராமபட்டன் எழுத்து

த. நா. அ. தொல்ஸியல் துறை

தொடர் எண் : 10/1983

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	21
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 12 - ஆம் நூற்றாண்டு
ஊர் :	ஆத்தூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 124/1927
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்		
அரசு :	சோழர்		
மன்னன் :	[கோனேரின்மை கொண்டான்]	ஊர்க் கல்வெட்டு எண்	} 10

இடம் : ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயில் கருவறை வடபுறக் குழுதம்.

குறிப்புரை : அரசனுடைய நேர்முக ஆணையாக உள்ளது. அரசனுடைய 21-ஆவது ஆட்சி யாண்டு முதல் திருவிடைத்திட்டையுடையார் கோயிலுக்கு தேவதான இறையிலி யாக நிலம் வழங்கியதையும், சுங்கந் தவிர்த்த குலோத்துங்க சோழனின் 16-ஆவது ஆட்சியாண்டில் அளந்தபடி நீங்கல் நீக்கி அவ்விறையிலி நிலத்தை அளித்ததையும், இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

கல்வெட்டு :

1. யாண்டு உடிக ஆவது நாள் ஈகடிக ல் ஓஸாடிந் செய்தருளின திருமுகப்படி திரி(புவன)புவனச் சக்கரவத்திகள் கோனேரி மேல் கொண்டான் விருத ராச பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு ஆற்றா[ர் உடை]
2. [யார் திருவிடைத்]திட்டையுடையார் கோயிற் தேவகன்மிக்கும் சீ மாஹேஸ்வரக் கண்காணி செய்வார்களுக்கும் சீ காரியஞ் செய்வானுக்கும் இத்தேவர்க்கு வேண்டும் நிமந்தங்களுக்கு இறுப்பதாக இரு
3. தி . . னில் தேவதான இறையிலியிட நாம் நீர்வார்த்த நிலத் துக்கு இவ்வூர் [பிறிந்த] ராஜராஜன் மத்தளங்குடியில் இத்தேவர்க்கு திருநாமத்துக் காணியான நிலமாய் ஆற்றாரான ராஜ நாராயண

4. ச[ருப்பே]திம[ங்க]லத்துப் பிடாகை கீரணார் சவிமுத்தீரமுடையாரைத் தேவதான இறையிலி ரு ரு வ ஜ ம ராஜ நாராயணச் சருப்பேதி மங்கலத்து வெள்ளான் பற்றில் வேறு இறுக்கிற நிலம் நீக்கி நீக்கி நின்ற நிலத்து
5. முன்னி[றை நடந்தப]டி தவிரிந்து இடு ரு பசுதவதகீழமக்கும் சுங்கந் தவிர்த்த குலோத்துங்க சோழ தேவர்க்குப் பதினாறாவது அளந்தபடி நீங்கல் நீக்கி ரு பசுதவதம உயச வது முதல் தேவதான இறையிலியாக இட்டு
6. இந்நிலத்து[க்கு நீக்கிஇ] ச்சதுப்பேதி மங்க[க]*லத்து வெள்ளான் [பற்]றில் வேறு இறுக்கிற நிலம் நீக்கி நீக்கி நின்ற நிலத்து இட்ட நிலத்துக்கு காணிக் கடன் வேலிக்கு [ள]சுள . பத்தாறாக்கி அறுபதின் கலமாக இறைகட்டியும் ராஜராஜன் மத்த
7. ளங்குடியில் இட்ட நிலத்துக்கு ஒட்டுப்படியாய் முன்பு இறுத்து வருகிற படியில் தேவர்க்கு இறுக்கும் நெல்லும் அந்தராய பாட்டத்துக்கு இறுக்கும் படிகளுக்கு வேண்டுவது நீக்கி நீக்கி நின்ற நெல்லு [இ]த் தேவர்க்கு இறு
8. க்கவுங் கடவதாக வரியிலிலாரும் வரிக்கூறு செய்வார்களும் எழுத்திட்ட உள்வரி தரச்சொன்னோம் இந்நிலம் இரு[பத்தொ]ன்றாவது முதல் இந்நேவர்க்கு தேவதான இறையிலியாகக் கொண்டு இ நிமந்தஞ் செலுத்தப் பண்ணுக எழுதினான்
9. சேந்திர வேளான் எழுத வில்லவராயரும் வரகுண ராயரும் பிரிதியங்கரையரும் திகரிலி சோழப் பல்லவராயரும் எழுத்திட்டு வந்த திருமுகப்படி

மாவட்டம் : நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு : —
வட்டம் : மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு : கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டு
புள்ளி : ஆத்தூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } 126/1927
மொழி : தமிழ்	
எழுத்து : தமிழ்	மூன் பதிப்பு : —
அரசு : கோழர்	ஆள்க் கல்வெட்டு எண் } 11
மன்னன் : மூன்றாம் குலோத்துங்கன்	

இடம் : ஸ்வர்ணபுரிஸ்வரர் கோயிற் கருவறையின் கிழக்குக் குழுதம்.

குறிப்புரை : கல்வெட்டின் இறுதிப்பகுதி சிதைந்துள்ளது. விருதராஜபயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு இராஜநாராயண சதுர்வேதி மங்கலத்துத் திருவிடைத்திட்டையுடையார் கோயிலுக்குப் பனையூர் நாட்டு ஆனாங்கூர் உடையான் குருகுலராயர் மகள், பனையூர் மூலநந்தநாயகர் திருநடம்புரிந்தருளிணான காலிங்கராயர்க்கு வாழ்க்கைப் பட்ட அரையன் சாமுண்டி நிலம் விற்றுக் கொடுத்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

கல்வெட்டு :

1. ஷ்ஷிழீ திரிபுவன] சக்கரவத்திகள் மதுரையும் பரண்டியந் முடித்தலையுங் கொண்டரு நாயற்றுப் பூவடிபுஷுத்து டுஸரியும் புதன் கிழமையும் பெற்ற அத்தத்துனாள் . . வலி வலக் கூற்றத்துப் பனையூர் மூல நந்த நாயக[ர்] திருநடம் புரிந்தரு[ளி]*னான் காலிங்க ராயற்கு வாழ்க்கைப்பட்ட நடுவினாடாந ராஜரா . .
2. வளனாட்டுப் பனையூர் நாட்டு ஆனாங்கூர் . . . ங்கிழையான அரையன் அருமொழி . . . நதைக் கற்பகத்தாழ்வானான குருகுலராயர் மகள் அரையன் [சாமுண்டி] முதுகண்ணாகக் கொண்டு நிலநிலைப் பிரமாணம் . . . [விருதரா]ஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு [ராஜநாரா]யணச் சதுவேதி மங்கலத்து உடையார் திருவிடைத் திட்டையுடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவற்கு நான் விற்றுக் குடுத்த நிலமாவது இவ்வூர்]

3. ப் பிறிந்த ராஜராஜன் மத்தளங்குடிப் பொத்தகப்படி ருபுதவரூ . இன்னி . . . காணி அரைக்காணி னாலெங் . . . ற்றக் குடைக்கோன் பக்கல் விலை கொண்டையாராய் அனுபவித்து வருகிற இந்நில . [கா]லிங்க[க]* ராயற்கு வாழ்க்கைப்படுகிற காலத்திலே இநக்கு ஶ்யம[மாக நீர்] வாந்துக் குடுத்த நிலத்துக்குடலாகப் பின்பு னுடன் பிரித்து என் அ .
4. ன் உய்யக் கொண்டானும் அரயன் ராஜராஜ தேவனும் அரயன் அரு மொழி தேவனும் இனக்கு ஶ்ய[மாகப்]பெற்றுடையபடி . . காலே மாகாணி அரைக்காணியும் இற்றை நாளால் இந்த ஆதிசண்டேஶர தேவற்கு விற்றுக் குடுத்தேந் விற்று எம்மிலிசைந்த விலைப் பொருள் அன்றாடு நற்காசு உடுநா இக்காசு [இருபத்தைஞ்ச]ர யிரமும் காட்டேற்ற இவ்வாதிச]
5. ண்டேஶர தேவற்கு அரயன் சாமுண்டியேன் . இன்னிலத்து நின்ற மேனோக்கின மரமுங் கீனோ[க்கின கிணறு]ம் மற்றும் எப்பேற்பட்ட இன்னி ஆதிசண்டேஶர தேவற்கு காலிங்கராயற்கு வாட்கைப் பட்ட அரயன் சாமுண்டியேன் இவர்கள் சொல்ல அரு மொழிதேவ வளநாட்டுப்[பாம்பூர்]நாட்டு வருசியூர் . . . டைய வரம் பிடந்சை காணி[அரை]
6. க்காணியும் அரயன் சாமுண்டிக்கு முதுகண்பட்டு இக்காசு இருபத்தைந் யாயிர[மும்] கைக்கொண்டு விற்றுக் குடுத்தேன் பனையுருடையான் அரயன் எழுத்தென்றும் பனையூர் மூலன்தை அரயன் உய்யக் கொண்டான் எழுத்தென்றும் இப்படி அறிவேன் கங்கை]கொண்ட சோழ வளநாட்டுச் சிறுகுடி . . ஊற்கணக்கு திருவரங்குடையான் தி ளில் [பா]
7. ன்னம்பலக் கூத்தநான கற்ப[ப]க வேளானேன் எழுத்தென்றும் இப்படி அறிவேன் ஸா[வர்ண]ஶ்குபாணி ஊட்டேன் இப்படி அறிவேன் கற்பக . . . ன்னெழுத்தென்றும் . . .

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 11, 12-ஆம் நூற்றாண்டு
ஊர் :	ஆத்தூர்	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 12
அரசன் :	[முன்றாம் குலோத்துங்கன்]	எண்	

இடம் : ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயில் கருவறையின் வடபுற ஜகதி

குறிப்புரை ; கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கோயில் நிவந்தங்களுக்காகக் கொடுக்கப்பட்ட தேவதான இறையிலியிலிருந்து இவ்வூர்ப் பிறந்த இராஜராஜன் மத்தளங்குடியில் இத் தேவர் திருநாமத்துக் காணியான நிலம் இருக்கும் ஆத்தூர் இராஜநாராயணச் சருப்பேதிமங்கலத்திலிருந்து மாறி, முன் கட்டியபடி இறை தவிர்ந்து அதாவது முன்றாம் குலோத்துங்கனின் பதினாறாவது ஆட்சியாண்டில் அளந்தபடி நீங்கல் நீக்கி அம்மன்னனின் இருபத்தொன்றாவது ஆட்சியாண்டு முதல் தேவதான இறையிலி இட்டமைக்கு நிமந்தத்துக்கு உடலாக நெல்லு அளிக்கப்பட்டதையும் அதற்குப் புரவு வரி அதிகாரிகள் கையெழுத்திட்டிருப்பதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

கல்வெட்டு :

1. ...க்கு உள்வரி விருதராச பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு .. ஆற்றூர் உடையார் திருவிடைத்திட்டையுடையார்க்கு வேண்டும் நிமந்தங்களுக்கு இறுப்பதாக உலக ஆவது சித்தி...
2. ..தேவதான இறையிலியிட்ட இவ்வூர்ப் பிறிந்த ராஜராஜன் மத்தளங் குடியில் இத்தேவர் திருநாமத்துக் காணியான நிலமாய் ஆற்றூர் ராஜநாராயணச் சருப்பே
3. ரைத் தேவதான இறையிலி மாறின ரு-கருவறை . . . நில வோபாதி காணிக்கடன் உரசுகளவனாபல் பத்தாறாக்கி உலகுகளவனாப நிச்சயித்த ஓபாதி

4. கலத்து வெள்ளான் பற்றில் வேறு இறுக்கிற நிலம் நீக்கி நீக்கி நின்ற நிலத்து முன்னிறை கட்டினபடி தவிர்ந்து இட்ட ரூவகபசடுத ரூபு நிலவோபாதி பழ இ. . . .
5. ..கு உடையார் சுங்கந் தவிர்த்தருளின குலோத்துங்க சோழ தேவர்க்கு ஓச ஆவது அளந்த படி நீங்கல் நீக்கி ரூவகபசடுத ரூபு ஆவது நிச்சயித்த ஒபாதி உஉயாஉ . . .
6. ..இறை கட்டின காணிக்கடன் உசுகசுபுபத்தாக்கி உஉயசுப உம் யாண்டு உயக ஆவது முதல் தேவதான இறையிலி இட்டமைக்கு இதில் ராஜராஜ மத்தளங்குடியில் இட். . .
7. . . . இறுக்கும் நெல்லும் அந்தராய பாட்டத்துக்கு [இறுக்]கும் படி காசக்கும் வேண்டுவது நீக்கி நீக்கி(ன) னிற்றநெல்லு நிமந்த[*]த்துக் குடலாவது இவை புரவரி சீகரண நாயகம் குழலூரு[டையா]
8. ன்னெழுத்து இவை புரவரி சீகரண நாயகம் ப[ரம்]பூர் கி[ழ]*வ னெழுத்து இவை புரவரி சீகரணத்து முகவெட்டி உழந்தையுடையா னெழுத்து [இ]வை புரவரி சீகரண நாயகம் பெருநல்லூ[ரு]*டைய
9. ானெழுத்து. இவை புரவரி சீகரண நாயகம் பந்த[ணை] நல்லூருடையா னெழுத்து. இவை புரவரி சீகரணத்து முகவெட்டி பெருமங்கல முடையா னெழுத்து இவை விசையராயனெழுத்து இவை. . .
10. ..வசேதிகுல ராயனெழுத்து கோசலராயன் எழுத்து இவை பழந்தி வா[கர]னெழுத்து இவை சேரகோனெழுந்து இவை சிம்பியதரையனெ [ழுத்து] இவை கச்சியராயன் எழுத்து இவை நுள

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	17 + 1
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 12-ஆம் நூற்றாண்டு
ஊர் :	ஆத்தூர்	இந்தியக் கல்வெட்டு } ஆண்டு அறிக்கை }	125/1927
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு } எண் }	13
மன்னன் :	கோனேரின்மை கொண்டான்		

இடம் : ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயிற் கருவறை மேற்கு ஐக்கதி.

குறிப்புரை : அரசனது (திருமுகம்) நேர்முக ஆணை அரசனுடைய 17 + 1(18)-ஆம் ஆட்சியாண்டு முதல் இராஜநாராயணச் சதுர்வேதி மங்கலத்துப் பிடாகையான கீரனூரிலுள்ள அவிமுகத்தேஸ்வரர் கோயில் தேவதான இறையிலியை மாற்றித் திருவிடைத்திட்டையுடையார் கோயில் நிவந்தங்களுக்காக 2 வேலி நிலம் இறையிலி அளிக்கப்பட்டதையும், இந்த ஆணையை எழுதியவன் திருமந்திர ஓலை நெறியுடைச் சோழ மூவேந்த வேளான் என்பதையும், வரியிலாரும், வரிக்கூறு செய்வார்களும் உள்வரியிட்ட செய்தியையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

கல்வெட்டு :

1. ஷ்ஷீஸ்ரீ யாண்டு பதினேழாவது ள்¹க ள²ம ள³எ ளால் ஶ்ர[ஸா⁴ஶ் செய்தருளின திருமுகப்படி திருபுவனச்சக்கரவத்தி கோனேரி மேல்கொண்டான் விருத ராஜபயங்கர வளனாட்டுக் குறுக்கைனா[ட்டு] ஶ்ரீராஜ நாராய[ண]* ஶ்ரீ⁵வே⁶ஶி மங்கலத்து உடையார் திருவிடைத்திட்டையுடையார் கோயில் தேவகன்மிக்கும் ஶ்ரீ⁷ஶாமே⁸ஶூரக் கண்காணி செய்வார்களுக்கும் ஶ்ரீ⁹காரியஞ் செய்வானுக்கும் இத்தேவற்கு வேண்டும் நிமந்தங்களுக்கு இறுப்பதாக உத்தராப்
. க்கு ராஜராஜன் மத்தளங்குடியில் இத்தேவர்

2. திருநாமத்துக் காணியாய் ராஜ(ச)நாராயணச் சருப்பேதி மங்கலத்துப் பிடாகை கீர[னார்] அவிமுத்தீரமுடையார் தேவதானத்து இறுத்து வருகிற நிலத்து இத்தேவரை தேவதான இறையிலி மாறி இருகிற நிலம் இருவேலியும்] பதினேழாவதின் எதிராமாண்டு முதல் தேவதான இறையிலியாக இட்டும் இந்நிலத்துக்கு ஒட்டுப்படியாய் முன்பு இறுத்து வருகிற படியே தேவற்கு இறுக்கும் நெல்லும் அந்தராயம் பாட்டத்துக்கு இறுக்கும்படிக் காசுக்கு வேண்டும் .. . நீக்கி நின்ற
.. . டலாகவும் கடவதாக வரியிலாரும் வரி
3. க்கூறு செய்வார்களும் எழுத்திட்ட உழ்வரி தரச்சொன்னோம் இந்நிலம் பதினேழாவதின் எதிராமாண்டு முதல் இத்தேவற்கு தேவதான இறையிலியாகக் கைக்கொண்டு நிவந்தஞ் செலுத்தப் பண்ணுக எ[ழு]தினான் திருமந்திர ஓலை நெறியுடைச் சோழ மூவேந்த வேளான் எழுத்து இவை குருகுலராயரும் பிரதியங்கரையரும் நிகரிலி சோழப் பல்லவரையரும் கச்சியராயரும் வன்னாவுடையாரும் சோழகங்கரும் சேதிசுலராயரும் எழுத்திட்டு எழுத திரு . . யாண்டு பதினேழாவது நாள் ஈளங்ளல் தேவதா
4. ன இறையிலியிட்டபடிக்கு உள்வரி விருதராச பயங்கர வளநாட்டுக்குறுக்கை நாட்டு ஆற்றாரான ராஜநாராயணச் சதுப்பேதி மங்கலத்து உடையார் திருவிடைத்திட்டையுடையார்க்கு வேண்டும் நிமந்தத்துக்கு இறுப்பதாக உத்தர அயனத்து நீர் வார்த்த நிலமாய் இந்நாட்டு ராஜராஜன் மத்தளங்குடியில் இத்தேவர் திருநாமத்துக் காணியாய் ராஜநாராயணச் சருப்பேதி மங்கலத்துப் பிடாகைக் கீரனார் அவிமுத்தீரமுடையார் தேவதானத்து இறுத்து வருகிற நிலத்து இத்தேவரைத் தேவதான விறையிலி மாறிய[ரண்]
5. டு பதினேழாவதின் எதிராமாண்டு முதல் தேவதான இறையிலியிட்ட நிலம் இருவேலியினால் நிலவோபாதி காணிதாடா² நெல்லு ௨௪௦௭௭௪ ௬௭௭ னால் பத்தாறாக்கி நெல்லு ௨௦-௭ . . ௭௬ நிச்சயித்த நெல்லு ௨௩௦௭௭௪-௭ம் யாண்டு பதினேழாவதின் எதிராமாண்டு முதல் தேவதான இறையிலிட்டமைக்கு இந்நிலத்துக்கு ஒட்டுப்படியாய் முன்பு இறுத்து வருகிற படியில் தேவற்கு இறுக்கும் நெல்லும் அந்தராயம் பாட்டத்துக்கு இறுக்கும்படி காசுக்கு வேண்டுவது நீர் நீக்கி நின்ற நெல்லும் நிமந்தத்துக்கு[ட]
6. லாவது இவை புரவரி கரணநாயகம் குழலூருடையானெழுத்து இவை புரவரி சீகரணத்து முகவெட்டி பந்தணை நல்லூருடையானெழுத்து இவை புரவு வரி சீகரண நாயகம்] . [வீர்]நல்லூருடையானெழுத்து இவை புரவு

வரி சீக[ர*]ண நாயகம் பாலையூர் கிழவனெழுத்து இவை புரவுவரி
சீகரணத்து முகவெட்டி குமாரமங்கலமுடையானெழுத்து இவை புரவுவரி
சீகரணநாயகம் மேலூருடையானெழுத்து இவை புரவுவரி சீகரணத்து
முகவெட்டி கலமுடையானெழுத்து இவை புரவுவரி சீகரணத்து
முகவெட்டி உழ

7. ந்தையுடையானெழுத்து இவை விசையராயனெழுத்து இவை கச்சிராய
னெழுத்து இவை வேணாட்டரயனெழுத்து இவை பழந்திராயனெழுத்து
இவை வளனாடு[டை]யானெழுத்து இவை தீபத்தர[ய]னெழுத்து இவை
நுளம்பராயனெழுத்து இவை வாணாதி ராஜ் நெழுத்து

-
1. நாள் என்றிருத்தல் வேண்டும்.
 2. காணிக்கடன் என்றிருத்தல் வேண்டும்.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	21
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1199
ஊர் :	ஆத்தூர்	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 14
அரசன் :	மூன்றாம் குலோத்துங்கன்	எண்	

இடம் : ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடபுறச் சுவர்.

குறிப்புரை : பிரம்மதேசம் ஸ்ரீஇராஜநாராயணச் சதுர்வேதி மங்கலத்து உடையார் திருவிடைத் திட்டையுடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவகன்மிகள் வசம் நிம்பை மாதேவ பட்டன் திருநாமத்துக் காணியாக நிலம் விற்றுக்கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. இந்த நிலவிலைப் பிரமாண இசைவுத் தீட்டிற்கு அவனது மக்கள் சாட்சிக் கையெழுத்திட்டுள்ளனர்.

கல்வெட்டு :

1. கையுங் கொண்டருளின ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவற் யாண்டு உடைய ஆவது மிருக [சீரிஷத்து] துவாடிசியும் திங்கள்க் கிழமையும் பெற்ற
2. [குறுக்கை] நாட்டு பிரம்மதேசம் ஸ்ரீநாச நாராயணச் சருப்பேதிமங்கலத்து உடையார் திருவிடைத் திட்டை உடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவகன்மிகளுக்கு இவ்வூ[ர்*] வீரநாராயணச்சேரி நி[ன்]பை மா
3. ப் பிரமாண இசைவுதிட்டு இற்றைநாள் நான் இவர்களுக்கு நான் விற்றுக் குடுத்த நிலம்(ம்)மாவது உத்தரங்குடியில் மதுராந்தக வதிக்கு மேற்கு றாசேந்திரசோழ வாய்க்காலுக்கு வடக்குக் கண்ணா

4. தென்மேற்கடைய அகரம் மதுரைகொண்ட சோழச் சருப்பேதி மங்கலத்து என்றுதாயிருந்த ரூபகீபுபகபஉதம் இதன் வடக்கு கொல்லை ரூ கூ உக கீரு
5. ன்னாயனார் திருநாமத்துக் காணியாக நான் முன்பு தன்ம தான மாக குடுத்த ரூ கூ நீக்கி இதன் தெற்கு கொல்லை ரூ உகீரூ உப கப உதம் ஆக விளநிலமும் கொல்லையும் உள்பட
6. மா முக்காணியும் இற்றை நாளால் இன்னாயனார்க்கு திரு நாமத்துக் காணியாக விற்றுக்குடுத்தேன் இந்நிலம் ஒருமா முக்காணியும் விற்றுக் குடுத்துக் கொள்வதான எம்மிலி
7. ள் அன்றாடு நற்காசு கமிசனா இக்காசு பதினாலாயிரமும் ஆவணங்களியே காட்டேற்றிக் கைச்செலவறக் கொண்டு விற்று விலை ஆவணம் செய்து குடுத்தேன் இந்நில
8. ரமும் கீழ் நோக்கின கிணறும் மற்றும் ஏற்பேர்ப்பட்ட பாகாசிரிய உரிமைகளும் இந்நிலத்துக்கு அசல் என்பொதுவும் பொ[தா]ரியும் மற்றும் ஏற்பேர்ப்பட்ட உரிமைகளும் அ
9. தேன் இந்நிலத்துக்கு இவ் தேய் பிரமாணம் பண்ணிக் குடுக்கக் கடவேனாகவும் குடுத்திலேனாகில் இதுவே பிரமாண [ம்]* ஆவுதாகவும் இதுவேய் பொருள்
10. லி ஓரா ஆவுதாகவும் இதுவல்லது வேறு பொருள்மா வறுதி பொருள்ச் செலஓலை காட்டக் கடவதல்லாதாகவும் இந்நிலம் இருபத் தேழாவது பசான முதல் அனுபொவித்து கொ
11. சூஉப ரூசநாராயணச் சருப்பேதி மங்கலத்திலே இறுக்கக் கடவ தாகவு நீக்கி ரூபசூகீபுபகபஉதம் அகரம் மதுரைகொண்ட சோழ சதுப்பேதிமங்கலத்து ஒட்டுப்
12. டவர்களாகவும் இப்படி ஸம்மதித்து இந்நிலம் ஒருமா முக்காணி யும் மிகுதிக் குறைவு உள்பட விற்றுக் குடுத்தேன் ஆதிசண்டேஹர தேவகன்மிகளுக்கு இந்நின்பை மாதேவ பட்டனேன் இவர்
13. இந்நில விலைப்பிரமாண இசைவு தீட்டு எழுதினேன் குலோத்துங்க சோழன் தனிநாயகச் சருப்பேதி மங்கலத்து மத்தியத்தன் சாத்தனூருடையான் திருவீரட்டானமுடை

14. . .ந்தன் ஸ்ரீமாதேவஹ்ரஃ பிரியனெழுத்து இப்படி ஸம்மதித்து இக்காசு பதினாலாயிரமுங் கைகொண்டு இந்நிலம் ஒருமா முக்காணியும் விற்றுக் குடுத்தமைக்கு இவை நின்பை மாதே
15. . . . [இ]வையென் எழுத்து இப்படிக்கு இவை நின்பை மாதேவ பட்டன் மகன் ஆரா அமுது பட்டன் எழுத்து இப்படிக்கு இவை நின்பை மாதேவ பட்டன் மகன் திருச்சிற்றம்பலமுடையான் பட்டனேன் இவையென்
16. . . . க்கு இவை நின்பை மாதேவ பட்டன் மகன் சூரிய தேவபட்டனே இவையென் எழுத்து இவை திருச்சிற்றம்பல நம்பி எழுத்து

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	30
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	—
ஊர் :	ஆத்தூர்	இந்தியக் கல்வெட்டு	} 122/1927
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன்பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 15
மன்னன் :	மூன்றாம் குலோத்துங்கன்	எண்	

இடம் : ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடபுறச் சுவர்

குறிப்புரை : மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய "மதுரையும் ஈழமும் கொண்ட" என்ற மெய்க்கீர்த்தியுடன் இக்கல்வெட்டு தொடங்குகிறது. மன்னனின் 30-ஆவது ஆட்சி யாண்டுக் கல்வெட்டின் ஆரம்பம் மட்டுமே உள்ளது.

கல்வெட்டு

1. ஷ்ஷிஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையும் ஈழமுங் [க]*ருவரும்
2. லையுங்கொண்டு வீராபிஷேகனும் விஜயாபிஷேகமும் பண்ணி யருளிய ஸ்ரீ திரிபுவன வீரதே
3. . . .வற்கு யாண்டு [ஈ.டி] ஆவது வசூதிக நாயற்று வலுவடிவக்ஷத்து ஸவூமியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற சதையத்து நாள் வி . . .

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	21
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 167
ஊர் :	ஆத்தூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 127/1927
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 16
அரசன் :	இரண்டாம் இராஜராஜன்		

இடம் : சுவர்ணபுரீஸ்வரர் கோயில் அர்த்தமண்டபத் தென்புறச்சுவர்.

குறிப்புரை : விருதராஜபயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு பிரம்மதேயம் ஸ்ரீஇராஜநாராயண சதுர்வேதிமங்கலத்து உடையார் திருவிடைத் திட்டையுடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவகன்மிகளுக்கு இவ்வூர் இராஜராஜச்சேரி பாரதாயன் தாமோதிரப் பட்டன் அபிசித்தர் மகன் தக்ஷிணாமூர்த்திபட்டன், அவன் தம்பிகள் மற்றும் மாதா ஆகியோர் ஜயசிம்ம குலகால நல்லூரிலுள்ள நிலத்தை விற்றுக் கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு

1. ஷ்ஷீஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜராஜ தேவந்
2. கு யாண்டு உல[க] கற்கடக நாயற்று வலுவ-3 வகூத்து ஸஹியும்
3. சனிக்கிழமையும் பெற்ற சோதிநாள் விருதராஜபயங்கர வளநாட்டு
4. குறுக்கை நாட்டு ஸ்ரீராஜநாராயண ஶ்ரீவேதி உங்கலத்து
5. உடையார் திருவிடைத் திட்டையுடையார் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவகன்மி
6. களுக்கு இவ்வூர் இராஜராஜச்சேரி பாரதாயன் தாமோதிரப் பட்ட[ன்] அபிசித்தர் மகன்

22. றும் கொண்ட பரிசாவது ஆழ்வாரை பிள்ளை இலாடத் தரையர் கொள்ள நிச்சயித்த பொன்னு
23. க்கு பிணைபட்ட ஆரியன் இராஜ ஸூரிய ஸ்ரீமாராயனு[ம்]* கற்பூர பட்டனும் சொக்கப்பட்டனும் ப
24. ரமாத்தக் குடையார் சாக்கில் ஒடுக்க வாங்கி குடுத்த காச டிகூர் இக்காசு பதினாயிரத்தறு
25. னூறும் இக்கோயிலில் நாங்கள் வாங்கின எதிற்பைக்கு செலவிட்ட காச டிகூர் காசு இரண்டா
26. யிரமும் ஆக காச டிகூர் இக்காசு பன்னீராயிரத்தறுநூறும் இப்படியால் ஆவணக்களறியே
27. காட்டேற்றி கைச் செலவறக் கொண்டு இ[ந்]*த நிலம் இரண்டு மா முக்காணி அரைக்காணியும் விற்று
28. க் குடுத்தோம் விற்றுக் குடுத்த நிலத்து மேனோக்கின மரமும் கீழ் நோக்கின கிணறும் எற் றெ
29. பேற்பட்ட பாகாசிரிய உரிமைகளும் அகப்பட விற்றுக்கு
30. டுத்த இந்நிலத்துக்கு இதுவே விலையாவுதாகவும் இதுவே பொருள் மாவறுதிப் பொருள் றெ
31. சலவோலை ஆவுதாகவும் இதுவல்லது வேறு பொருள் செலவோலை காட்டக் கடவதல்லாத
32. தாகவும் இந்நிலம் இரண்டுமா முக்காணி அரைக்காணிக்கும் இவர்கள் வேணுமென்ற போதே
33. பிரமாணம் பண்ணி குடுக்க கடவோமாகவும் குடுத்திலோ மாகில் இந்நில விலை ஸ்ரீரண இசை
34. [வுதீ]டே ஸ்ரீரணமாவுதாகவும் இப்படி ஸம்[ம]*தித்து நிலவிலை ஸ்ரீரண இசைவு தீட்டு குடுத்தே
35. [தாம்] [திருவிடைத்] திட்டையுடையார் கோயில் ஆதிசண்டேஹர தேவ கன்மிகளுக்கு பா

36. [ரதாயன்] தாமோதிர பட்ட அலிசித்தர் மகன் தக்ஷ[ணா]முத்தி பட்டனும் இவன் தம்பி வீதிவிடங்கப்
37. பெருமானான யஜமுத்தி சஜனும் இவன் தம்பி அழகிய திருச்சிற்றம்பல முடை
38. யானும் இவர்கள் மாதா பெரியாண்டாள் சானியும் இவனைவோம் இவ[ர்*]கள் அருளிச்
39. செய்ய இந்நில விலைப் பூராண இசைவு தீட்டு எழுதினேன் இவ்வூர் மத்யஷந் வரகூரு
40. டையான் திருச்சிற்றம்பலப் பிரியன் ஆட்கொண்டானேன் இவையென் னெழுத்து இ
41. ப்படி சம்மதித்து இவர்களுக்கு முதுகண்ணும்பட்டு இந்நிலம் இரண்டு மாமுக்காணி அரை
42. க்காணியும் விற்றுக் குடுத்து இக்காசு பன்னீராயிரத்து அறுநூறும் இப்படியாக
43. பாரதாயன் தாமோதர பட்டன் டக்ஷ[ண]ர முத்தி பட்டனேன் எழுத்து
44. தாயன் அவினாசி பட்டனேன் இவை அறிவேன் செல்லூர் பொன்னம்பலம்
45. . ஆளும் பிரான் பட்டனேன் இப்படி அறிவே[ன்] குமாரசாமி ஆளும் பிரான் பட்டன்
46. பட்ட ஊராதித்த வரை நயினார் கொள்ள நிச்சயித்த பொன்னாயிர கல்லுமி
47. பொன்னுக்கு இவர் காணி ஐயஸிஜை . . . நல்லூரில் வெண்ணைக் கூத்
48. தவிளாகம் நிலம் இரண்டு மா முக்காணி அரைக்காணியும் இவர் மகன் டக்ஷ[ண*]ர
49. . . முத்தி [பட்டனும்] இவன் தம்பி திரிச் சிற்றம்பலமுடையானும்
50. [ஆண்டா]ள்ச் சானியும் உடையார் திருவிடைத்திட்டை உடையாற்கு

51. காணியாகப் பற்றி ஆமாண விலைப்படி காசில் நாங்கள் புணைப்பட்ட
52. த்தாக்கி . . [கா]சு பதினாயிரத்தறு நூறும் பிள்ளை இலாடத் தரைய
53. தக்குடையா ராக்கிலே ஒடுக்க நாங்கள் கைக்கொண்டு எங்கள் இருவர் பேரி
54. லும் முதலிட்டமைக்கு வீரநாராயணச்சேரி காமனான கற்பூர பட்டனேன் எழுத்து ஆண
55. விலைப்படி காசாய் நாங்கள் புணைப்பட்ட காசுக்கு தரக்கடவதான காசு பதினாராயிர
56. த்தறுநூறும் எங்கள் பிதாக்கள் இராஜகுரியப் பிரம மாராயரும் எங்கள் சிற்ற[ப்*]பனார் கற்
57. பூர பட்டரும் புணைப்பட பொன்னுக்கு செலவாக ஸ்ரீபண்டாரத்து நாங்கள் வாங்கி [பரமா]
58. த்தக் குடையார் சாக்கில் ஒடுக்கினமைக்கு இராஜகுரியப் பிரம்மாராயர் மகன்
59. கற்பூர பட்டனேன் எழுத்து||

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	22
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1168
ஊர் :	ஆத்தூர்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 128/1927
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 17
மன்னன் :	இரண்டாம் இராஜராஜன்		

இடம் : சுவர்ணபுரீஸ்வரர் கோயில் அர்த்தமண்டபத் தென்புறச் சுவர்.

குறிப்புரை : அரசனுடைய நன்மைக்காகவும், [கிராம நன்மைக்காகவும்] திருவிடைத்திட்டையுடையார் கோயில் இறைவனை அமாவாசை நாளன்று உலாவாக எடுத்து வருவதற்கு ஜயசிம்மகுலகாலபுரத்திலுள்ள நிலத்தினை இறையிலிமாக இராஜநாராயணச் சதுர் வேதிமங்கலத்துச் சபையார் அளித்துள்ளனர். இந்தத்தானம் வாணாதிராஜருடைய சிறப்பு (கடையீடு) ஆணையினைப் பெற்று செய்யப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஸ்ரீஹரி திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜராஜதேவற்கு யாண்டு உலாவது உமர நாய
2. ற்று அபர பக்ஷத்து பஞ்சமியும் நாயற்றுக்கிழமையும் பெற்ற திருவே[ர்]* ணத்து நாள் விருதரா
3. ஜ ஹயங்கர வளனாட்டு குறுக்கை நாட்டு ஸ்ரீஹரிதேயம் ஸ்ரீ இராஜ நாராயண ஶுதுவேஷி மங்கல[த்து]
4. மஹாஸஹையா[ர்]* எழுத்து உடையார் திருவிடைத்திட்டை உடையார் கோயிலில் தேவதானமி கோயில்
5. கணக்கன் கண்டு பெருமாள் திருமேனி கல்லியாண திருமேனியாகவும் ச . . . ம ஸு ஶ்ரீஹரிதேயமாகவும்

6. உடையார் திருவடித்திட்டை உடையார் இவ்வழி வாஸி துடங்கி ஊரி நோதல்வமாக எழு
7. ந்தருளி நிதும் ஁ஸாதிக்கப் பண்ணுவாராக உடையார் வாணாயிராஜர் எழுத்திட்டருளின
8. இதுக்கு எழுந்தருளி அருளும்படிக்கு உடல் டலாக ஊரிலே சிறுதா
9. பெறவேணுமென்று இக்கோயிலில்* தானத்தார் அபேக்ஷித்தமையில் இவ்வூர் தென்கீழை முலை
10. க்குளத்துக்கு உடலாக நீக்கி நிற்கிற நிலம் ஒரு மாவும் இக்குளம் சூழ்ந்த இடத்து கொண்டு விடலே
11. ன்றாயமான நிலம் இல்லாமையாலே இன்னிலம் ஒரு மாவும் பார்த்தான் கெங்காதரன் திருவெண்
12. காடு பட்டனுக்கு சிலையிங்க¹ பூரணவிரத்திக்கு இறையிலி நின்ற நிலம் அரைமாவும் இவன்
13. பாத்தி அனுட்டான்ம் பண்²ணாமையாலே இந்நிலம் அரைமாவும் என்னை இவன் மாற வேணு
14. மென்று சொல்லுகையாலே இந்நிலம் அரைமாவும் ஆக நிலம் ஒரு மாவரையும் இற்றை நாள் மு
15. தல் இவை தவுந்து இன்னாயனார் அம[ர*]வாஸி எழுந்தருளி இற்றை நாள் முதல் இ
16. றையிலியாக இட்டது இந்நிலம் ஒருமாவரையும் இந்நாயனார் திரு நாமத்துக்காணி திறப்பில் இறு
17. த்து வருகிற நிலத்திலே நிறுத்திக் கொண்டு உடையார் திருச்சிற்றம்பல முடையார் தேவதானத்திடே
18. ல அந்தராயம் கோயிற் றம்ப பேறு இறுத்து இந்நிலம் ஒரு மாவரையில் உள்ள உடல்கொண்டு
19. நீக்கி வேண்டுவன ஸ்ரீபண்டாரத்தே பட்டு³ அம[ர*]வாசி எழுந்தருளி கீதும் ஁ஸாதிக்கருளவும் இன்னி

20. லம் ஒரு மாவரையும் இன்னாயனார் திருநாமத்துக்காணியான ஜய ஸிஹ குலகால நல்லூரில் மதுரா
21. ந்தகவதிக்கு மேற்க்கு இராஜம[கே]*ந்திரசோழ வாய்க்காலுக்கு தெற்கு உ கண்ணாற்று னாலாஞ்சதிரத்து இதன் மே
22. ற்கடைய தீருஞானசம்பந்த [விளக்க]மாய் ஊர் பாடிக்காப்பதற்கு இறுத்து வருகிற நிலத்திலே நிறு
23. த்த கடவதாகவும் சொன்னோம் இப்படி செய்க மணியால்⁴ ஊர்கணக்கு லுஹையன் எழுத்து இப்படி
24. க்கு இவை ஆளுடையான் பட்டனெழுத்து இவை உய்யக்கொண்டான் பட்டனெழுத்து

-
- 1, 2. சிறிது இடம் விட்டு வெட்டப்பட்டுள்ளது.
 3. ஸீபண்டாரத்தே இட்டு - என்று இருத்தல் வேண்டும்.
 4. பணியால் - என்று இருத்தல் வேண்டும்.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	26
வட்டம் :	தரங்கம்பாடி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1044
ஊர் :	மேலப்பாதி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} —
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 1
அரசு :	சோழர்		
மன்னன் :	முதலாம் இராஜாதிராஜன்		

இடம் : நவநீத ஈஸ்வரர் கோயில் கருவறை வாயில் நிலையின் உட்புறம் பதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புரை : முதலாம் இராஜாதிராஜனுடைய மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டு சிதைந்துள்ளது. முடிவும் காணப்படவில்லை. கோயிற் காரியங்களுக்காக நிலம் விற்றுக் கொடுத்து அதற்கு, எல்லையும் குறிக்கப்பட்டுள்ள செய்தி பெறப்படுகிறது.

கல்வெட்டு :

1. ஷ்ஷிஸ்ரீ கோவீரபாண்டியன் தலையும் [காஞ்சூர் சாலையு]
2. ராஜதேவர்க்கு யாண்டு உடுக ஆவது [மகர] நாயற்று வலுவ-3 பகஷத்து வெள்ளிக் கிழமையும் பெற்ற அத்த
3. ங்கொண்ட சோழச் சதுவேலி-3 மங்கலத்து [மகாலாயையோம்] விற்றுக் குடுத்து [விலையாவணஞ் செய்து]
4. [தெற்கு] கீழ்பாற்கெல்லை பெரி[ய] வாய்க்காலுக்கு மேற்கும் குணவைச் சதுவே-3திமங்கலத்தெல்லைக்கு]
5. பாற்கெல்லையிலு நடுவுபட்ட நிலம் ஒன்றே யறுமாவரை இந்நிலம் விற்றுக் குடுத்து

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	22
வட்டம் :	தரங்கம்பாடி	வரலாற்று ஆண்டு :	கி.பி. 12-ஆம் நூற்றாண்டு
ஊர் :	மேலப்பாதி	இந்தியக் கல்வெட்டு	}
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	[சோழர்]	ஊர்க் கல்வெட்டு	}
அரசன் :	[திரீபுவன]வீரதேவர்? (மூன்றாம் குலோத்துங்கன்)	எண்	

இடம் : சுரகர ஈஸ்வரர் கோயில் மகாமண்டபத் தெற்கு ஐக்கி.

குறிப்புரை : கல்வெட்டின் முன்பகுதி சிதைந்துள்ளது. பிற்பகுதி காணப்படவில்லை. கல்வெட்டு சிறப்பாக நோக்கத்தக்கது. இக்கல்வெட்டு கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டது. கல்வெட்டின் முற்பகுதி அழிந்துபட்டுள்ளது. பிற்காலத்தில் இக்கோயிலைப் புதுப்பிக்கும் போது கல்வெட்டின் ஆரம்பம் அழிந்துள்ள கல்லை நீக்கிவிட்டுப் புதிய கல்லை வைத்துக் கட்டியுள்ளனர். இதனை அறிந்து கொள்ளக் (கி.பி. 15-ஆம் நூற்றாண்டில்) கல்லு அழிவு என்று புதியகல்லில் எழுதிவைத்துள்ளனர். மேலும் திருப்பணியில் கற்கள் மாறிவிடாமலிருக்கக் கற்களுக்கு 6, 7, 8, 9 என்று தமிழில் எண்கள் இட்டு ஒவ்வொரு எண்ணின் அருகிலும் கல்லின் வடிவத்தையும் சதுரம் சதுரமாகப் பொறித்துள்ளனர். முன்னோர் எழுதிவைத்த வரலாற்றைப் பாதுகாப்பதில் அக்கால மக்களுக்கு இருந்த ஈடுபாடு இதன் மூலம் பெறப்படுகிறது. இக்கல்வெட்டில் வீரராக்கதச் சதுர்வேதி மங்கலத்துக் குமண்டலி இருள் நீக்கி பட்டன் என்பான் வீரராஜேந்திர கெணயாத ராயர்க்கு நெல் அளித்துள்ளான். இத்தானத்தை அறியும் வகையில் சாசனத்தை வீமேஸ்வரர் கோயிலில் வெட்டி வைத்தான் என்ற செய்தியும் இக்கல்வெட்டில் அறியப்படுகிறது.

கல்வெட்டு :

1. கல்லு
அழிவு

2. கல்

லு கூ கூ ள அ கூ ட |

3. .. வீரதேவர்கு யாண்டு உயெ வது வீர[ராக்]கதச் சருப்பேதிமங்கலத்து கு[ம]ண்டிலி* இருள் நீ[க்]*கி நான் பட்டனேன் வீரராசேந்திர கெண யாதராயர்கு நூற் கல நெல்லு கொண்டு இருபத்து மூன்றவது கா

4. [ஏ]ற்றி நேராகக் கொண்டு தீட்டு வேண்டின இடத்து கண்டதில்லை கண்டதாகிலிச் சாசனம் உடையா[ர்]*வீ[மே]சுர தேவர் கோ[யி]*ல் தானம் அறிய கல்வெ[ட்டிக் குடுத்]தேன் குழமிண்டி* இருள் நீக்கிநான் பட்டன் எழுத்து

* குமண்டிலி என்றும் குழமிண்டி என்றும் இரு வேறுவிதமாக எழுதப்பட்டுள்ளது

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	6
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1194
ஊர் :	மேலப்பாதி	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 179/1925
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்	ஊர்க் கல்வெட்டு எண்	} 3
அரசு :	சோழர்		
மன்னன் :	கோனேரின்மை கொண்டான் (முன்றாம் குலோத்துங்கன்)		

இடம் : சுரகர ஈஸ்வரர் கோயில் மகாமண்டபத் தெற்கு ஐகதிப்படை

குறிப்புரை : கல்வெட்டின் மூன்பகுதி கட்டடத்திற்குள் மறைக்கப்பட்டுள்ளது. அரசனுடைய நேர்முக ஆணை இது. குலோத்துங்க சோழக் கெணியாதராயனின் வேண்டு கோளுக்கிணங்க, இராஜாதிராஜ வளநாட்டு, வீதிவிடங்கச் சதுர்வேதிமங்கலத்திலுள்ள உடையார் வீமேஸ்வரதேவர் கோயிற் தேவகன்மிகளுக்கும் ஸ்ரீமாகேசரக் கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீகாரியம் செய்வார்களுக்கும் அரசன் ஆணையாக அரங்கற்குடியில் உள்ள குளம் செங்கமுநீர்க்குளமாக வீமேசுரதேவர் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்டதால் தேவதான நிலத்துக்கு நீர் இறைக்க இயலாமல் போனதால் நிலத்துக்குத் தேவையான நீரும் இறைத்துக் கொண்டு, செங்கமுநீர்ப்பூவும் இறைவனுக்குப் பயிரிட்டுக் கொள்ள வேண்டுமென ஆணையிடப்படுகிறது. இவ்வாணையைத் திருமந்திர ஓலை நெறியுடைச் சோழ மூவேந்த வேளான் என்பவன் எழுதியுள்ளான்.

கல்வெட்டு :

1. [சு]வத்தி [ஸ்ரீ]கோனேரின்மை கொண்டான் இராஜாயிராச வளநாட்டு வீதிவிடங்க சதுர்வேதி மங்கலத்து உடையார் வீமேசுரதேவர் கோயில் தேவர் கன்மிக்கும் ஸ்ரீமாகேசரக் கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீகாரியஞ் செய்வா
2. முவளநாட்டு ஸ்ரீஹேயம் அரங்கற்குடியில் திருவரங்க வதிக்கு மேற்கு மாடக்குடி எல்லைக்குக் கிழக்கு இவ்வூர் பிடாரி கோயிலுக்கு வடக்கு

நடுவுப்பட்ட குளம் நமக்கு செங்கழுநீர் ஆகக் கடவதாக நம்ஓலை
புறப்பட்டதென்றும் இக்குளத்தை [குவ்வா] கிழ

3. இடேவற்கு இவ்வூரில் டேவர் தானமான நிலத்து இறைக்க வேண்டும்
நாள் இறைக்க ஒண்ணாமையாலே நீர்த்தட்டுமென்றும் இக்குளத்தை
தேவதானமான நிலத்துக்கு இறைக்க வேண்டும் நாள் இறைத்து
இத்தேவர்க்கு செங்க
4. ஆகக்கடவதாக பெறவேணுமென்று குலோத்துங்க சோழக்கெணியாத
ராயன் நமக்குச் சொன்னமையில் இப்படி செய்யக் கடவதாக நம்
ஓலைப்புறப்பட்ட படி தவிர்ந்து நாங்
5. ரமான நிலத்துக்கு இறைக்க வேண்டும் நாள் இறைத்து இத்தேவர்க்கு
செங்கழுநீர் திருப்பள்ளித்தாமம் ஆகக் கடவதாகப் பண்ணுக எழுதிநான்
திருமந்திர ஓலை நெறிஉடைச் சோழ மூவேந்த வேளான் எழுத்து
நிகரிலி சோழ பல்லவரையனும் குருகுலரா

மாவட்டம் : நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு : 4
வட்டம் : தரங்கம்பாடி	வரலாற்று ஆண்டு : கி.பி. 1220
ஊர் : நல்லாடை	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } 577/1962-63
மொழி : தமிழ்	
எழுத்து : தமிழ்	முன் பதிப்பு : —
அரசு : சோழர்	ஊர்க் கல்வெட்டு எண் } 1
மன்னன் : மூன்றாம் இராஜராஜன்	

இடம் : அக்னீஸ்வரர் கோயிற் கருவறை ஜகதிப்படை

குறிப்புரை : ஐயங்கொண்ட சோழ வளநாட்டுக் குறும்பூர் [நாட்டு] நல்லாடை மங்கலமான குலோத்துங்க சோழபுரத்து உடையார் திருவனந்தீஸ்வரமுடையார் கோயிலில் திருப்பணி செய்து, எழுந்தருளிவித்த திருவாதவூர் பெருமானுக்கு அரசனின் 4-ஆவது ஆட்சியாண்டு ஒரு சந்திவிளக்கெரிக்கவும், உச்சி சந்தியிலே திருவமுது செய்யக் கறியமுது வெஞ்சனங்களுக்காகப் பலரிடமிருந்து இரந்து பெற்ற 62 கலம் நெல்லில் தினந்தோறும் இருநாழி அரிசி அளக்கவும் கோயிற் சிவப்பிராமணர் ஒப்புக்கொண்ட செய்தி இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. திரிபுவனச்சக்கரவத்திகள் சீராஜராஜ தேவர்க்கு செயங்கொண்ட சோழ வளநாட்டுக் குறும்பூர் [நாட்டு] [நல்லாடை] மங்கலமான குலோத்துங்க சோழபுரத்து உடையார் திருவனந்தீஸ்வரமுடையார்
2. கோயிலில் சீமாஹேஸ்வரர் அகாரணக்கண திருப்பணி செய்விக்கிற சேரமான் தோழர் எழுந்தருளு[வித்த] திருவாதவூர் பெருமான் சீபாதத்துக்கு இந்நாயநார் கோயிற் சிவப்பிராம[ம]*ணக் காணியுடைய
3. காசிபந் கூத்தநான மும்முடிச்சோழ பட்டனும் சோழநான திருநான சம்மந்த பட்டனும் சோழநாந குலோத்துங்க சோழ பட்டனுள்ளிட்டாரும் திருச்சிற்ப்பலமுடையாநாந நாற்பத்தெண்ணாயிரப் பட்டனும் உய்யக் கொண்டாநா

4. ந கங்கை கொண்ட பட்டன் உள்ளிட்டாரும் மாணிக்கக் கூத்தநான
எதிரிலி சோழப் பட்டனும் இவ்வனைவோம் நாங்கள் உபைய[படி]
இசைந்து கல்வெட்டிவித்த பரிசாவது இஆண்டார் சேரமாந் தோழர்
திருவாதவர் பெருமாளுக்குத் திருவமு[துக்குப]லர்
5. பக்கலு மிரந்த நெல்லாய் நாங்கள் கைக்கொண்ட நெல்லு அறுபத்திரு
கலத்துக்கும் நாலாவது சித்திரை விஷு முதல் சந்திராதித்தவரை
உச்சிச் சந்தியிலே நித்தம் இருநாழி அரிசியளந்து கறியமுது விற்கு
விஞ்சனமுமிட்டுப் பூசை செலுத்திச் சோறு நாங்கள் கொள்ள

த. நா. அ. தொல்லியல்துறை

திரைடர் ஏண் : 2 / 1987

மாவட்டம் : நாகப்பட்டினம்
வட்டம் : தரங்கம்பாடி
ஊர் : நல்லாடை
மொழி ; தமிழ்
எழுத்து : தமிழ்
அரசு : சோழர்
அரசன் : திரிபுவன வீரன்
முன்றாம் குலோத்துங்கன்

ஆட்சி ஆண்டு : 33
வரலாற்று ஆண்டு : கி.பி. 1211
இந்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை } 576/1962-63
முன் பதிப்பு : —
ஊர்க் கல்வெட்டு
எண் } —

இடம் : அக்னீஸ்வரர் கோயிற் கருவறை தெற்குச்சுவர்.

குறிப்புரை : ஜயங்கொண்ட சோழ வளநாட்டுக் குலோத்துங்கசோழ புரமான நல்லாடை மங்கலத்து நகரத்தார், அவ்வூர் நிலத்தில் பயிரிடுவதற்காகச் சிலருக்கு அளித்த உரிமையை உறுதி செய்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.¹

1. இக்கல்வெட்டு தற்போது அங்கு காணப்படவில்லை. ஆதலால் இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையிலிருந்து தரப்பட்டுள்ளது.

மாவட்டம் : நாகப்பட்டினம்

வட்டம் : தரங்கம்பாடி

ஊர் : நல்லாடை

மொழி : தமிழ்

எழுத்து : தமிழ்

அரசு : —

மன்னன் : —

ஆட்சி ஆண்டு : —

வரலாற்று ஆண்டு : கி.பி. 13 - ஆம் நூற்றாண்டு

இந்தியக் கல்வெட்டு } 578/1962-62
ஆண்டு அறிக்கை }

முன்பதிப்பு : —

ஊர்க் கல்வெட்டு } —
எண் }

இடம் : அக்னிஸ்வரர்கோயில் முன்மண்டபம் வெளிப்புறக் கிழக்குச் சுவரிலுள்ள அடியவர் உருவத்தின் மேல்

குறிப்புரை : "சேரமான் தோழர்" - என்று கி.பி. 13-ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ளது. இக்கோயிற் திருப்பணி செய்தவர் என்பதை க. வெ. எண் 1லுள்ள குறிப்பால் உணரலாம்.¹

1. தற்போது இக்கல்வெட்டு அங்கு காணப்படவில்லையாதலால் இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையிலிருந்து தரப்பட்டுள்ளது.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு:	19
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1235
ஊர் :	கொறுக்கை	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 223/1917
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 1
அரசன் :	மூன்றாம் இராஜராஜன்		

இடம் : வீரட்டானேஸ்வரர் கோயில் மகாமண்டப வடக்குச் சுவர்,

குறிப்புரை : மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தில் வீரட்டானேஸ்வரமுடையார் கோயிலுக்குப் பலரிடமிருந்தும் அடிமைகள் விலைக்கு வாங்கப்பட்டனர். சிலர் தானமாக கோயிலுக்கு அடிமைகளை அளித்துள்ளனர். இவ்வாறு - பெறப்பட்ட அடிமைகள் அனைவரும் உறவு முறையினர் ஆவர். மேலும் இம்மன்னனுக்கு முன்னர் ஆட்சி புரிந்த இராஜாதிராஜன் ஆட்சிக் காலத்தில் விலைக்கு வாங்கிய அடிமைகளின் பெயர்கள், குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் விலைக்கு வாங்கிய அடிமைகளின் பெயர்கள் என மொத்தம் 100 அடிமைகளின் பெயர்கள் உறவு முறையுடன் பட்டியலிடப்பட்டுக் காணப்படுகின்றன.

இக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இம்மன்னன் மூன்றாம் இராஜராஜன் எனத் தெரிகிறது. ஆகையால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மன்னர்கள் இரண்டாம் இராஜாதிராஜனாகவும் மூன்றாம் குலோத்துங்கனாகவும் இருத்தல் வேண்டும். அவர்கள் காலத்தில் கல்லில் பொறிக்கப்படாததால், அவர்கள் காலத்தில் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளின் பெயர்களையும் தமதுகாலத்தில் பெறப்பட்ட அடிமைகளின் பெயர்களையடுத்து அதே கல்லிலும் பொறிப்பதற்கு ஆணையிடப்பட்டுள்ள செய்தி இக்கல்வெட்டால் அறியப்படுகிறது.

அக்காலங்களில் குடும்பம் குடும்பமாகக் கோயிலுக்கும் தனியாருக்கும் தங்களை அடிமைகளாக விற்றுக்கொண்டது ஏன் என்பது ஆய்வுக்குரியது.

முடையாந் பெருங்காடி பாரத்துவாஜி தில்லை நாகந் பெரிய நம்பி பக்கல்
கொண்டுடைய வீரட்டந் சொறி இவள் மகந் பிடாரந் தவுமியந் வெண்
காடு தேவந் சோமாசி . . . மா[றனும்] கண்ணுவநந் கருமாணிக்கம்
சீரிளங்

5. கோ பட்டநும் பக்கல் கொண்ட வீரட்டந் பெற்றாள் கவிணியந் சூரிய
தேவந் திருச்சிற்றம்பலமுடையாந் பக்கல் விலை கொண்ட பெருங்
காடந் சோறுடையான் தவுமியந் வெண்காடு தேவந் திருச்சிற்றம்பல
முடையாந் பட்டசோமாசியார் பக்கல் கொண்ட தத்தபட்டந் திரு இவள்
மகந் அற்ப சந்தோஷி வீரட்டந் இவந் தங்கை ஆண்டமை பிரமதேச
ராஜராஜச்சேருப்பேதி மங்கலத்து பாரத்துவாஜி திருவிக்கிரமனும் இவந்
தம்பி உ[மாச்சி]தந் திருச்சிற்றம்பலமுடையானும் பக்கல் கொண்டுடைய
கூத்தாடி சூற்றிய தேவி இவன் மகள் மண்டையாண்டி இவள் தம்பி
கண்ணந் இவன் தங்
6. து பெற்றாள் இவந் தம்பி இராம தேவந் இவந் தங்கை உமையாண்டாள்
இவள் தம்பி திருநட்டப் பெருமான் பெற்ற கோயில் சோழ விழுப்பரையன்
பக்கல் கொண்ட கேசவந் சீ . . இவன் மகந் பெற்றாந் கேசவந்
வேதம் உடைய பிரான் இவந் தங்கை அவையம் பக்காள் இ
. . . . கள் கூத்தாடி நங்கை இவன் தங்கை . . . க்குடுத்தி திருமங்க
லத்து அரயந் நாகந் பிள்ளையாழ்வாந்நாந் குலோத்துங்க சோழக்[டு]
கணியாத ராயர் பக்கல் விலை கொண்ட அரயந் உடையாண்டி இவன்
மகள் அம்மச்சி நித்தந் திருவடியும் நித்தந் சிங்கனூரானும் பக்கல் கோயில்
கொண்டு இவன் பக்க
7. ல் பெற்ற நித்தந் னம்பி இவந் தம்பி சிங்கப்பிரான் தவுமியந் வெண்காடு
தேவந் ஆதித்த தேவந் பக்கல் கொண்ட வீரட்டந் சோறுடையாள்
இவள் மகள் ளாசு பாரத்துவாசி இரவிதாஸந் சக்கரபாணி பிராம்மணி
வாழ்வி தாட்சாணி பக்கல் கொண்டு பிராந்தக தேயந் ஸீகிருஷ்ணந்
திரிபுவன சக்கரவத்திகள் ஸீகுலோத்துங்க சோழ தேவந் யாண்டு
ஒன்பதாவது கவிணிய நகானூ[ர்ஆ]தி சண்டேசுர தேவர்கு விற்ற
அடியாள் ஆவாள் இவ்வூர் கவுணியன் சூரிய தேவன் திருச்சிற்றம்பல
முடையான் பக்கல் விலை கொண்டுடையநாய் இத்தேவர் சிவநாமத்து
இக்கவிணியன் நாகனூரன் சூற்றி பெருங்காடி பின்பு இவன் பெற்ற
மகள் உன்
8. டயன் இவன் தங்கை பெரியாள் இவள் தம்பி சூற்றி இவன் தங்கை
சோறாண்டி இவள் தம்பி தியம்பகன் இ பெண்களில் பெரியாள் மகன்
சூற்றி இளவாண்டை நாளில் வரகூரான் ஜயஸிஹ் குல்காலச் சருப்பேதி

1. ஷ்ஷிஸீ திரிபுவனச்சக்கரவத்திகள் ஸீஇராஜராஜ தேவற்கு யாண்டு பத்தொன்பதாவது விருதராஜ பயங்கர [வளநாட்டுக்] குறுக்கை நாட்டுத் திருக்குறுக்கை உடையார் திருவீரட்டானமு[டை]யார் மூலபிருத்தியரான சண்டேசுர தேவ[ற்]கு [திருவாய்மொழிந்] தருளின திருமுகப்படி பெற்ற அடிமைக்கும் பலர் பக்கலும் விலைகொண்ட அடிமைக்கும் தானத்தால் பெற்ற அடிமைக்கும் கல்வெட்டின்படி திருமுகப்படி ஆழ்வாரடிமையாய் பெற்ற ஆச்சபிடாரன் இவன் அகமுடையாள் சோழி இவன் மகன் எழுவடியான் இவந் தம்பி தேவன் இவன் தம்பி திருவெண்காடுடையான் இவந் தம்பி வள்
2. ளல் இந்த ஆச்சபிடாரன் மகள் ஆளுடையாள் இவள் மகன் திருவெண் காடுடையாந் இவந் தம்பி மணவாளன் இவந் தங்கை ஆண்ட நங்கை இவள் தங்கை செல்வம் வீரவிநோத வேளான், இவந் தம்பி சிங்கபிரான் இவன் தங்கை மண்டையாண்டி அழ[கி]யாந் மகந் வ [த]ங்கை செல்வம் இவள் மகன் பெருமாள் இவன் தங்கை ஆண்டாள் சிவசரணத்தின் அகமுடையாள் மண்டை இவள் மகந் பெருங்காடந் இவந் தம்பி வேங்கடம் இவந் தம்பி வள்ளல் இவந் தங்கை பெற்றாள் இவள் உடையாந் இவன் தங்கை பெரியாள் இந்தப் பெருங்காடந் சிறிய தாய் ஆழ்வா நங்கை இவள் மகந் வடையாந் இவந் தம்பி பெருமாள் இவந் தங்கை பெரியாள் இவள் மகன் ஆண்டாள் இ
3. ப்பெரியாள் தங்கை செல்வம் இவள் ம[க்]கள் உமையாண்டாள் சீவேதவனப் பெருமாள் நங்கை இச்செல்வத்தின் தங்கை பொற்சாத்தி தாழஞ்சேரிக்கம்பந் மருமகன் திருவீரட்டானமுடையான் கோவிந்தன் ஆச்சபிடாரன் உடப்பிறந்தாள் நாராயணி இவள் மகள் செல்வம் இவள் மகந் திருவெண்காடுடையாந் இவந் தம்பி செல்வந் இவந்தம்[பி உய்]ய வந்தாந் இவந் தம்பி இருள்நீக்கி கவிணிந் உத்தம சோழந் சூரிய தேவர் தாநம் பண்ணி[ன]பர் ஆடவலாந் கொத்தில் செல்வி இவள் மக்கள் இவள் தங்கை பெற்றாள் கொத்து இவள் தங்கை திருச்சிற்றம்பலமுடையாள் சடையன் அகமுடையாள் செல்கொத்து வெண்ணைக் கூத்தந் அகமுடையாள் பெருங்காடி மகந் கோவிஞ்சி கொத்து இவள் தங்[கை*] மந்றமுடையாள் கொத்து இவ
4. ள் தம்பி திருச்சிற்றம்பலமுடையாந் நாற்பத்தெண்ணாயிரப் பிச்சந் அகமுடையாள் தங்கை கொத்து சந்திரந் அ[க]*முடையாள் திருவிந் கொத்து கீர்த்தி நாராயணஞ் சிங்கப்பிராந் பக்கல் தாநத்தால் பெற்ற சந்திரசேகர திருவெண்காட்டு நங்கை இவள் மகந் சோறுடையான் இவன் தங்கை பெற்றாள் கவிணியன் சூரிய தேவந் தெகூணாமுற்த்தி பக்கல் விலை கொண்டுடைய பெருங்காடந் கெங்கை இவன் மகந் திருச்சிற்றம்பல

மங்கலத்து காஸ்யுபந் தவ தேவிசந் . . . பட்டநாந அருமாரி நம்பி ஆதி சண்டேசுவர தேவற்க்கு விற்றுக் குடுத்த அடியாளாவாள் பொற்ப்பா . . . யும் இவள் மகள் உய்ய வந்தாளும் இவள் தங்கை செல்வமும் [கல்வெட்டு எண் 2] திரிபுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜாபிராஜ தேவற்கு யாண்டு ஏழாவது நாளில் விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு ஆற்றாராந ராஜநாராயணச் சருப்பேதி மங்கலத்து திரிபுவன மாதேவிச் சேரி குரவிசிரின வீரட்டந்

9. பிராமணி உய்ய வந்தாள் சாநி கோமுத்தந் மகன் குரவி நாராயண பட்டநை முதுகண்ணாகக் கொண்டு இவ்வுய்யவந்தாள் [சா]நி பக்கல் காசு சுமி காசு அறுபதுக்கு விலைகொண்ட நங்கை மகள் அம்மையாண்டாள் இவள் மகள் பெரியாண்டாள் இவள் தங்கை நித்த[கல்யா]ணப் பிச்சநு இவள் தங்கை குளுந்தாள் இவ[ள்]* தங்கை னங்கை திரிபுவநச் சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்க தேவற்க்கு யாண்டு பத்தாவது செயங்கொண்ட சோழ வளநாட்டு விளைநாட்டு விளை நகரான நித்த விநோதச் சதுப்பேதிமங்கலத்துப் பாலாசிரி[ய]ந் இளைய சங்க[ர]ச் சிவனும் இவந் பிந் நொநாத்தமையன் மகந் சிவந் சங்கரநும் பக்கல் பத்தொந்பது காசுக்கு விலைகொண்ட [அடிமை] அரை
10. யாநாகமுடையாள் இவள் மகள் சோறுடையாள் செல்வி இவள் மகள் சோறுடையாள் சீதேவி நங்கை இவள் மகள் சோறுடையாள் ஆழ்வாந் நங் . . . ள் மகன் சோறுடையான் பெருங்காடன் இவன் மகன் சோறு டையாந் புற்றிடங் கொண்டான்.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	6
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1152
ஊர் :	கொறுக்கை	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 224/1917
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ்		
அரசு :	சோழர்		
மன்னன் :	இரண்டாம் இராஜாதிராஜன்	ஊர்க் கல்வெட்டு எண்	} 2

இடம் : வீரட்டானேஸ்வரர் கோயில் மகாமண்டப வடக்குச் சுவர்.

குறிப்புரை : விருதராஜபயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டுக் குறுக்கையான விக்கிரமசோழச் சதுர்வேதி மங்கலத்து மஹா சபையார் திருவீரட்டானமுடையார்க்கு திருஅர்த்த சாமத்துக்குச் செங்கழுநீர்ப்பூத் திருப்பள்ளித்தாமத்திற்காக நிலம் இறையிலி செய்து கொடுத்ததைக் குறிக்கிறது. ஐம்பது ஆண்டுகளாக உரிமையற்றுப் பாழாய்க் கிடந்த நிலத்தினைத் திருத்தி நெல் பயிர் உள்ளிட்ட பயிர்கள் செய்து இத்தேவர்க்குத் திருவர்த்தசாமத்துக்கு நாள் ஒன்றுக்கு 100 செங்கழுநீர்ப்பூத் திருப்பள்ளித்தாமம் இடுவதாக இக்கோயிற் காப்பிட்டிருக்கும் திருஞானசம்பந்தர் பலர்பக்கலும் ஓட்டி லிரந்து பெற்று ஸ்ரீபண்டாரத்திற் செலுத்திய காசு நூற்றறுபதுங் கொண்டு மகா சபையார் ஊர்க்கீழிறையிலி செய்து கொடுத்துள்ளனர்.

கல்வெட்டு :

1. ஷஷ்டீஸ்ரீ ச்ரீஹ்ருவநஜகுவதீகள் ஸ்ரீராஜாயிராஜ ஡ேவற்கு யாண்டு ௬ ஆவது மிதுந நாயற்று பூவூ பக்ஷத்து ச்ரீகியையும் சநிக்கிழமையும் பெற்ற புணர்பூசத்து நாள் விருதராஜபயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டுக் குறுக்கையான விக்கிரமசோழச் சருப்பேதி மங்கலத்தும] ஊஸஸையோம் நம்மூர் திருவீரட்டானமுடையார் கோயிலில் மூலஹ்யூரான ஆதிசண் ஡ேசுவர தேவர்க்கு நாங்கள் ஊர்க்கீழ் இறையிலி செய்து குடுத்த பரிசாவது உடையார் திருவீரட்டானமுடையார்க்குத் திருவொத்த சாமத்துக்கு சந்திராதித்தவரை திருச்செங்கழுநீர்த் திருப்பள்ளித்தாமஞ் சாத்தியருள நாங்கள் இறையிலி செய்து குடுத்த நிலமாவது பனித்திர மாணிக்க

2. வதிக்கு மேற்க்கு ராஜராஜ வாய்க்காலுக்கு தெற்க்கு முதல்க் கண்ணாற்று முதற்ச சதிரத்து வடகிழக்கடைய பாரதாயன் வெக்குறங்கந் சரு[ப்]*பேதி பேரால்க் கிடந்த நீங்கல் ஊர்ப்படி நிலம்மாகாணி அரைக்காணி முந்திரிகைக் கீழிருமாவரை அரைக்காணிக் கீழரையும் இத.. க்குப் பாரதாயன் நாராயணந் திருவரங்கமாணி பேரால் நீங்கலுள்ப் பட நிலம் அரைக்காணியும் இதன் மேற்கு இத்தேவர் தேவதானத்துக்கு மேற்கு சொல்லாமற் சுட்டான பேரால் நிலத்துக் கிழக்கடைய நிலம் காணியரைக்காணிக் கீழ்க் காலும் ஆக நிலம் ஒரு மாக்காணியரைக்காணி முந்திரிகைக் கீழேழு மாவரைக்காணிக் கீழரையினால் விரிவு நிலம் அரை இந்நிலம் அ
3. ரையும் ஐம்பது ஸஃஹைவாத்திநுத் தேசஞ் சொம்முடையோமென்று அனு பவிப்பாரின்றியே இந்நிலம் ஸஃஹை யெங்களுக்கு இந்நிலத்துக்கு அருபி யேற்றிக் கடமை குடிமை இறுத்துப் பின்பு மிந்நிலம் பற்றிலி யாய்ப் பாழாய்ப் பயிற் செய்து கடமை குடிமை யிறுப்ப..ன்றியே தட்டி[றை] ருகிறமையில் இன்னிலந் திருத்தி நெல்ப் பயிருள் ளிட்ட பயிர்கள் செய்து இத்தேவர்க்குச் சந்திராதித்தவற் ஸஃஹைதிகமாக நாள் ஒன்றுக்கு நூறு செங்கழுநீர்த் திருப்பள்ளித் தாமம் நித்தறம்படி திருவொத் சாமத்துக்குச் சார்த்தக் கடவதாகவும் இந்நிலம் ஊர்க் கீழிறையிலி செய்கைக்கு இக்கோயிற் க[ா][ப்]பிட்டிருக்குந் திருஞான சம்பந்தர் பலர் பக்கலும் ஓட்டிலிரந்து ஸ்ரீபண்டாரத்திருந்த காசாய் நாங்களிந்நிலம் அரையுமிறையி
4. லி செய்து குடுத்துக் கீழ்முதலுட்ப்பட ஸஹையோமாய்க் கொண்ட காசு நூற்றறுபது இக்காசு நூற்றறுபதுங் கொண்டு இ[ந்நி]லம் ஊர்கீழி [றை]யிலி செய்து குடுத்தோம் இவ்வாதிசண்டேஹை தேவற்க்கு இம் மஹாஸஹையோம் இந்நிலத்து மேநோக்கின மரமுங் கீணோ[க்கி]ன கிணறும் இ..து மற்றுமெப்பேர்ந்ப்பட்ட வரிமைகளுமகப்பட ஊர்க் கீழிறையிலி செய்து குடுத்தோம் இவ்வாதிசண்டேஹை இம்மஹாஸஹையோம் இந்நிலத்துக்கு அந்தராய வினியோகம் உள்ளிட்ட குடிமைகள் நாங்களே இறுக்கக் கடவோமாகவும் இந்நிலம்] முதலிகள் கேட்டு இ[றை]யிலி மாறிநதாகில் இந்நிலத்தாலுள்ள சில்வரி பெருவரி மற்று மெற்பே(ர)ந்ப்பட்ட குடிமை யுள்ளிட்டின நாங்களே இறுக்கக் கடவோமா
5. கவும் இப்படி ஸம்மதித்து ஊர்க்கீழிறையிலி செய்தபடிக்குக் கல்லிலும் செம்பிலும் வெட்டக்கடவதாகவும் இப்படி ஸஹை[த்து] ஊர்க்கீழிறையிலி செய்து குடுத்தோம் இவ்வாதிசண்டேஹைதேவற்கு இம்மஹாஸஹையோம் பணியால் ஊர்க்கணக்குக் குறுக்கையுடையா[ர்தி]ருச் சிற்றம்பல[மு]டையான் திருநடம்புரிவானான ஸஃஹைப்பிரியனேந் இவையெந்

எழுத்து இப்படிக்குக் கவிணியந் நக்கநாதநான பெரியகோயில் [நம்பி]
எழுத்து இப்படிக்குத்தொவுமியந் சீகாரி மாறன் சிங்கப்பிராந் பட்டன்
எழுத்து இப்படிக்கு இவை தெளவுமியந் கருமாணிக்கந் திருவேங்கட
பட்டந் எழுத்து இப்படிக்குப் பாரதாயந் சங்கரநாராயணந் எழுத்து
இப்படிக்கிவை திருப்பேற் சீராம பட்டந் எழுத்து இப்படிக்கு கிளிநலூர்ப்
பரமேஸ்வரப

6. பட்டந் எழுத்து இப்படியறிவேந் பாரத்துவாசந் பெரியநம்பி பட்டந்
எழுத்து இப்படியறி[வேந்], வேந்தெளமயந் வெண்காடு தேவந் திருநீல
கண்டந் எழுத்து [இப்]படிக்கு தவுமியந் வெண்காடு தேவந் கருமாணிக்க
பட்டந் எழுத்து இப்படிக்கு சிவமான தேவந் எழுத்து இப்படிக்கு
பாரதாயந் குமார மிகைய்யுகிரா[னி] எழுத்து இப்படியறிவேந் தவுமியந்
சிகாரிமாறன் திருநீலகண்டபட்டந் எழுத்து இப்படிக்குப் பாரதாயந்
சிங்கப்பிராந் சீரங்கநாத[ந்] எழுத்து இப்படி அறிவேந் பாரதாயந்
சிங்கநுய்ய. வந்தாந் பட்டந் எழுத்து இப்படிக்குப் பாரதாயந் சீராமந்
கைய்யுகிரா[னி] பட்டந் அக்கி சித்தந் எழுத்து இப்படியறிவேந் தவுமிய[ந்]
திரு வெண்காடு தேவந் நாராயண பட்டந் எழுத்து இப்படி யறிவேந்
தவுமியந் சிகாரி. மாறந்காடு சிறுக்க பட்டந் எழுத்து இப்படிக்கு
தவுமியந்
7. கருமாணிக்கந் கைய்யுகிரான் பட்டந் எழுத்து இப்படிக்குத் தவுமியந்
வெண்காடு தேவந் ஆதித்த தேவந் எழுத்து இப்படி அறிவேந்
சேளுலார். புருசோத்தம பட்டந் எழுத்து இப்படிக்கு கண்ணுவந் கரு
மாணிக்கந் சீரிளங்கோவெந் எழுத்து இப்படிக்கு. பாரத்துவாசி
கோவிந்தந் சுப்பிரமணி(ண)யநேந் எழுத்து இப்படிக்கு கோவிந்த பட்டந்
எழுத்து இப்படிக்கு சுப்பிரமணியன் சம..யபிரியன் எழுத்து இப்படிக்கு
இவை காஸ்யபந் கட்ட நாகந் இவை எந்நெழுத்து இப்படிக்கு திருக்
கடலூர் ஹோஷ்யந் பாண்டந்..தந் எழுத்து இப்படியறிவேன் கவிணியந்
... எழுத்து இப்படியறிவேன் காஸ்யபந் திருச்சி
8. ற்றம்பலமுடையாந் அம்பலத்தடிகள் எழுத்து இப்படிக்கு கவிணியந்
நாகன் கோவிந்த நம்பி எழுத்து இப்படிக்கு கவிணியந் தியம்பகன்
திருவெண்காடு பட்டன் எழுத்து இப்படி அறிவேன் சீராமபட்ட
ஹோமயாக யார்¹ மகன் சங்க[ர*] நாராயண பட்டன் எழுத்து இப்படிக்கு
தவுமயன் சூரிய தேவன் திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து இப்படிக்கு
இவை திருப்பேர் உமைநம்பி எழுத்து இப்படிக்கு இவை திருக்கடலூர்
பாலாசிரியன் ஆன நதவார் கழலேன் எழுத்து இப்படிக்கு இவை

கவுமியன் சீகாரி மாறன் கருமாணிக்கபட்டன் எழுத்து இப்படிக்கு
பொன்னம்பல நம்பி எழுத்து இப்படிக்கு இவை கவிணியன் சூரிய
தேவன் பட்ட(டு)ன் எழுத்து இப்படி அறிவே

9. ன் சேஞலூர் கருணாகர நம்பியென் எழுத்து

1. ஹோமயாசியரர் - என்று படிக்கவும்

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	32
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1210
ஊர் :	கொறுக்கை	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 225/1917
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 3
அரசன் :	திரிபுவன வீரதேவன் (மூன்றாம் குலோத்துங்கன்)		

இடம் : வீரட்டானேஸ்வரர் கோயில் அர்த்தமண்டபம்

குறிப்புரை : விருதராஜபயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டுத் திருக்குறுக்கை உடையார் திரு வீரட்டானமுடையார் கோயிலில் இரண்டு சந்திவிளக்கெரிப்பதற்கு நானூற்று இருபது காசுகளை இருவர் வைத்துள்ளனர். அக்காசுக்களைப் பெற்றுக் கொண்டு இக்கோயில் சிவபிராமணர்கள் விளக்கெரிக்க சம்மதித்து இசைவுதீட்டு கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு

1. திரிஊவனச்சக்கரவத்திகள் மதுரையும் ஈழமுங் கருவூரு[ம்பா]ண்டியன் முடித்தலையுங் கொண்டு வீராஅவிஷேகமும் விஜயா அவிஷேகமும் [ப]ண்ணி அருளின ஸ்ரீதிரிஊவன வீரதேவற்கு யாண்டு முப்பத்திரண்டாவது விருதராசபயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டுத் திருக் குறுக்கை உடையார் திருவீரட்டானமுடையார் கோயில் முப்பது வட்டத்துக் காணி உடைய காசூபன் திருவேகம்பமுடையான் பொற் கோயிற் பட்டன் உள்ளிட்டாரும் காசூபன் திருவேகம்பமுடையான் கூத்தராய் வீதி போந்தானான கூத்தராய் வீதி போத்த பட்டனும் காசூபன் திருநட்ட பெருமானாந அண்ட நாயக பட்டன் உள்ளிட்டாரும் காசூபன் நாயகன் சிவதவனப்பெருமானாந குலோத்துங்க சோழ பட்டன் கூத்தராய் வீதிபேர்த்தானும் ஊரடிவாணி நங்கையாண்டாந் திருவேகம்பமுடையான் திருஞானசம்பந்

2. த பட்டன் உள்ளிட்டாரும் ஊராஜிவாஜி கூத்தாடுவான் ஆழ்வானான இனையாரமாறனான வீரவினோத பட்டனும் மவுதன் ஆண்டானான ஈராஜி பட்டனும் காசிபன் அனலேத்து கைய்யனான கூத்தராய் வீதி பேர்த்தானும் காசிபன் அடிகள் பெரியான் சண்டேஸூர பட்டனும் காசிபன் நாயகன் சிவகாம சுந்தரி பட்டனும் காசிபன் சிறியாழ்வான் உடைய பி[ள்*]ளையும் காசிபன் பெருமான் சிவதவன வரத பட்டனும் காஸ்யபன் அணங்குமைபாகப[ட்]*டன் பாரியை இளையாண்டாள் சாநியும் காஸ்யபன் பதஞ்சலி பொன் குறை[வற]க் குடுத்த பட்டனும் உள்ளிட்ட இவ்வனைவோம் இக்கோயில் ஸ்ரீமாகேஸூரக் கண்காணி செய்வாற்க்கும் ஸ்ரீகாரியஞ் செய்வாற்க்கும் தேவர் கன்மி கோயிற் கணக்கனுக்கும் நாங்கள் உ[பய]ப்படியால் [இசை]வு தீட்டு பண்ணிக் குடுத்த பரிசாவது உடையார் கங்கை கொண்ட சோளீஸூரமுடையார் தேவதானம் இநாட்டு பனையூரிலி[ருக்கும்*][காணி] உடைய பாதவூ ருடையான் திருச்சிற்றம்பலமுடைய[ர*]னும் இவ்வ

3. [நாய]கன் முடி கொண்டானும் இவ்விரு[வரும் இன்]நாயநார் திரு முன்பே இரவை ஸதீயிலே இரண்டு திருவிளக்கு எரிக்க கடவதாக இவர்கள் பக்கல் நாங்கள் உபையமாக கொண்ட காசு சாஉல் இக்காசு நானுற்று இருபதும் ப[ழ]மையான¹ பெரியான திருஞானசம்பந்தர் சந்திராதித்த வரை தந்தித்திருளக்கு² இட முப்பது வட்டத்து சிவப் பிரா[ம]*ணர் வசங் குடுத்த கா[சு]* இருநூற்று இருபது

1. 'பாலுழான் என்றிருத்தல் வேண்டும் (கல்வெட்டு எண் 6-ல் பாலுழான் பெரியான் திருஞானசம்பந்தன் என்று வருதல் காண்க)

2. 'சந்தித் திருவிளக்கு' - என்றிருக்க வேண்டும்.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	11
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1189
ஊர் :	கொறுக்கை	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 226/1917
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 4
மன்னன் :	முன்றாம் குலோத்துங்கன்		

இடம் : வீரட்டானேஸ்வரர் கோயில் அர்த்த மண்டப வடக்கு முப்பட்டைக்குமுதம்.

குறிப்புரை : விருதராஜபயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டுத் திருக்குறுக்கை உடையார் திருவீரட்டானமுடையார் கோயிலில் சந்தித் திருவிளக்கு 20 எரிப்பதற்கு, இக் கோயிலைச் சார்ந்த ஆண்டார் பாலுழான் பெரியான் திருஞானசம்பந்தர் பலர் பக்கலும் நிலம் பெற்றுத் திருவிளக்குப்புறமாகக் கோயிலுக்கு அளித்ததைத் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு.

கல்வெட்டு :

1. ஷ்ஷி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரையும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளிய ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு டிகஆவது மகர நாயற்று வலுவடிவக்ஷத்து ஸஷ்டியும் திங்கள்க் கிழமையும் பெற்ற உத்திரட்டாதி நாள் விருதராஜ பயங்கர வளநாட்டு குறுக்கை நாட்டு திருக்குறுக்கை உடையார் திருவீரட்டானமுடையார் கோயிலில் கும்பிட்டு இருக்கும் ஆண்டார் பாலுழாந் பெரியாந் திருஞானசம்பந்தர் இந்நாயநார்க்கு[த்]* (தி)திருவிளக்கு புறமாகப் பலர் பக்கலும் கொண்டு விட்ட நிலமாய் இந்நாயநார் கோயில்த் திருமண்டபத்தே கல்வெட்ட கடவ நிலத்துக்கு உள்வரி குறுக்கையான விக்கிரமசோழ சருப்பேதி மங்கலத்து வடபக்கத்து புவன முழுதுடைவதிக்கு மேற்க்கு திரிபுவன சுந்தர வாக்காலுக்கு தெற்க்கு

2. ஆறாங் கண்ணாற்றும் மூன்றாஞ் சதிரத்தும் தெந் கிழக்கடைய பார்த்துவாசி குமாரசுவாமி கைய்யுகிராளி பட்டந் பக்கலும் இவந் தம்பி சீராம பட்டந் பக்கலும் இவந் தம்பி ஆராவமுது பட்டந் பக்கலும் ஆக [இம்]மூவர் பக்கலும் ஆக [இம்]மூவர் பக்கலும் ஆகவிலை கொண்டு உடையநிலம் காணி கீழரையே மூன்றுமா முக்காணியும் இத்தேவற்க்கு ஏழாவது இவ்வூர் வடபக்கத்துப் புவனமுமுதுடை வதிக்கு மேற்க்கு திரிபுவன சுந்தர வாய்க்காலுக்கு தெற்க்கு ஐஞ்சா[ங்க]ண்ணாற்றும் ஆறாங்கண்ணாற்றும் மூன்றாஞ் சதிரத்தும் பார்த்துவாசி குமாரசுவாமி சீராமபட்டந் பக்கல் விலை கொண்டுடைய நிலம் காணி முந்திரிகை கீழரையே மூன்றுமா முக்காணியும் இத்தேவற்க்கு ஐஞ்சாவது இவ்வூர் வானவன் மாதேவி வதிக்கு கிழக்கு இராசராச வாய்க்காலுக்கு வடக்கு இரண்டாங் கண்ணாற்று முதல்ச் சதிரத்து பிச்சநம்பியும் சிவசரணமும்

3. பக்கல் கொண்ட மனைக்குழி முப்பத்து இரண்டினால் நிலம் முந்திரி கையும் ஆக இப்படி பலவர் பக்கலும் சண்டேசுவரப் பெரு விலை கொண்டு சந்தித் திருவிளக்கு இருபதுக்கு திருவிளக்குப்புறமாக கொண்டு விட்ட நிலம் சுபுலக கீழ் வறு இந்நிலம் அரைமா அரைக்காணி முந்திரிகை கீழ் காலே அரைக்காலும் இவர் கொண்டுவிட்டமைக்கு விலைப் பிரமாணத்தில் மேல்ப்பட்ட காசுக்கு சந்திவிளக்குக் காசு இட்டார் கோவனெட்டி எச்சமுத்தி இட்டகாசு ஈ.உ.உம்

கல்வெட்டு இத்துடன் நின்றுவிட்டது.

த. நர. அ. தொல்லியல்துறை

தொடர் எண் : 5 / 1983

மாவட்டம் : நாகப்பட்டினம்

ஆட்சி ஆண்டு : 26

வட்டம் : மயிலாடுதுறை

வரலாற்று ஆண்டு : கி.பி. 1204

ஊர் : கொறுக்கை

இந்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை } 227/1917

மொழி : தமிழ்

முன் பதிப்பு : —

எழுத்து : தமிழ்

ஊர்க் கல்வெட்டு
எண் } 5

அரசு : சோழர்

மன்னன் : முன்றாம் குலோத்துங்கன்

இடம் : வீரட்டானேஸ்வரர் கோயில் அர்த்தமண்டபக் குமுதம்.

குறிப்புரை : கல்வெட்டு முடிவுறவில்லை. இது ஒரு மனை விலைப் பிரமாண இசைவுத் தீட்டு. கிணற்றிலிருந்து நீர் இறைக்கவும், அந்நீர் பாய வாய்க்கால் வெட்டவும், விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டுக் குறுக்கையான விக்கிரமசோழ சதுர்வேதி மங்கலத்துத் திருக்கடலூர் பாரத்துவாஜி சூரியதேவன் நத்தன் என்பான் தன்னுடைய மனையைத் திருநாமத்துக் காணியாக இவ்வூர்க் கோயிலுக்கு விற்றுக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஷ்ஷிஸ்ரீ திரிபுவன சக்கரவத்தி[க]*ள் மதுரையும் இழமும் கொங்கான வீரசோழ மண்டலமும் பாண்டிய[ன்]* முடி[த்]*தலையும் கொண்ட [ஆளின]¹ ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவ[ற்]*கு யா[ண்]டு* உலக ஆவது ஸிஹ நாபற்று அபர வக்ஷத்து ஶ்ரீதியையும் திங்கள் கி[ழ]மையும் பெற்ற உத்திரட்டாதி நாள் விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு குறுக்கையான விக்கிரமசோ[ழ]ச் சதுவேதி மங்கலத்து திருக் கடலூர் பாரத்துவாசி சூரியதேவந் நத்தநேன் மனை விலைப் பிரமாண இசைவு தீட்டு இவ்வூர் உடையார் கோயில் மூலபிருத்தியரான ஆதி சண்டேஸ்வர தேவர் திருநாமத்து நான் விற்று குடுத்த மனையாவது இவ்வூர் வாஷுவில் வடக்கில் மங்கல] வீதியில் வடசிறகில் கிழக்கிட்டு என்னுதும் என் தமையன் வழியில் உள்ள(ரா)துமாய் இருந்த மனை

நாலே முக்காலில் மேற்கடைய என்னுதாய் இருந்த மனை இர[ண்]*டே
முக்கால் மே[ற்]*கடைய இத்தேவர் திருநாமத்து நான் விற்றுக்குடுத்த
மனையினால் கு முப்பத்தெ[ரன்]பதும் இதில் மேல்நோக்கினத்
தெங்குள்ளிட்ட மரங்க(ங்)ளுங் கீழ் னோக்கின கிணறும் இம்மனை
இறையாக இதன் கீழை மனைகளில் வடதலையிலே[கிடந்த
கிணற்றில் ஏத்தம்] இறைக்கவும் ஏத்த நில[ம்] குழியும் இம்மனைகளில்
வடவாசறுதியே நீள்[போகு] வாய்க்காலும் இவ்வாய்க்காலாலே புகவும்
பாயவும் உரிமையும் அகப்பட விற்றுக்குடுத்து
. நூறு கொண்டபடி ஆவது இத்தேவர் ட்டு
இருக்க

2. ன் திருநான சம்பந்தர் இவ்வூர் வெள்ளாழன் குறுக்கை உடையான்
பக்க[ல்]

1. 'ஈழமும்' என்றிருத்தல் வேண்டும்.
2. 'அருளின' என்றிருத்தல் வேண்டும்.
கல்வெட்டு முற்றுப் பெறவில்லை.

க. நா. அ. தொல்லியல்துறை

திராடர் எண் : 6/1983

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	13
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1179
ஊர் :	கொறுக்கை	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 228/1917
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 6
மன்னன் :	இரண்டாம் இராஜாதிராஜன்		

இடம் : வீரட்டானேஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடக்கு ஜகதி.

குறிப்புரை : கங்கை கொண்ட சோழீஸ்வரமுடையார் தேவதானம் விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டுப் பனையூர் திருச்சாமுண்டீஸ்வரமுடையார் கோயிலில் அகப்பரிவாரப் பெண்டு அரையன் உமையாழ்வி எழுந்தருளிவித்த திருப்பள்ளியறை நாச்சியார், ஆட்கொண்ட நாயக தேவர்க்கும், நாச்சியார்க்கும் திருப்படி மாற்றுக்கு அவளே கொடுத்து வந்த நெல் விட்டுப் போனமையால் முப்பது வட்டத்து சிவப்பிராமணர் மீண்டும் புதுப்பித்து நூற்றிருபது காசுகள் அவளிடமிருந்து கைக்கொண்டு அதன் பொலிசையால் திருவமுதுபடி செலவுக்காக நாள் ஒன்றுக்கு குறுணி இரு நாழி நெல் அளந்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

கல்வெட்டு :

1. ஷீஷ்ளி திரிபுவநச் சக்கரவத்திகள் மதுரையு மீழமும் கொண்டருளிந ஸ்ரீ ராஜாயிராஜ ஡ேவற்க்கு யாண்டு ௧௩ பதிந்முற்றாவது கங்கைகொண்ட சோளீஸ்வரமுடையார் தேவதானம் விருதராஜ பயங்கர வளநாட்டு குறுக்கை நாட்டுப் பனையூர்த் திருச்சாமுண்டீஸ்வரமுடையார் கோயிலில் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவஸூரஹ்ணரோம் காப்யுபந் பெரியா நாதித்த தேவநாந சந்திரசேகர பட்டனும் கௌசிகந் காலகாலந் கூத்தாடி பட்டநும் மடலிகு நீக்கும . . . ராந பெரியாழ்வி நாற்பத் தெண்ணாயிர பட்டநும் அகத்தியந் பிச்ச தேவத் திருக்கழிப்பாலை திருச்சிற்றம்

2. பல பட்டநும் இவ்வனைவோம் இவ்வூரில் காணியுடைய பெரிய அகப்பரிவாரப் பெண்டுகளில் அரையந் உமையாழ்விக்கு நாங்கள் உபையத் தீட்டுக் குடுத்த பரிசாவது இந்நாயநார்க்கு இவளெழுந்தருளுவித்த திருப்பள்ளியறை நாச்சியார்க்கும் ஆள்கொண்ட நாயக தேவர்க்கும் நாச்சியார்க்கும் திருப்படி மாற்றுக்கு நாள் ஒன்றுக்கு குறுணி இருநாழியாக வந்த நெல் விட்டு வந்தமையில் இது சந்திராதித் தவற் செல்கைக்கு இவள் பக்கல் இவ்வாண்டை ஆநிமாஸத்து உபைய மாகச் செலுத்துகைக்கு கைக்கொண்ட காசு ளஉஓ இக்காசு நூற்றிருய்தும் முதலாய் இதில் பொலிசை
3. க்கு நாள் ஒன்றுக்குக் குறுணி இருநாழியாக வந்த நெல் இத்தேவர் களுக்கு திருவமுதுபடிக்கு உடலாக அளந்து செலுத்தக் கடவோமாகவும் இப்படி எங்கள் பக்கல் கொண்டுடையாரும் பெற்றுடையாரும் இப்படி செலுத்தக் கடவதாகவும் இப்படிக்கு கல்வெட்டிக் கொள்ளக்கடவ தாகவும் இப்படி

கல்வெட்டிகள் மீதிப்பகுதி மண்ணில் புதைந்துள்ளது.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	2
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1180
ஊர் :	கொறுக்கை		
மொழி :	தமிழ்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 229/1917
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	
அரசு :	சோழர்		
அரசன் :	மூன்றாம் குலோத்துங்கன்	ஊர்க் கல்வெட்டு எண்	} 7

இடம் : வீரட்டானேஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடக்கு ஜகதி.

குறிப்புரை : விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டுத் திருக்குறுக்கை உடையார் திருவீரட்டானமுடையார் கோயில் ஸ்ரீமாவேஸ்வரக் கண்காணி செய்வார்களும் ஸ்ரீகாரியஞ் செய்வார்களும் தேவகன்மிகளும் கோயிற் கணக்கரும் பெரிய தேவர் [இரண்டாம்] இராஜராஜன் காலத்தில் கொடுத்த தானத்தை மீண்டும் [மூன்றாம்] குலோத்துங்கன் காலத்தில் இவ்வூர் அபிமான பூஷனுக்கு உபயம் பண்ணி உறுதி செய்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

கல்வெட்டு :

1. ஷ்ரீமாவேஸ்வரர் திரிபுவநச்சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழேவற்கு யாண்டு இரண்டாவது விருதராஜ பயங்கர வளநாட்டு குறுக்கைநாட்டுத் திருக்குறுக்கை உடையார் திருவீரட்டானமுடையார் கோயிலில் ஸ்ரீமாவேஸ்வரக் கண்காணி செய்வார்களும் ஸ்ரீகாரியஞ் செய்வார்களும்
2. தேவகன்மிகளும் கோயில் கணக்கரும் உள்ளிட்ட இவ்வனைவோம் இவ்வூர் அபிமான பூஷனுக்கு நாங்கள் உபயம் பண்ணிக்குடுத்த பரிசாவது பெரிய தேவர் ராஜராஜேவர் [கு] பத்தொற்பதாவது நாளில் இவர்கள் அனுப

இக்கல்வெட்டு தற்பொழுது முழுமையாக இல்லை. ஆனால் 1918-ல் இந்தியத் தொல்லியல் துறை படியெடுத்தபோது முழுமையும் இருந்துள்ளது.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 12 - ஆம் நூற்றாண்டு
ஊர் :	கொறுக்கை	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 230/1917
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	ஊர்க் கல்வெட்டு எண்	} 8
அரசு :	சோழர்		
மன்னன் :	மூன்றாம் இராஜராஜ தேவர்		

இடம் : வீரட்டானேஸ்வரர் கோயில் அர்த்தமண்டப வடக்கு ஐக்கி.

குறிப்புரை : வெள்ளாளன் கடுவங்குடையான் என்பானுடைய அகமுடையான் திருவெண்காடு நங்கையான அறமுடையான் விருதராஜ பயங்கர வளநாட்டுத் திருக்குறுக்கை உடையார் திருவீரட்டானமுடையார் தேவாரத் திருவாசலினுள்ளே ஒரு திருநூந்தா விளக்கெரிக்க அளித்த இரண்டாயிரம் காலினைக் கொண்டு திருநாமக்காணி நிலத்தில் சிறிது திருத்தித் தெங்கு மா இலுப்பை உள்ளிட்டன பயிரிட்டு மேற்படி விளக்கெரிக்கப்பட்ட செய்தி இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. மேலும் தில்லைப் பேருமாளர் திருவோடைக்கரை பாழ் பட்டு கிடந்தமையால் அதையும் சரிசெய்திருக்க வேண்டும். கல்வெட்டின் இறுதிப்பகுதி கிடைக்கவில்லை.

கல்வெட்டு :

1. ஷ்ஷிஸ்ரீ திரிபுவ்னச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜதேவற்கு
2. . . தெசியும் வியாக்கிழமையும் பெற்ற திருவோணத்து நாள் விருத ராஜபயங்கர வளநாட்டுத் திருக்கு
3. [றுக்]கை உடையார் திருவீரட்டானமுடையார் கோயில் ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணி செய்வாரும்

4. [ஸ்ரீ]காரியம் செய்வாரும் தேவகன்மி கோயி[ற்கணக்]கரும்
.. .. . நாட்
5. தி மங்கலத்து இருக்கும் வெள்ளாழ[ரி]*(க)ல் கடுவங்குடையான் அக
முடையான் திருவெண்
6. [கா]டு நங்கையான அறமுடையான் [தே]வாரத் திருவாசலுச்சு உள்ளே
ஒரு திருநந்தாவிளக்கெரிக்க இவள் இ
7. ரண்டாயிரங் காசு கொடு வந்து இக்காசை இட்டு மாநிலையா
யிருப்பது தீது நி[ல]த்தைக் கொண்டு இற்றை நாள் மு[த]
8. ல் விளக்குக் கெண்ணைக்குடலாகக் கொள்ள வேணுமென்று தானத்
தார்[க்]*குச் சொன்னமையில் இ
9. க்காசு இரண்டாயிரமும் ஸ்ரீபண்டாரத்து ஒடுக்குவித்துக் கொண்டு
திருநாமத்துக்காணியில் திரு
10. த்திப் பயிர் [செய்ய]லாம் நிலங்களிலே சி[று]து நிலத்தைத் திருத்தி
தெங்கு மா இலுப்பை உள்ளிட்டன வா
11. க்கி இ விளகிக்கெண்ணைக்குடலாகக் கொள்ளவும் தெங்கு மா உள்ளிட்ட
டனவாக்கி உடல் [புகுந்தனவும்]. ஸ்ரீபண்ட
12. [ரரத்வே]எண்ணை விடவும் இப்படி செய்கை ஸ்ரீகாரியமாக
13. இற்றை நாளால் ஸ்ரீபண்டாரத்தே ஒடுக்குவித்துக் கொண்டு இந்
நாயனார் திருநந்தவன
14. தில்லைப்பெருமாள் திருவோடைக்கரை பாழ்கிடந்து வருகிறமையில்
இத்திரு

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	—
ஊர் :	கொறுக்கை	இந்தியக் கல்வெட்டு	} —
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 9
அரசன் :	மூன்றாம் இராஜராஜன்	எண்	

இடம் :

குறிப்புரை : இரண்டு துண்டுகளாக உள்ள கல்வெட்டு முதல் துண்டுக் கல்வெட்டில் மூன்றாம் இராஜராஜனுடைய மெய்க்கீர்த்தி காணப்படுகிறது.

கல்வெட்டு :

I

1. ஷ்ஷீஸ்ரீ சீர்மன்னிய இரு நான்கு திசை விளங்க
2. . . வித்தருளி வெங்கோபக் கருக்கலி பகைவிட நாகமெ
3. . . . குடிகாத்து நன்றாற்றுந் திறம் பொருது கடிதிழந்த முற்ப ..
4. . . . அதனத்து விருந்தருளிய கோஇராசகேசரி பற்பரான திரு . . .
5. . . . விருதராஜ ஊங்கர வளநாட்டு குறுக்கை நாட்டு குறு
6. . . . சோழ மண்டலத்து மணவிற் கோட்டத்து இடையு
7. . . . ற்று மூன்றாம் சதிரத்துண்டத்தும் மூன்றாம் கண்ணாற்று இச்ச

8. என்னுதா . . .

9. மடந்தையும்

II

1. திருவேகம்பம் உ[ை]*டய

2. ள்ளிட்ட மாக்களும் கழெ . .

3. .. ந்த விலைப் பெ[ா]*ருள் ..

4. லையாவதாகவும் இ ..

5. விற்று விலைப்பொருள் ..

6. க்குடுத்தேன் இச்செய்

7. இக்கொல்லை நிலை

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	14 -
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1160
ஊர் :	கொறுக்கை	இந்தியக் கல்வெட்டு	} 231/1917
மொழி :	தமிழ்	ஆண்டு அறிக்கை	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	மூன்பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு	} 10
மன்னன் :	இரண்டாம் இராஜராஜன்	எண்	

இடம் : வீரட்டானேஸ்வரர் கோயில் மகாமண்டப வடக்குச்சுவர்.

குறிப்புரை : கல்வெட்டு முற்றுப் பெறவில்லை. சீவேதனப் பெருமானான காலிங்கராயன் விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டுத் திருக்குறுக்கை உடையார் திருவீரட்டானமுடையார்க்குச் சிறுகாலைசந்தி உச்சிசந்தி உபசந்தியாகக் கண்ட வேதவனப் பெருமாள் சந்தி ஆகியவற்றுக்கு வேண்டுவனவற்றுக்கு உடலாக இந் நாயனார் தேவதானம் குறுக்கையான விக்ரமசோழச் சதுர்வேதி மங்கலத்துப் பிறிந்த குலோத்துங்க சோழநல்லூரில் நிலம் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. ஷ்ஷீஸ்ரீ திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராஜராஜ [தேவற்கு யாண்]டு பதி(ன்)னாலாவது
2. மீன னாயற்று வூவூ வகூத்து சதுஷ்ஷியும் ஸூய[ன் கிழமையும் பெற்ற] மஹத்து னாள் வி
3. ருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கைநாட்டு திரு[க்குறுக்கை உடையார்] திருவீரட்டானமு
4. டையார்க்கு உய்யக் கொண்டார் வளநாட்டு அம்பர் அருவந்தை அரயன் சீவேதவனப்

5. பெருமானாரான காலிங்கராயர் சிறு காலையிந்திக்கும் [உச்சி]ஸ்திக்கும் நடுவு உபஸ்தியாக
6. க்கண்ட வேதவனப் பெருமாள் ஸ்திக்கு வேண்டுவன யிற்றுக்கு இந்நாயனார் டேவதானம் குறு
7. க்கையாந விசுமசோழச் சதுவெதி மங்கலத்துப் பிறிந்த குலோத்துங்க சோழநல்லூரில்
8. கோவலுருடையான் கோணப்பிரான் பக்கல் இவர் காணிப் பற்றாக விலைகொண்டு இறைமிகிதி சந்திக்கு
9. உடலாகவிட்ட வானவன் மாதேவி வதிக்கு கிழக்கு ராஜராஜ வாய்க் காலுக்குத் தெற்கு முதல் கண்ணா[ற்று]
10. இரண்டாஞ் சதிரத்துப் பொத்தகப்படி நிலம் ஒன்பது மா முக்காணியும் ..
11.

(கல்வெட்டு முற்றுப் பெறவில்லை)

மாவட்டம் : நாகப்பட்டினம்

ஆட்சி ஆண்டு : —

வட்டம் : மயிலாடுதுறை

வரலாற்று ஆண்டு : கி.பி. 13-ஆம்

நூற்றாண்டு

ஊர் : கொறுக்கை

இந்தியக் கல்வெட்டு
ஆண்டு அறிக்கை } 215/1917

மொழி : தமிழ்

எழுத்து : தமிழ்

முன் பதிப்பு : —

அரசு : —

மன்னன் : —

ஊர்க் கல்வெட்டு
எண் } 11

இடம் : வீரட்டானேஸ்வரர் கோயில் அர்த்தமண்டப மேற்குச் சுவர்

குறிப்புரை : கல்வெட்டின் ஆரம்பம் கட்டடத்துள் மறைந்துள்ளது. விருதராஜபயங்கர வளநாட்டு பிரம்மதேயம் ஸ்ரீஇராஜநாராயண சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் திருவீரட்டான முடையார் கோயிலுக்குப் பலவாறாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் பற்றிய விவரங்களை குறிப்பிட்டுள்ளனர். அவற்றின் அளவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்வெட்டு :

1. ..கிழமையும் பெற்ற .. தையத்து நாள் விருதராச பயங்கர வளநாட்டு ஸ்ரீஹ்தேயம் ஸ்ரீஇராஜநாராயண சருப்பேதி மங்கலத்து மகாஸஸையோம் எழுத்து
2. நம்மூர் ஊற்கணக்கு கற்(ப்)பக பிரியன் குண்டு திருக்குறுக்கை உடையார் திருவீரட்டானமுடையார்க்கு னம்மூர் பிடாகை கரிகால சோழ நல்லூரிலே சினசிந்தாமணி வதிக்கு கிழ
3. க்கு இரா(ர)வாக்காலுக்கு தெற்கு உக + சதிரத்து ஆளப்பிறந்தான் ஓடைக்கும் கரைபட்டு திருநாமத்துக் காணியான மா ரு க மா கூ உஉ கீழ் கூடு இதில் கலையம் திடலும் ரு ..

4. ச2 நீக்கி ரூஹு இந்நிலம் மும்மாவரை இல் குலோத்துங்க சோழன் கட்டி வேளூர் ரூஹுஹ கீழ் வசுசம எரிந்தவன் பாக்கத்தும் ராஜராஜன் பாக்கத்து கருணாகர....ராழ்வார் 6
5. ..றை பவீ ரூஹுமா 2 கீழ் ரூஹு ஆக ரூஹுமாஹுகீகூ2 இந்நிலம் மூன்று மாமுக்காணி முன்திரிகை கீழ் நாலு மாக்காணியால் ஒட்டெட்டு நெல்லு இக்கோயில் உடையார் கூத்தர் வீதி போந்தா
6. க்கு திருவைகாசித் திருநாள்த் திருவெழிச்சிப்புற இறையிலியாகவும் இந்நிலத்து ஒட்டுபடி நெல்லுக்கு ஒக்க தலைமாறு பிடாகை சோழ பாண்டிய நல்லூரில் ஒழுசிநபடி ஏரி நீர்நிலை தரமி[லி]
7. யாலும் திருத்தி பயிர் செய்து போதுகிற நிலத்திலே கடமை குடிமை கொள்ள முதல் கொண்ட கேரளமாதேவி வதிக்கு கிழ[க்]கு சுந்தர சோழ வாக்காலுக்கு வடக்கு + கூஉசதிரத்து காசியபன்
8. உய்யக் கொண்டா[ந்]* நிலத்து ரூஹுமா 2உச + சதிரத்து குரோவி மாதவ பட்டர் நிலத்து ரூஹுமாவும் இதன் வடக்கு கவுணியன் தரப்படிக் குரையுடையான் பட்டனும் உய்யக்கொண்
9. டான் காணியான நிலத்து ரூஹுமாவும் காரம்பி செட்டு ஆண்டபிரான் தோணைய பட்டன் ரூஹுமா வம ஈசு + சதிரத்து குரோவி மாதே[த]*வ பட்டர் பேரால் நிலத்து ரூ + மா
10. வும் ஆக ரூஹுமா இந்நிலம் நாலுமாவும் இப்படி ஒழுக்கலும் நிவத்திக் கடமை கொள்வதாக சொன்னோம் இப்படி செய்க பணியால் ஊற்க் கணக்கு கற்ப[க]* பிரியந் எழுத்து.....
11. னாகர விண்[ண]*கராழ்வார் இறையிலி...ஹுஹு கௌவுணியந் திரு பட்டிக்கரை உடையான் பட்டனும் கவுணியன் உயக்கொண்டான் பட்டன் நிலத்து ரூஹுமாவும் காராம்பி செட்டு ஆள.....
12. பட்டர் நிலத்து நிலத்திலே கீழரையே அரைமாவும் ஆக ரூஹுமாஹு கீ ஹும இந்நில மரைமா வரைக்காணிக் கீழரையே அரைமாவும் இப்படி ஒழுக்கிலே நிலத்தக்..
13. ..னோம் இப்படி செய்க பணியால் ஊற்க்கணக்கு கற்பகப் பிரியன் எழுத்து இவை பள்ளிக்கொண்டான் பட்டஸூ இவை வெள்ளை வாரண நம்பி எழுத்து இவை திருச்சிற்றம்[பல].....

14. பட்டஸ்ய இவை அனந்த நாராய[ண]* பட்டஸ்ய திருவெண்காடு பட்டஸ்ய இவை தாமோதர பட்டஸ்ய இவை சீர[ா]*ம பட்டஸ்ய இவை இச்சதேவ பட்டஸ்ய இவை மாதேவ
15. ந் திருவர[கூர்]பட்டஸ்ய இவை நாராயண பட்டஸ்ய இவை மாதேவ பட்டஸ்ய இவை சங்கரநாராயண பட்டஸ்ய இவை கோவிட பட்டஸ்ய இவை உய
16. ..பட்டஸ்ய இவை திருக்கழிப்பாலை உடையான் பட்டஸ்ய இவை கருஞ் சிறுக்கப்பட்டன் எழுத்து இவை திருச்சிற்றம்பலமுடையான் பட்டஸ்ய இவை குமாரசுவாமி பட்டஸ்ய..
17. ..ட பட்டஸ்ய இவை திருவெள்ளறை திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து இவை அருளான ஸ்ரீகயிலாஸமுடையான் பட்டன் எழுத்து இவை அருளான ஸ்ரீகயிலாஸமுடையான் பட்டன் எழுத்து இவை திருவெள்
18. ..பட்டஸ்ய இவை இளவேலூர் பரமாறன் பட்டன் எழுத்து இவை பாரதாயன் சீரிளங்கோ பட்டன் எழுத்து இவை ஆளுடைய நாய[ன்ப] ட்டன் எழுத்து இவை..
19. டையான் பட்டஸ்ய இவை வெள்ளை பன்றி பட்டஸ்ய இவை அந்[ப]ன் யுத்தன் எழுத்து இவை பாரதாயன் திருவெண்காடு[பட்டஸ்ய].....
20. இவை சு....ஸ்ரீகிருஷ்ணப்பட்டன் எழுத்து இவை ஆத்திரையன் தெருவல [தரை]த்தாயன் பட்டஸ்ய இவை போதவேத பட்டஸ்ய இவை திரு
21. முடையான் [பட்டஸ்ய]
22. த்துங்க சோழவேள[ான்எ]ழுத்து இவை... கமுடையான் எழுத்து
23. ..த்துஇவை[ம].....ன்துறை உடையான் எழுத்து இவை ஆற்றுடையாந் எ
24. புக்கதுறை பல்லவரை.....[வேளூர்க் கிழவன் எழுத்து இப்படிக்கு இவை சண்டியாளுடையா
25. இவை குளப..... இப்படிக்கு இவை யுருடையான் எழுத்து இப்படி
26.இவை..... இவை கணிச்சை பாக்கமுடையான் எழுத்து இவை வல்லங்கிழாஞ் எ...

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	சகம் 1367
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 1405
ஊர் :	கொறுக்கை	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 217/1917
மொழி :	தமிழ்	முன் பதிப்பு :	
எழுத்து :	தமிழ், கிரந்தம்	ஊர்க் கல்வெட்டு எண்	} 12
அரசு :	சோழர்		
அரசன் :	வீரபுக்கராயன்		

இடம் : வீரட்டானமுடையார் கோயில் அர்த்தமண்டப மேற்கூச்சவர்.

குறிப்புரை : வடகரை விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு [சேருலூர்] செல்லப் பிள்ளையான செம்பியன் கோனார் என்பவர் குலோத்துங்க சோழன் கருப்பூர் என்ற ஊரைத் திருவம்பலமுடையார் தொண்டைமானார்க்கு விற்றுக் கொடுத்ததையும் அதனைத் திருக்குறுக்கைஉடையார் திருவீரட்டானமுடையார்க்குத் பூசை திருப்பணிக்கு குதிரூநாமத்துக் காணியாகத் திருவம்பலமுடையார் தொண்டைமானார் அளித்தசெய்தியையும் இக்கவெட்டுக் கூறுகிறது.

கல்வெட்டு :

1. ஷ்ஷீஸ்ரீ உரு உஹாஜணலேசுரநு ஹரிநா[ர]*ய விலாடநு ஊரைக்குத்தப்புவ ராயர் கண்ட[ன்]
2. முவரயர்கண்டன் வலுவடிக்கிணவச்சலோத்தர ஸமுஜாயிவகி ஸ்ரீவீரஅரி ராயர் குமாரன் வீர
3. பேர்க்காரியன் ஶுதங்கிராஜ்யே பண்ணி அருளா நின்ற ஶகாஷ்டே சூகூளஉயிள இதன்மேல் செ
4. ல்லா நின்ற வாஜ்ஜ[வ] வருடம் உக தாயறு வலுவடி வகூத்து ஶஷ்மியு[ம்] வெள்ளிக்கிழ

5. மையும் பெற்ற உமசிஷ-3த்து நாள் திருவம்பலமுடையார் தொண்டை
மானார்
6. க்கு வடகரை விருதராச பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு என்
தி
7. செல்லப்பிள்ளையான செம்பியன் கோனா[ரெ]ந் காணி
8. விலைப் பிரமாணம் பண்ணிக் குடுத்த பரிசாவது முன்னாள் பிறப[வ]
வருஷம் புங்கை
9. ர கிழவன் அரையன் இவ்விடங்கதேவர் திருவீரட்டானமுடையார் பக்கல்
கொண்டுடை
10. யேனான இன்னாட்டில் குலோத்துங்கசோழன் கருப்பூர் இவர்க்கு இற்றை
நாள் [. ந்[கையிலே]
11. இந்தக் குலோத்துங்க சோழன்கருப்பூர் எல்லை ஆவது கீழ்பாற்கெல்லை
சாத்தமங்கல
12. த்தெல்லைக்கும் அருமொழிதேவ நல்லூர் எல்லைக்கு மேற்க்கு தென்பாற்
கெல்லை சாத்த[ம]
13. ங்கலத்து எல்லைக்கு வடக்கு மேல்பாற்கெல்லை மணலூர் எல்லைக்கு
கிழக்கு வடபாற்கெ[ல்]
14. லை அருமொழிதேவ நல்லூர் எல்லைக்கு தெற்க்கு ஆக திசை இன்னான்கு
எல்லைக்கு உட்பட
15. இந்நிலம் அறுவேலியும் இவ்வூர் நத்தமும் சேத்த வலத்திடல்லும்
மேல்நோக்கின [மர]
16. மும் கீழ் நோக்கின கிணறும் உட்பட்டது இவர்க்கு இற்றைநாள் விற்றுக்
குடுத்துக் கொள்வதான எம்மிலி
17. சைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசினால்[ஆகுவார்] . . ப+கய
தொண்ணூற்றுக்கும் இவ்வூர் . . .
18. . . . நஞ்செய் ரு அறுவேலியும் நத்தமும் சேத்தலைத் திடரும் குளமும்
விலை ஆவதாகவு
19. இப்பணம் தொண்ணூறும் . . . கொண்டு இந்தக் கருப்பூர் விற்று விலைப்
பிறமாணம் ப

20. ண்ணிக் குடுத்தேன் உடையார் திருஅம்பலமுடையார் தொண்டை
மானாற்க்குச் [சே]ருலார் கிழவன் டெ
21. சல்லப்பிள்ளையான கோனாரேன் இப்படிக்கு இவை செம்பியன் கோனார்
எழுத்து
22. இவை திருவீரட்டானமுடையாந் எழுத்து புங்கரை கிழவன் குமையுருவ
ஆடுவா[ன்]
23. எழுத்து இவை பெருமங்கலமுடையரந் திருமேனி அழகியாந் எழுத்து
24. இப்படிக்கு இவை ஆதாண்டு கிழவந் செல்லப் பிள்ளையாநேந்
25. இப்படிக்கு இவை . . . நேந் .

தனிக்கல்வெட்டு 14B

1. . . . து ஊத்திவ வருஷ² பங்குனி மாதம் பத்தாந் தியதி திருக்குறுக்கை
2. உடையார் திருவீரட்டான முடையநாயினர்ற்கு திருப்படி
3. க்காறன் தண்டநாராயணந் மாநங் காத்தாந் திருவம்பலமுடையார்
4. தொண்டைமாந் இற்றை நாள் நாந் கொண்டுடையேந் ஆன
5. குலோத்துங்க [சோழன் கருப்பூர் இந்நயினற்கு பூசை திருப்பணிக்கு
திருநா
6. மத்து காணி ஆக சந்திறாதித்த விரையும் நடக்கும்படி குடுத்தேன் இ
7. திருவம்பலமுடையார் தொண்டைமாந் எழுத்து.

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	சௌமிய வருஷம்
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	சித்திரை மாதம் 15ம் தேதி
ஊர் :	கொறுக்கை		கி.பி. 15ஆம் நூற்றாண்டு
மொழி :	தமிழ்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 216/1917
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன் பதிப்பு :	
அரசு :	விஜயநகரர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 13
மன்னன் :	வீரப்பிரதாப தேவர்		

இடம் : வீரட்டானேஸ்வரர் கோயில் மகாமண்டபத் தெற்குப் பகுதி

குறிப்புரை : வீருதராஜபயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டுக் குறுக்கை திருவீரட்டானமுடையார் தம்பிரானார் சன்னதியில் நிறைவற நிறைந்து குறைவறக் கூடியிருந்து வலங்கை, இடங்கை தொண்ணூற்றெட்டுச் சாதியினரும், ஒருமித்த கருத்தோடு இனம் ஒத்து இராதபடியாலே பயிர் வழி தரம் கொள்ளாமல் அன்னியாயமாகக் கொடுக்கவேண்டியுள்ளது என்பதை உணர்ந்து இனிமேல் பயிர்வழி தரம் நியாயமான மரியாதி கொடுத்து வருவதல்லாமல் அநியாயமாகக் கொடுக்கமாட்டோம் என்று இசைந்து வரிகள் செலுத்தியதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

கல்வெட்டு

1. ஊழ்ஹாரஹ லாஷைக்குத்தப்பம இறாயரகண்டன் கண்டனாடு கொண்டு கொண்டனாடு குடாதாந்
2. . . த்தநை ஸீவீரப்பி]றதாப தேவராய்மகா இறாயர் பிறுதிஇறாச்சியம் பண்ணி அருளாநின்ற காலத்துச் சவுதிய வருஷம் சித்திரை மீ ௨௨[சு]
3. வடி சபையார் வலங்கை தொண்ணூற்று எட்டும், இடங்கை தொண்ணூற்று எட்டும் எங்களில் ஒருமித்துச் செ
4. நம்மை பயிர்வழி தரம் கொள்ளாமல் அன்னியாயம் ஆக இடங்கட்டி கொண்டபடிஆலே நாம் பெருக்கலங்க இமண்டபம்உ

5. ஓடிப்போவத[ற்கு] இருக்கிற அளவிலே இவை எல்லாம் தர மண்டலம் சேர இனம்[ஓ]த்து இராதபடிஆலே அல்லோ இப்படி நம்மை அன்னியாயம்.
6. ன்றும் இனிமேல் பயிர்வழி தரம் நியாயமான மரியாதி குடுத்திடத்து ஒழிந்து அன்னியா[ய*]மென்று குடுத்த[தீ]ட்டு வரமல்லவென்று முன்பே வலக்கை[யிளந்]தாறு . ல்லுப.
7. [டி]ஓலைகளும் இட்டுக்கொண்டபடிஆலே இந்தயிரண்டாற்றுக் குடுத்த நல்லூர் பற்று திருப்பனைந்தாளுடைய நாயனார் கோயிலில் கல்வெட்டின படி ஆக
8. . சமுத்திரத்துக்கு மேற்கு விருதராசபயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு(க்கு)க்குறுக்கை திருவீரட்டானமுடைய[தம்]பிர[ானா]ர் சன்[னிதி யில் நிறைவள நி]
9. [றை]ந்து குறைவறகூடி கல்லு வெட்டிநபடி திருவீரட்டானமுடைய நாயனார்[க்*]கு பண்டாரத்துக்கு செல்லும் இ[லே]கைப்படி முதலும் அதிகா[ரி] சோடி
10. யல் உபாதியும் உட்பட்ட முதல் சறுவமான்னியம் ஆக நாளது வரையில் நாட்டில் பதிந்த [தேவதான] இறையிலியும் சந்திறாதித்த வரை
11. கவும் இரண்டாற்றுக்கு நடுகோயிற்பற்று அகரப்பற்று பண்டாரவாடை சீவிதப்பற்று[ம் உட்பட] நமக்கு குத்தகை
12. நடத்த கடவதல்ல ஆகவும் [அரசர் சலுப்பரசர்] அளந்திட்ட கட்டளை பதிநாலடி கோலால் அளந்து கண்ட நில[ம்].
13. லுக்கு வேலி ஒன்றுக்கு நாற்பதின் கல நெல்லும் பண முதலுக்கு அதிகாரி சோடி கரணிக்கர் சோடி
14. க்கை பெட்டிகடன் மற்றும் பல உபாதிகளும் உட்பட வேலி ஒன்றுக்கு இருபது பணமும் கடையிட்டு வரிசைக்கு வேலி ஒன்றுக்கு[.
15. (எ)தஞ் கல நெல்லு பதினாறு பணமும் தரிசு வரிசைக்கு வேலி ஒன்றுக்கு முப்பதின் கல நெல்லும் பதின் அஞ்சு பணமும் காடுவெட்டு விழல் வெட்டு[.

16. கல நெல்லும் எட்டு பணமும் ஆக யிந்த வகைப்படி நெல்லுக்கு நெல்லு பணத்துக்குப் பணமும் நாட்டுக்காலால் உறை இருபத்து நாலாக உள்ளு
17. [வே]வாமாகவும் கமுகு ஒன்றுக்கு ஆயிரத்திருநூறு பாக்கு முதல் வரிசை[ச] ஆக கொண்டு தரமிட்டு பயிர் பூண்ட நிலத்துக்கு அ[ச]சு பேறு உட்பட அஞ்சு கட்டுக்கு ஒ.
18. சுற்று மரத்துக்கு குடிமை கொள்ளக் கடவதல்லவாகவும் தென்[னை] மரத்துக்கு மனையும் மைக்கடை நீக்கி பலமிலி காயாக கன்று நீக்கி நாற்பது காயின் மேல்பட [இ]துக்கு
19. ஒன்றுக்கு அரைப்பணம் கொள்ளக் கடவதாகவும் பலாவுக்கு பலமிலி நீக்கி இருபது காய்க்கு மேல் பட்டதுக்கு அடி ஒன்றுக்கு கால் பணமு[ம்] இலு[ப்பை].
20. ச அடி ஒன்றுக்கு அரைக்கால் பணம் கொழுந்துக்கு பயிர் பூண்ட நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு நானூறு பணமும் பதிகொழு[ந்துக்கு]
21. [ம்]முட்டுக்கு முதல் வரிசையில் ஒன்[ப*]தாலும் இ..மதித்து கொள்ளக் கடவதாகவும் வாழை கருப்பு விளைநிலத்து கரும்புக்கு ஒ
22. பணமும் படுகை...கரும்புக்கு வேலி இவை அம்பது பணமும் செ நாற்பது பணமும்பன
23. மணக்கு சண்டி கூறு எள்ளு சாம்பலாம் எள்ளு இந்த வகைப் படிக்கு வெல் பணமும் எள்ளுப்பயி தனப் பருத்தி இறு[ச]குக்
24. பன்னிரண்டு பணமும் மஞ்சள்க்கு வேலிக்குப் பணம் முப்பதும் இஞ்சி ள்ளிக்கு வேலி ஒன்றுக்கு பத்து. ரை
25. ...து பணம் த்துக்கு
26. ...ணமும் தந்த சீமார பெறகு..தோள்ளா மனை நீக்கி மனை ஒன்றுக்கு ஒன்றரைப் பணமும் இ[ந்தக்]கைப்படிக்கு..ாயப்பக்கு ஒன்று பாதி....
27. குடு கைக்கோளந்..இன்தத் தறிஒன்றுக்கு ஆறுபணமும் அடை த[லு]க்கு இதில் ஒன்று பாதியும்: தறி ஒன்றுக்கு அஞ்சு

பணமும் அடைதலுக்கு இதில் ஒன்று பாதியும் ஈ வர் பச்சைப் பணம் குளவடை மாவடை பணமும் சாரடைக்கு வருஷம் கோயில் பயிர் கண்டுகொள்ளக் கடவராகவும் சேனைக் கடையார் இவற்கு ஆறு பணமும் டவர் பேற்கு அஞ்சு பணமும்

28. ஒன்பது பணமும் த்துறை னழிவு . . . த்து அஞ்சு பசு ஒரு மா கொள்ளக் கடவத[ர*]கவும் ஆடு பதிநஞ்சு ஆடு ஒரு பணமாக கொ[ள்ளக் கட]வதாகவும் மனை ஒன்றுக்குப் பாதிப் பணம் கொள்ளக் கடவதாகவும் பசுவுக்கும் ஆட்டுக்கும் அ . . . த கிக்கொ[ள்ள கட]வதாகவும் வற . . . பெறகு க்கு ஆப்பம் உட்பட இருபது பணம் கொள்ளக் கடவதாகவும் பேற்கு அஞ்சு பணமும் ஆத்..வாணியன் பேற்கு இருபது பணமும் வன்னத்தார் பேற்கு அஞ்சு பணமும்..

29. க மும் பேற்கு அஞ்சு பணமும் வண்ணார் நாவிதர் பேற்கு நாலு பணமும் வன்பேற்கு திரிகை அப்பத்துக்கு அஞ்சு பணமும் கொம்புத்தறிக்கு நூலா . . . உட்பட மூன்று பணமும் வெட்டி யான் பேற்கு நாலு பணமும் . . . மும் பஞ்சைக்கு இரண்டு பணமும் . . . உழ . . . ப்பண . . . ர நிங்கலாக . . . யா பேற்குப் பாதிப் பணமும் பலபட்டடைக்கும் நாலாயிர[ர]*த்துக்கு ஒன்றரைப் பணமும் ம் மாதத்துக்கு ஒன்ற[. . .] பணமும் அடைதறிக்கு இதில் ஒன்றுபாதியும் ஆடிகாத்திகை

30. ாள் ல ஆக வடபட்டடைக்கு . . . யும் எப்பேர்ப்பட்ட பல உபாதியும் கேட்க கடவதல்ல ஆகவும் கைக்கொள பெற[வு]ம் பல பட்டடைக்கும் பச்சை வடம் பெறும் விலைக்கு வாங்கிக் கொள்ளக் கடவதாகவும் செட்டிக் - பேற்கு பணம் குடுத்து விறத . . வலசொள்ளு குற பொற்பாடு பழுகு . . இவெள்ளப பாடு என்று கு கடவது அல்லவாகவும் கொல்லைப்பற்று அகரப்பற்று த்து இந்த எழுதின வகைப்படி

31. ரகவும் கோயில் இ க்கு போகையில் ஒன்று முக்காலே கொள்ளக் கடவதாகவும் இந்தக் கல்வெட்டுப்படிக்கு அஹிதம் பண்ணினவருண் டாகில் கங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்திலே போக கடவர்களாகவும் இது விசாமந்து கொண்டாருண்டாகில் தரம் மண்டலம் சொருகூட்டச் செய்து கொள்ளக் கடவோமாகவும் தாணித்தா அஞ்...முதலாக மகிமண்டலம் தென்பட்டு கையாலே இரண்டு முதல் ஒழித்தது எழுதக் கடவதல்லவாகவும் இந்த மண்டலத்தில் . . . திருக் காத்திகை தீபத்திரு

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	சகம் 1409 [1439 என்று இருத்தல் வேண்டும்] கி.பி. 1487
ஊர் :	கொறுக்கை		
மொழி :	தமிழ்	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 235/1917
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன் பதிப்பு :	
அரசு :	விஜயநகரர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 14
அரசன் :	கிருஷ்ணதேவராயர்		

இடம் : வீரட்டானேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி வடக்குச் சுவர்.

குறிப்புரை : கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. கிருஷ்ணதேவராயருடைய மெய்க்கீர்த்தியுடன் ஆரம்பிக்கிறது. விஜயநகரத்திரையாக விஜயநகரத்திலிருந்து தெற்கே வருகையில் சோழமண்டலத்திலுள்ள சிவ, விஷ்ணு ஸ்தானங்களுக்கு வரிகளைச் சர்வமானியமாக விட்டதைத் தெரிவிக்கிறது.

கல்வெட்டு :

1. ஸுமலஸ்து ஸ்ரீமாணாய வதயேநாந . . லஸ[து]ம ஸஸஸுதே . . . லா[சி]
. . லாஸுபெகைதோக்ய நமராஸை லுஸஸை ஸகல
விஜையாதுஸுத
2. லாஸிவாஸக வருஷம் சூசக மெல் செல்லா நின்ற .ஸ.ஸுஸ ஸம்வத்ஸ
ரத்து லுஸஸு
3. ஸ்ரீஸு லாஸாஸாயிராஜ ஸாஸஸுஸு அரியஸாய[தளவி]லாடன்
4. லாஸைக்குத் தப்புஸராயர் கண்டன் லுஸராயர்கண்டன் வஸராச்சியத்தாப
5. சாரியன் லுஸாப ஸுஸுஸஸுஸு ஸஸு . . . லாஸ ஸ்ரீஸுஸுஸு ஸ்ரீஸுஸு
ஸுஸுஸுஸுஸு லாஸாஸாயர் சோஸுஸுஸுஸு

6. லத்து ஷீனு ஷூக ஸிவஷூகங்களுக்கு . . சோடியள் நிலவழி . . . த பேறு ஸ
7. வ-ஃ . e ஆக விட்ட யஃ ஸாஸநராயஸம் நாமும் விசைநகரப் பட்டணத் திலே இருந்து வ-ஃவ-ஃகிக்கு விசைய -யா
8. தை ஆக புறப்பட்டு உதயகிரி துற்கமும் சாதித்து திருமலை ராகுத்த ராயனையும் பிடித்துக் கொண்டு வீரக்கொண்டையந்
9. ராஜ்ஜியந் கொண்டை வெல்லமு கொண்டை கொண்ட வீடு கொண்டப் பள்ளி [இராச]மகேந்திர[புரம்] முதலான துற்கங்களும் கட்டிக்கொண்டு பிறதாப
10. ருத்திர தேசபதிசுமாரன் வீரபுத்திர கெசபதி பிறதான பூபதி பிறகலாதன் சீர்ச்சந்திறன் வந்த . . . னன் மல்லுகானன் முதலான பாத்திற
11. . . மந்திரிகளையும் சீவக்கிறாசமாக பிடித்துக் கொண்டு பிறதாப ருத்திர கெசபதியையும் முறியக் குத்தி சிங்காத்திரிகளுக்கு எழுந்தருளி
12. பொட்டனூரிலே செயத்தம்பமும் நிறுத்தி சோழமண்டலம் தெய்வத்தானம் திருச்சிராப்பள்ளி சந்திற ரேகை திருக்காட்டுப்பள்ளி திருநகரி
13. திருநாங்கூர் திருவெழுந்தூர் தேலூர் திருவிண்ணகர் அகலங்கள் திருவயி திறபுரம் திருமாணி குழி திருப்புகலூர் வைகல் திருமுட்டம் திருப்பா
14. திரிப்புலியூர் திருத்தின . . . கா இறைவாநாகூர் சேந்தவனமங்கலம் திருநாவலூர் திட்டைகுடி திருநாறையூர் கானா [ட்டள்ளும்] புள்ளூர் தியாக
15. . . . ாரம் விண்ணகரம் திருவெ ங்கும பத்தணைநல்லூர் தலைச் செங்காடு குறிச்சி திருப்புங்கூர் கொறுக்கை தலைநாயகன் திரு
16. திருந்துதேவன்குடி சூரியதேவநயினார் கோயில் திருக்கோடிகா

கல்வெட்டு முற்றுப் பெறவில்லை.

மாவட்டம் : நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு : —
வட்டம் : மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு : கி.பி. 12-ஆம் நூற்றாண்டு
ஊர் : கொறுக்கை	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை } 232/1917
மொழி : தமிழ்	
எழுத்து : தமிழ்	முன் பதிப்பு : —
அரசு : சோழர்	ஊர்க் கல்வெட்டு எண் } 15
மன்னன் : விக்கிரம சோழன்	

இடம் : வீரட்டானேஸ்வரர் கோயில் சண்டிகேஸ்வரர் சன்னதி கிழக்குச்சுவர்

குறிப்புரை : விக்கிரமசோழனுடைய மெய்க்கீர்த்தியுடன் இக்கல்வெட்டு தொடங்குகிறது. சிவ பிராமணன் காஸ்யபன் உமாசகிதன் பெரியானான நானூற்று வ பட்டனும் இவன் தம்பி திருச்சிறம்பலமுடையான் பொற்கோயில் பட்டனும் காஸ்யபன் அச்சுதன் உமாசகித வீரவினோத பட்டனும் காஸ்யபன் பதஞ்சலி பொன்னான வீரட்டான பட்டனும் போன்றோர் கோயிற் காணி செய்வார்க்கும் கோயில் மாகேஸ்வரக் கண்காணி செய்வார்க்கும் உபயப் பிராமணம் செய்து கொடுத்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. உபயப்பிரமாணம் என்பது கோயிலுக்கு அளிக்கப்பட்ட பொருளை கொடையாளியிடமிருந்து பெற்றுக்கொண்டு, அதன் வட்டியால் கோயிலுக்குச் செய்யப்பட்ட தானத்தை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் உடன்படிக்கையாகும் கொடையளித்தவர் பெயரும் அவர் அளித்த தானம் பற்றியும் கூறும் பகுதி கிடைக்கவில்லை.

கல்வெட்டு :

1. ஷ்ஷீஸ்ரீ ஸ்ரீ பூமாலை மி
2. டைஞ்சு பொன்[மாலைதிக]ழ் தரப்
3. பாமாலை மலி[ன்த பருமணித்] திரன் பு
4. யத் திரு நிலமடன் [தையொடு] ஜயம

5. களிருப்ப கநவரை [மார்வந்] தநநெப்
6. பெற்றுத் திருமகளொடு த[னியி]ருப்ப க
7. லைமகள் சொற்றிறம் புணர்[ந்தக]ற்பிநளா
8. கி விருப்[பொடு] நாவகத் திருப்பத் திசை தெ
9. தாறுந் திகிரி(தி)யொடுஞ் செங்கோல் நடப்ப
10. அகில புவனமுங் கனிப்பதொரு புது
11. மதி பே[ர]ல வெண்குடை மீமி
12. சை நிழற்ற கருங்கலியொளித்த
13. வன் பிலத்திடை கிடப்ப குளத்தினை
14. டத் [தெலுங்]க வீமன் விலங்கல் மி
15. சையேறவுங் கலி[ங்க பூமி]னை
16. யக் கநலெரி பருகவும் [ஐம்படைப்]
17. பருவத்து வெம்படை தாங்கியு[ம்வேங்]
18. கை மண்டலத் தாங்கிநிதிருந்து வட]
19. திசையடி படுத்தருளி தென்[திசை]
20. த்தருமமுன் தவமுன் [தாந்த]
21. மைப்ப வேதமு
22. ம் மெய்ம்மையு
23. மாதியும் போ
24. லத் தலைத்தலைசிற
25. ப்ப வன்தருளி வில
26. ற்கரும்[போர்ப்புலியா]ணை

27. பார்த்தீவர் சூட நிறைமணி மகுட
28. முரிமையீற் சூடி மன்ருயிற்[கெ]ல்லா
29. மின்னுயீர் போல தன்நளி பர[ப்பித்]தநித்த
30. நி பரந்து மண்முழுதுங் களிப்ப மருநெ
31. நி வளத்து தன் பெருங் கோயி[ற்]கொற்
32. ற வாசல் புறத்து மணி நாஒடுங்க முரசு
33. கள் முழங்க விஜயமும்புகமும் மேல்மேலோ
34. ங்க வாழியூழி இம்மாநிலங் காக்க திருமணி
35. பொற்றோட்டெழுது பத்தாண்டு [வருதிறை]
36. முன்னே மன்நவர் சுமன [திறை நிறைத்]
37. து சொரிந்த செம்பொற் குவையால் த
38. ன்குல நாயகன் [தாண்டவம்] புரியுஞ் செம்
39. பாநம்பலஞ் சூழ் திருமாளிகையுங் கோ
40. புரவாசற் கூடசாலைகளும் உலகுவலங்கொ
41. ண்டொளி விளங்கு [நேமி]க் குலவரையு
42. தையக் குன்றமொடு நி[ன்]றெநப்[பசும்]
43. பான் மேஞ்சு பலிவளர்[பீடமும் விசும்பொளி]
44. தழைப்ப விளங்கு [பொ]ன் மே[ந்து]
45. [இருநிலந்தை]ழப்ப இமை[ய]வர் களி[ப்ப]பெ
46. ரிய [திருந]ாள் [பெரும்பெயர்] விழுவெ
47. [னும் உய]ர் பூரட்டாதி யு
48. த்திராட்டாதியில் [அம்]
49. [பல] நிறைந்த அற்புதக் கூ

50. த்த[ர் இம்ப]ர் வாழ்வெழுத்தருளு
51. வதற்கு [திருத் தேர்க் கோயில்]
52. செம்பொன் [வேய்ந்து பருத்திரள் முத்]
53. தின் பயில் வடம் [பரப்பி நிறைமணி மாளி]
54. கைநெடுந்திரு வீதி [தன் திருவளர் பேரால் செ]
55. ய்து சமைத்தருளிப் பைம்பொன் குழித்த
56. பரிகல முதலாச் [செம்பொற் கற்பகத்தொ]
57. டு பரிச்சின்னமும் அளவில்லாதந ஒளி பெ
58. ற வமைத்து பத்தாமாண்டில் சித்திரை[ரத் திங்க]
59. ள்அத்தம் பெற்ற ஆதித்தவாரத்துத் திருவளர்ம
60. தியின் துயோஷி பக்கத்து இன்ன பலவும்
61. இநிது சமைத்தருளி தன் ஒரு குடையிங்கீழ்
62. தலமுழுதுணழையச் செழியர் வெஞ்சுர
63. ம்புகச் சேரலர் கடல்புக அழிதரு சிங்கண
64. ர் அஞ்சி நெஞ்சலமரக் கங்கர் [திரையிடக்]
65. [கன்ன
66. .. வெ
67. புரிசூழல் மட
68. ப்பிடி புநிதர் குண
69. வனிதை சீபுவன
70. முழுதுடையான் இ
71. வன் திருவிழுந்தருள [திருபுவனமுழு]

72. டையாளெந வுடநிருப்ப
73. ..கற்பில் தரணிமுழுதுடையாள் [இவன்]
74. திரு மணிமார்வத்தருளுடநிருப்ப [செம்]
75. பொன் வீரஸிஹாஸநத்து சூபுவநமு
76. முதுமுடையாளொடும் வீற்றிருந்தரு
77. ளிய கோப்பரகேஸரி பந்மராக சூபுவன
78. ச்சக்கர வத்திகள் ஸ்ரீவிக்கிரம....
79. ..யசிவ ஶ்ரூஷ
80. ணந் காஸ்யபந
81. உமா ஸஹிதன் பெ
82. ரியாநாந நாநூற்றுவுபட்
83. டநும் இவனம்பி திருச்சிற்றம்ப
84. லமுடையான் பெ[ரந்]கோயிற்பட்ட
85. னும் காஸ்யபந அச்சதன் உலாஸஹி
86. தந் வீரவிநோத பட்டநும் காஸ்யப
87. ந் பதஞ்சலி பொன்றநாந திருவீரட்ட
88. ரந பட்டநும் காஸ்யபந் முன்னூற்றுவு
89. ..ராயாநும் காஸ்யபந் சா
90. டையாநுமிவன் தம்பி சீராமன்கு
91. ..இவன் தம்பி சீராளன் நாயக
92. ..இவனைவோம் இக்கோயில்
93. காணி செய்வாற்கும் இக்கோயி
94. ..லாமேபுரக் கங்காணி செய்வாற்கு
95. ..கள் உபையப்பிரமா

த. நர. அ. தெரல்லியல்துறை

தெரடர் எண் : 16 / 1994

மாவட்டம் :	நாகப்பட்டினம்	ஆட்சி ஆண்டு :	—
வட்டம் :	மயிலாடுதுறை	வரலாற்று ஆண்டு :	கி.பி. 12-ஆம் நூற்றாண்டு
ஊர் :	கொறுக்கை	இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை	} 233/1917
மொழி :	தமிழ்		
எழுத்து :	தமிழ், கிரந்தம்	முன் பதிப்பு :	—
அரசு :	சோழர்	ஊர்க் கல்வெட்டு எண்	} 16
அரசன் :	மூன்றாம் குலோத்துங்கன்		

இடம் : வீரட்டானேஸ்வரர் கோயில் சண்டிகேஸ்வரர் சன்னதி.

குறிப்புரை : மூன்றாம் குலோத்துங்கனின் மெய்க்கீர்த்தியோடு கல்வெட்டு ஆரம்பிக்கிறது. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது. திருஞானசம்பந்தர் குகை மற்றும் அதற்கான செலவுகளுக்குமாக ஜயங்கொண்ட சோழமண்டலத்து மணவில் கோட்டத்துப் பழையனூர் நாட்டு விடையூர் நென்மலிகிழான் திருவேகம்பமுடையான் கந்தையா பரணன்] கொடுத்த 20 காசுகள் பெற்றுக் கொண்டு கோயில் சீகாரியம் செய்வார்கள் உபைய இசைவு தீட்டு கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு :

1. . . திரிபுவன சக்கரவத்திகள் மது . . .
2. . . . ஜயா ஹிஷேகமும் பண்ணிய . . .
3. ஷெஸியும் [ச]*நிக்கிழமையும் பெ
4. . . . டானமுடையார் கோயில் மூல
5. ன செய்வாரும் சீகாரியம் செய்வா
6. க்கும் டார் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து மணவில் கோட்டத்துப் பழையனூர் நாட்டு விடையூர் நென் . . .

9. . . . ண்ணை . . . நேராக மனைகளில் வேண்டு . . . த்த மனைகள் முப்பத்து
10. வெண்ணை அளக்கவும் ரர் இவாண்டு முதல் அ
11. ண்ணையாக யாறின எண்ணைத்த
12. இவ்வாண்டுமுதல் அம்மா றாமாண்டு கோலுக்கு
13. மனைகளில் கோலுக்கு இருநாழிக்கு பற்றாதவை . . . முன் பல்லாண்டு நின்ற . . வுடை
14. கு இரு நாழியால் வந்த எண்ணை இவாண்டுமுதல் ஆறாமாண்டு ஐப்பசி விசு முதல் அளக்க . . . எண்ணை அளக்குமிடத்துபு
15. யுநீளத் . . தெங்கும் கமுகு பிலாவும் இலுப்பையும் வும் உள்ளூட்டமரம் ஆக்கிக்[கொ]கண்டு த . . றையும் தான வேண்டும் பிசு
16. மரமும்னை . . . போகங் கொள்ளக்கடவனாகவும் முதலாய் நின்ற தெங்கு களத் . . முடித்தா . . வெட்ட
17. க்கடவதாகவும் இப்படி நிச்சயித்து குடுத்தோம் இவ[னை]வோம் . . . கு இவை . . கோயிற்கணக்கு பிரமப்பிரியன் எழுத்து
18. டிக்கு இவை மிகுத்தார்வீதி த்து இப்படிக்கு இவை ஆளுடையான் எழுத்து இப்படி
19. . . மாகே முாக காணி அம்பலத்த காணிகுத்தராய் வீதிபோந்தார் எழுத்து

த. நா. அ. நிரல்லியல்துறை

தொடர் எண் : 18 / 1994

மாவட்டம் : நாகப்பட்டினம்

ஆட்சி ஆண்டு : —

வட்டம் : மயிலாடுதுறை

வரலாற்று ஆண்டு : —

சி.பி. 18, 19-ஆம்

ஊர் : கொறுக்கை

இத்தியக் கல்வெட்டு

ஆண்டு அறிக்கை

நூற்றாண்டு

மொழி : தமிழ்

முன் பதிப்பு : —

எழுத்து : தமிழ்

அரசு : —

ஊர்க் கல்வெட்டு

எண்

18

மன்னன் : —

இடம் : வீரட்டானேஸ்வரர் கோயில் கோபுரம் தெற்குப்பக்கம்

குறிப்புரை : குறுங்கை மகாமுனி ரிஷி என்பவர் இக்கோயில் கட்டடப் பணிக்குக் கொடையளித்திருத்தல் வேண்டும்.

கல்வெட்டு :


1. வ குறுங்கை

2. மகாமுனி

3. ரிஷி நிதி

4. யம் சதா

5. சே(ர)வை உ




1. சோழமாதேவி தொ.எண்.9/1990, திருச்சிராப்பள்ளி மாவட்டம்



2. பிசுடானர் சோழமாதேவி திருச்சிராப்பள்ளி மாவட்டம்



3. கற்குமிழி தொ.எண்.27/1990, குண்டூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்



4. கீழ்க்குறிச்சி தொ.எண். 26/1990
திருச்சிராப்பள்ளி மாவட்டம்




5. வணிகக்கல்வெட்டு
நாகைநல்லூர் தொ.எண்.40/1990
திருச்சிராப்பள்ளி மாவட்டம்




6. காருகுடி தொ.எண்.18/1990, திருச்சிராப்பள்ளி மாவட்டம்




7. குமிழிக்கான தூண்,
நவலூர் குட்டப்பட்டு தொ.எண்.32/1990
திருச்சிராப்பள்ளி மாவட்டம்



8. செம்பியன்மாதேவியார் கல்வெட்டு,
திருவேள்விக்குடி தொ.எண்.31/1997,
நாகப்பட்டினம் மாவட்டம்



9. திருவேள்விக்குடி தொ.எண்.30/1997
நாகப்பட்டினம் மாவட்டம்



10. திருவேள்விக்குடி தொ.எண்.28/1997,
நாகப்பட்டினம் மாவட்டம்



11. மேல்பாதி தொ.எண்.2/1983,
நாகப்பட்டினம் மாவட்டம்

சொல்லடைவு

சொல்	பக்கம் - வரி
அகப்பரிவாரபெண்டுகள்	217/2
அகரப்பற்று பண்டாரவாடை	232/11
அஞ்சாத பெருமாள்	64/10-11
அஞ்ஞாற்றுவர்	57/9
அத்திகோசத்தார்	134/13-14
அதிகாரிசோடி	232/13
அந்தராய வினியோகம்	207/4
அடிமை	203/1
அடைதறி	234/29
அப்பன்குழி	99/8
அபூர்வி மாஹேஸ்வரர்	66/11, 80/11
அம்பர்நாடு	126/1
அம்பலப்புறம்	12/12
அய்யப்பொழில்	57/8
அர்ச்சனாபோகம்	7/12-13
அர்த்த யாமம்	25/1
அருமொழிதேவநல்லூர்	229/12,14
அனபாயசோழ சதுர்வேதிமங்கலம்	145/21
அஷ்டகம்	12/12
அஷ்டகத்தார்	4/17
ஆட்டுவிளக்கு	152/18
ஆதிசண்டேஸ்வர தேவர்	33/8, 40/22, 66/6, 67/24,
ஆர்க்காட்டுக்கூற்றம்	150/2

சொல்	பக்கம் - வரி
ஆராதிப்பான்	123/2
ஆளப்பிறந்தான் ஓடை	225/3
ஆள்கொண்ட நாயகத்தேவர்	217/2
ஆளுடைய பிள்ளையார்	74/6
ஆற்றுவாரியம்	29/7, 31/5
ஆற்றிரான ராஜநாராயணசதுர்வேதி மங்கலம்	205/8
ஆனைச்சாலை	39/14
இக்கோயில் காப்பிட்டிருக்கும் திருஞானசம்பந்தர்	207/3
இட்டகல்	114/3, 115/2, 146/5
இடங்கை தொண்ணூற்றெட்டு	231/1
இரட்டைத்தலம்	127/1-2
இராசநாராயண சதுர்வேதிமங்கலம்	225/1
இராஜராஜதேவர்	203/1, 219/1
இராசேந்திரசிங்க வளநாடு	82/3, 96/2, 100/1, 103/1, 105/1, 107/1, 109/1
இருவாச்சி	4/10
இளையவாள் பெற்ற கைக்கோளர்	125/3-4
இடைவரி	39/13
இறை	82/4, 102/2, 106/2,
இறைதிரவியம்	17/18
இறையிலி	206/1
இனவரி	39/13
உடன்கூட்டம்	39/16
உடையார் கைலாசமுடைய நாயனார்	34/20, 38/4-5, 40/21
உடைப்பு	64/7-8
உத்தமசோழர்	125/2

சொல்

பக்கம் - வரி

உபையத்தீட்டு	217/2
உமா பட்டாரகி	17/13, 18
உய்யக்கொண்டான் (ஆறு)	10/23
உய்யக்கொண்டான் ஆற்றுவாரியம்	31/5,
உய்யக்கொண்டார் வளநாடு	109/1, 223/4
உவச்சர்	96/7, 20
உவச்சன்	12/7
உவச்சு	12/10
உவச்சப்புறம்	10/22
உள்சிறுவாக்கால்	152/6,7
உறத்தூர்க்கூற்றம்	62/2-3
ஊர்க்கல்	94/7
ஊர்க்கழஞ்சு	106/2
ஊர்க்கணக்கு	74/11, 226/10,13
ஊர்க்கீழிறையிலி	207/3,4,5
ஊர்வாரியம்	31/7, 8/26
ஊர்விலை	33/5
ஊராரிடுகோல்	98/4
ஊரிடு வரிப்பாடு	82/4
ஊற்றங்கரையான அழகிய கூத்தநல்லூர்	39/6, 18, 19
எச்சோறு	67/22, 102/2, 106/2,
ஏர்வரி	39/13
ஏரி நீர்நிலை	226/6
ஐஞ்ஞாற்றுவபிள்ளையார்	73/4
ஐம்பெருங்குழு	63/5-6
ஒழுக்கு நீர்ப்பாட்டம்	39/13-14
ஒடிப்போவதற்கு இருக்கிற அளவிலே	232/5

சொல்

பக்கம் - வரி

கங்கைகொண்ட சோழ சதுர்வேதி மங்கலம்	85/7-8, 111/2
கங்கைகொண்ட சோழீஸ்வரமுடையார்	216/1
கஞ்சாறுநகரம்	122/7
கடமை	74/9
கடலங்குடி	82/4, 100/1, 105/1,
கடலங்குடியார் வாய்க்கால்	131/14,
கண்டசாத்தன் வீரசோழப் பேரரையன்	33/6-8
கண்டியூர்ப் பெருவழி	77/21
கண்டி வாய்க்கால்	105/1
கண்டராதித்த தெரிந்தகைக்கோளர்	6/1, 148/1
கத்திக்கார சோமய தெண்ணாயக்கர்	33/4
கல்பகமாணிக்க வாய்க்கால்	131/14-15
கலம்இடுவார்	82/5
கலையமணியங் கூடத்தார்	96/15
கரணிக்கர்சோடி	232/13
கரடிகை	10/28
கரிகாலசோழ . . .	135/3
கரிகாலசோழநல்லூர்	225/2
கரிகாலசோழத் தெரிந்த கைக்கோளர்	138/19
கரிகாலகன்ன மூத்தவேளான்	147/3
கரிகாலசோழ வளநாடு	38 3
கருணாகரவாய்க்கால்	73/6
கருமாணிக்க வாய்க்கால்	137/6
கற்குமுழி	49/6-7
கற்பகமாணிக்கம்	77/16
கள்ளையுடையான் சேட்டன் நடுவனான மாணிக்கவாசகன்	34/25.

சொல்	பக்கம் - வரி
கற்பகமாணிக்க வாய்க்கால்	70/35
கன்மி கோயிற் கணக்கர்	36/3, 39/5-6
காணிக்கை	39/14
காந்தளர்ச்சாலை	101/1
கால்படை	118/1
காவணம்	31/4
காவிதிகள்	4/6
காளம்	10/28-29, 95/4, 125/5
கார்த்திகைப் பச்சை	39/14
கீழர் குறியார்குடி மங்கலம்	130/4, 131/8, 151/4
குதிரைப் பந்தி	39 14
குலோத்துங்கசோழ தேவர்	43/1, 64/2-3
குலோத்துங்கசோழ நல்லூர்	224/7
குலோத்துங்க சோழ வாய்க்கால்	145/17
குலோத்துங்க சோழன் கட்டிவேளூர்	226/4
குடிமை	74/9
குண்டுர்	49/3
குந்தவை சதுர்வேதிமங்கலம்	193/4
குமிழி	43/8
குளம்	196/2, 3, 4
குளம்அழிச்சான்	56/9
குளம் உடைந்து இறங்கிக் கிடந்தமையில்	64/6-7
குளவடை	39/13
குளப்பாழாய் கரையழிந்து	39/11
குறுக்கைநாடு	82/3, 85/7, 90/1-2,, 93/7, 95/2, 100/1, 103/1, 105/1, 107/1, 109/11 11/2, 126/3, 136/2, 139/3, 151/2 140/2, 203/1, 210/1, 212/1, 218/1, 221/5, 223/3, 224/6 232/8

சொல்

பக்கம் - வரி

குலோத்துங்கசோழன் கிருப்பூர்	229/10,11
குலோத்துங்கசோழுகெணியாத ராயன்	197/4
குளவடை	234/27
கூத்தப்பெருமாள்நிலம்	152/6,14
கேரளமாதேவி வதி	226/7
குலோத்துங்க சோழ தேவர்	111/2, 205/9, 214/1, 218/1
கொடும்பனவன் தியாக வினோத வேளான்	64/9
கொம்புத்தறி	234/29
கொற்றம்பூதி	55/1
கொற்றவன் கோ	40/2
கொறுக்கையூர்க் கிழான்	88/1
கோயில்கணக்கர்	218/2
கோராஜகேசரிபன்மர்	49/1-2, 56/1-2, 89/1, 95/1, 102/1, 126/1, 128/1, 153/1
கோப்பரகேசரி	90/1, 92/1, 116/2, 125/1, 130/1, 135/1, 136/1, 140/1, 150/1 151/1,
கோட்டம்	96/14, 16, 18
கோவீரபாண்டியன்	193/1
கைக்கோளர்	115/1, 125/4, 233/27,
சங்கராந்தி	25/2
சங்கு	10/28
சண்டேஸ்வர வாய்க்கால்	97/24-25
சந்திவிளக்கு	112/3, 142/2,
சருபி	207/3
சாத்தன் ஆன உலகவிடங்கப் பேரரையன்	43/6-7
சாத்தமங்கலம்	106/2, 229/12-13
சர்லாபோக்கம்	82/3, 4, 5

சொல்	பக்கம் - வரி
சாலைச்சபைக்கண்காணி	83/6
சித்திரமேழிப்பட்டன்	39/9
சதுர்வேதி பட்டத்தாள் சபையார்	15/3-12
சந்து விக் கிரமப் பேறு	39/12-13
சர்வபௌம சக்கரவர்த்திகள்	33/1
சித்திரைத் திருநாள்	39/17
சித்திரைத் திருவாதிரை	2/10-20
சிதானந்த பிடாரர்	20/11
சில்வரி	207/4
சினசிந்தாமணி வதி	225/2
சீவிதப்பற்று	232/11
சீராமன் சக்கரவர்த்தி	33/5,9
சிறுபிரம்பில் நாராயணன் ஆதித்தபிடார சோமாசியார்	4/16-17
சுந்தர்சேர்ழ வாய்க்கால்	226/7
சுப்ரமண்ய வதி	4/14, 12/11
செக்கிறை	39/13
செங்கமுநீர்	83/5, 197/2
செங்கமுநீர் திருப்பள்ளித்தாமம்	197/5
செந்தாமரைக் கண்ணநல்லூர்	48/1
செந்நீர்ப்பொதுவினை	102/2
செந்நீர்வெட்டி	82/4
செம்பியன்மாதேவியார்	121/4
சேகண்டிகை	95/4
சேத்ரபாலர்	86/2
சேனைக்கடையார்	234/27
சொன்னவாற்றிவார் தேவதானம்	76/15
சோழபாண்டியநல்லூர்	226/6

சொல்

பக்கம் - வரி

சோழமாதேவி சதுர்வேதிமங்கலம்

1/4-5, 3/2, 7/7-8, 10/12-13,
12/5, 15/2-3, 17/3-4, 18/3-4,
20/8, 22/5, 29/5, 30/3

ஞானசிவர்

66/9, 67/23, 70/31, 71/41,46
76/9, 77/27, 80/9,12

தட்டார்ப் பாட்டம்

39/13

தட்டொலி

39/13

தறிஇறை

39/13

தன்மதான முதல்

106/2

தன்மி செய்து

7/10, 10/16, 12/7, 17/7, 20/10
31/4

தனித்தண்டல்

31/4

தண்ணீர்ப்பந்தல் பற்று

77/20

தண்ணீர்ப்பந்தல் ராஜராஜன்

10/15-16

தலைமாறு

226/6

தவசியர்

66/8, 69/13, 76/8, 80/8

தவசிகுளம்

102/1, 110/1

தாடிப்படை

118/2, 122/5-6

திசையாயிரத்தைஞ்ஞாற்றுவர்

152/18

திணைக்களத் தரவு

149/1-2

திரிகைஅப்பம்

234/29

திருஆரூர் நம்பியார்

85/14-15

திருஉலகளந்தருளின பன்னீரடிக்கோல்

66/18, 70/38, 77/23

திருக்கல்யாணம்

25/2

திருக்கற்றளி

116/2

திருக்கற்றளி முதல்

134/12

திருக்காரிகுடி பிறந்த நாள்

37/2-3

திருக்காரிகுடியான விக்கிரம சோழபுரம்

38/4

திருக்கேதாரம்

66/9, 69/16, 76/9

சொல்

பக்கம் - வரி

திருக்குளம்	71/42
திருச்சுற்றாலை	3/5
திருச்சூலஸ்தாபனம்	40/20
திருநந்தவனம்	3/4-13, 71/42, 102/1-2, 220/1,
திருநந்தவனமாள்	143/2
திருநந்தவனத்துப்புறம்	5/22
திருநாமத்துக்காணி	220/9, 225/3
திருநாராயண வாய்க்கால்	4/14-15
திருநொந்தாவிளக்கு	89/7, 91/11, 110/2, 150/7, 151/3
திருப்பணி	39/18
திருப்பள்ளித்தாமம்	83/5, 102/2
திருப்பள்ளியறை நாச்சியார்	217/2
திருப்பள்ளியெழுச்சி	25/1
திருப்பனந்தாளுடைய நாயனார்	232/7
திருபுவனமாதேவிச்சேரி	205/8
திருமண்டபம்	44/1, 212/1
திருமதிள் அழிவு	39/18
திருமந்தனம் நீர்குடம்	91/13
திருமடைவிளாகம்	71/42
திருமாதிருஞ்சோலை ஆழ்வார்	20/9
திருமுற்றம்	20/9, 71/41-42, 86/1
திருவனிச்சகத்தாள்சேரி	126/2
திருவரங்க வதி	196/2
திருவாணை	29/7, 31/7
திருவாவடுதுறை உடையார்	66/6, 76/7
திருவாயிலில் போந்த குடிமை	67/22
திருவிளக்கு	212/1 213/3,
திருவிளக்குப்புறம்	110/2, 212/1

சொல்

பக்கம் - வரி

திருவீரட்டானமுடையார்

203/3, 206/1, 210/1, 212/1
218/1, 219/3, 225/2, 230/22,
232/8

திருவெருதுபாடி மகாதேவர்

100/1, 102/1, 103/1, 104/2
105/1,2 109/1

திருவேள்விக்குடி உடையார்கோயில்

66/5, 76/4-5

திருவேள்விக்குடி ஆழ்வார்

89/6-7, 121/1-2,

திருவையாறுயோகி

117/5, 118/3.4, 122/3

தென்மங்கலவீதி

96/11

தென்கரை

1/2-3, 3/2, 7/7, 10/11, 12/5
17/3, 18/2, 20/8, 27/6

தேவகன்மி

33/8, 21/6, 196/1, 218/2,
220/4

தேவதானம்

39/18

தேவதான இறையிலி

232/10

துழிகுடி

43/4

தேவியார் பராந்தகன் ஆதித்த பிடாரியார்

15/2, 13

தொண்டைமானார்

230/3-4, 7, 20

நக்கன்தெற்றி

99/6

நகரீஸ்வரம்

122/7

நடுவில்பூரீகோயில்

10/27, 96/3, 9

நடுவில்பூரீவீரசோழவிண்ணகரப்

பெருமானடிகள்

7/16, 10/20-21

நடுவில் ப்ரம்மஸ்தானம்

12/6

நந்தவனம்

109/1

நடுகோயிற்பற்று

232/11

நம்பிமைத் திருவமுது

87/10

நம்பி கிழத்தியார்

62/6-7

நரிமுட்டம்

105/1

சொல்

பக்கம் - வரி

நல்லாடைமங்கலமான	
குலோத்துங்கசோழபுரம்	198/1
நல்லாற்றுார்	76/3-4, 79/2, 92/2, 94/2
நல்லாற்றுார் நாடு	68/3-4, 69/8, 73/2, 107/1, 130/1, 151/1
நல்லூர்ப்பற்று	232/7
நாட்டுவினியோகம்	39/14
நாரநநாந காறை கற்பகம்	44/5, 6
நாராயண வாயக்கால்	4/14-15
நாநாதேசி திசையாயிரத்தைஞ்ஞாற்றுவர்	116/3
நாவிதர்	234/29
நித்தவினோத சதுர்வேதிமங்கலம்	205/9
நிரை	55/4
நிலைவிளக்கு	152/19
நீர்தட்டும்	197/3
நொந்தாவிளக்கு	153/4, 220/6
ப்ரதீபகம் ஆகிற வார்த்திகம்	20/12
ப்ரம்மஸ்தானம்	7/9-10
ப்ரம்மஸ்தானம் இராஜராஜன்	12/6
ப்ரம்மஸ்தானம் இராஜராஜன் பேரம்பலம்	22/5
பகவத் பாதீயம் சாரீரக பாஷ்யம்	20/11
பகவதி மதி சூதனார்	2/23
பஞ்சமகா சப்தம்	10/21, 22
பஞ்சபீலி	39/12
பச்சைப்பணம்	234/27
பச்சைவடம்	234/30
பட்டஇடம்	55/7-8
பட்டவிருத்தி	52/4
பத்ரே ஆலம்	54

சொல்

பக்கம் - வரி

பத்துமாறி பொற்சக்கரம்	144/15,16
பத்துமாறி திருக்காலச்சரித் துண்டம்	145/22
பதக்கம்	144/13
பதக்குமாலை	144/11
பதிநாலடிக்கோல்	232/12
பரமேஸ்வர வாய்க்கால்	91/11-12, 129/5, 144/9, 13,16,21,23
பரவைநாடு	66/8-9, 69/13, 76/8, 80/8.9
பரிகாரப் படுகை	39/17
பருத்தி வாய்க்கால்	91/9
பலகலங்கள்	30/16
பலபட்டடை	234/29,30
பவித்ரமாணிக்க வதி	206/1-2
பழங்காடியார் வாய்க்கால்	96/10
பள்ளிச்சந்தம்	48/2
பாடிகாவல்	74/4
பாண்டிகுலாசனி வளநாடு	1/3, 10/11-12, 12/5, 18/2-3, 20/8, 29/5, 48/2-3
பாணபெருவழி	66/16
பாரசிவன்	97/21
பிடாரிகோயில்	196/2
பிணங்கொண்டேரி	131/12
பிரஸஸ்தி	15/10
பிரம்பில் நாரசிங்கன் திருமாதிருஞ்சோலை	13/20
பிரம்மதேயம் அரங்கற்குடி	196/2
பிராந்தக வதி	12/13
புடவைமுதல்	97/22

சொல்

பக்கம் - வரி

புரவுவரித் திணைக்களத்தூர்	130/3, 132/27, 32
புழலாற்றுக்கே விழுந்த வாய்க்கால்	99/7
புழவாறு	99/7
பூமிதேவிப் பிராட்டியார்	7/17
பூலோகமாணிக்கச் சருப்பேதிமங்கலம்	65/4, 69/8, 76/4, 79/2-3
பூலோகமாணிக்க வாய்க்கால்	66/15-16, 70/33-34, 76/15
பெரிய வாய்க்கால்	193/4
பெருங்காவிதி	24/11
பெருங்குண்டுரய்யன்	50/1-2
பெருங்குறி சபை	7/8, 10/13, 12/5-6, 19, 17/4-5, 29/5
பெருமாள் குலசேகரதேவர்	39/15
பெருமக் குளவழி	131/12-13
பெருந்தட்டான்	49/4
பெருவரி	71/44, 207/4
பேரம்பலம் இராஜராஜன்	17/7
பேராஜர் நாடு	109/1
பேருவச்சன்	12/8
பொத்தகப்படி	224/10
போசளவீரராமனாத தேவர்	33/1-2
போரோசன வாய்க்கால்	103/1, 2
பௌத்தப்பள்ளி	48/1
மகாகாளன்	14/1
மகாசாத்தன்	50/4-5
மகாதேவர் மங்கல நக்கர்	95/3
மணவாளநம்பி சந்நிதி	76/22
மணவாளநம்பி கோயில்	139/4
மத்யஸ்தன் நயதரன் நக்கனாந அலங்காரப் பிரியன்	97/24, 99/11
மத்யஸ்தன் செர்ணமாடிகள் மூலபருடை பெருங்காவிதி	24/11
மத்யஸ்தன் ஏறன் கூத்தாடியான மகாஜனப் பிரியன்	3/3, 5/23-24
மத்யஸ்தன் மங்கலாதித்தரான ஆதித்தன் திருவரங்க நாராயணன்	5/18-19
மத்யஸ்தன் மீசணி சொன்னவாறறிவான்	110/2

மத்யஸ்தன் ஒற்றியூரன் பவழக்குறியான்	83/9
மத்யஸ்தன் இராமன்...தேவ	
பீரம்மப்பிரியன்	138/22
மத்யஸ்தன் அஞ்ஞாற்றுவன்	152/15
மத்யஸ்தர்கள் குளம்	137/11
மத்யஸ்தன்...	2/24, 27/7, 67/29
மத்தளம்	10/28
மணலூர்	229/13
மரவடை	39/12
மல்லிகை	4/9
மாகேஸ்வரக் கண்காணி	196/1, 219/3
மாடக்குடி	196/2
மாறன்குவாவன்	49/4-5, 50/2-3
மீசங்கிளி நாடு	43/3
முட்டையாள்	82/4
முருகவேள்மங்கலம்	95/2-3, 97/23, 98/2, 99/10, 108/1
மூலபிருத்தியர்	66/6, 76/6
மெய்க் காட்டு	15/9-10
மேலைப்புதூர் கிணறு	98/4
மேலைப்பெருவழி	102/1
ராசராசன்பாக்கம்	226/4
ராயெரி	127/3, 128/2,4,5,
ராஜராஜகேலரிபன்மர்	3/1, 7/6-7, 10/10, 12/4, 14/1, 16/2
ராஜராஜவளநாடு	66/8, 69/13, 76/8, 80/8
ராஜராஜ வதி	66/15, 70/33,36, 76/15
ராஜாதிராஜ வளநாடு	85/6, 93/7
ராஜேந்திரசோழதேவர்	18/1, 27/6, 30/3, 85/6, 86/1, 93/6
ராஜேந்திரசோழவளநாடு	44/2-3
வக்காணிப்பார்	20/12, 22/5, 23/9
வடகரை	38/3
வடபிடாகை	10/25
வண்டாழை வேளூர்க்கூற்றம்	44/3-4
வண்ணார்	234/29

சொல்

பக்கம் - வரி

வரகூர்	204/8
வலங்கை தொண்ணூற்றெட்டு	231/3
வளஞ்சியர்	113/-4, 116/3, 118/4-5
வன்னத்தார்பேற்	234/28
வாசல்நிலை	149/6-7
வாசல்வரி	71/44
வாணியன்பேற்	234/28
வானவன்மாதேவி வதி	224/9
வாயலில்போந்தகுடி	71/44-45, 82/4
வாழகத்தாடிப்படை	122/4-5
வாஸ்து	214/1
விக்ரமசோழ தேவர்	65/1
விக்ரமசோழப் பேராறு	45/17-20
விக்கிரமசோழ சதுர்வேதிமங்கலம்	206/1, 214/1
விடேல்விடுகு சதுர்வேதிமங்கலம்	109/1, 130/2, 132/26, 151/1-2
விடேல்விடுகு தேவிச் சதுர்வேதிமங்கலம்	90/2, 102/1, 103/1, 105/1, 126/3, 136/2, 138/21, 160/2-4, 151/3
விண்ணகராழ்வார்	226/11
வியாபாரி	89/4, 133/3, 134/12
விருதராஜ பயங்கர வளநாடு	65/3, 69/7-8, 76/3, 79/1-2, 111/2, 139/2, 203/1, 206/1, 212/1, 214/1, 219/2, 221/5, 223/2-3, 225/1, 229/6, 232/8
விசையாலயதேவர்	39/16
விளக்கெண்ணை	23/9
விளக்கெண்ணைப் புறம்	23/8-19
விளைநகர்	205/9
விளைநாடு	205/9
விவஸ்தை	10/17
விஸ்வம் பராபரணன் வாய்க்கால்	102/2
வீதிவிடங்க சதுர்வேதிமங்கலம்	196/1
வீமேசுரதேவர்	196/1
வீரசோமீசுரதேவன்	45/1
வீரசோழ இளங்கோவரையர்	14/1-2
வீரசோழப் பெருவாய்க்கால்	20/18

வீரசோழப் பெருந்தெரு	133/2-3
வீரதாவளம்	48/1
வீரப்பிறதாப தேவராயர்	231/2
வீரபாண்டியதேவர்	38/1
வீரராஜேந்திரசோழதேவர்	29/7
வெட்டியான்	234/29
வெள்ளான் இறை	82/4
வெள்ளிக்கலைசம்	121/5
வெள்ளித்தட்டம்	92/3
வெள்ளித்தளிகை	94/7
வேளூர்க்கிழவன்	44/5
வைகாநலர்	7/11
னாழிவழி	47/7
ஸ்ரீ இராஜாதிராஜதேவர்	139/1
ஸ்ரீ கரணத்தார்	58/20-21, 94/8, 150/8-9
ஸ்ரீ கரணத் திருக்கற்றளிப்பிச்சன்	117/5-6, 138/23-24, 140/6-7
ஸ்ரீ கரணபன்மாதேஸ்வரர்	138/27
ஸ்ரீ கரணப் பெருவளாகம்	138/24
ஸ்ரீ கரண நல்லூர்	58/27-28
ஸ்ரீ கார்யஞ்செய்வார்	218/1, 220/4
ஸ்ரீ குருமருளதேவர்	45/5
ஸ்ரீ கோயில்	25/1, 71/41
ஸ்ரீ கோயிலுடையார்கள்	17/14, 18/9
ஸ்ரீ கோயிலுடைய ஸ்தானபதிகள்	17/12
ஸ்ரீ கைலாஸத்துத் தேவர்	27/, 5/23
ஸ்ரீ கைலாஸத்துப் பரமேஸ்வரர்	2/9-10, 5/23, 12/10, 18/6
ஸ்ரீ கைலாஸமுடையார்	15/9
ஸ்ரீ தேவிப்பிராட்டியார்	7/17
ஸ்ரீ பலி	95/4
ஸ்ரீ பலிப்புறம்	104/2
ஸ்ரீ மாதவச்சேரி புன்களத்து மாலரிகேசுவன்	17/20-21
ஸ்ரீ முகம்	7/11
ஸ்தானம் ஆராய்வார்	125/7
சிவலிங்க பிரதிஷ்டை	69/18-19, 76/9-10
ஜயசிம்மகுலகால சதுர்வேதிமங்கலம்	204/8

பிழைதிருத்தம்

பக்கம்	வரி	பிழை	திருத்தம்
5	23	உயூஊன்	உயூஸன்
8	26	உணங்	உணங்
10	21	ஔவர்க்கு	ஔவர்க்கு
20	12	வார்த்தீகம்	வார்த்திகம்
20	12	வ்யத்தி	வ்யத்தி
24	11	ஸ்ரீகூஜினும்	ஸ்ரீகூஜினும்
27	7	வ்யவஸை	வ்யவஸை
29	7	ஸமாவ்யவஸை	ஸமாவ்யவஸை
35	36	தவதவனப்	வேதவனப்
62	—	இளம்குளந்தூர்	இளம்குளத்தூர்
75	—	இளம்குளந்தூர்	திருவேள்விக்குடி
85	குறிப்பு	* மின் நமிவவனைவோமேய்	* மின் நமிவ்வனைவோமேய்
97,99	24,11	உயூஸன்	உயூஸன்
104	குறிப்பு	கட்டிடப்பகுதி	கட்டடப்பகுதி
179	4	நேவதானத்து	தேவதானத்து
185	—	கி.பி. 167	கி.பி. 1167
193	3	சதுவேஜி-3	சதுவே-3ஜி